

ஶ

ஆழ்வார் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ ஆலவந்தார் அருளிச்செய்த

பூவந்தார் ஸ்தோத்ரமென்று பிரஸித்தமான

ஸ்தோத்ரரத்நம்.

இது,

பேருமாள்கோயில் பிரதிவாதிபயங்கரம்
அண்ணங்கராசாரியர் ஸ்வாமி அருளிச்செய்த
“ரத்நப்ரபா” என்னும் சியாக்ஞியானத்தோடு



சென்னை M. R. கோவிந்தசாமி நாயுடுவால்
மாட்டு அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது.

பிரபவ(ஸ்ரீ) கார்த்திகைப்பீர்

1927.

இதன் விலை 0-8-0.

19679

இப்புத்தகம் கிடைக்குமிடம் :—

M. R. கோவிந்தசாமி நாயுடு,

“திவ்ய ப்ரபந்த திவ்யார்த்த தீபிகை” ஆபீஸ்,

32, பந்தீர் தெநு, G.T., மதராஸ்.

ஶ்ரீ :

உரைகாரர் விண்ணப்பம்.

நமக்குத் தாயும் தங்கையுமாய் ப்ரியங்களையும் ஹிதங்களை யுமே சிந்தித்தும் நடத்தியும் வருகின்ற எம்பெருமானுடைய கட்டளைகளை மீறிமீறி நடப்பதன் பலனுக் இந்த இருள் தருமானால மாசிற ஸம்லாரமண்டலத்திலேயே மாறிமாறிப் பலபிறப்பும் பிறந்து அலைந்து திரிந்து வருந்துகின்ற ஸம்லாரிகளுக்கு அவ் வெம்பெருமானுடைய முகமலர்த்தியை ஸம்பாதித்துக்கொள்வது தவிர வேறொரு மேராக்ஷாபாயமும் இல்லைப் பன்பது அனைவர்க்கும் தெரிந்ததே திருவுள்ளாம் உவக்காலல்லது திருமுகம் மலராதாகை யால் எம்பெருமானுடைய திருவுள்ளத்திலுகப்பே நமக்கு அவசிய மாக ஸம்பாதித்துக்கொள்ளத்தக்கது என்றதாயிற்று.

அவனுடையதிருவுள்ளத்தை உகப்பிக்கட்டவண்டியதற்கு உரிய உபாயங்கள் ச்ரவணம் என்றும் மநநம் என்றும் பலவகையாக சாஸ்த்ரங்களில் சொல்லப்படுகின்றன. அவற்றுள்ளிலும் உபாயங்கள் யாரோ சில உத்தமமாக்கட்டே அதிகரிக்குத் தரியவையாதலால் எல்லார்க்கும் எளிதானவையல்ல. மற்றுஞ் சில உபாயங்கள், பாவங்கள் தொலைந்து புண்ணியங்கள் நிரம்பின சில மஹான்களுக்கேளரியவையாதலால் பாவங்களைக் கூடுமூரித்துக்கிடக்கின்ற நம்போளியர்க்குப் பெரும்பாலும் அவை பயன்படா. இவ்விஷயத்தை நமது முன் ஒன்றுகள்தாமே நன்கு ஆராய்ந்து, எவ்வகையாலும் உஜ்ஜீவிக்க மாட்டாத நம்மையும் உஜ்ஜீவிப்பிக்கத் திருவருள் நிரம்பிய திருவுள்ளத்தினராய ஸ்தோத்ரம் என்கிற ஒரு சிறந்த உபாயத்தைப் பிரகாசிப்பித்தருளினார்கள்.

எம்பெருமானை ஸ்தோத்ரங்க் செய்வதென்பது இன்னர்க்குத் தான் உரியது என்று ஒரு நியமமில்லாமைபற்றி இது ஸர்வாதி காரமென்றும், பல கருமங்களுக்கு முன்னும் பின்னும் அங்கமாகச் செய்யவேண்டிய சடங்குகள் பல இருப்பதுபோல் இதற்கு யாதொன்று மில்லாமையாலே இது எளிதான காரியமென்றும்,

ஸ்தோத்ரம் பண்ணத்தொடங்கும்போதே விலச்சணமான வொரு பக்தி விசேஷம் நெஞ்சிலே தோன்றுகின்றமையால் இது பரமா நந்த ஜநகமென்றும் ஆக இப்படிகளாலே புகழுப்பெற்றதான் துதித்தல் என்னுமுபாயம் எம்பெருமானுடைய திருவள்ளத்தை எளிதில் உகப்பிக்கக் கூடியதேயாம். வேவதங்களிலும் புராணங்களிலும் இதிலூலங்களிலும் இதன் பெருமை பரக்கக் கூறப்பட்டுள்ளது.

கிருதயுகத்தில் தியானிப்பது சிறந்ததென்றும், த்ரேதாயுகத் தில் யஜ்ஞாயாகங்கள் செய்வது சிறந்ததென்றும், த்வாபராயுகத்தில் அர்ச்சனைகள் செய்வது சிறந்ததென்றும். இக்கலிபுகத்தில் ஸ்துதிப்பது சிறந்ததென்றும் சாஸ்த்ரங்கள் ஈருகின்றமை இங்கு நோக்கத்தக்கது.

நாமாகச் சில சொற்களைத் தொடுத்து ஸ்துதி செய்வதற்காட்டிலும் அறிவிற்சிறந்த ஆரியர்கள் அருளிய ஸ்ரீஸ்மக்திகளைக் கொண்டு ஸ்துதி செய்வது எம்பெருமான் திருவள்ளத்துக்கு மிக உகப்பாதலால் ஜஞாநாக்திவிராக்திகளால் ஒப்புயர்வற்றவர்களை விளங்கி விண்ற நம் பூருவாசாரியர்கள் பரப கருணையால் நமக்காகவே அருளிச்செய்த ஸ்தோத்ரங்களை அதுவந்தித்து உஜ்ஜீவித்தல் நன்று.

நம்முடைய ஸம்ப்ரதாயத்தில் எண்ணிறந்த ஸ்தோத்ரங்கள் அவதரித்திருந்தாலும் ஆளவந்தார் அருளிச்செய்த ஸ்தோத்ரத் திற்கு உள்ள பெருமை ஒப்புயர்வற்றது. ஸ்தோத்ர ரத்நம் என்று இதற்குத் திருநாமம் வழங்கிவருதல்கொண்டே இதன் பெருமையை நாம் நன்கு உணர்தற்குரியோம். எப்படிப்பட்ட கல்நெஞ்சினர்க்கும் இதில் ஒரு ச்லோகத்தைச் சொலியுற்ற மாத்திரத்தில் நெஞ்ச நீர்ப்பண்டமாய் உருகுமென்பதைப் பன்னி யுரைக்கவும் வேண்டுமோ? ஆளவந்தாருடைய பக்திப் பெருங்காதலும், ரஸங்களில் அவர் தந்மயமாயிறந்ததும், அரிய பெரிய சாஸ்த்ரார்த்தங்களை அவளீலையாகவே எடுத்துரைத்ததும் இதில் ஒவ்வொருக்காததுமும் ஒளிமல்குமன்றே.

பகவத் விஷயத்தில் ஸ்தோத்ரம் செய்தவர்களான எம்பெரு மானுர் ஆழ்வான் பட்டர் தேசிகன் முதலாயினேர்க்கும் இவ்வாள

வந்தார் ஸ்ரீதாத்ரமே வழிகாட்டியாக அமைந்த தென்பதையும், இதில் அதுஸங்கிக்கப்பட்டுள்ள அர்த்தங்களே பெரும்பாலும் மற்ற ஸ்ரீதாத்ரங்களில் சப்த பேதத்தால் அதுஸங்கிக்கப்படுகின் றனவென்பதையும், இதிலுள்ள சொற்பொருளின்பங்கள் வேறு எதிலும் அமையமாட்டா என்பதையும் நன்றாணர்ந்த நம் முன் தீஞர்கள் இந்த ஸ்ரீதாத்ராத்ரத்தில் அளவற்ற அசிநிவேசத்தைக் காட்டிவந்தார்கள். இதுதன்னைக் கற்றுணராதவர்களை அவைஷ்ண வர்களென்றே நம்மவர்கள் நிச்சயிப்பார்கள். ஆஸ்திக ஸ்ரீவைஷ்ண வர்களாயுள்ளவர்கள் ஆழ்வாரருளிச் செயல்களில் திருப்பல்லான் கையும் திருப்பாவையையுராவது அதிகரிப்பதுபோல், ஸ்ரீதாத்ரங்களிலும் இதை நியீமன அதிகரித்துவரக் காண்கிறோம்

எம்பெருமானுடைய ஸ்ரீதாத்ராயுள்ளவற்றை அதுஸங்கிக் கும்போது அர்த்தஜ்ஞானமில்லாமல் வெறும் மூலத்தை மாத்திரம் உச்சரித்தாலும், உச்சரிப்பவர்களின் நெஞ்சு ஆநந்த முறுவதிலும் எம்பெருமான் திருவுள்ளமுகப்பதிலும் தடையில்லையாயினும் அர்த்தஜ்ஞானமும் இருந்து அதுஸங்கிப்பதில் விலக்கணமான ஆநந்தம் விளையுராதலால் ஒவ்வொரு ஸ்ரீவைஷ்ணவரும் இதன் பொருளையும் கருத்தையும் அறிய விரும்புவது அவசியமேயாம்

இதற்குப் பெரியவாச்சாளரிளையும் வேதாந்ததேசிகனும் வியாக்கியானங்கள் அருளிச் செய்திருந்தாலும், கற்றுணர்ந்த விதவான்களுக்கன்றி மற்றையோர்க்கு அவற்றில் ர்ராவேசம் அரு மைப்படுமாதலால் அலைவர்க்கும் எளிதில் உபயோகமாம்படி அடியேன் திவ்யப்ரபந்தக்கட்டுறவரையிட்டதுபோலவும், முகுந்தமாலீ பஞ்சஸ்தவம் முதலிய மற்ற ஸ்ரீதாத்ரங்களுக்கு உரையிட்டது போலவும் இந்த ஸ்ரீதாத்ராத்ரத்திற்கும் ரத்நப்ரபா என்னும் ஓருரை இடப்புகுகின்றேன். இதிலுள்ள குற்றங்குறைகளைப் பெரியோர் பொறுத்தருள்வாராக.

இங்கனம்:

ஸ்ரீவைஷ்ணவதாஸன்,

ப்ர. ஆண்ணங்கராசிரியன்.

ஸ்ரீ :

ஆளவந்தார் ஸ்தோத்ரம் என்னும்

ஸ்தோத்ரரத்தநம்.

(தனியண்.)

வூஷபதிஹ வைவஸ்தா
துயுஞாயடை வூஷபாஹுத்தூ
தூஷா துயாரிவை பொறீஷு
தம் வகேஷ யாழிச நாஹியு
॥

ஸ்வாதயங்கிலூ ஸர்வேஷாம்
த்ரய்யந்தார்த்தம் ஸாதுர்க்ரஹம்.
ஸ்தோத்ரயாமாஸ யோக்ந்தர
தம் வந்தே யாமுநாஹ்வயம்.

பதவுரை.

ய: யோகீங்	$\left\{ \begin{array}{l} \text{யாவராரு (ஆளவந்} \\ \text{தாரெஞ்கிற) } \\ \text{யோகிச்ரேஷு} \\ \text{டர் .} \end{array} \right.$	ஸ்வாதயங்	$\left\{ \begin{array}{l} \text{அளைவர்க்ரும்} \\ \text{எளிதாக அனுபா} \\ \text{யுமாக்கிக்} \\ \text{கொண்டு} \end{array} \right.$
ஸாதுர்	$\left\{ \begin{array}{l} (\text{சிருவராஹம்}) \text{ அடி} \\ \text{யோடு க்ரஹிக்க} \\ \text{முதியாத} \end{array} \right.$	ஸ்தோத்ரயா	$\left\{ \begin{array}{l} \text{ஸ்தோத்ரருபமாக} \\ \text{மாஸ } \{ \text{ வெளியிட்டாரோ} \end{array} \right.$
த்ரய்யந்த	$\left\{ \begin{array}{l} \text{வேதாந்தப்} \\ \text{அர்த்தம் } \{ \text{ பொருளை} \end{array} \right.$	தம் யாமுச	$\left\{ \begin{array}{l} \text{அந்த ஆளவந்தாலை} \\ \text{ஆஹ்வயம் } \} \end{array} \right.$
இஹ	இவ்வுலகில்	வந்தே	சேவிக்கிறேன்.

* * * — இந்த ஸ்தோத்ரத்தில் ஒவ்வொரு ச்லோகத்திலும் வேதாந்த விழுப்பொருள்கள் அடங்கியிருக்கின்றன வென்பதைக்காட்டும் இத்தனியண். வேதாந்தமாவது உபநிஷத்துக்கள்

அவற்றின் பொருள்களை அவற்றைப் பொண்டு நேராக அறிவுது அருமை; இந்த ஸ்தோதரத்தை அர்த்தத்துடன் தெரிந்து கொண்டால் வேதாந்தங்களின் ஸாரமான பொருள்கள் யாவும் எளிதில் தெரிந்துவிடும். ஆளவந்தார் வேதாந்த தாத்பரியங்களை அஸ்மதாதிகளுக்கு ஸாலபாமாகத் தெரிவிக்கத் திருவள்ளாம்பற்றியே ஸ்தோத்ரமென்கிற திருநாமத்தால் இந்த திவ்ய க்ரந்தத்தை அருளிச்செய்தார். வித்வான்களாயுள்ளவர்கள் உபநிஷத்துக்களைக் கொண்டே அவற்றின் பொருள்களை அறிந்து கொள்ளலாமாயி ஆம், இந்த ஸ்தோத்ர மூலமாய் எவ்வளவு போக்யமாக அறிந்து கொள்ளக்கூடுமோ அவ்வளவு மதுராக உபநிஷத்துக்களால் அறிந்துகொள்ள முடியாது. வேதார்த்தங்களை இதில் வெளியிடுகிற மூற்றையானது பண்டிதர்களைக் கொடு பாமரங்களோடு வாசியற எல்லார்க்கும் இனிமையாயிருக்கும் இப்படித் தமக்கு மதீஹாபகாரஞ் செய்தாருளி விடுதிக்கிட்டிருக்கிறது. “எதிகட்கிறைவன் யழுனைத்துறைவன்” என்று ப்ரவீதித்தரான ஆளவந்தாரை வணங்குகிறேனன்கிறது. ... *

(ஏற்கெனும் தனியன்.)

நலோ நலோ யாழிநாய
யாழிநாய நலோ நலோ
நலோ நலோ யாழிநாய
யாழிநாய நலோ நலோ ॥

நமோ நமோ யாமுநாய
யாமுநாய நமோ நம:,
நமோ நமோ யாமுநாய
யாமுநாய நமோ நம .

— ஆளவந்தார்க்கு நமஸ்காரம், ஆளவந்தார்க்கு நமஸ்காரம் என்று ஆதராதிசயத்தாலே பலகால் சொல்லி வணங்குவதாம்.

தனியன் உரை முற்றிற்று.



ஸ்ரீரங்க.

ஆழ்வாரம்பெருமானர் ஜீயர் திருவடிகளே சரணம்.



ஆளவந்தார் திருவடிகளே சரணம்.

ஆளவந்தார் அருளிச்செய்த
வீதோத்ரத்தினம்.

[பெருமாள்கோயில் பிரதிவாதி பயங்கரம்
அண்ணங்கராசாரியர் இயற்றிய உரையுடன் கூடியது.]

நல்லோ அதிகாரம் தாக்கிடு
ஒருந வெவாராஜு ராஸபை |
நாயாய எந்நபெடமாய
ஹஹவத்தி விநூவெல ||
நமோ சிந்த்யாத்புதாக்லிஷ்ட
ஐஞாந வைவாக்ய ராசயே.
நாதாய முநயே காத
பகவத் பக்தி ஸிந்தவே.

(க)

	இப்படிப்பட்ட	
அமிக்கிய	தென்ற நினைக்க	அகாத பகவத் { ஆழ்ந்த பகவத் பக
அந்புத	முடியாதும் ஆச்	பக்தி { திக்குக் கடலாய
அங்கிட	சரியமானதும்	விஸ்தவே { மிகுங்கிர
ஐஞா	(எம்பெருமானரு	
வைரக்கிய	ஙாலே) எளிதா	
ராசயே	கக் கிடைத்து	நாதாய { ஸ்ரீமக்காதமுநிக
	மான ஞானத்தி	முநயே { ஞக்கு
	ஐஷடயவும்	
	வைரக்கியத்தி	கம: { ஸமன்காரம் (கெய்
	ஐஷடயவும்	
	திரட்டிபோன்றவ	{ கிரேஹ.)
	ராயும்	

— [நலோவினூ.] ஸ்ரீமந்நாதமுனிகளை நமஸ்கரிக்கிறார். அவர் எப்படிப்பட்டவர்? ஞானமும் விரக்தியும் இங்கனே ஒரு வடிவு கொண்டனவோ! என்று நினைக்கக்கூடியவர்; ஆழ்ந்த பகவத்பக்திக்கு இருப்பிடமானவர். எனவே, ஜஞாநபக்தி விரக்தி களாலே பரிசூர்ணரான ஸ்ரீமந்நாதமுனிகளுக்கு நம:—என்றாரா யிற்று. இவருடைய ஞானமும் விரக்தியும் எப்படிப்பட்டவை யென்னில்; [அசிந்த்ய, அத்பத, அக்லிஷ்ட] அசிந்த்யமாகையா வது—இன்னருடைய ஞானவிரக்திகள் போலே யிருக்குமென்று நினைக்க முடியாமையும், இவ்வளவுவன்று ஓரளவிட்டு அறிய முடியாமையும். அத்புதமாகையாவது—அசிந்த்யமான இவருடைய ஞானவிரக்திகளிலே நாம் நமது சிற்றநிவுக்கு எட்டியவரை யில் எவ்வளவு க்ரஹிக்கிழேஷ்ட அவ்வளவுதானும் ஆச்சரியமா யிருக்கை அக்லிஷ்டமாகையாவது—அநாயாஸமாகக் கிடைத்த தாகை. வ்யாஸர் பராசரா முதலிய ரிவிகளுக்கும் ஞானவிரக்தி கள் உண்டாயிருந்தாலும் அவை அவர்களால் தவம் முதலிய ஆயா ஸங்களாலே ஸம்பாதித்துக் கொள்ளப்பட்டனவாதலால் க்லிஷ்ட மாயிருக்குர். ஸ்ரீமந்நாதமுனிகளின் ஞானவிரக்திகள் அப்படி ஸ்வப்ரயத்நமூலகமன்றியிலே ஆழ்வார்களுக்குப் போலே எம்பெரு மானுடைய நிர்தீஹதுகக் குபையினால் கிடைத்தனவாகையால் அக்லிஷ்டமென்கிறது. இப்படிப்பட்ட ஜஞாநவைராக்யங்கள் கும்ப லாகக் துங்கித்து நாதமுனிகளாகத் தோற்றுகின்றன போலும். ஞானமென்று ஒரு பதார்த்தமும் வைராக்கியமென்று ஒரு பதார்த்தமும் ஆக இரண்டு வஸ்துக்கள் தானே உள்ளது, இவை கும்ப லாகக் குவிகின்றன வென்பது எங்கனே கூடும்? என்னில்; ஜஞாநத்திற்கு விஷயமாகக்கூடிய வஸ்துக்கள்—எம்பெருபானுடைய ஸ்வரூபம் ரூபம் குணம் விழுதி முதலியவை பல்லாயிரமுண்டாகையாலும், வைராக்யத்துக்கு விஷயமான வஸ்துக்களும்— அன்னை, அத்தன், புத்திரர், பூமி, வாசவார்குழலார் என்னுமவை பலபல உண்டாகையாலும் சொல்லக்குறையில்லை

[அகாத பகவத்பக்தி ஸிந்தவே.] பகவத் பக்திரஸத்திற்கு நாதமுனிகள் ஆழ்ந்ததொரு கடல்போலே யிருப்பராம். கடலானது கீழ்த்தரை கண்டுபிடிக்க முடியாதிருப்பதும், கலக்கிணிட

10 ஆளவந்தார் ஸ்தோத்ரரத்நம். 2.

வேணுமென்ற எண்ணங்கொண்டு எவ்வளவு கலக்கினுலும் கலக்க முடியாதிருப்பதும் ப்ரவலித்தம்; நாதமுநிகளின் பக்தியும் அப் பழுப்பட்டதே. பகவத்பக்திக்கு ஸமுத்ரமாயிருப்பவர் என்றும், பகவத்பக்தியாகிற ஸமுத்ரத்தைத் தம்மிடத்திலே உடையவர் என்றும் இருவகையாகப் பொருள்கொள்வர் ஸமாஸபேதத்தாலே. ஜ்ஞானவைராக்யங்களைவிட பக்தி முக்கியமென்பது தோன்ற பக்தி யுடைமையைத் தனிசிசேஷன்த்தால் கூறினர்.

நாதமுநிகளின் பூர்ணமான திருநாமம் பீரிரங்கநாதமுநி என்பதாம். அதன் ஏகேதசத்தாலே ப்ரவலித்தி. முநி = எப் போதும் எம்பெருமானையே மநநம் செய்பவர். (க)

தவெலூ நலோ சியாஜிதங்வி ஸரோஜதத
ஐஞாநாநாரா ச சிவிலா திஶயாக்ஷவீ டீ |
நாயாயநாய சீநபெய சதுவாதுவாவி
நிதுங் யதிய வரணள ஶாரணம் சிதியடி ||

தஸ்மைநமோ மதுஜிதங்க்ரிஸ்ரோஜதத்வ
ஐஞாநாநாராக மஹிமாதிசயாந்தஸீம்நே
நாதாய நாத முநயேத்ர பரத்ரசாபி
நித்யம் யதிய சரணேள சரணம் மத்யம்.

(க)

	எம்பெருமானுடைய	அத்ர	இவ்வுலகத்திலும்
மதுஜித் அங்கரி	திருவுடித்தாமரை களைப்பற்றின	பரதரச அபி	மேஹுலகத்திலும்
ஸ்ரோஜதத்வ ஐஞாநா	உண்மையுணர்க்கி	நித்யம்	எப்போதும்
அநுா அது ராகமஹிமாதி	யென்ன ஆசை	யதிய	{ எந்த பீரிமங்காத சரணேள } முநிகளுள்ளடய திருவுடிகள்
சய அந்த ஸ்ரீம்சே	யென்ன இவற் நின் பெருமேன் மைக்கு எல்லை சிலமாடும்		
நாதாய	{ ஜெக்கு நாதராயு மிருக்கிற }	மத்யம்	{ என்னுடையதான் சரணம் } புகவிடமோ,
தஸ்மை சாத	{ அந்த நாதமுநிகளு முகயே கமி } { க்கு நமஸ்காரம்; }	[அந்த நாதமுநிகளுக்கு நமஸ்காரமென்றை.]	

* * *—[தவெலூ நலீ:—] ஆழ்வார்க்குப்பின்னே நம் ஸம்ப்ர தாயத்திற்கு ப்ரதமாசார்யரான பீரிமங்காதமுநிகளை மீண்டும்

நமஸ்கரிக்கிறார். ஸ்ரீமந்நாதமுனிகளுடைய திருவடித்தாமண்டகன். இந்தலோகத்திலும் பரலோகத்திலும் ஸர்வகாலத்திலும் அடி யேஹுக்கு சரணமாகிறபடியால் அவர்க்கு மீண்டும் நமஸ்காரம். அவர் எப்படிப்பட்டவர்? எம்பெருமானுடைய திருவடித் தாமரைகளைப்பற்றின் தத்வஜ்ஞாநத்தால் பரிபூர்ணர்; அத்திருவடிகளில் அன்பினுலும் பரிபூர்ணர். எம்பெருமானுடைய அவதாரங்களையும், வாத்ஸல்யாதி குணங்கள் முதலியவற்றின் உண்மைபை உள்ளபடி உணர்ந்து அவன்பக்கல் ப்ரேமம் கணத்திருப்பவர்களில் இவர் கிகரற்றவர் என்றபடி.

“மதுஜித் தத்வஜ்ஞாந” என்றாலே போதுமாயினும், சிசக்கருக்குத் தாய்மார்களின் ஸ்தனம்போல் தத்வஜ்ஞாநிகளுக்கு எம்பெருமானுடைய பாதாரசிந்திமே பாரேமாத்தேசயம் என்பது தோன்ற அங்கிரி ஸ்ரோஜி என்று இடையில் தொடுக்கப்பட்டது. எம்பெருமானுடைய திருவடிகளைப்பற்றின் தத்வஜ்ஞாநமாவது எம்பெருமானைப்பற்றின் தத்வஜ்ஞாநமேயாம். அந்த தத்வஜ்ஞாநத்தின் மஹிமாதிசயமாவது அரைகுறையன்றிக்கே பரிபூர்ணமான தத்வஜ்ஞாநம். அதற்கு நாதமுனிகள் முடிவெல்லையாயிருப்பர் என்றது—இவரைப்போன்ற தத்வஜ்ஞாநிகள் வேறு யாருமில்லையென்றபடி. பகவத் தத்வஜ்ஞாநமுட் பகவததுராகமும் முடிவாக நாதமுனிகளிடத்தே வந்து சிசரமித்தனபோலும். மற்றும் பலயோகிகள் பகவத்தத்வஜ்ஞாநிகளாகவும் ! கவத் பக்தர்களாகவும் இருந்தாலும் அவர்களைல்லாரும் இவர்க்குத் தாழ்ந்தவர்களே என்கை

[அத்ர பரத்ரசாபி.] மோக்ஷமடைவதற்கு முன்னும் மோக்ஷமடைந்த பின்னும் ஆகிய எக்காலத்திலும் நாதமுனிகளுடைய திருவடிகளே தமக்குத் தஞ்சம் என்கிறோ, இது கூடுமோ? திருநாட்டில் எம்பெருமானுக்கன்றே சேஷமாயிருப்பது; நாதமுனிகளின் திருவடிகள் அவ்விடத்தில் இவர்க்கு எப்படி தஞ்சமாகும்? என்னில்; பரமபதத்துக்குச் செல்ல விரும்புகிறவர்கள் “அடியார்கள் குழாங்களை உடன் கூடுவதென்று கொலோ” [திருவாய்மொழி 2-3-10] என்றும், “இரெதுவுரெதெக் வரிஜுரெந்து வங-

12. ஆளவந்தார் வஸ்தோத்ரரத்நம். 3.

ஷலீப்” [ஸ்ரீவைகுண்டஸ்தவம்.] என்றும் திருநாட்டினுள்ள பாகவதர்களுக்குத் தொண்டிழுண்டிருக்கவே விரும்புகிறபடியாலும் பரமபதத்திற்கு ‘வானவர் நாடு’ என்று பெயராகையாலே பாகவதர்களுக்கே அங்கு ப்ராதாந்பமிருப்பதாலும், உலகில் திருநாட்டுக்கெழுந்தருளும் ஸ்வாமிகளை ‘ஆசாரியன் திருவடியடைந்தார்’ என்றே சொல்லும்படி பெரியோர் நம்மைக் கற்றித்திருப்பதாலும் ‘பரமபதத்திலும் நாதமுனிகளின் திருவடிகள் எனக்கு உட்பெய்ம்’ என்று இவர் கூறுவது பொருந்தும். ‘சாணம்’ என்கிற பதம் உபாயத்துக்கும் உபேயத்துக்கும் வாசகம் (2)

ஹ-உபோ நலோ பவரிஜிதா சு-
ஞா நா சிருதா லூ வரிவா ஹ ஶ-
மாகேவதீண-
யோ ஹாய நா யீ-
ஞபை யஜிநா-
ங வாய ||

பூயோநமோ பரிமிதாச்யுத பக்திதத்வ
ஞ்ஞாநா ம்ருதாப்தி பரிவாஹ கபைரவசோபி:
லோகேவதீண் பரமார்த்த ஸமக்ர பக்தி
யோகாய நாதமுநயே யமிநாம் வராய. (ந)

	அளவில்லாத பகவத்		அவதாரம் செய்தி
அபரிமித அச- யுதபக்தி தத் அஜ்ஞாந அம் ஞுதாப்தி பரி வாஹ சபை :	பக்தி யென்ன, தத்வஜ்ஞாந மென்ன இலை யாகிற அமுதக் கடலின் பரிவா ஹும் போன்று ப்ரஸங்கிதெனக் களான	அவதீரண பரமார்த்த ஸமக்ர பக்தி யோகாய	ருக்கிற பரம புர ஷார்த்தமாயும் பரிபூர்ணமாயு மிருக்கிற பக்தி போகத்தை யுடையவராகிய யமிநாம் { யோகிகளில் சிந்த வராய } வரான
உசோபி:	ஸ்ரீவைக்கிளாலே	நாதமுநயே	நாதமுநிதனுக்கு
லோகே	இவ்வுலகத்தில்	பூயঃ ரமঃ	{ மறபடியும் நமஸ்காரம்.

[ஹ-உபோ நஹி:] காஹித்தவனுக்குத் தண்ணீர் குழிக்கக் குழிக்க மேன்மேலும் தாஹும் கிளர்வதுபோல் இவர்க்கும் நாதமுனிகள் திருவடிகளிலேயே மேன்மேலும் ப்ரேமம் அதி

கரித்து அவரைப் பீண்டும் வணக்கிறு; [யமினாம் வராய் நாதமுனே பூயோ நம்.] போகிகளுக்குள் தலைவரான நாதமுனிக் குக்கீ மறுபடியும் நமஸ்காரம். அவர் எப்படிப்பட்டவர்?— தம் முடைய ஸ்ரீஸ்மக்திகளாலே இவ்வுலகில்பந்தியோகத்தைப் பரிபூர் ணமாகவும் உண்ண பாகவும் வெளியிட்டருளினவர். அவருடைப் புத்த ஸ்ரீஸ்மக்திகள் எப்படிப்பட்டவை யென்னில்; [அபரிமிததுச் சுதைபக்தி தத்வஜ்ஞாநம்ருதாப்திசைபை] எம்பீருமாளிடத்தில் அவர் கொண்டிருந்த அனவற்ற பக்தியென்ன, அவன் சிஷ்பமான தத்வஜ்ஞாநமென்ன ஆகையினாலே ஒரு பெரிய அழக்கடலாகத் திருவள்ளத்திலுள் நிரப்பி, உள்ளே அடங்கமாட்டாது வெளியே பெருகிவந்த அம்ருதப்ரவாஹ மீமா இந்த ஸ்ரீஸ்மக்திகள் என்று நினைக்கக்கூடியவை. தாம்முடைப்பு பக்தியையும் தத்வஜ்ஞாநத்தை யும் நன்கு விவரிப்பதித்துகின்ற போக்யமான ஸ்ரீஸ்மக்திகளாலே பக்தியோகத்தின் ரஹஸ்யங்களை இவ்வுலகத்தவர்க்கு உரைத் தருளின நாதமுனிக்கு நமஸ்காரம் என்றாயிற்று

ஏரிமுதலியவை நிறைந்துவிட்டால் உடைப்பாமல் அவற்றை ரகவிப்பதற்காகக் கலங்கல் எடுத்துவிடுவதுண்டே, அதற்குப் பரிவாஹ மீமன்றுபெயர். ஸ்ரீஸ்மக்திகளை பக்திபீவாஹமென்றதனால்-வாய்விட்டுச் சொற்களைச் சொல்லவிடில் சீரம் தரிக்கமுடியா தென்பதும், அவர் சொன்ன சொற்கள் யாவும் பக்திபலாத்காரத் தாலே அவதரித்தன வேவன்றி ஸ்வதந்த்ரமாகச் சொன்னவையல்ல என்பதும் தெரிவிக்கப்படும். அம்ருதபரிவாஹம் பொல் கூபங்களான ஸ்ரீஸ்மக்திகளைன்றது— பரவங்நமாயும் மதுரமாயும் சிதனமாயு மிருக்கிற திவ்ப ஸுமக்திகளைன்றபடி. இந்த ஸ்ரீஸ்மக்திகளாவன எவையென்னில்; ந்யாயத்தவம் எனகிற ஒரு சிறந்தகர்ந்தம் நாதமு னிகளால் அருளிச் செய்யப்பட்டிருந்ததென்று ஸ்ரீதசிகன் முதலானேர் எடுத்துக்கூறுகிறபடியால், தற்காலம் அந்த திவ்யகரந்தம் துர்லபமாய்விட்டாலும் ஆளவந்தார் காலத்திலே ப்ரவித்தமா யிருந்ததனால் அதைக் திருவள்ளம்பற்றி ஆங்கு [வசோபி] என்கிறோர் என்னலாம். அன்றி, சிஷ்யர்களுக்கு உஜ்ஜீவநமாக நாடோ றும் உபதேசத்துக்கொண்டிருந்த சித்யகாலசீக்ஷப ஸ்ரீஸ்மக்தி களைச் சொல்லுகிறுரென்னவுமாம்.

நாதமுனிகள் உபதேசித்தருளின பக்தியோகம் இன்றைக்கும் இவ்வுலகத்தில் வழங்கி வருகின்றதோவென்னில்; இல்லை. ‘குருகை காவலப்பன்’ என்கிற ஸ்வாமியால் ஆளவந்தார்க்குக் கிடைக்கவேண்டியதாயிருந்தது; ஆனால் அவர் குறிப்பிட்டிருந்த ஸமயத்தில் ஆளவந்தார் திருவனந்தசயநகேஷ்வர யாத்திரை யெழுந்தருளி ஸமயத்தை இழுந்ததனால் அந்த பக்தியோகம் குருகைகாவலப்ப ஞேடே விச்ராந்தமாயிற்றென்று ஸம்ப்ரதாயஜங்குர் கூறுவர். யோகம் என்கிற சப்தத்திற்கு “யொ ஹ ஸ்வஹைதாவாய யூந ஸங்மதி யாத்திஷா = யோகஸ் ஸங்நஹ நோபாய த்யாநஸங்கதியுக் திஷா” என்ற விகண்டின்படி பல பொருள்களுண்டாதலால், பக்தியாகிற உபாயம் என்றாலும் ப்ரீதிருப்பமான த்யானம் என்றாலும் வது பொருள்கொள்ளலாம். நெஞ்சுகனிந்து எம்பெருமானைச் சிந்திப்பதென்கிற ஒரு நல்வழியை இவ்வுலகில் நாதமுனிகளை காட்டியருளினராதலால் அதை இங்குச் சொல்லுகிறோன்றுக் கொள்ளலாம்; அப்போது, குருகைகாவலப்பஞேடு விச்ராந்தமான பக்தியோகத்தைப்பற்றி இங்கு ப்ரஸ்தாவமில்லையென்று கொள்க. பக்தியோகத்திற்கு, பரமார்த்த என்றும் ஸமக்ர என்றும் இரண்டு விசேஷங்கள் கொடுத்திருப்பதனால்—நாதமுனிகள் அவதரிப் பித்த பக்தியானது ஸ்வயம்ப்ரயோஜநமென்பதும் எம்பெருமானைப் பெறுதற்குப் பர்யாப்தமான உபகரணமென்பதும் விளங்கும். (ஏ)

தகவூந யஶிதி விதிஸார தக ஸ்வஹாவ °

ஹொஹாவலஹ— ததி-வாய மதி-ஏ-ஏராரஃ :

வஸநா-ஸ— யதிரா-ஜிதி வ-ஏ-ராணா-த-

த-பெ-ஹ ந-ஹோ ச-ஏ-ந-வா-ய வ-ரா-ஸ-ரா-ய ||

தத்வேந யச்சித சித்சிவர தத் ச-வபாவ

போகாபவர்க்க ததுபாய கத்ருதாரஃ:

ஸந்தர்சயந்திரமிமீத புராணரத்நம்

தஸ்மை நமோ முநிவராய பராசராய.

(ஐ)

உத்தர:	{ உதாரல்வபாவ முடையரான	தத்வே	உங்கபடி
ய:	யாவரொரு பராசரர்	ஸந்தர்சயக்	{ விளக்காங்கிற கொண்டு
சித்து அசித்து			
ஈச்வரன் என்கிற			
தத்வத்ரய			
மென்ன, அவற்			{ புராணங்களுள் சிற ந்தான் ஸ்ரீவிஷ் ஆபுராணத்தை
நின் தன்மைக			
னென்ன, விஷ			
யாதுபவுமென்ன,			
மோக்குமென்ன,			
மோக்கோபாயக்			
கவன்ன, இவ்			
வாத்மா போகக்			
கூடியவழிக்			
னென்ன ஆகிய			
இவற்றை			
		நம:	நமஸ்காரம்.

* * *—[தத்தீந யஃ.] கீழ் மூன்று சௌலாகங்களாலே ஸ்ரீமாநாதமுனிகளை நமஸ்கரித்தபின், ஸ்ரீவிஷ்ணுபுராண முகத்தாலே தத்வத்ரயஜ்ஞாநத்தையும் மற்றும்பல விசேஷார்த்தங்களை யும் உலகத்தவர்க்கு உபகரித்த மஹாதுபாவராகிய ஸ்ரீபராசர மஹர்ஷியை வணங்குகிறார் இதில். மஹாபாரதம் முதலியவற்றால் வ்யாஸரும் உபகாரகராயிருந்தாலும், நாம் அவச்யம் தெரிந்து கொள்ளவேண்டிய ஸாரமான அர்த்தங்களை மிக்க விஸ்தாரமின்றி. யும் ஸ்பஷ்டமாகவும் ஸ்ரீவிஷ்ணுபுராணத்தாலே தெரிவித்தருளின வர் ஸ்ரீபராசரரேயாகையால் வ்யாஸாதிகளை விட்டு இவரிடத்தில் க்ருதஜ்ஞதாதிசயத்தைக் காட்டுகிறார்.

ஸ்ரீவிஷ்ணுபுராணத்தில் கூறப்பட்டுள்ள விஷயங்களில் முக்கிய மான சிலவற்றை இங்கே பூர்வார்த்தத்தில் எடுத்துக் காட்டுகிறார். [சித்தசித்தசிவர தத்ஸ்வபாவ போகாபவர்க்க ததுபாயகதீ:] சித்து, அசித்து, ஈச்வரன் என்கிற தத்வத்ரயமென்ன, இவற்றின் ஸ்வபாவங்களென்ன, விஷயாதுபவம் ஸ்வர்க்காதுபவம் முதலான போகங்களென்ன, கைவல்யாதுபவம் பரமபதாதுபவம் என்கிற மோக்கங்களென்ன, இவற்றின் ஸாதங்களென்ன, அந்தப்பலைச் சூதுபயிக்கப்போகிற மார்க்கங்களென்ன ஆகிய இவ்விஷயங்கள் முக்கியமாக ஸ்ரீவிஷ்ணுபுராணத்தில் காட்டப்பட்டுள்ளவையாம்.

ஹூயமான விஷயபோகங்களைப்பற்றியும் அல்திரமான ஸ்வர்க்காதி போகங்களைப்பற்றியும் அஸாரமான கைவல்யபோகத்தைப் பற்றியும் நாம் ஏதுக்குத் தெரிந்துகொள்ளவேண்டும்? அவச்யமல்லாத இவ்விஷயங்கள் ஸ்ரீவிஷ்ணுபூராணத்தில் என் கூறப்பட வேண்டும்? என்னில்; நல்ல விஷயங்களின் ஏற்றத்தைத் தெரிந்து கொள்ளும்போது ஒஹூயவிஷயங்களின் கெடுதல்களையும் தெரிந்து கொள்ளவேண்டியது அவச்யமெயா.

[பூராணரத்நம்] ரஹஸ்யங்களில் ஒன்றான தவயமானது “மந்த்ரரத்நம்” என்று சிறப்பித்துக்கூறப்படுதல்போல ஸ்ரீவிஷ்ணுபூராணம் விஷய கொரவத்தால் பூராணரத்நம் என்று சிறப்பித்து வழங்கப்பெறார். (ச)

இாதாவி தா யாவதய ஸ்ரீ நபா விலகுதி
வூவ-ட யதூவ நியரெந இநாபா நாடு।
குநுவூ நாக்கா முவதெ வட்கா உநா விரா இந
ஸ்ரீ சித் தங்கி யா மங- பூணா தீ சித் தீ மு- கா ॥
மாதா பிதா யுவதய ஸ்தநயா விழுதி
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம்,
ஆத்யஸ்ய நாக்குலபதேர் வதுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்கரி யுகளாம் ப்ரணமாமி மூர்த்தா. (த)

மத அங்வயா	{ என்னேச் சேர்ந்தவர் நாம் } களுக்கு	ந: ஆத்யஸ்ய	{ நமக்குக் குலகூ குலபதே: }
நியமே	எப்பொழுதும்	வகுள	{ மகிழுமலர்களினால் அபிராமம் }
மாதா பிதா	{ தாய். தந்தை, மாதர், யுவதய: } மக்கள், செல்வம்	ஸ்ரீமத்	{ நித்யோஜ்வலமாயு மிருக்கிற }
தநயா:	(மற்றுமூன்ன) எல்	தத் அங்கரி	{ அந்தத்திருவடி யுகளாம் }
விழுதி.	ஸாமுய	மூர்த்தா	{ தலையால் வணங்கு ப்ரணமாமி }
ஸர்வம்		கிண்ணஞ்சே	
யத் தவ	{ யாதொரு ஆழ்வார் திருவடியேயோ,		

* * * [இாதா விதா யாவதய:] கீழ்ச் சொல்லப்பட்ட பராசரருடைய காந்தத்தைவிட பரமபோக்கப்படும் பரமோஜ்ஜீவந

மும் பரமோபகாரகமும் பலபடிகளாலும் நிகரற்றதுமான திருவாய் மொழி முதலிய திவ்யப்பிரபந்தங்களை அருளிச்செய்தவரும், ஸ்ரீமந்தாதமுனிகளுக்கும் போகத்தையில் ஸேவைஸாதித்து நேரில் ஸகலோபநிஷத்தூரார்த்தங்களை உட்பட்டதித்தவரும், ப்ரபந்ஜங்கூடல்ஸ்தருமான நம்மாழ்வாரைநமஸ்கர்க்கிறார் இதில். “சேவேய கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும், மேலாத் தாய் தாந்தையும் அவரேயினியாவாரே” [திருவாய்மொழி-ங-1-8.] என்று ஆழ்வார்க்கு மாதாரிதாக்கள் முதலிய எல்லா உறவு முறையாரும் எம்பெருமானே யானதுபோல ஸ்ரீவைஷ்ணவர்கட்டகெல்லாம் ஆழ்வார் திருவுடிகளை ஸர்வஸ்வமாகிறதென்று அருளிச்செய்கிற இவருடைய அத்யவஸாயத்தை என் சொல்வோம். நம்மாழ்வார்க்குப் பல திருநாமங்களிருக்கவும் அவற்றை யெல்லாம் விட்டு “ஆத்யஸ்ய நஃ குலபதே.” என்று—‘நம்முடைய குலத்துக்குத் தலைவர்’ என்று அருளிச்செய்யும்படியான திருவள்ளக்கணிவு விலக்ஷணமானதே. “விப்ரர்க்கு கோத்ரசரண ஸஹித்ரகூடல்ஸ்தர் பராசர பாராசர்ய போதாயநாதிகள்; ப்ரபந்ஜங்கூடல்ஸ்தர் பராங்குச பரகாலயதிவராதிகள்” என்ற ஆசார்ய ஹ்ருதய ஸுக்தி இங்கு ஸ்மரிக்கத்தக்கது.

மதந்வயாநாம் என்கிற பதத்தினால்-தமக்கு முன்னே அவதரித்திருந்த பெரியோர்களும், தமக்குப்பிறகு ஜனித்த, ஜனிக்கின்ற, ஜனிக்கப்போகிற ஸ்ரீவைஷ்ணவ ஸந்தாநங்களும் விவகூதம் ஸ்ரீவைஷ்ணவர்களைன்று பேர்பெற்ற அனைவர்க்கும் ஆழ்வார் திருவுடிகளை ஸர்வஸ்வம் என்றாயிற்று.

“ ஸக்ஷமீநாத ஸமாரம்பாம்... .வந்தே திருப்பரம்பராம்” என்ற படி எம்பெருமான் ப்ரதமாசார்யனுகையாலே ஆத்யஸ்ய நஃ குலபதே: என்று எம்பெருமானைச் சொல்லுகிறதென்றுகொண்டு, அங்க்ரியகளம் என்கிறபதத்தினால் நம்மாழ்வாரைச் சொல்லுகிறது என்பாருமூர். எம்பெருமானுடைய திருவுடிநிலைக்கு ஸ்ரீசடகோபன் என்று திருநாமமாகையாலே இப்படியும் சொல்லாம். வகுளாபிராமம் என்கிற விசேஷணத்தினால் இவ்வர்த்தம் நன்கு நிலைபெறும்; “மகிழ்மாலை மார்பினன்” என்றும் ‘வகுளாபரணர்’ என்றும் நம்மாழ்வாரைச் சொல்லக்கடவுடிறே. இவ்வர்த்தம்

பொருந்துமாயினும் ஆத்யஸ்ய நூலுபதே: என்பதால் நம்மாழ் வாரைச்சொல்லுகிறதென்பதே ஏற்றதாகையாலும் பூர்வாசார்யர்களின் வியாக்கியானமும் இவ்வண்ணமோயாகையாலும் இதுவே கொள்ளத்தக்கது. (டி)

யந்தியிட்டே ஶ்ரூதிசிராவூவ ஹாதி யவினு
கவூநெநாராயவய ஷகம ஷபேதி:
ஹூஷ்வாதி நங்காமுயநந் காமுதெஷவதந்தக
வாநாரவிஞ் தோவிஞ் விதோஷநவூ॥

யந் மூர்த்திமே ச்ருதிசிரஸ்ஸாச பாதி யஸ்மிந்
அஸ்மந் மனோரத பத ஸ்ஸகல ஸ்ஸமேதி.
ஸ்தோத்யாமின: குலதநம் குலதைவதம் தத்
பாதாரவிந்த மரவிந்த விலோசனஸ்ய. (க)

யத்	$\left\{ \begin{array}{l} \text{யாதோரு எம்பெரு} \\ \text{மானுடைய திரு} \\ \text{வடியானது} \end{array} \right.$	ஸமேதி	$\left\{ \begin{array}{l} \text{போஷ்சேருகின்} \\ \text{ஹநோ,} \\ \text{அப்படிப்பட்டதாய்} \end{array} \right.$
மே மூர்த்தி	என் தலையிழும்	தத்	$\left\{ \begin{array}{l} \text{வம்ச பரம்பரையாக} \\ \text{நங்குலதம்} \end{array} \right.$
ச்ருதி	$\left\{ \begin{array}{l} \text{வேதங்களின் தலை} \\ \text{களிழும் (வேதாங்} \\ \text{தங்களிலும் மென்} \\ \text{பாடி.)} \end{array} \right.$	$\left\{ \begin{array}{l} \text{நமக்குச் சேர்ந்த} \\ \text{செல்வமாய்} \end{array} \right.$	
சிரஸ்ஸாச		குலதைவதம்	$\left\{ \begin{array}{l} \text{(நம்) குலத்துக்} \\ \text{கெல்லாம் ஆராத்} \\ \text{யமாயிருக்கிற} \end{array} \right.$
பாதி	விளங்காநின்றதோ,	அரவிந்த	$\left\{ \begin{array}{l} \text{செங்கண்மாலின்} \\ \text{விலோசனஸ்ய} \end{array} \right.$
யஸ்மிந்	$\left\{ \begin{array}{l} \text{யாதோரு திருவடி} \\ \text{யிலே} \end{array} \right.$	பாத	$\left\{ \begin{array}{l} \text{திருவடித்} \\ \text{தாமரைக்கை} \end{array} \right.$
அஸ்மத் மனோ	நமது ஆகைப்	அரவிந்தம்	
ரதபத:	பெருக்க	ஸ்தோதி	$\left\{ \begin{array}{l} \text{துதிசெய்யப்போகி} \\ \text{யாமி} \end{array} \right.$
கலவ:	மெல்லாம்		நேன்.

* * * [யந்தியிட்டே.] கீழ் ஐந்துச்லோகங்களால், நம் முடைய ஸம்ப்ரதாயத்துக்கு மதேஹாபகாரகர்களான மஹான்கள் மூவரை வணங்கியானபின், இனிமேல் எம்பெருமானுடைய ஸ்தோத்திரத்தில் இறங்குகிறார். என்னுடைய குலத்துக்கு அழியாச் செல்வமான பகவத்பாதாரவிந்தத்தைத் துதிக்கப்போகிறே சின்று இந்தச்லோகத்தால் ப்ரதிஜ்ஞா பண்ணுகிறார்.

செந்தாமரைக்கண்ணனை எம்பெருமானுடைய யாதொரு திருவடித்தாமரையானது என்னுடைய முடியின்மீதும் மறைமுடியின்மீதும் விளங்காரின்றதோ, என்னுடைய ஆசை முழுவதும் யார்தாரு திருவடியில் முடிவடைகின்றதோ, என்னுடைய குலத் துக்குச் செல்வமாகவும் தெய்வமாகவும் யாதொருதிருவடி இராசின்றதோ, அப்படிப்பட்ட திருவடித்தாமரையை நான் துதிக்கப் போகிறேன்.

திருவடிகள் வேதாந்தங்களில் விளங்குகையாவது—வேதாந்தங்களில் விஸ்தாரமாக வருணிக்கப்படுகையாம். இவருடைய முடிமீது விளங்குகிறதோ வென்னில்; “அடிச்சியோந்தலைமிசை நீயணிபாய் ஆழியங்கண்ணூ உன் கோலப்பாதம்” [திருவாய் மொழி 10—3—6] என்று ஆழ்வீர் பிரார்த்தித்ததுபோல் பிரார்த்தித்து நம்மாலும் சிரோஷுஷணமாக ஆணிர்துகொள்ளக்கூடிய திருவடி என்றபடி. எம்பெருமானை வணங்கும்போது அவன் திருவடிகளிலே தலையை மடுத்து வணங்கவேண்டுமாதலால் அப்போது இவருடைய திருமுடியிலே அத்திருவடிகள் விளங்கக் குறையில்லை யிருதே.

[யஸ்மிந் அஸ்மந்மனோரதபதஸ் ஸகலஸ் ஸமேதி.] உலகத்தில் தந்தையென்றும், தாயென்றும், மக்களென்றும், மாதரென்றும், செல்வமென்றும், சேலையென்றும் பலவற்றை விரும்பி அவற்றிலே உண்டாகிற விருப்பமெல்லாம் இவர்க்கு எம்பெருமான் திருவடிகள் தவிர மற்றெழுங்றில் இல்லையென்றபடி. எம்பெருமான் திருவடிகள் கிடைத்துவிட்டால் ஸர்வஸ்வமும் கிடைத்து விட்டதாக விளைத்து மகிழ்பவர் என்கை. குலதநம் என்கிற விசேஷணத்தி னால் உபாயத்வமும், குலதைவதம் என்கிற விசேஷணத்தினால் உபேயத்வமும் சொல்லப்பட்டதாம். (அ)

தகூர் பலூ இஹிரோண்டவ ஶீகாண்டி
ஸகூரா நலோதம இவி ஸவட விதாகிஹா பெடு
கதடாம தகிப இஹிரீஸுதி இந்துதாய
இஹீம் நலோதம கவபை நிரவதுவாப॥

தத்வேநயஸ்ய மஹிமாரணவ சீகராணுः .

சக்யோன மாதுமபி சர்வ பிதாமஹாத்யை,

கர்த்தும் தத்யமஹிமஸ்துதி முத்யதாய

மஹ்யம் நமோஸ்து கவயே நிரபத்ரபாய.

(எ)

யுன்ய	எந்த எம்பெருமா அடுடைய	கர்த்தும்	செய்வதற்கு
மஹிம அர்ணவ சீகர	பெருமையாகிற கூட வில் ஒரு சிறிய அனு : திவலையளவுக்ட	உத்யதாய ஏ	ஆரம்பம் செய்தவன யும்
சர்வ பிதாமஹ சிவன் பிரமன் முத ஆத்யை : அபி	நிரபத்ரபாய லானவர்களாலும்	நிரபத்ரபாய	வெட்கங் கெட்டவ னுயும்
தத்வே மாதும் ஈ	உள்ளபடி	க்வயே	கவியென்ற பேர் சமப்பவனுயு
சக்ய : ததிய மஹிம ஸ்துதிம்	அளவிட்டறிய முடி யாததோ, அந்த எம்பெருமாலு டைய பெருமை யைப்பற்றின ஸ்தோத்ரத்தை	மஹ்யம் நம : அஸ்து	மிருக்கிற எனக்கே நமஸ்காரம் செய்து கொள்ளவேண்டும்.

* * * [தன்நயலூ]. 'எம்பெருமா அடுடைய திருவடிகளைத் துதிக்கப்போகிறே' என்று கீழ்ச்சிலாகக்கூட்டில் கூறியவர், ஞானத் திற்சிறந்த மஹான்களுடைய மனமொழிக்கட்கும் எட்டாத விஷயத்தை அல்பஜ்ஞாகிய நான் துதிக்கத் தொடங்குவது என்ன ஸ்ரூஹஸம்! என்று வெட்கப்பட்டு ஸ்தோத்ரம் செய்யப் புகு வதில் நின்றும் பின்வாங்கி, என்னகாரியஞ் செய்யப் துணிந்தொ மென்று தம்மைத் தாமே நிந்தித்துக் கொள்ளுகிறோ இதில். பிரமன் சிவன் என்று சொல்லப்படுகிற சில மஹான்களே எம்பெருமா அடுடைய மஹிமமையப்பற்றிப் பேசத்தொடங்கி, பெரிய கடல் போன்ற அந்த மஹிமமையில் ஒரு சிறிய திவலையளவுக்டப் பேச முடியாமல் வெள்கி நின்றார்கள் என்னும்போது சிற்றிவானங்கிய நான் எவ்வளவு ஸ்தோத்ரமென்பதை நான் நெஞ்சால் நினைக்கவும் போக்யதையுடையேனால்லேன். இஃது எனக்குத் தெரிந்திருங்கும் கவி என்று பேர்பெற நினைத்து சீலோகங்கள் சொல்லத் தொடங்கிவிட்டேனே! என்னைப்போன்ற வெட்கங்கெட்டவன் உலகிலுண்டோ? இப்படிப்பட்ட முடனுண எனக்கேயன்றே முதலில் நமஸ்காரம் செய்து கொள்ளவேண்டும் என்கிறோ.

எம்பெருமானுடைய குணங்களில் ஸ்வஸ்ப பாகமும் ஸர்வஜ் ஞர்களான ப்ரஹ்மருத்ராதிகளா ஹம் அளவிட முடியாதென்பது பூர்வார்த்தத்தின் கருத்து.

அப்படிப்பட்ட அநந்தகல்யாண குணர்ணவனுன் எம்பெரு மானுடைய வைபவங்களை அல்பஜ்ஞானகிப் நான் துதிக்கவேணு மென்று சென்றினை விளைப்பதும், அந்த விளைவை வாய்விட்டுச் சொல்லுவதும் வெட்கங்கெட்ட வியாபாரமன்றே. கேவலம், கவியென்று பேர்ச்சுப்பதற்காகவன்றே நான் ஸ்தோத்ரம் பண் ணத் தொடங்குவது; என் அழகையன்றே ஆலத்தியெடுக்கவேணு மென்கிறூர் போலும்.

மஹ்யம் நம அஸ்து=என்னை எல்லாரும் நமஸ்கரிக்கட்டும் என்றது தம்மைத்தாமே நிதித்துக்கொள்ளுகிறபடி. உலகில் ஸாஹவிகர்களைக் கைகூப்பி வணங்கவேணு மென்று சொல்வ துண்டி. (ஏ)

யஹா ஶருளாவயி யாஹிதிவாவுஸகஃ
ஹுளவெழிவுவெலுவ வாதைவயி ஸாஹா ஹாவதஃ ।
வொஹாஹுதாஷ்டாவ இபாஹா இஹாண்டவாதஃ ॥
கொ இஜூதோரணை காாஹுமபொவி-ஸஹஃ ॥

யத்வா ச்ரமாவதி யதாமதி வாப்யசக்த
ஸ்தோம்யேவமேவ கலு தேபி ஸதா ஸ்துவந்த.
வேதாச் சதுர்முக முகாச்ச மஹாரணவாந்த:
கோ மஜ்ஜதோரணு குலாசலயோர் விசேஷஃ: (ஏ)

யத்வா	அல்லது,	ஸதா அபி	எப்பொழுதும்
அசக்த:	{ சக்தியற்றவனு (அஹம்) { நான்	ஸ்துவந்த:	{ ஸ்தோத்ரம் செய்து கொண்டிருக்கிற
ச்ரம அவதி	{ ச்ரமம் உண்டாகிற அரையிலாவது	தே	அந்த
யதாமதி வா	{ புத்திக்கு எட்டிய அபி } வரையிலாவது	வேதா:	வேதங்களும்
ஸ்தோமி	{ ஸ்தோத்ரம் பண்ணு கிறேன்;	சதுர்முக	{ பிரமன் முதலியவர் முகாச்ச { கனும்

ஏவும் ஏவ	{ இப்படியே யல்வோ தல் { (துதிப்பது.)	மஜ்ஜதோ:	முழுகிப்போகிற
(என்னைவிட சிறிது அதிகமாக அவர்கள் துதிப்பார்க்கள்விலும்)		அனு குரைசலயோ:	{ சிறியதொரு வகுவுக்கும் (பெரிய)குவபாவ தத்திற்கும்
மஹாஅர்ஜனவு { பெரிய	அந்த: { கடவிலுள்ளே	க:விசேஷ:	என்ன வாசி?

* * *—[பழா ஶ்ரீவாயி.] ‘பரமபுருஷனைத் துதிக்க நாம் எவ்வளவு? முடியாத காரியத்தை நெஞ்சாலும் நினைப்பது கூடாது’ என்றெண்ணி ஸ்துதிப்பதில் நின்றும் கைவாங்கப்பார்த்த ஆளவந்தார், ‘நம்மாலானமட்டும் துதிப்பது தகுதியே’ என்று ஒருவாறு நெஞ்சை ஸமாதாநப்படுத்திக்கொள்ளுகிறார் இதில். எம்பெருமானுடைய வைபவங்களை எல்லைகண்டு பேச என்னுல் முடியாதென்கிற விஷயம் உண்மையே; அதற்கு நான் அசக்தனு யினும், ஸ்துதிப்பதில் நின்றும் அழியோடு நிவர்த்திப்பேனல்லேன். பகவத்குணங்களைப் பரிசூர்த்தியாகப் பேசவல்லவர்கள் தாம் ஸ்துதிப்பதற்கு இறங்கலாமென்று யாதொரு நியமமும் கண்ட தில்லை. எவனெவதுக்கு எவ்வளவு பேச சக்தியும் புத்தியும் உள்ளதோ அவ்வளவு பேசி நிற்பதற்கு யாதொரு தடையுமில் கூடியே. ஆகையாலே, எவ்வளவு துதிப்பதற்கு எனக்கு சக்தியுள்ளதோ, அறிவும் உள்ளதோ, அவ்வளவு துதிக்கப்படுகின்றேன்.

இப்படி துதிப்பது நான் மாத்திரமல்ல; † “வேதமுரைத் துமையோர் வணங்கும் செந்தமிழ் பாடுவார் தாம் வணங்குந் தேவர்” என்கிறபடியே தேவர்களும் வைதிகர்களும் வேதங்களும் மற்றும் எத்தனையோ பேர்கள் அவ்வெம்பெருமானைத் துதித்திருக்கிறார்கள், துதித்துக்கொண்டு மிருக்கிறார்கள்; அன்னவர் துதிப்பது ஒருநாளிருநாளால்ல; அல்லும் பகலும் துதிப்பர்; அப்படி துதிப்பவர்களும் தங்களுக்குள் ஜ்ஞாநசக்திகளாலேவ துதித்தார்களேயன்றி எம்பெருமானுடைய புகழ்களைப் பேசித் தலைக்கட்டினார்களென்றில்லை. ஆகவே, அவரவர்களுடைய ஜ்ஞாநசக்திகளுக்கிணங்க அவரவர் பேசக்கடவர்கள்’ என்று ஏற்பட்ட மின்பு, நானும் என்னுடைய சக்திக்கும் அறிவுக்கும் ஏற்றவாறு துதிப்

† பெரிய திருமொழி 2-8-2.

பதில் தடையில்லையாதலால் ஏதோ ஆனமட்டும் துதிக்கப் பார்க்கிறேன் என்கிறூர்.

“ஸ்தா ஸ்துவந்த : தே வேதா : சதுர்முகமுகாச்ச ஏவமேவ” என்று சொல்லிவிடலாமோ? உம்முடைய சக்தி என்கே? அவர்களுடைய சக்தி எங்கே? உம்முடைய ஜ்ஞானமெங்கே? அவர்களுடைய ஜ்ஞானமெங்கே? பலவகைகளிலும் உம்மைசிட எவ்வளவோ மேம்பட்டவர்களான சதுர்முகாதிகளை நீர் உம்மோடு ஒப்புச் சொல்லிக்கொள்வது தகுதியாகுமோ? என்று சிலர் கேட்கக் கூடுமாதலால் அக்கீள்கிக்கும் தாமே ஸமாதான மருளிச் செய்கிறூர் [கோ மஜ்ஜதோரணுக்லாசலயோர் விசேஷ ?] என்று. இதன் கருத்தாவது :—என்னுடைய ஜ்ஞாந சக்திகள் அற்பமென்பதும் அவர்களுடைய ஜ்ஞாந சக்திகள் அதிக மென்பதும் உண்மையே; ஆனாலென்ன? எம்பெருமானுடைய புகழை உள்ள படி பேசமாட்டாமையில் அவர்கட்கும் எனக்கும் ஏதேனும் வாசியுண்டோ? என்னைவி.—அவர்கள் அதிக ஜ்ஞாநசக்தியுக்தர்களாக இருப்பதுபற்றி பத்துநாறுயிரம் வாக்கியங்கள் அதிகமாகப் பேசியிருக்கிறார்களென்றே கொள்வோம்; நான் சொன்ன சொற்கள் ஸ்வல்பமேயாயிடுக. ஆனதாலென்ன? பேசப்புகுந்த விஷயத்தை அவர்களும் எல்லை காணவில்லை; இதில் ஸாம்யத்திற்குக் குறையில்லையே. ஒரு த்ருஷ்டாந்தம் காண்மின் ;—ஒரு துரும்பு ; ஒரு பெரிய மலை ; இவை யிரண்டுக்கும் உருவத்தில் எவ்வளவோ வாசியுண்டோன் ; இருந்தாலும், இவ்விரண்டையும் கடலிலுள்ளே எறிந்தோமாகில், சிறிய துரும்பும் பெரிய மலையும் கடலிலுள்ள ஒரு புறத்தில் உருத்தெரியாமல் மூழ்கிக்கிடப்பது ஒக்குமன்றே. அனுவக்கும் மலைக்கும் வெளிநிலத்தில் நெடுவாசி கண்டோமாகி அலும், இவை கடலிலுள்ள அழுந்தும் விஷயத்தில் இவற்றுக்கு யாதொரு வாசியும் காண்கிறோமில்லை. ஸாம்யமே காண்கிறோம். ஆனால், அனுவைக் காட்டிலும் மலையானது ஸமுத்ரத்தின் அதிக பாகத்தை ஆக்ரமித்திருக்கின்றதென்பது மாத்திரம் உள்ளது. அஃது இருக்கட்டுமே. இவை கடலிலுள்ள இருக்கிற இடம் தெரியாமல் ஒரு மலையில் மங்கிப்போகும் விஷயத்தில் வாசியுண்டோ சொல்லுங்கள்; அதுபோலவே, அனுவைப்போன்ற எனது உக்தி களும் மலையைப்போன்ற சதுர்முகாதிகளின் உக்திகளும் அளவில்

ஏற்றத்தாழ்வுடையனவாயிருந்தாலும் பகவத்குணஸாகரத்தில் ஏதோவொரு மூலையில் மறைந்துபோம் விஷயத்தில் வாசியற்றிருப்பனவேயாம் என்றாயிற்று.

“அவரவர் தாந்தாமறிந்தவாரேத்தி” என்று பொய்கைப் பிரானும் “தங்களன்பாரத் தமது சோல்வலத்தால் தலைத்தலைச் சிறந்து பூசிப்ப” என்று நம்மாழ்வாரும் அருளிச்செய்தபடி அவரவர்கள் தம்தம் ஜ்ஞாந சக்திகளுக்கு இனங்கியவளவே போற்றத்தக்கவர்களாதலாலும், அநவதிகாதிசய அஸங்க்யேய கல்யாண குணகணுரணவனுன் எம்பெருமானுடைய புகழ்களைப்பேசித் தலைக்கட்டுதல் ஆர்க்கும் முடியாத காரியமாகையாலும், நானும் ஏதோ எனக்குத் தெரிந்தவரையில் போற்றப் புகுதல் குற்றமல்ல என்று ஒருவாறு மநஸ்ஸை ஸமாதாநம் பண்ணிக்கொண்டாராயிற்று.

ச்லோகம் தொடங்கும்போதே யத்வா என்றது-கீழ் ச்லோகத்தில் சொன்ன விஷயத்தைத் தள்ளி, இதில் வேறு விஷயம் சொல்லுவதைக் காட்டும் ‘ஸ்துதித்தல் தகுதியல்ல’ என்றன்றே கீழிற்சொன்னது; இதில் அங்கனல்லாமல் ஸ்தோமி என்று துதிக்க இழிகிழுராகையாலே இதுதோன்ற யத்வா என்றுரென்க.

ச்ரமாவதி=ச்ரமம் உண்டாகிற வரையில் என்றது-சக்தி யுள்ளவரையில் என்றபடி. ‘நான் களைத்துப்போகிறவரையில் தண்ணீர் இறைக்கிறேன்’ என்றால் சக்தியுள்ளவரையில் இறைக்கிறேன் என்று பொருள்படிதல் காண்க. ஶ்ரு சுவயி: யவூநுக ஸ்ரணிதச்—ஶ்ருஷாவயி. (அ)

கிரிவெங்யி ஶது—கிஶபெந நதெதநாகங்பூ:

தூஶாதாவிதா ஹாதி கூருதெந வரிஶ்ருதீண:

தது ஶ்ருஹூ—வாாுலஹோ ४४ ४७வா-பெஜः:

உது—ாது—பெரிய சொநிதொ சீவாவூதெநது ॥

கூ॥

கிஞ்சைகு சக்தயதிசயேந நதேநுகம்ப்ய:

ஸ்தோதாபிது ஸ்துதி க்ருதேந பரிச்ரமேண.

தத்ர ச்ரமஸ்து ஸ்வாலபோ மம மந்தபுத்தே:

இத்யுத்யமோய முசிதோ மமசாப்ஜநேத்ர.

(க)

ஏஃ:	இங்க	கே	பெ	கே	கே
ஷ்டோதா	{ துறிப்பங்களிய (அடியேன்)	தத்ர	{ தாதிக்கும் விஷயத்தில்		
சக்தி	{ (எனது) அதிகமேங	மந்தபுத்தே:	{ மந்தபுத்தியை புண்டியனால்		
தே	உனக்கு	மம சு	எனக்கோவென்றால்		
ஏ அதுகம்ப்ய:	{ இரங்கத் தகுஞ்சவ எல்லேன்;	சரமஃ	பரிசரமம்		
அபிது	{ பின்னை எக்காரணத் தினால் இரங்கத் தகுஞ்சவன் எனில்;	ஸாலபஃ	{ எனிதில் உண்டாகக் டியது;		
உதுதிக்கு தேங் பரிச் ரமேனை	{ துறிப்பதனுலுன் . டாகும் பரிசரமத் நைப் பார்த்து (இரங்கத் தகுஞ்ச வன்);	திதி	{ என்கிற காரணத்தினால்		
		மம ச	எனக்கே		
		அயம் உத்தயம்:	{ இங்க முயற்சி ஏற் றிருக்கிறது.		

* * *—[கிட்டிவெஷ்ட்.] எம்பெருமானுடைய பெருமைகளைப் பூர்த்தியாகப் பேசமாட்டாமையில் பிரமன் முதலிழொர்க்கும் தமக்கும் யாதொரு வாசியுமில்லையென்றார் கீழ் சீலோகத்தில். வாசியில்லையென்பது மாத்திரமேயல்ல; அவர்களிற் காட்டில் தமக்கு ஒருவகையான ஏற்றமுமுண்டென்கிறார் இந்த சீலோகத்தில்.

உலகத்தில் ஒரு மஹானுக்கு ஒருவனிடத்தில் இரக்கம் பிறக்க வேணுமானால் அதற்கு இரண்டு வகையான காரணங்களுண்டு; அளவற்ற ஸாமர்த்தியம் இருந்தால் அதைப்பற்றியும் தனை பிறக்கும்; அதிகமாக சரமப்பட்டு தீர்ணயிருந்தால் அந்த தைந்யத்தைப் பார்த்தும் தனை பிறக்கும்; ஆகவே, தனை உண்டாவதற்கு ஸாமர்த்தியம் ஒரு காரணம், கைக்கப்பட ஒரு காரணம். இவ்விரண்டு காரணங்களுள் முதற்காரணமாகிய ஸாமர்த்தியமென்பது எனக்கில்லை; அதாவது—உன்னுடைய திருப்புகழ்களைப் பூர்த்தியாகப் பேசவல்ல சக்திவிசேஷம் எனக்கில்லை; இது பிரமன் முதலானவர்களுக்கும் இல்லை யென்பது வித்தமாதலால் இவ்விஷயத்தில் ஸாம்யமே யுள்ளது; இனி இரண்டாவது காரணமாகிய தைந்யம் ஒன்றே தனையக்கு ஸாதநமாக வேண்டும்; அந்த தைந்யம் என்னிடத்தில்

அதிகமாகவுள்ளதா? ப்ரஹ்மா திகள் பக்கல் அதிகமாகவுள்ளதா? என்று ஆராயுமளவில் என்னிடத்தே அதிகமுள்ளது. எங்கனே யென்றால், எவன் அதிகமான பரிச்ரமத்தையடைகிறுபோது அவனே தீங்கள் எனப்படுவார்கள்; ப்ரஹ்மாதிகளும் நானும் உன்னுடைய பெருமைகளைப் பூர்த்தியாகச் சொல்லவல்லோமல்லோம் என்பது உண்மையாயினும் நெடுங்காலம்வரை நீண்ட சப்தராசிகளைச் சொல்லிக்கொண்டிருக்க அவர்களுக்கு சக்தியுண்டாகையால் அவர்கள் சளைக்காமல் சொல்லிக் கொண்டிருப்பர்கள்; அவர்களுக்கு ஞாலபமாகப் பரிச்ரமம் உண்டாகமாட்டாது; ஆகையால் அவர்களிடத்தில் தெந்யம் காண்பதில் சிறிது அருமை யுண்டு. எனக்கோ அப்படியில்லை; என்னுடைய புத்தி ஸ்வல்பமாதலால் அதிகமாகப் பேச எனக்கு சக்தியில்லை; சிறிது பேசினவாறே மிகக் சரமம் உண்டாய்விடும்; ஆகையாலே என் பக்கல் தெந்யம் காண்பது எனிது; தெந்யம் கண்டவாறே நீ தயைபண்ணுகிறவனுக்கையால் நான் சீக்ரமாகவே உனது தயைக்கு விஷயமாய்விடுவேன்; ப்ரஹ்மாதிகள் என்னையிட அதிகமான சக்தியையுடையவர்களாகையால் அவர்களுக்குப் பரிச்ரமம் விரைவில் உண்டாகமாட்டாது; உன்குணங்களைப் பூர்த்தியாகப் பேசவல்ல சிறந்த சக்தியும் அவர்களுக்கு இல்லை; தெந்யமும் அவர்களுக்கில்லை. அவர்களுடைய சக்தியெல்லாம் மாண்ட பிறகு என்றைக்கோ அவர்களுக்குப் பரிச்ரமம் உண்டாகி தெந்யம் விளையப்போகிறது; அல்ப சக்தியை யுடைய நான் இன்னும் சற்று நாழிகைக்குள் பரிச்ரமமடைந்து தீங்குப்பிடப் போகிறேன். உடனே உனது தயை என்மீது பெருகப் போகிறது. ஆகையாலே சீக்ரமாய் உனது தயையைப் பெறுகையாகிற ஏற்ற மெனக்குள்ளது. ஆகவே ஸ்துதி செய்வ தில் இறங்குவது எனக்கே உரியது; நீ விரைந்து தயை பண்ணு வதற்கு இது ஒரு வழியாகத் தேறுகிறபடியால்—என்றாயிற்று.

மந்தபுத்தே: என்று தமக்கு விசேஷணமிட்டுக் கொண்டதன் கருத்து யாதெனில்; ப்ரஹ்மாதிகளைப்போல் நெடுநாள்வரையில் துதிக்கவல்ல அவ்வளவு புத்தி இல்லாமையால் எனக்கு சீக்கிரமாகவே சரமமுண்டாய் விடுமென்கை.

“மம ச” என்றஷிடத்தில் சகாரம் ஏவகாரம்போன்று அவதாரணப் பொருள்படும்; எனக்கே என்றபடி. ப்ரஹ்மாதிகள்

உன்னை ஸ்துதிப்பது வீண்; நான் ஸ்துதிப்பதுதான் தகுதி என்ற தாகிறது. சகாரத்தின் இயற்கைப் பொருளாகிய ஸமுச்சயமும் இங்கு அர்த்தமாகக் கொள்ளக் கூடியதே; அதாவது எனக்கும் என்றபடி ப்ரஹ்மாதிகளுக்கு எப்படி உரியதோ அப்படி எனக்கும் உரியது என்றவாறும். பெரியவாச்சான்னிலீன் அருளிச் செய்த வியாக்கியானத்தில்—“ச சப்தம் அவதாரணமாய் எனக்கே உசிதமென்னுதல்; ஸமுச்சயமாய், எனக்கும் ஸமுசிதமென்று கீழ்க்கொட்டோடே கூட்டுதல்” என்று இரண்டு வகைப்பொரு ஞம் அருளிச் செய்யப்பட்டிருப்பதை வேதித்தருளின் ஸ்ரீ தேசி கன் தம்முடைய பாஷ்யத்தில் அவதாரணப்பொருளை மாத்திரம் கொண்டு ஸமுச்சயார்த்தம் கொள்வது மாத்தம் என்றெழுதியுள் ஊர்; அப்பொருளில் என்ன ஆஸ்வாரஸ்யம் கண்டாரோ அறி யோம் கீ “இருக்குவாய் முனிக்கணக்கேளத்தயானு மேத்தினேன்” என்றாற்போலே சொல்லுவதாகக் கொள்ளக் குறையில்லைபே.

அப்புனேத்ர!—என் னுடைய முயற்சி கடேறும்படி தாமரைக் கண்களால் நோக்காய் என்றவாறு.

முதலடியில் அஹும் என்று உத்தம புருஷனுகச் சொல்ல வேண்டுமிடத்து ஏதை: என்று ப்ரதம புருஷனுகச் சொல்லியிருப்பது ஸம்ஸ்க்ருத மர்யாதை. குநாகமவிதாம் யொழு:—குநாகமபு: (க)

நாவேக்ஷலே யதி ததொ ஹாவநா நுஜிதி
நாமும் பூஜோ ஹவி தாதீவ காதீபூவரூதி:।
வாவம் நிலங்கோஹாஹாதி தயி வவங்ஜங்தொ:।
ஹாஶிதாவி துசிழோஸி தவஷுதூதி:॥

நாவேக்ஷலே யதி ததோ புவநாங்யமுநி
நாலம் ப்ரபோ பலிதுமேவ குத ப்ரவ்ருத்தி:,
வாவம் நிலர்க்க ஸாஹ்ருதி தவயி ஸர்வஜங்தோ:
ஸ்வாமிந் நசித்ர மிதமாச்சிதவத்ஸலத்வம். (ம)

28. ஆளவந்தார் ஸ்தோத்ரரத்நம். 10.

ப்ரபோ!	பகானே!	ஸ்வாமிக்!	ஸ்வாமியே!
அதுவேஷே } சீ	கடாக்ஷியாவிடில்	எவம்	திப்படி
யதி }	யதி	ஸர்வ	{ எல்லாவுயிர்
தஃ	அப்போது	ஐங்கோ:	கட்கும்
அமுசி	{ இவ்வுலகங்கள்	நிலர்க்க	{ இயற்கையாகவே
புகாநி	புகாநி	ஸாஹ்முதி	உண்மை விரும்ப
பவிதும் ஏவ	{ உண்டாகவே		மானுன
ந அவம்	மாட்டா;	தவயி	உண்ணிடத்தில்
ப்ரங்குத்தி:	{ ஒரு காரியமும்	ஆச்சிரிதவத்தை	{ ஆச்சிரிதவாத்தல்ய
	செய்யமாட்டா	வத்வம்	மாசிற இந்தக்
தூ:	{ என்பது சொல்ல		இதம் குணமானது
	வும் வேணுமோ?	ஏசித்ரம்	ஆச்சிரியமல்ல.

* * *—[நாவேகங்களே.] ஸ்தோத்ரம் பண்ணுவதில் தமக்கு அதிகாரமுண்டென்று ஸமர்த்தித்தபின் ஸ்தோத்ரம் பண்ணத் தொடங்குகிறார் இது முதலாக.

கீழ்க்கொத்தில் அப்புணேத்ர! என்று ஸம்போதித்தவுடனே எம்பெருமான் திருவுள்ளாமிரங்கித் தனது தண்டாமரைக் கண் களால் நோக்கியிருளி அநுக்ரஹித்தான்; என் அப்பனே! இவ் வநுக்ரஹம் ஆச்சரியமல்ல; பிரளயகாலத்திலே இறகொடிந்த பறவைபோலே மங்கிக்கிடந்த ஆத்மவர்க்கங்களை உண்டு விசேஷ கடாக்ஷத்தாலே உண்டாக்கி, உண்டான ஜகத்துக்கள் காரியம் செய்யும்படியாகவும் கடாக்ஷித்துப் போருகிற நி, உன்னூலே உண்டாக்கப்பட்ட எனக்கு இன்று முகம் கொடுத்தாய் என்பது ஓர் ஆச்சரியமல்ல என்கிறோர்.

ஸ்ருஷ்டிக்கு முன் எம்பெருமான் ஸ்ருஜய வஸ்துக்களில் திருக்கண் சாத்துகிறுனென்பதைச் சொல்லுகிற உபநிஷத்தில் “தத் ஜூங்கத்-பலஹா ஸ்யாம் ப்ரஜாயேயேதி” என்று ஜூங்கத் என்றிருப்பதால் அதனையடியொற்றி இவரும் அவேகங்களே என்கிறோர். ந அவேகங்களே யதி என்றது-நி திருக்கண்ணேக்கம் செய் தருளாவிடில் என்றப்படி. ஈக்ஷணமாவது அநுக்ரஹத்தோடு கூடிய ஸங்கல்பம். அநுக்ரஹ விசிஷ்டனும் ஸங்கல்பம் செய்தருளா விடில் கார்ய வர்க்கங்களில் ஒரு பதார்த்தமும் உண்டாயிருக்க மாட்டாது. உத்பத்திக்கே உன்னுடைய ஸங்கல்பம் காரணமென்

தும்போது, உத்பங்களான கார்ய வர்க்கங்களின் ப்ரவ்ருத்திக்கு உன் ஸங்கல்பம் காரணமென்பது சொல்லவும் வேணுமோ? ஆன பின்பு மங்கிக்கிடந்த எல்லாப் பொருள்களும் ஈத்தை பெறும்படி யும் ப்ரவ்ருத்தி சக்தியையுடையனவும் படியும் நிர்மேஹதுக்க்ருபையாலே ஸங்கல்பித்தருஞ்சிற சீ இன்று என்னை ஸ்தோத்ரத்தில் ப்ரவர்த்திப்பித்து விஷயீகரித்தலிது ஒரு ஆச்சரியமான விஷயமோ? ஆச்சிரிதர் ஆநாச்சிரிதர் என்கிற வாசி பாராமல் எல்லார் விஷயத்திலுமே இயற்கையாக ஸாழ்ருத்தாயிருக்கிற உனக்கு ஆச்சிரிதனுள் என் விஷயத்தில் வாதஸ்யமுன்டானது அற்புதமன்று என்றபடி.

வாதஸ்யமாவது ப்ரீதி விசேஷம். (50)

ஸூஹாவிகாநவயிகாதிஶபெஸித்யாதம்
நாராயண தயி நரீஷ்டாதி வெவாக்கம் :
ஸ்ரூஹா ஶரிவஸாதாவை, வாரீ : ஸூஹாவிதி
வாதெவி யவா சிஹ்நீண-வெவிபூஷ்டெஸ॥

ஸ்வாபாவிகாநவதிகாதிசயேசித்ருதவம்.
நாராயண தவயி நம்ருஷ்யதி வைத்திகக: ?
ப்ரஹ்மா சிவச் சதமக: பரமஸ்ஸ்வராதி
ஏதேபி யஸ்ய மஹிமார்ணவ விப்ருஷஸ்தே. (கக)

நாராயண!	நாராயணனே!		
ப்ரஹ்மா	.பிரமன்	மஹிம	{ பெருமையாகிறத
சிஃப:	சிவன்	அர்னவ	{ வில் திவையா
சதமக:	இங்கிரன் .	விப்ருஷ:	ஆசின்றனரோ,
பரம:	{ (இவர்களை விட)	(தஸ்மிக)	{ அப்படிப்பட்ட
ஸ்வராட்	{ சிறந்தவளன முக்தாத்மா	தவயி	{ உன்னிடத்தில்
இதி ஏதே	{ என்கிற இவர்கள்	ஸ்வாபாவிக	{ இயந்தகையானதும்
அபி	{ எவ்வொரும்	அங்கு	{ உயர்வுற்றதுமான
யஸ்ய தே	{ யாதோகு உன்னுடைய	ஈசித்ருதவம்	ஜக்ஷனியத்தை
		க: வைதிக: :	{ ஏந்த வைதிகன் :
		ஈ ம்ருஷ்யதி	ஈழித்தமாப்பான்?
			{ வைவியாதவன் அவைதின் என்கூட.

* * *—[ஹாஹாவிகெதூாஷி.] ஜகத்காரணத்வம் ஸ்வாமித் வம் முதலியவை ஶ்ரீமந்நாராயணனுக்கு உள்ளதாகக் கீழ்க்கோகத் தில் அருளிச் செய்தார் ; பிரமன் சிவன் முதலான தேவதாந்தரங்களுக்குப் பரத்வமுண்டென்று பலர் பிரமித்திருக்கிறபடியால் அந்த ப்ரமத்தைப் போக்கி ‘ஶ்ரீமந்நாராயணனே ஸர்வஸ்மாத்பரன்’ என்பதை ஸ்தாபிக்கத் திருவுள்ளம்பற்றி அதற்கு அடியிடுகிறார் இதில்.

ஶ்ரீமந்நாராயணனே ! நீடியே பரமபுருஷன் என்றதை அவைதி கார்கள் பொறுமையாலே இசையாதொழிந்தாலும் வைதிகர்கள் இசையத் தடையில்லை ; இதற்கு இசையாத வைதிகன் ஒருவனு மில்லை ; பிரமன் சிவன் முதலானவர்களையும் வேதத்தில் ஒவ்வொரு மூலையில் பரத்வமுள்ளவர்களாகச் சொல்லியிருந்தாலும் அவர்களைல்லாரும் உன்னுடைய பெருமைப் பெருவெள்ளத்தில் ஒரு சிறுதுளி யாவர்கள். அதாவது உன்னுடைய விழுதியில் ஒரு மூலையில் அமுங்கிக் கிடப்பவர்களைன்கை ஆகைபாலை அவர்களுக்குப் பெருமைசொன்னவிடமெல்லாம் உன்னுடைய விழுதியின் பெருமை சொல்லப்பட்டதாய் ஒப்புயர்வற்ற பெருமை உபயவிழுதி நிர்வாஹிகனுள் உணக்கே சொல்லப்பட்டதாகிறது.

ஈசித்ருத்வமாவது—சுச்வரனுளிருக்குந்தனமோ; அதற்கு ஸ்வாபாவிக என்றும் அஙவதிகாதிசய என்றும் இரண்டு விசேஷணங்கள் இடப்பட்டன. பிரமன் முதலிய தேவர்களுக்கும் ஒவ்வொரு விதமான சுச்வரத்வமிருந்தாலும் அவர்களுக்கு அது ஸ்வாபாவிக மல்ல; எல்லையில்லாத மேன்மையை யுடையதுமல்ல; எம்பெருமா ஞெருவதுடைய ஜூச்வரியைம் அப்படிப்பட்டதாம் மற்றையோருடைய ஜூச்வரியமெல்லாம் கருமங்களைக் காரணமாகவுடையதும் துக்கங்களோடு கூடினதும் அங்க்யமுமரியிருக்கும். ஸ்வாபாவிக மாய், இதற்குமேலில்லையென்னும்படி மிகச் சிறந்ததுமான ஜூச்வரியம் ஶ்ரீமந்நாராயண ஞெருவனுக்கே அஸாதாரண மென்பது வேதங்களிலும் விசேஷித்து நாராயணஞ்சுவாகத்திலும் வித்த மரின் விஷயம் என்று இதனால் சொல்லிற்றுகிறது.

[ப்ரமஸ்ஸ்வராட்.] “ஸ்ப்ரஹ்மாஸ சிவஸ் லேந்த்ரஸ் ஸோகஷரஃ பரமஸ்ஸ்வராட்” என்ற வேதவாக்கியம் இங்கு ஸ்மரிக்கத்தக்கது.

முக்தாத்மானின் பெருமையைச் சொல்லுமிடத்தில் “ஸ ஸ்வராட்பவதி” என்று சொல்லப்பட்டது. அதாவது—ஸ்வதந்த்ரனுக் கூடிய விடுகிறுன் என்றது. என்றாலும் ‘முக்தாத்மாக்கள் கர்மவச்யர்கள் எல்லர்’ என்பது மாத்திரம் அதற்குப் பொருளோயன்றி ‘அவர்கள் எம்பெருமானுக்கும் பரதந்த்ரப்பட்டவர்கள்லர்’ என்கிறதல்ல. அவனுக்கு சரீரமாக இருக்கும் ஆத்மாக்கள் எப்பொழுதும் அவனுக்குப் பரதந்த்ரர்களோயாவர் “நிரஞ்ஜன பரமம் ஸாம்ய முபைதி” என்ற வேதவாக்கியத்தின்படி முக்தர்களுக்கு எம்பெருமானேனுடு சிறந்த ஸாம்யம் கிடைக்கிறதென்றாலும், ஐகத்ஸ்ருஷ்டி முகலிய சில அம்சங்கள் அவர்களுக்கு இல்லையென்று நிர்த்தாரணம் செய்யப்பட்டிருப்பதால் ஆவர்களுடைய ஐச்வரியம் அளவுக்கு உட்பட்டதேயாம்.

“ உனனுடைய ஐச்வர்யத்தை எல்லா வைதிகர்னும் கூறுகின்றனர் ” என்னுமல் ‘ எந்த வைதிகன் ஸஹிக்கமாட்டான்? ’ என்று சொல்லியிருப்பதன் கருத்து—பீமநாராயணனுடைய ஐகத்காரணத்வம் ஸர்வஸ்வாமித்வம் முதலிய ஐச்வரியத்தைப் பொறுதவர்கள் வேதபாஹ்யர்கள் என்றதாம். (கக)

கஃபீஸ்பீஸ்பீய் வாஸிலைத் ஸலிஶாஸ்யுய் கஃபீ
கஃபீவாங்பார்க் நயநஃ வாராவேஷா துஜிஃ கஃபீ
கவஸ்யாபாதாயாதஶடெதக கமாங்ஶகாங்ஶை
விஷாங் விவிது விழிவித் பூவிலாம வாதுது ॥

கச்பீஸ்ரியঃ பரமஸ்த்வ ஸமாச்ரயः கஃபீ
க புண்டர்க் நயநः புருஷோத்தம க .
கஸ்யாயுதாயுதசன்தக கலாம்சகாம்சே
விச்வம் விசித்ர சிதசித்ப்ரவிபாக வஞ்சதம். (கக)

ச்ரியঃ	திருவுக்கும் திரு பீஸ்கঃ ? {	வாகிய செல்வன் யார்?	புண்டர்க் யெங்கঃ ? } {	செங்கண்மால் யார்?
பரம ஸதவ ஸமாச்ரயঃ	சிறந்த ஸதவ குணத்திற்கு கঃ ? {	புருஷோத் தமः ? {	புருஷோத்தமனை நப்படுவான் யார்?	
	இருப்பிடம் யார்?	கஸ்ய		வனுடைய

அபுத அபுத	{ அனேகமாயிரம்		{ விசித்திரமான
சந எக	{ கோடி பாகங்க	விசித்த சித்	சேநா சேநப்
வா அம்	{ வின் ஓர்	அசித் ப்ரவி	பிரிவுகளை
சங் அம்சே	{ பகுதியில்	பாக வ்ருத்தம்	யுடையாக
விசும்	{ இப் பிரபஞ்சம்		இருக்கின்றது?
	{ முழுவதும்		

* * *—[கஃ ஸ்ரீஃ ஸ்ரீ-யஃ.] ஸ்ரீமந்தாராயணனுக்கே பரத்வ முள்ளது, மற்றையோர்க்கு அது இல்லை—என்பதை த்ருடப்படுத்துகிறார் இதில். “திருவுக்கும் திருவாசிய செல்வன்” என்று போற்றப்படுவன் ஸ்ரீமந்தாராயணனே? தேவதாந்தரமோ? சொல்லுங்கள்; “வேதாந்தாஸ் தத்வசிந்தாம் முரபிதுரவி யத்பாதசிற்றனைஸ் தரந்தி” (ஸ்ரீகுணரத்நகோசம்.) என்று பட்டர் அருளிச் செய்கிறபடி ச்ரிய பதித்வம் பரத்வஸாதகங்களில் முதன்மையாதலால் அது ஸ்ரீமந்தாராயணனுக்கேயிரே உள்ளது.

ரஜோகுணமும் தமோகுணமும் கலசாமல் கேவலம் ஸத்வ குணமே வடிவெடுத்திருப்பவன் வேறு யார்? பிரமனிடத்தில் ரஜோகுணம் அதிகமென்றும், ருத்ரனிடத்தில் தமோகுணம் அதிகமென்றும் ஸ்ரீமந்தாராயணனிடத்தில் ஸத்வகுணமே பரிஷூரன் மென்றும் சாஸ்த்ரங்கள் சொல்லுகையாலே பரமஸாத்விகனுன இவனையன்றே பரத்வமாக வேண்டு மென்கை.

உயிர்க்கெல்லாம் தாயாயளிக்கின்ற தண்டாமரைக் கண்ணன் வேறு யார்? சாந்தோக்ய உபநிஷத்தில் “தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் வவமக்ஷிணீ” என்று புண்டரீகாக்ஷத்வம் பரத்வலிங்க மாகச் சொல்லப்பட்டுள்ளது; அது ஸ்ரீமந்தாராயணனுக்கேயன்றி மற்றையோர்க்கு இல்லாமையால் இதுகொண்டும் இவனுடைய பரத்வம் வெளியாகிறதென்கை. ஸ்ரீமந்தாராயணனே புருஷாத்த மனுகவும் வேத வேதாந்த வேதாங்கங்களில் சொல்லப்பட்டிருப்பதால் புருஷாத்தமத்வமாகிற பரத்வலிங்கமும் ஸ்ரீமந்தாராயண ஆக்கே உள்ளது.

[கஸ்யாயுதாயுத இத்யாதி.] ப்ரஹ்மருத்ராதிகள் முதற்கொண்டு புல்பூண்டு வரையிலுள்ள வகல கார்ய வர்க்கமும் யாருடைய ஸ்வரூபஶக்தேசத்திலே அடங்கிக் கிடக்கின்றது? “யஸ்யாயுதாயுதாம் சாம்சே விச்வகக்திரியம் ஸ்திதா” “மேரோரிவாணுர் யஸ்யைத்

ப்ரஹ்மாண்ட மகிலம்முனே !” இத்யாதி ப்ரமாணங்களால் ஸ்ரீமங்காராயணனே ஸர்வ விபாபகணன்றும் ப்ரஹ்மருத்ராதிகளைல் லாம் அவனுடைய ஸ்வரூப ஏகதேசத்தில் இருக்கிறார்கள் என்றும் விளங்காநிற்கும். ஸ்ரீபகவத் கிதையில் விச்வரூபாத்யாயத்தில் அர்ஜானன் வியந்து சொல்வதும் காண்க. அயுதம்—பதினுயிரம். கலா என்பதும் அம்சம் என்பதும் அத்யல்பமான ஏக தேசத்தைச் சொல்லும்.

விசித்ர சிதசித் ப்ரவிபாக வ்ருத்தம்—சித்—சேதநவஸ்துக்கள்; அசித்=அசேதநவஸ்துக்கள்; இவை தேவைமாறுத்யாதிரூப பேதத் தாலும் போக்ய போடுகாபகரண போகஸ்தாநாதி பேதத்தாலும் விசித்திரங்களா யிருப்பதால் விசித்ரசிதசித்ப்ரவிபாக எனப்பட்டது. ப்ரவிபாகமாவது. வகுப்பு; சேதநாசேதநவகுப்புகள் என்ற தாப்த்து வ்ருத்தம் என்றது—நிலைத்திருக்கிறபடியைச் சொல்லுகிறது. இந்த பிரபஞ்சம் முழுவதும் எவனுடைய ஸ்வரூபை தேசத்திலே விசித்திரமான சேதநாசேதநப்பாகுபாடுகளை யுடைய தாய்க்கொண்டு பொருந்தியிருக்கின்றது? என்றவாறு. மின்னடிகளிரண்டாலும், ‘ஸர்வவ்யாபகன் யார்?’ என்று கேட்டபடி.

இந்த ச்லோகமும் மேல் இரண்டு ச்லோகங்களும் “கஃ? கஃ? கஸ்ய? கஸ்ய?” என்று கேள்வி கேட்கிற ச்லோகங்களாயிரானின்றன. யாரைப்பார்த்துக் கேள்வி கேட்கிறென்னில்; பதினுன்காம் ச்லோகத்தில் தவதந்ய: கஃ [உன்னைத் தவிர வேறு யார்?] என்று எம்பெருமானை நோக்கிக் கேட்பதாக ஸ்பஷ்டமாயிருப்பதால் இந்த மூன்று ச்லோகங்களிலுமூன்ள கேள்விகளைல்லாம் எம்பெருமானையே நோக்கிக் கேட்கப்படுகின்றன வென்றுணர்க. இப்படி கேள்வி கேட்பதன் கருத்து யாதெனில்;—ஸ்ரீமந்காராயண னுகிய நீதான் திருவுக்கும் திரு; நீதான் பரமஸாத்த்விகன்; நீதான் புண்டரீகாக்கன்; நீதான் புருஷோத்தமன்; நீதான் ஸர்வவ்யாபகன்; ஆகையாலே நீதான் பரம்பொருள் என்று விஞ்ஞாபித்தபடி. (க2)

வெந்தாவதூரா மார்மாதக வெந்தாவீஶாதி

குவாஷோவந இவீஷ மன பூநாவெநஃ :

கொ நாஃபுஜா வஸ்மாவதீ வரிவாதி கவூ

வாவெநாதகெந வஸரிவ ஹஸிராயாதெந !!

வேதாபஹார குருபாதக தைத்யபிடாதி
ஆபத்திமோசன மஹிஷ்ட பல ப்ரதானை�
கோந்ய� ப்ரஜா பகபதி பரிபாதி கஸ்ய
பாதோதகேந ஸசிவஸ் ஸ்வசிரோத்ருதேந. (கங)

வேதங்களைக்	அங்கும் கால்களை	{ (உன்னைத் தவிர) வேறு யார்
கொண்டை	கொண்டை	
கொண்ட	தென்ன, தகப்ப னிடத்தில்	{ ப்ரஜாபதியான பிர மனையும் பசுபதி
வேத	செய்த ப்ரெஹ்ம ஹக்திபாப	யான சிவனையும் ராமிப்பார்?
அபமூர்ச்	மென்ன, அவூர்களினாலுண்	
குரு பாதக,	பாகிய உபத்ரவ	
கைத்ய	மென்ன இவை முதலாகிய	வ: சிவ: அந்த சிவனுணவன்
பீடா ஆதி	ஆபத்துக்களை	
ஆபத்	விடுவிப்பத	
விமோசன	ஞூழம் உயர்க்க	{ ஸ்வ சிரோ { தன் தலையில்
மதுறிஷ்ட	பலன்களை	த்ருதை { தரிக்கப்பட்ட
பலப்ர	அளிப்பதனாலும்	
தாங்க:		கஸ்ய பாத { யாருடைய ஸ்ரீ பாத உதகேந { தீர்த்தத்தாலே
		சிவ: பரிசுத்தனுணன்?

* * *—[வெள்ளுவரத்தூாசி.] இதிலும் புராணவர்த்தாந்தங்களாலும் ஸ்ரீமந்நாராயணனுக்கே பரதவழுள்ளதென்று மூத்தவிக்கிறுரிதில். வேவதாப்பமாரமாகிற ஆபத்திமோசநமென்ன, சூருபாதகமாகிற ஆபத்திமோசநமென்ன, அஸ்வரீடையாகிற ஆபத்திமோசநமென்ன இவற்றை மூத்த பலன்களைக் கொடுப்ப தனுலும் ப்ரஜாபதியான பிரமணையும் பசுபதியான சிவனையும் காத் தருளினவன் உன்னைக்காட்டிலும் வேறுயார்? எவ்வுடைய ஸ்ரீபாத தீர்த்தத்தைச் சிரமேல் தாங்கி சிவன் பரிசுத்தனான்? என்று கேட்கிறார்.

வேதாபஹாரமாவது-வேதங்களைப் பறிகொடுத்துப் பிரமண் தவித்து விண்றது. இவ்வாபத்தைப் போக்கினது மூயக்ஞிவாவதா ரத்தில் எங்குளை யென்னில்; எம்பெருமான் ஆதிகாலத்தில் நான் முக்களைப் படைத்து, ப்ரளயகாலத்தில் மறைந்துகிடந்த வேதங்களைப் பிரகாசப்படுத்தி அவனுக்கு உபதேசித்து அறங்கரவிக்க, அப்பிரமண் அந்த வேதங்களைக் கண்ணுக்கொண்டு விச்வஸ்ரஷ்டி

யைச் செய்ய ஆரம்பித்தபொழுது பகவானிடத்தினின்று ரஜஸ் தமோகுணங்களின் வடிவமாகத் தோன்றிய மதுகைடபர்களைன் தூம் இரண்டு அஸர்கள் அந்த வேதபுருஷர்களை அபஹரித்துக் கொண்டு கடலிலுட்புகுஞ்சு பாதாளலோகத்திற்குப் போய்கிட்டார்கள்; வேதங்களைப் பறிகொடுத்த நான்முகன் இன்னது செய்வதென்று தோன்றாது திகைத்து நெடுங்காலம் “கண்ணிழந் தேன் தனமிழந்தேன்” என்று கதறியமுது பிறகு சிறிது தெளிந்து எம்பெருமானைத் துதிக்க, ஹயக்ரீவருபியரக எழுந்தருளிப் பாதாளத்திற் சென்று மதுகைடபர்களை ஸம்ஹரித்து வேதங்களை மீட்டுக் கொணர்ந்து பிரமனுக்கு அளித்தனன்.

முன் ஒருக்கல்பத்தின் அந்தத்தில் பிரமன் துயிலுகையில் அவன் முகங்களினின்று வெளிப்பட்டுப் புருஷருபத்துடன் உலா விக்கொண்டிருந்த நான்கு வேதங்களையும் சோமுகளைன்றும் கொடிய அசரான் கவர்ந்துகொண்டு பிரளய வெள்ளத்திலுள் மறைந்து செல்ல, எம்பெருமான் அதனை யுணர்ந்து ஒரு பெரு மீனுகத் திருவவதரித்து அப்பெருங்கடலிலுட்புகுஞ்சு அவ்வசரைனைத் தேடிப்பிடித்துக் கொண்று அவன் கவர்ந்து சென்ற வேதங்களை மீட்டுக் கொணர்ந்து பிரானுக்குக் கொடுத்தருளினன் என்ற வரலாறுமுண்டு. இவ்வசரன் பெயர் ஹயக்ரீவனைன்றலுமுண்டு. மத்ஸ்யாவதாரம், ஹம்ஸாவதாரம், ஹயக்ரீவாவதாரம் ஆக மூன்று அவதாரங்களால் எம்பெருமான் வேதாபஹரமாகிற ஆபத்தில் சின்றும் பிரமனை விடுவித்தான். இக்கதைகள் புராணபேதத்தாலும் கல்பபேதத்தாலும் சிறிது வேறுபடக் கூறுதலுண்டு.

குருபாதகமாவது மஹாபாதகம்; தகப்பன் தலையைக் கிள்ளி யெறிந்த பாபத்திற்காட்டிலும் மேற்பட்ட பாபம் வேறு இல்லாமையால் சிவனுக்கு நேர்ந்த அந்த ப்ரஹ்மமஹத்திபாபத்தை குருபாதக மென்கிறார். குருவிஷயமான பாபம் என்றாவது, மஹத்தான பாபம் என்றாவது பொருள் கொள்ளலாம். ப்ராஹ்ம ஜோத்தமனுப்த தனக்குக் குருவுமாகிய பிதாவை வதம் செய்த மஹாபாபத்தைப் போக்கின வரலாறு எங்கேனே யென்னில்;— ஒரு காலத்திலே பரமசிவன், தன்னைப்போலவே பிரமனும் ஜங்கு தலையுடையனுமிறுப்பது பலரும் பார்த்து மயங்குவதற்கு இடமா

பிருக்கின்றதென்று விளைத்து, அவனது சிரமான்றைக் கீள்ளி யெடுத்துவிட, அக்கபாலம் அப்படியே சிவன்கையில் ஒட்டிக் கொள்ளுதலும், அவன் ‘இதற்கு என் செய்வது’ என்று கவலைப் பட, தேவர்களும் முனிவர்களும் ‘இப்பாவங் தெலியைப் பிச்சை யெடுக்க வேண்டும்; என்றைக்குக் கபாலம் நிறையுமோ அன்றைக் குத்தான் இது கையைவிட்டு அகலும்’ என்று உரைக்க, சிவ பிரான் பலகாலம் பலதலங்களிலுள்ள சென்று பிச்சை யேற்றுக் கொண்டே வருக்கித் திரிந்தும் அக்கபாலம் நீங்காதாக, பின்பு ஒருநாள் பதிரிகாச்சரமத்தை யடைந்து அங்கு எழுந்தருளியுள்ள நாராயணமுர்த்தியை யடைந்து வணங்கி இரந்தபோது அப் பெருமான் ‘அக்ஷயம்’ என்று பிச்சையிட, உடனே அது விறைந்து கையை விட்டகன்றது என்பதாம்!

தைத்தப் பிடைபாவது—அஸ்வர்களால் உண்டான உபத்ர வம்; முன் ஒரு காலத்தில் அந்தகாஸூரனுக்கும் சிவபிரானுக்கும் வலிதான போர் நடந்தது; அப்போது சிவபிரானுல் பிரபோகிக்கப் பட்ட சஸ்தரத்தினால் அந்தகலுடைய சரீரத்தினின்றும் ரக்த வெள்ளம் தழும்பி யெழுந்து தரையில் பெருக, கீழே விழுந்த ஒவ் வொரு ரக்த பிந்துவில் நின்றும் ஒவ்வொரு அந்தகளுக்கப் பல அந்தகாஸூர்கள் கிளம்பி ருத்ரனை எதிர்க்கவே அவன் அவர்களை வெல்ல முடியாமல் வியாகுலப்பட்டு ஸ்ரீமந்நாராயணனைச் சுரணம் புக, அப்பெருமான் சுஷ்கரேவதியை ஸ்ருஷ்டிக்க, அது ஒரு நொழுப் பொழுதில் அந்தகர்களுடைய சரீர ரக்தங்களைக் குடித்து அவர்களை ஒழித்திட்டது என்ற மாத்ஸ்யபுராண கதையும்; ருத்ரனுல் வரய்பெற்ற வருகாஸூரன் தனது ஸாமர்த்தியத்தை அந்த ருத்ரனிடத்திலேயே பரீக்ஷித்துப் பார்க்க வேணும்மன்று தொடங்கின்போது அந்த வருகாஸூரனுடைய கொடுமையைத் தவிர்த்து ஸ்ரீமந்நாராயணன் ருத்ரனுக்குப் பயனிவ்ருத்தியைச் செய்தருளி னன் என்ற கதையும், மற்றும் ஹிரண்ய ராவனுதிகளைக் கொன்ற கதைகளும் அறியத் தக்கன. பிரமனுக்கும் சிவனுக்கும் நேர்ந்த ஆபத்துக்கள் பலவாகையாலும், அவற்றை யெல்லாம் போக்கினது எம்பெருமானேயாகையாலும் “தைத்ய பீடாதி” என்று ஆதிசப்த பரயோகம் பண்ணிற்று. இவைமுதலியே பலபல ஆபத்துக்களென்றபடி.

ஒருவனை ஒருவன் ரக்ஷிப்பதாவது—அங்கீங்களைப் போக்கி இங்கீங்களைத் தருகை. அங்கீங்களைப் போக்கினபடியை அருளிச்செய்தபின் இங்கீங்களை அளித்தபடியையும் அருளிச்செய்கிறோர் மற்றிங்டபலப்பறதானோ என்று. ஸாமாந்ய ஜீவர்களான ப்ராஹ்மருத்ரர்களை ஈச்வரர்களைன்று பலரும் கொண்டாடும்படி யான பதவிகளை அவர்களுக்குக் கொடுத்தமை சொல்லுகிறது. “யுக்கோடிஸஹஸ்ராணி விஷ்ணுமாராத்ய பத்மஸுः—புநஸ் த்ரை லோக்யதாத்ருத்வம் ப்ராப்தவாநிதி சுச்ரும.” [நான் முகனுளவன் கணக்கற் கோடி யுககாலம் சிஷ்டஞ்சுவை ஆராதித்து த்ரிலோக ஆதிபத்யத்தைப் பெற்றுன்] என்றும், “ப்ராஹ்மாதயஸ் ஸாராஸ் ஸர்வே விஷ்ணுமாராத்ய தே புரா—ஸ்வம் ஸ்வம் பதமநுப்ராப்தா: கேசவஸ்ய ப்ரஸாதத:” [பிரமன் முதலிப் தேவர்களைல்லாரும் பண்டு விஷ்டஞ்சுவை ஆராதித்துத் தம் தம் பதவிகளைப் பெற்றனர்] என்றும் சாஸ்தரங்கள் கூறும்.

[கஸ்ய பாதோதகோந****] உலகாந்த காலத்து ஸ்ரீமஹா விஷ்ணுதிருவடிகளை நீட்டி, அத்திருவடியைப் பிரமன் விளக்க, அந்த ஸ்ரீபாத தீர்த்தத்தைச் சிவபிரான் திருமுடியிலேற்றனன் என்று புராணங்கள் கூறும். “சதுமுகன்கையில் சதுப்புயன்தாளில் சங்கரன் சடையினில் தங்கிக், கதிர்முக மணிகொண்டிழிபுனற் கங்கை” என்றார் பெரியாழ்வாரும். “ததம்பு பரயா பக்த்யா ததார சிரஸா ஹரா:—பாவநார்த்தம் ஜிடாமத்யே” என்று ஈச்வர ஸம்ஹிதையிலும் சொல்லிற்று. ஸ்ரீபாகவதத்திலும் இவ்வர்த்தத்தை ஸ்ரீசகர் பின் வருமாறு விளக்கியிருக்கிறார் :—“யச்சேளாசனிஸ்ஸ்ருத ஸரித்ப்ரவ ரோதகோ தீர்த்தேந மூர்த்தி வித்ருதேந சிவச் சிவோ பூத்.” [பகவா னுடைய திருவடியில் வின்றும் பெருகின கங்கா தீர்த்தத்தை முடிமேல் தாங்கி சிவபிரான் சரிசுத்தியையபடைந்தனன்] என்று.

இவை போன்ற பல புராண கதைகள் ஸ்ரீமந்நாராயண னுடைய பரத்வத்தை நன்கு விளக்குகின்றன. ஸாத்விகம் ராஜஸம் தாமஸம் என்று மூன்று பகுதியாக வகுக்கப்பட்டுள்ள புராணங்களுள் ஸாத்விக புராணங்களில் எம்பெருமானுக்கே பரத்வம் பொழுது யும். ராஜஸதாமஸ புராணங்களில் நான்முகதுக்கும் சிவனுக்கும் பரத்வம் கூறப்படும். ஸாத்விக புராணங்களைத் துணை கொண்ட வேதங்களை அடியொற்றி ஸ்ரீமந்நாராயணனுக்கே பரத்வம் ஸ்தா

ஷக்கப்படுகிறபடியால் இதற்கு விருத்தமான அர்த்தங்களைப் பகர் கின்ற ராஜஸ்தாமஸ புராணங்கள் கிரோதாதிகரண ச்யாயத்தாலே ஒதுக்கப்படுகின்றன வென்றுணர்க.

பிள்ளைப்பெருமாளையங்கார் பாடிய “மங்கைபாகன் சடையில் வைத்த கங்கையார் பத்து நீர்? வணசமேவு முனிவலுக்கு மைக்கனுணதில்லையோ?, செங்கையா விரங்கவன் கபாலமாரகற்றி ஞார்? செய்ய தாளின் மலரான் சிரத்திலான தில்லையோ? வெங்கண் வேழ மூலமென்ன வக்ததுங்கள் தேவனே? வீறுவாணனமரி லன்று விறலழிந்த தில்லையோ?, அங்கண் ஞால முண்டபோது சிவன்னி வெற்பகன்றதோ? ஆதலா லரங்கணன்றி வேறு தெய்வ மில்லையே.” என்ற பாசுரம் இங்கே வினைக்கத்தக்கது. (கங)

கவைநூாதிரொ ஹாவிரிணி ஓவை பூவங்கி
கொ ராக்ஷதீசிஜிஜுநிஷ்டு வக்ஸூ நாபெஃ:
க்ராங்கூ நிதியடி வாநாஷ்விரதி குஷநுஃ:
கஃகெந வெவஷ வரவாநிதி ஶக்ருஶங்கஃ॥

கஸ்யோதரே ஹூரவிரிஞ்சி முக: ப்ரபஞ்ச: கோ ரக்ஷதீமலஜ்ஞிஷ்டச கஸ்ய நாபே:.
க்ராங்கூ நிக்கிய புஞ்சுத்திரதி த்வதந்ய:.
க: கேந வைஷ பரவாநிதி சக்யசங்க: (கங)

ஹர விரிஞ்ச {	சிவன் பிரமன்	(இமம்)	இவ்வுலகத்தை
முக: } முதலான		க்ராங்கூ	(ஒருங்கள்) அளக்கும்
ப்ரபஞ்ச: உலகம்		நிதிய	{ (ஒருங்கள்) விழுக்கி ஏம்
கஸ்ய உதரே {	யாருடைய வயிற்றில் (இருக்கிறது)?	பு: உத்திரதி	மற்றெலூருகால் வெளிகாடு காவை உழிப்பினுன்?
இமம் க: ரூ:	{ இதப் பிரபஞ் சத்தையார். காப்பாற்றுகிறார்?	ஏஷ: கே வா	இவ்வுலகம் வேறு எவனுங்
கஸ்ய காபே: {	எவனுடைய உஞ்சி யில் நின்றும்	பரவாக் இதி	{ தலைவளையுடைய தென்ற
(ப்ரபஞ்ச:) {	இங்குலகம் உண் அழுகிவு } டாயிற்று!	சக்ய சக்க:	{ சக்கிப்பதற்கும் கடியது?
ந்வத் அச்ய: {	உம்மைவிட வேறு க: } மூர்		

* * *—[கவைபூஷிகா.] சிவனுடையவும் பிரமதுடையவும் யிருத்தாந்தங்களை ஆராயுமளவில் அவர்கள் கர்மவச்யர்களென் பதும் பரதத்வமாயிருக்கக் கூடாதவர்களென்பதும் நன்கு விளங்குகின்றதென்று கீழ்க்கொத்தில் காட்டினர். அந்த ப்ரஜா பதி பசுபதிகளும் மற்றுமுள்ள பிரபஞ்சங்களும் ஸ்ரீமந்நாராயண ஞாலேயே ஸ்ருஷ்டிக்கப்பட்டும் ரக்ஷிக்கப்பட்டும் ஸம்ஹரிக்கப்பட்டும் வரக்காண்கையாலும், இவ்விஷயம் ராஜஸ தாமஸ புராணங்களிலும்கூடச் சொல்லப்பட்டிருப்பதாலும், எம்பெருமானுடைய அதிமாநங்கே சேஷ்டிதங்கள் எவ்வளவேஷ இருப்பதாலும் அவர்கள் பரதத்வமற்றவர்களென்பதும் இவ்வே பரதேவதை யென்பதும் நன்கு விளங்கு மென்கிறுரிதில்.

ப்ரஹ்மா குத்ரன் முதலான ஸகல பதார்த்தங்களும் ப்ரளய காலத்திலே ஆருடைய வயிற்றில் சேர்ந்து நிலை பெறுகின்றன? என்கிறார் முதல் பாதத்தில். “அன்றெல்லாருமறியாரோ எம்பெருமானுண்டுமிழுந்த எச்சில் தேவர்” என்றார் திருமங்கையாழ்வாரும்.

உதரே என்பதற்கு, ‘திருவயிற்றினுள்ளே’ என்று பொருளாயினும் இது ஒளபசாரிக்கப்ரயோகம். பிரளயகாலத்தில் ஸகல ப்ரபஞ்சமும் பகவானிடத்தில் லயிக்கின்றதென்றுதான் சாஸ்தரங்கள் கூறும் திருமழிசைப்பிரானும் “நின்னுளே பிறந்திறந்து நிற்பவும் திரிபவும், நின்னுளேயாடங்குகின்ற” என்றார். ஆகையாலே இங்கு ‘திருவயிற்றினுள்ளே’ என்று சொன்னது—தன்னுள்ளே என்றபடியாம். “நாராயண ப்ரலீயந்தே” என்றும், “வியேதே பரமாத்மனி” என்றும் ச்ருதி ஸ்மருதிகளில் சொல்லப்படுவதுங்காண்க.

இமம் கோ ரக்ஷதி? = ப்ரஹ்மருத்ரர்களோடு மற்றுள்ளாரோடு வாசியற எல்லார்க்கும் ஒரு ஆபத்து விளைந்தால் எம்பெருமானைத்தானே சரணம் புகவேணும்; எம்பெருமான்தானே அவர்களுக்கு அநிஷ்டங்களைப் போக்கி இஷ்டங்களை யளிக்கவேணும். ஆகையாலே “காக்கு மியல்வினன் கண்ணபெருமான்” என்கிறது.

ஹரவிரிஞ்சமுக: ப்ரபஞ்ச கஸ்ய நாபே: அஜுநிஷ்ட? = “உய்ய உலகு படைக்கவேண்டி உந்தியில் தோற்றினுப் நான்முகளை உன்றபடி திருநாபிக்கமலத்தில் நாராயணன் நான்முகளைப்படைக்க, நான்முகதும் சங்கரனைப்படைக்க இப்படியே மேன்மேலும் லோக

40 ஆளவந்தார் ஸ்தோத்ரரத்நம். 14.

ஸ்ருஷ்டி நிகழ்ந்ததாகையால் ஸகல ப்ரபஞ்சங்களுக்கும் நாபிக்கம் லமே முதற்கிழங்காம். “ சஜை நாஹாவயை கசிவிட்கும் யஸி
நிதான் விஶா ஹாவநாயிபிஶ்ரிதடி । விஶகா-ஊஹுஜநிஷ்ட செவஃ.”
என்று வேதத்திலும் சொல்லப்பட்டது.

[க்ராந்த்வா இத்யாதி.] “பாரையுண்டு பாருமிழுந்து பாரளாந்து
பாரையாண்ட பேராளன்” (திருநெடுந்தாண்டகம்) என்ற அரு
ளிச்செயலீத் திருவுள்ளம்பற்றி அருளிச்செய்கிறோர். உலகமளக்
கிற வியாஜத்துலே எல்லார் தலைகளிலும் திருவடிகளை வைத்தவன்
நீ தவிர வேறு யார்? அவாந்தரப்ரளயங்களிலே திருவயிற்றிலே
வைத்துப் பின்பு வெளிநாடு காணப் புறப்பட விட்டவன், நீ தவிர
வேறு யார்?

க்ராந்த்வா என்பதனுலே உலக்காந்தபடியைச் சொல்லுவதுங்
தவிர, எல்லாப் பொருள்களிலும் உள்ளும் புறமும் உறைந்திருந்து
காரியங்களைச் செய்வதற்காக அந்தந்த வஸ்துக்களை ஆக்ரமித்
திருக்கு மிருப்பைச் சொல்லுவதாகவும் ஒரு யோஜனை தேசிகன்
அருளிச் செய்வர். ஸர்வ அந்தர்யாமியாயுள்ளவன் நீ தவிர வேறு
யார்? என்றதாம்.

ஏதஃ (லேக) கேநவா பரவாநிதி சக்யசங்க: ?=பர: என்றால்
தலைவன் என்றபடி. பரவாந் என்றால் தலைவனை யுடையது என்ற
படி. எல்லாப் பிரபஞ்சத்திற்கும் ஆதாரமாகவும் நியாமகஞகவும்
சேவியாகவும் ஸ்ரீமந்நாராயணனுன் நீயே இருக்கிறபடிபால் நீதான்
பரன்; உன்னீயே தலைவனாக வடையது இவ்வுலகம். நீ தவிர வேறு
தலைவன் இருப்பதாக சங்கிப்பதற்கும் இடமில்லை. நிச்சயமில்லாத
விஷயத்தில் தானே ஸந்தேஹம் பிறக்கக்கூடியது; கீழ்ச்சொன்ன
பலவகைகளாலும் உனக்கே பரத்வம் பொலிகின்றபடியால்
வேறொரு தடய்வத்தினிடத்தில் பரத்வசங்கை உண்டாவதற்கும்
இடமில்லை யென்று நிகமநம் செய்தாராயிற்று. ... (கூ)

கூவா ஸீம ரா-பை வரிரெதை: வா-ஸி-பு-கூ-வி

வ-கூ-ந வா-கவி-கதயா பு-வ-ரெ-தூ ஶா-ரெ-ஸ: ।

பு-வு-ா த-ரெ-த-வ வ-ர-ா-ய-க விதா-ஂ ஒ-ரெ-த-ய-

ர-ரெ-வ-ா-வ-ா-ர பு-கூ-த-ய: பு-வ-வ-ஂ-தி வ-வ-ா-ஜ-ா-டி ॥

த்வாம் சீல ரூப சரிதை: பரமப்ரக்ருஷ்ட
ஸத்வேந ஸாத்விகதயா ப்ரபலீச்ச சாஸ்த்ரை:;
ப்ரக்யாத தைவபரமார்த்த விதாம் மதைச்ச
நெவாஸார ப்ரக்ருதய: ப்ரபவந்தி போத்தும். (கட)

த்வாம்	{ (இப்படிப்பட்ட) உண்ணை	ப்ரக்யாத	{ ப்ரவித்தர்களைய் தெய்வத்தின்
சீல ரூப சரிதை:	{ குணக்காறும் ரூபத்தாறும் சரிதைகாாறும்,	ஈவ	{ உண்மையை
பரம	{ ப்ரக்ருஷ்ட ஈத்வேந } மிகச்சிறந்த வைத்து குணத்தினும்,	பரமார்த்த	{ யுணர்த்தவர்க ஜான மஹான்
ஸாத்விகதயா ப்ரபலை:	{ ஸாத்விகங்களைன் . மீற காரணத்தா	விதாம்	{ வளியுடைய மதக்களினும்
சாஸ்த்ரச்ச	{ வே சிறப்புற் சாஸ்திரங்களி ஞும்	மதைச்ச	{ ஆணார்த் தன்மை பொருங்கிய
		ஆஸாரப்ரக் குதய:	{ சீர்கள்
		போத்தும்	அறிவதற்கு
		ஏ ப்ரபவந்தி	வல்லரவளர்.

* * *—[தூ. ०० श्रीमार्ग-अव.] இப்படி பூர்மநாராயணனே பரதத்விமண்கிற விஷயம் சாஸ்த்ரவித்தமாகில், சாஸ்த்ரம் பயின்றவர்களைனேவரும் இவ்விஷயத்தை என் இசையக்கூடாது? சிலர் ஈச்வரனே இல்லை யென்கிறார்கள்; சிலர் சிவனே தத்துவ மென்கிறார்கள்; சிலர் தரிமூர்த்திகளும் ஸமர் என்கிறார்கள்; மற்றும் பலபலவகையாகப் பலபல மதஸ்தர்கள் வாதிக்கின்றார்களே; இப்பரமார்த்தம் எல்லார் நெஞ்சிலும் என் படனில்லை; யாரோ சிலர் மாத்திரமேயன்றே நாராயண பாரம்யம் இசைகின்றனர்; இங்கனே சிலரறிந்து சிலரறியாறைக்கு என்ன காரணம்? என்கிற கேள்வி உண்டாக்கடியதாகையால் அதற்கு ஸமாதாநம்போல் இந்த ச்லோகமருளிச்செய்கிறார். ஆஸார ப்ரக்ருதிகளாயிருப் பார்க்கு எம்பெருமானுடைய பரதவழிநின்துகொள்ள வழியில்லை யென்கிறார். எல்லாரும் சாஸ்த்ரம் முதலியவற்றுலே எம்பெருமானுடைய பரதவத்தைக் கண்டறிந்து அநுபவிக்கலாமாயிருக்க அவியாயமாகச் சில ஆஸாரப்ரக்ருதிகள் இழக்கிறார்களே யென்று மூடர்களைப் பற்றிப் பரிதாபப்படுகிறார் என்றும் கொள்ளலாம். சிலகஷணமான பகவத் விஷயம் நல்ல காலமாக துஷ்டர்களின்

கண்ணில்படாமல் யிளங்குகிறதேபென்று மகிழ்ந்துகொள்ளுகிற ரெண்னவுமாம். அப்படிப்பட்ட ஆஸாரப்ரக்ருதிகளிலே நாமும் ஒருவராக இருந்துகிடாமல் அவர்கள்குவே நாம் பவுத் பரத் வத்தை நன்கு அறுபசிக்கப் பெற்றிருமே! என்கிற உகர்பும் உள்ளுறையும்.

எம்பெருமானை அறிவதற்குப் பல வழிகளுண்டு; அவற்றில் ஐந்தாறுவழிகளை இந்த ச்லோகத்தில் எடுத்துக்கொத்து, இவற்றுடைய அஸாராயீரிகள் எம்பெருமானை அறியாமற் போகிறார்களே! அந்தோ இழக்கிறார்களே! என்கிறார். எந்தெந்த வழிகளாலே எம்பெருமானை அறியலாமென்னில்; சீலாபுக்கிரிதை: என்று தொடங்கி அடைவே அருளிச் செய்கிறார். ஸ்ரீராமக்ருஷ்ணது அவதாரங்களில் வேடன் வேடுவிச்சி குரங்கு இடையன் இடைச்சி முதலானுர்க்கும் ஒருநீராகக் கலந்து பரிமாறவாம்படி யிளங்கக்காட்டிய வெளி சில்லு குணத்தை சீலமென்கிறது. மஹானு யிருப்பவன் மந்தர்களோடு ஒருநீராகக் கலந்து பரிமாறச் செய்தேயும் பலபல பிரகரணங்களில் பரத்வமும் பொலிய நின்றமை காண்க. பரமபுராஷ்டிரையிருக்கச் செய்தேயும் அதிகாாத்ரங்களான சேதநாசேதங்களோடும் கலந்து பரிமாறி லீலா ரஸங்களை அறுபசிக்க ஆசைப்பட்டுத் தானே “வழூ-வழூாடு” [பழூ-ப்யாம்] என்று ஸங்கல்பித்துக் காரியம் செய்த நீர்மையும் இங்கு சீலபதார்த்தமாகும்.

ரூபமாவது அப்ராக்ருதமான சோதிவழி. சரிதங்களாவன— “வெதாபஹார குருபாதக” இத்யாதி(18.) ச்லோகத்தில் சொல்லப்பட்ட சரித்திரங்களும், “க்ராந்த்வா நிகீர்ய புநருத்திரதி” என்று கீழ்ச்லோகத்திற் சொல்லப்பட்ட சரித்திரங்களும் ஸ்ரீராமாயன ஸ்ரீபாகவதாதிகளிலுள்ள மற்றும் பல அதிமாநங்களும் சேஷ்டதங்களுமாம்.

பரமப்ரக்ருஷ்ட ஸத்வமாவது — அப்ராக்ருதசத்தஸத்வம்; இது எம்பெருமானுக்கே உள்ளதொன்று. [ஸாத்விகதயா ப்ரப கூஷ்ச சாஸ்த்ரை:] ஸாத்விகங்களென்றும் ராஜஸங்களென்றும் தாமஸங்களென்றும் சாஸ்த்ரங்கள் பலவாகையால் அவற்றுள் அர்ப்பலங்களான ராஜஸ தாமஸ சாஸ்த்ரங்களில் பெறும்பானும்

தேவதாந்தரங்களுக்குப் பரதவழி விளங்குகிறபடியால் அவற்றை யொழித்து, ஸாத்திகங்களாய் ப்ரபலங்களுமான சாஸ்த்ரங்களை இங்குக் கூறுகின்றார். “வளாக்டிகெஃபை கூவை ஷ்டா ஶாஹா தூ” இயிகம் ஹம்ரா:” என்று மாத்ஸ்ய புராணத்தில் பிரமன் தானே சொல்லிவைத்தான்.

[ப்ரக்க்யாததைவ பரமார்த்தவிதாம்மதைச்ச] கீழ்க்கொண்ண சீலஞப சரிதாதிக்களோல்லாம் ஒருபுற மிருக்கட்டும். “இஹாஜதநா பெந மதி ஸவநா:” [பெரியார்கள் எந்த வழியில் செல்லு கிறார்களோ அதுவே நல்வழி] நன்றபடி ஸாக்யாக விச்சயிப்ப தற்கு ஸாதநமாகிய மஹாஜநவித்தாந்தமும் ஸ்ரீமந்நாராயண னுடைய பரத்வஸ்தாபுந்த்திலேயே பொலிகின்றெதன்று காட்டு கிறார். ப்ரக்க்யாத என்கிற பத்ததை கைவத்துக்கு விசேஷண மாக்கி யுரைத்தார் பெரியவாச்சான்பிள்ளை ; தைவபரமார்த்த வித்துக்களுக்கு விசேஷணமாக்கி யுரைத்தார் வேதாந்த தேசிகன். இரண்டுபடியும் பொருந்தியதே. நாராயணநுவாகம், ஸாபாலோ பங்குத்து, அந்தர்யாமி ப்ராஹ்மணம் முதலியவற்றில் ப்ரவித்த மான யாதொரு தைவமுண்டு-தேவதை, அதனுடைய [-பரமாபுரு ஷனுடைய] உண்மைகிலைமையைக் கண்டறிந்தவர்களான வ்யாஸர், பராசரர், வால்மீகி, மநு, யாஜ்ஞவல்க்யர், சௌநகர், ஆபஸ் தம்பர், ஆம்வார்கள் முதலானவர்களைப் பரமார்த்தவித்துக்க ஜென்கிறார் இங்கு.

ஆக இத்தனை வழிகளாலும் எம்பெருமானுடைய பரதவத் ஸ்தக்கண்டறிந்து வாழுலாமாயிருக்கச் செய்தேயும் தாமஸப்ரக்ருதிகளாயுள்ளவர்கள் தெளர்ப்பாக்கியத்தாலே அறியமாட்டா மல் இழக்கிறார்களென்று அருளிச்செய்கிற புடையிலே, பாக்ய சாலிகளாயுள்ளவர்கள் கீழ்க்கொண்ண வழிகளாலே நன்கறிந்து வரம்கிறார்கள் என்று ஸ்திப்பித்தாராயிற்று. (கடு)

உழுங்வித திருவிய வீரி ஸாதிஶாயி
ஸஂஹாவந் தவ வரி பூஜிசி ஸுஹாவாடு
ஸாயாவெறுந ஸவதாவி நிய-அதூஸுஸாந
ஸஸுந்தி கெந்தி நிஶாந் கூடநந் ஸாவாஃ ||

உல்லங்கித த்ரிவித ஸ்மேஸமாதிசாயி
ஆம்பாவநம் தவபரிப்ரதிம ஸ்வபாவம்.
மாயாபலேந பவநாபி நிகுஷ்யமாநம்
பச்யந்தி கேசிதநிசம் த்வதநந்யபாவா .

(கத)

உல்லங்கித ந்திவிதனீமீ ஸம அமி சாயி ஈம் பாவநம்	முன்று விதமான பரிச்சேதங்களை யுடையதோ ! என்று சங்கிப்ப தற்கும் கூடாத நம், ஒத்தார் மிக்காரை புண- யதோவன்று சங்கிப்பதற்கும் கூடாததுமான	பவதா மாயா பவேந நிகுஷ்ய மாநமபி	} நி மாயையினால் மகைந்த போதிலும்
ஈ	. என்னுடைய பரிப்ரதிம ஈம்பாவநம்	த்வத் அக்ஷய பாவா :	} உன்னிடத்திலேயே மனம் பொருஷ்தி யுன்னவர்களான
	. கேசித் அசிசம் பச்யந்தி	கில மஹாஞ்சன் எப்போதும் } ஸாக்ஷாத்கரிக்கிறார் கன்.	

* * *—[உழூங்வி ணதஞாளி.] கீழ் ச்லோகத்தில் சொல்லிய படி ஸ்ரீமந்நாராயணனுடைய பரத்வம் சாஸ்த்ரங்களால் மாத்திரம் அறியத்தக்கதன்று; அதை நேராக ஸாக்ஷாத்கரிக்கிற மஹாஞ்சனும் சிலர் உண்டென்கிறாரிதில்.

எம்பெருமானுடைய ஸ்வருபம் எப்படிப்பட்டதென்னில்; முன்று வகையான பரிச்சேதங்களையும் கடந்திருப்பது; ‘பகவா னேடு ஒத்தார் மிக்கார் உண்டோ’ எங்கிற ஸந்தேஹந்துக்கும் சிலமல்லாதது. முன்று வகையான பரிச்சேதங்களாவன:—தேச பரிச்சேதம், கால பரிச்சேதம், வஸ்து பரிச்சேதம். ‘பகவான் இன்னவிடத்திலுள்ளான், இன்னவிடத்தில் இல்லை’ என்பது இல்லாமல் ஸர்வதேசங்களிலும் வியாபித்திருப்பதனால் தேச பரிச்சேதமில்லை யென்றுணர்க. ‘இன்னகாலத்திலுள்ளான், இன்ன காலத்திலில்லை’ என்பது இல்லாமல் ஸர்வ காலத்திலும் உள்ளவ ஞதலால் காலபரிச்சேதமில்லை; ‘இன்ன வஸ்துபோலேயிருப் ‘பன்’ என்ன முடியாமையால் வஸ்து பரிச்சேதமில்லை. ஆக இந்த மூவகையான பரிச்சேதங்களுமில்லாமை சொல்லுகிறது உல்லங்கிதத்ரிவிதனீமி என்று. ஸ்ரீமுயாவது ஏல்லை; அதுதான் பரிச்

சேதமென்பது. “வீரி வீரிசீ தூபியாசீ-ஹ” என்ற அமரகோ
சத்தின்படி ஆகாராந்தமான வீமா சப்தமும் நகாராந்தமான
வீமங்சப்தமும் உண்டாகையால் இங்கு லீம என்று ஹ்ரஸ்வ
மாக ப்ரயோகிக்கப்பட்டது. நகாராந்த சப்தங்களின் நகாரம்
ஸமாஸத்தில் லோபித்துவிடும். உல்லங்கித என்ற விசேஷ
னம் ஸமாதிசாயி ஸம்பாவணையிலும் அங்வயிக்கும். பகவத்
ஸ்வரூபம் தரிவித வீமாக்களைக் கடந்திருப்பதுபோல் ஸமாதி
சாயி ஸம்பாவணையையும் கடந்திருக்கின்றது. ஸமமென்று
துல்யமான வஸ்துவைச் சொல்லுகிறது. அதிசாயி என்று மேற்
பட்ட வஸ்துவைச் சொல்லுகிறது. எம்பெருமானுக்கு துல்ய
மான வஸ்துவாவது மேற்பட்ட வஸ்துவாவது உண்டோவென்று
ஸம்பாவிப்பதற்கும் ப்ரஸக்தியில்லை யென்று சொல்லிந்றூயிற்று.
திருவியவீரிய ஸஹாதிஶாயிலூங் ஹாவநாஉ-திருவிய வீரிஃஸஹாதி
ஶாயிலூங் ஹாவநெந ; உழு ஒவ்வொத திருவியத் திருவியத் தூவென்று
தக. ஸம்பாவநாபத்தை தரிவித வீமாவிலும் அங்வயித்து
“திருவியவீரிஃ ஸஹாதிஶாயிதொஶு ஸங்ஹாவநா உழுவிதா
பெந” என்று விக்ரஹம் கொள்வதும் பொருந்தும்.

இப்படிப்பட்டதான யாதொரு பரிப்ரடிமஸ்வபாவமுன்டு—
பரத்வஸ்வரூபம், இது எல்லார்க்கும் தெரியக்கூடாதென்று ஸி
மாயையினால் மறைத்து வைத்தாலும், உண்ணோத் தனிர வேறு
புகலிடமறியாதவர்களாயும் உண்ணோயே ஸகல ப்ரயோஜநமாகக்
கொண்டவர்களாயுமுள் அநந்ய பக்தர்கள் அந்த மாயையைக்
கடந்து உன்னுடைய பரத்வஸ்வரூபத்தை எப்போதும் ஸாக்ஷாத்
கரிக்கின்றனர்.

[மாயாப்லே பவதாயி நிகூற்யமாநம்] மாயாபலமாவது
குணமயமான ப்ரக்ருதியின் ஸாமர்த்தியம்; அதனால், தனது ப்ர
பாவத்தை ஸாமாந்யஜனங்கள் அறியாதபடி எம்பெருமானே
மறைத்துக் கொள்ளுகிறோன். கூதாநஂ ஓநாவஷஂ ஓநெநு ராஶிஂ
ஒஸரயாதஜூ. ” என்றும் “காஙம் வொ வாந்வொஜாத:”
என்றும் அவதாரங்களில் அருளிச்செய்து பகவானே தனது ப்ர
பாவத்தை மறைத்திருக்கிறுன்றனர்க. அப்படி மறைத்திருங்
தாலும், புண்யாத்மாக்களின் திவ்ய சக்ஷாஸ்ஸை மாயையானது
மறைக்கமாட்டாதாகையால் அவர்கள் தாராளமாகவே ஸாக்ஷாத்
கரிக்கிறார்களென்றாயிற்று,

பச்யந்தி என்றால் பார்க்கிறூர்கள் என்று அர்த்தம் ; முதலில் சாஸ்தரங்களால் பார்க்கிறூர்கள் ; பிறகு யோகபலத்தால் ஸாக்ஷாத் கரிக்கிறூர்கள் என்கை. அவதாரங்களில் சரபங்கமலூர்ஷி, ததி பாண்டன் முதலானவர்கள் கண்ணுடீல்யே பார்த்துத் தெரிந்து கொண்டார்கள். அதிகம் என்பதை பச்யந்தி யென்கிற க்ரியை யிலும், தவதநந்யபாவா : என்பதிலும் அங்வயிக்கலாம். ... (கச)

யான்சின்லாங்கா தூர சொல்லாது யகு
 திரெஸா தூராண்டுவாரண்ணாதி யாநிவ ;
 நாண்ணாம் பூயாநம் வூராவதி வாராவதி
 வூரா தூரம் பூறைவ தெ விலக்கிதயி ॥

யதண்ட மண்டாந்தர கோசரஞ்சு யத்
தசோத்தராண்யாவரணை யானிச,
குணை ப்ரதாங்ம புருஷ: பரம்பதம்
பராத்பரம் ப்ரஹ்மச தே விபூதய?.

(କ୍ଷଣ)

யத் அண்டம்	{ எது ப்ரம்மான் டோர்,	ப்ரதாஸம்	ப்ரக்ருதியும்
அண்டாச்தர கோசரம் ச	{ அண்டங்களுக் குள்ளே இருக்கக் கடியது	புருஷः	ஐவாத்மவர்க்கமும்
யத்	எதுவோ,	பரம் பதம்	ஸ்ரீவைஷ்ணவமும்
தச உத்த ராணி	{ ஒன்றுக்கொன்று பத்து மட்டு மேற்பட்டுச் வெல்லுகின்ற	பராத் பரம்	{ அசோதகத்திற் காட்டில் மேற் பட்டான சேதாவர்க்கத்தி ஆன சிறந்த முக் தாத்மவர்க்கமும் (அல்லது) வித் யாத்மவர்க்கமும்
ஆவரணுக் க	{ (அண்டங்களின்) ஆவரணங்களும்		
யாநி	எவ்வோ, (ஆகிய இவைகளும்)	பரந்ம ச	{ திவ்யமங்கள விகர மூழும்
குனு:	{ ஈத்தும் ரஜும் தமஸ் என்றும் குணங்களும்	பே விபூதயঃ	{ உமக்கு சேஷப் பட்டவை.

* * *—[படினால்.] கீழ்க்கொகத்திற் சொன்ன ஸர்வேசு வரத்வத்தை இதில் த்ருடப்படுத்துகிறார். எம்பெருமானுக்கு அவர்

தாரணமான விபூதிகள் உண்டென்று காட்டவே அவற்றைய ஜஸ்வர்யம் விளக்குமிருந்து.

கணக்கில்லாத இந்த அண்டங்களைச் சுற்றிப் பல ஆவரணங்கள் விற்கின்றன. இவற்றில் ஒவ்வொன்றும் மேன்மேலும் பத்து மடங்கு அதிகமாயுள்ளதாகையால் தசோத்தராணி என்று விசேஷிக்கப்பட்டது. இவ்வாறு பலனிதமாக ஆவிர்ப்பவித்து விற்கு மனவயல்லாம் பிரகிருதியென்று சொல்லப்படுகிற வஸ்துவின் ஒரு சிறிய அம்சத்தில் உண்டாகும் விகாரமென்றும், இப்படிப் பட்ட விகாரங்களையடையாமலிருக்கிற பிரகிருதியின் பாகம் எல்லையில்லாதவளவு விஸ்தரித்து விற்கிறதென்றும் உணர்க. இவையெல்லாவற்றுக்கும் ஆதாரங்களும் சியாமகஞ்களும் சேவியாகவும் எம்பெருமான் இருக்கையால் இவையெல்லாம் அந்த எம்பெருமானுடைய விழுதிகளென்று கொள்ளப்படுகிறது. ஈச்வரதுடைய விழுதி இவ்வளவேயல்ல; ஸத்வரஜஸ்தமோ குணங்களும் பத்தமுக்த ஜீவகோடிகளும் முக்திஸ்தாநமும் தனது தீவிய மங்களாகிரஹமும் இவை யெல்லாமும் அவனுடைய விழுதிகளே. அவ

அடைய ஜூச்வரியம் இப்படிப்பட்டதாயிருந்தால் அவனைப் பாத் பரனென்று சொல்லத் தடை என்ன? என்பதாகத் தாத்பரியங்கொள்க.

மொஹாஸூபம் நிதய புல்லிங்கமாயினும் பஹாவ்ரீஹி ஸமாஸத்தாலே விசேஷ்ய விகநமாயிற்று. அண்டங்களின் உட்புறங்களோ ஸ்தாநமாக வடையது என்று பொருள்.

துணு: =ஸத்வம் ரஜஸ் தமஸ் என்னும் பிரகிருதி குணங்கள். இவை எம்பெருமானிட்ட வழக்கு என்கை. ப்ரதாநமாவது— விகாரமற்றிருக்கும் குணத்ரயமுள்ள தரவ்யம்; மூலப்ரக்ருதி. குணியான பிரகிருதியிற்காட்டில் குணங்களைத் தனிப்படப் பிரித்துச் சொன்னது—“ஸாம்யாவஸ்தத்தமரன் குணத்ரயமே ப்ரக்ருதி” என்று கொள்ளுகிற ஸாங்க்யர்களின் கொள்கையை விலக்குகைக்காகவாம்.

புருஷ: =ப்ரக்ருதியை வியாபித்து விற்கும் கேத்ரஜ்ஞஸமுதாயம் என்றபடி. “இாராணநூழியட்டயா ரெதமு திர உதஷ்டாஶோ நவி பூயாநெவலூிதொவுாவீ” [கட்டைக்குள் நெருப்புப் போலவும் எள்ளுக்குள் எண்ணெய் போலவும், புமாந் என்று சொல்லப்படும் கேத்ரஜ்ஞ ஸமுதாயம் ப்ரதாநத்தில் உறைந்திருக்கின்றது] என்ற பிரமாணம் காண்க. பரம் பதம்=நலமந்த மில்லதோர் நாடு.

பராத் பரம்: இங்கே இரண்டு பரசப்தங்கள் உள்ளன; முதலி ஹள்ள பரசப்தமானது பிரகிருதியிற்காட்டிலும் பூரமாக இருக்கிற கேத்ரஜ்ஞஸாமாந்யத்தைக் குறிக்கின்றது; அதிற்காட்டிலும் பரமாக இருக்கின்றது முக்தாத்ம வர்க்கம். அல்லது, முதல் பரசப்தத்தாலே முக்தாத்மாவைச் சௌல்லுகிறதாகக் கொண்டு, பராத்பர மென்று நிதய வித்தஸமுதாயத்தைச் சொல்லுகிற கென்றும் கொள்ளலாம்.

ப்ரஹ்ம: =ஸபாச்ரயமாயுள்ள நிதயமங்கள் விக்ரஹம் என்ற படி. ஸாமாந்யமாக ப்ரஹ்ம சப்தத்தால் பகவத் ஸ்வரூபமே குறிக்கப்படுவதாயினும் இவ்விடத்திற்கு அந்தப் பொருள் ஒவ்வாது; “இவையெல்லாம் உன்னுடைய விழுதிகள்” என்று முடிக்கிறபடி

யாலே ஸ்வருபத்தை விழுதியாகச் சொல்வது பொருந்தாதிடே ஆகையாலே இங்கு ப்ரஸ்ம சப்தம் திவ்யமங்கள் விக்ரஹத்தையே சொல்லுகிறது. இவ்வர்த்தத்தில் ப்ரமாண ப்ரவளித்தியுமுண்டு.

தே விபூதய = இவையெல்லாம் உனக்கு ஆதேயங்களாகவும் சியாம்யங்களாகவும் சேஷங்களாகவுமிருக்கின்றன என்றபடி. (கன)

வரீ வடாடி நா நாணவா நாஜ்சாஸ்திஃ

தீ அ-ஏ-த-யா-ஒ-ஏ- உ-ய-ஏ-ர-ஃ ஹிர-ஸ்தி- :

கூதி கூத-ஜீ ஸ்தவி ஸ்தவ-க-:

வஸி-ஸ க-லா-ா-ண ம-ா-ண-ா-ஸ-த-தா-த-ய-:

வச் வதாந்யோ- குணவாந் ருஜ்ச-க-க-:

ம்ருதுர் தயானூர் மதுர: ஸ்திரஸ் ஸம: ,

க்ருத் க்ருதஜ்ஜு ஸ்தவமஸி ஸ்வபாவத

ஸமஸ்த கல்யாண குணும்குதோததி:

(கவ)

உவாகவை:	இயற்கையாகவே	ஸ்திர:	ஒருவராலும்
வி	{ ப்ரபுவாய் (அவ்வது) ஆசரிதபரத்த்ர ஞம்	ஸம:	{ அகைக்க முடியாதவனும்
வதாங்ய:	உதாரனும்	ஸம:	{ எல்லாரிடத்திலும் வாசியின்றிக்கே
குணவாந்	{ மொக்கில்ய குண காலியாய்	க்ருதி	{ ஒன்றி புரியுமவனும் ஆசரித் பண்ணின
ருஜா:	{ த்ரிகரணங்களிலும் கபடமற்றுச் செவ்வியனும்	க்ருதஜ்ஞ:	{ ஸ்வப் ஆறுகல் யத்தையும்
சனி:	பரிசத்தனும்	ந-வம்	பெருக்க மதிப்பவனுடை
ம்ருது:	வ-குமாரனும்	ஸமஸ்த க-வ	{ கல்யாணகுணங்க யாணகுண
தயானு:	திரக்கழுதயனும்	அம்ருத	{ செல்லவாற்றிம்
ம-த-ர-:	வ-ர-ஸ-ன-ம்	உ-த-தி: அ-வி	{ கும் அமுதக் கட ஸ-யிராகின்றும்.

*—[வரீவடாடி நா:—] எம்பெருமாலுடைய விழுதிகள் அளவற்றவை என்றார் கீழ்க்கோகத்தில்; அது போலவே திருக்கல்யாண குணங்களும் அளவற்றவை என்கிறுரிதில். எல்லாக்

குணங்களையும் எடுத்துச் சொல்ல முடியாமையால் பத்தெட்டு குணங்களை யெடுத்துச் சொல்லி அநுபவிக்கிறார்.

வசீ=மூன்றும் பாதத்திலுள்ள ஸ்வபாவத: என்ற பகம் எல்லாவற்றிலும் அங்வயிக்கக் கடவது. “ஸ்வபாவத: வசீ, ஸ்வபாவத: வதாந்ய: என்க. “ஸ்வபாவத: ஸமஸ்த கல்யாண குணும் ருதோத்தி:” என்று உள்ளபடியே அங்வயிக்கவுமார். “வசீ” என்பதற்கு இரண்டுவகையாகப் பொருள் கொள்ளலாம்; வசமென்று ப்ரபுத்தத்துக்கும் வசப்பட்டிருப்பதற்கும்பேராகையாலேப்பரபுத்வ முடையவன் என்றும். ஆச்சிரிதர்களுக்கு வசப்பட்டிருப்பவன் என்றும். தூதுபோன்றது முதலியவற்றில் ஆச்சிரிதர்களுக்குக் கையாளாயிருக்குஞ் தன்மை காணத்தக்கது இந்தப்பராதீநித்வம் கருமத்தால் வந்ததன்றிக்கே ஸ்வேச்சையாலே வந்ததென்று காட்டும் ஸ்வபாவத: என்பது.

வதாந்ய = உதாரன் என்றபடி. தன்னையும் தன்னுடையையும் ஆச்சிரிதர்கட்கு அளிப்பவன்.

குணவாந் = மொத்தமாகக் ‘கல்யாண குணமுடையவன்’ என்றுபொருள் கூறுகை யுக்தமல்ல; விசேஷ குணங்களின்நடுவே குணவாந் என்னும்போது இது ஒரு விசேஷ குணமாகவேயிருக்க வேண்டும். எல்லாக் குணங்களிற் காட்டிலும் ஸௌசில்யம் சிறந்த தாதலால் அதுவே இங்கு குணசப்தத்தால் விவகைதம். தன் மேன்மை பாராமல் தாழ்ந்தவர்களோடும் புரையறக் கலந்து பரிமாறும் சிலகுணமுடையவன் என்கை. குஹப்பெருமாள், சபரி, முதலானுரிடங்களில் இக்குணம் மிக விளங்கிறது.

ரூஜா: = மனமொழி மெய்கள் மூன்றிலும் கபட மற்றிருப்ப வன். இது தமிழில் செம்மைக்குணமெனப்படும். நம்மை ஒருவன் ‘அப்பா! நீ எவ்விடம்?’ என்று கேட்டால் ‘தற்காலமிருப்பது இவ்விடம்’ என்போம்; ‘எப்போது வந்தாய்?’ என்றால் ‘நீ பார்த்த போதுதான் வந்தேன்’ என்போம்; ‘உன் பெயர் என்ன?’ என்றால் ‘உண்டு வளர்ந்தான்’ என்போம். ஒரு கேள்விக்காவது குஜாவான உத்தரம் சொல்லமாட்டோம்; ஏன்? செம்மைக்குணம் நமக்கில்லாமையாலே. எம்பெருமான் இப்படிப்பட்டவன்ஸ்ஸ்;

மிகத்தாழ்ந்தார் வந்து எது கேட்டாலும் ருஜாவாகவே விடையளிப்பவன் ; பஞ்சவடியில் எழுங்தருளியிருக்கும்போது குர்ப்புணைக வந்து பெருமாளை நோக்கி ‘நீர் ஆர் ?’ என வினவ, தீய கருத்து டன் வந்த இவளுக்கு நாம் ருஜாவன உத்தரம் ஏன் சொல்ல வேண்டுமென்று எண்ணுமல் தம்முடைய வரலாற்றை ஆகி தொடக்கி உள்ளது உள்ளபடியே சொல்லிமுடித்தார் பெருமாள் ; அவ்விடத்தில் வான்மீகி கூறுகின்றார்—‘ஃஜாவாழிதயா வலவுடீவுராதா ஓவங்குறிசி=ருஜாபுத்திதயா ஸர்வ மாக்க்யாது முபசக்ரமே.’ [இராமரீான் செம்மையான புத்தியையுடையவனுகையால் தனது வரலாறுகளைல்லாவற்றையும் உள்ளபடியே சொல்லத்தொடக்கினுண்] என்று இக்குண்மே ஆர்ஜவகுணமெனப்படும்.

கசிஃ=பரிசுத்தன் என்றபடி. அபிப்ராயத்தில் சுத்தியும் சரீரத்தில் சுத்தியும் ஆக இருவகைப் பரிசுத்திகளுண்டு ; ஒருவர்க்கு ஒருபகாரம் செய்ய நினைத்தால் ஒரு பிரயோஜனத்தைக் கணிகியாமல் வெறும்புறத்திலே உபகரிக்கும்படியான அபிப்ராய சுத்தியை உடையவன் என்றும் ; பலவகை அசுத்திகளையுடைய நித்யஸம் ணாரியைத் தனது ஸம்பந்தத்தாலே நித்யஸாரிகளோ டொக்கும் படி பரிசுத்தனுக்கவல்ல தூய்க்கையையுடையவன் என்றும் பொருள் படும்.’ “பரமபவித்திரன்” என்று வேத வேதாங்கங்களிற் சொல்லப்பட்டவன்.

ம்ருதுः = ஸாகுமாரன் என்றபடி. சௌகுமார்யமாவது மென்றைமத்தன்மை. இது சரீர குணங்களுள் ஒன்றுகவும் ஆத்ம குணங்களுள் ஒன்றுகவும் படிக்கப்படும். ஸாகுமாரமான திருமேனியையுடையவன் என்றும், அடியவர்களுடையபிரிவை ஸஹிக்க மாட்டாத மெல்லிய மனமுடையவன் என்றும் பொருள்படும். ஆத்மகுணத்தைச் சொல்லுவதாகக் கொள்வதே இங்கு உரியது.

தயாஞு�=கருணையுடையவன். கருணையாவது பிறர்படும் துக்கத்தைக்கண்டு தாலும் துக்கப்படுகை என்று எம்பெருமானார் ஆழ் வான் புட்டர் முதலான ஆசிரியர்களின் திருவள்ளாம். அலைதேய ம்ரத்யாகிகளும் ஆகந்தமயங்கு எம்பெருமாதுக்கும் துக்கமுண்டாவ

பீ. ஆளவந்தார் ஸ்தோத்ரரத்தம். 18.

ஶர்க்கு. சொல்லுவது கூடாதாகையாலே, பிற்படும் துக்கத்தைப் போக்கவேணுமென நினைக்கையே கருணை யென்னவேணும் என்று ஸ்ரீதேசிகன் திருவள்ளாம். இவ்விஷயமாகத் தனியேக்ரந்தம் வரைக் கூனோம்; அதிற் கண்டு கொள்க. ஆச்சிரிதருடைய துக்கத்தைக் கண்டு எம்பெருமான் தானும் துக்கமடைவான் என்பது கிறந்த குணமேயன்றி தேயப்புணர்வுமல்லவென்பது உய்த்துணரத்தக்கது.

மதுரா:—மதுரமான பேச்சுகளைப் பேசி அடியவர்களை இனி கைப்படுத்துமவன் என்றும் “எனக்குத் தேனே பாலே கண்ணலே யமுதேதிருமாலிருஞ்சோலைக் கோனே” என்றபடி ஆச்சிரிதர்கட்குப் பரமபோக்யமான திருமேனியையுடையவன் என்றும் பொருள் படும். ஒவ்வொருவருடைய ருசி ஒவ்வொருவகையாக இருந்தாலும் அவரவர்கள் சின்ற சின்ற நிலைகளிலே எல்லார்க்கும் இனியனுயிருப் பவனென்க. “ரஸோ வை ஸ:” என்று உபநிஷத்தும் சொல்லிற்று.

ஸ்திரி:—ஆச்சிரிதர்கள் விஷயத்திலே பிடித்த பிடி விடாதவன். “தன்னடியார் திறத்தகத்துத் தாமரையாகிலும் சிதகுரைக்கு மேல், என்னடியாரது செய்யார்” என்றபடி பிராட்டியினுலும் மாறுபடுத்த வொன்னுத உறுதியையுடையவன்; ஆச்சிரிதர்களுடைய அபராதங்களைக் கண்டும் திருவள்ளஞ்சிறிக் கை விடாதவன்.

ஸமி:—ஜாதியாலும் குணத்தாலும் நடவடிக்கையாலும் வெவ்வேறுபட்டவர்களிடத்திலும் ரகஷணத்தில் வாசியின்றி ஸமமாகப் பொருந்துமவன். “ஸமோஹம் ஸர்வழுதேஷா” என்று தானே கீதயில் ஒதுவைத்தானிறே. எம்பெருமான் எல்லார் திறத்திலும் ஈமனுயிருப்பவனுகில் சிலரை அதமர்களாகவும் சிலரை மத்யமர்களாகவும் சிலரை உத்தமர்களாகவும் இப்படி எவ்வளவோ வாசிகள் கானும்படி ஸ்ருஷ்டிக்கக் கூடுமோ? என்று ஆகோஷபம் தோன்றும்; அவரவர்களுடைய கருமங்களுக்குத்தக்கபடி விஷமஸ்ருஷ்டிகள் ஸீளைகின்றபடியால் எம்பெருமானுடைய ஸர்வஸமத்வத்திற் குக்குறையொன்றுமில்லையென்று ப்ரஹ்மஸுத்ரம் பரிஹரித்தது. “வைஷம்யவாதபரிஹார:” என்ற வட்டமொழி நாவிலே இவ்விஷயத்தை விரியவற்றோம்; அங்கே சுருக்கமறத் கண்டுகொள்வது.

க்ஞதி=தணக்காகச் செய்துகொள்ள வேண்டிய தொன்றுமில் வாதவன் ; ஆச்சிரிதர்களை ரக்ஷிப்பதையே தன் காரியமாகவுடையவன்.

க்ருதஜ்ஞः=“என் ஊரைச் சொன்னும், என் பேரைச் சொன்னும், என் அடிபாரை நோக்கினுப், அவர்கள் விடாயைத்தீர்த்தாய், அவர்களுக்கு ஒதுங்க விழில்க்கொடுத்தாய்” என்று மதிமாங்கா யிட்டு ஸாக்ருதங்களை ஒன்று பத்தாக்கிக் கொண்டு போருகிற வனிதே எம்பெருமான் ; அடியவர்கள் ஸ்வல்பமாகச் செய்த ஆது கூல்யத்தையும் பறஹாவாகத் திருவுள்ளாம் பற்றுகிறவன் என்கை. “கோவிந்த புண்டீகாக்ஷ ! ரக்ஷ மாம் சரணாக்தாம்” என்று த்ரெளபதி மனமுருக்ஷ் வஞ்சலத்தம் தாங்கமுழியாமல் வெசு தூரத்தி விருந்த என்னைப் பேர் சௌல்லிக் கதறியமைத்தானே ! ; அதற்குத் தகுதியாக அவனுக்கு நான் ஒன்றும் செய்யப் பெற்றிலேனே ! ; கடன் ஏறவுது போல் அது வளர்ந்து சென்று கொண்டே என் மனத்தை எப்போதும் கலக்கிக்கொண்டிருக்கின்றதே ! என்று கண்ணபிரான் பரிதாபப்பட்டுச் சொன்ன சொல்லை அதுவங்குப் போமாகில், அவனைவிட க்ருதஜ்ஞன் வேறெற்றுவர் உண்டோ ?

இங்கனே சில திருக்குணங்களைச் சொல்லி, அவனுக்குள்ள குணங்கள் எல்லையற்றவைகளாதலால் அவ்வளவுஞ் சொல்ல முடியாமல், “இப்படிப்பட்ட ஸமஸ்த கல்யாண குணங்களுக்கும் நீஅமு தக்கடலாயிராவின்றும்” என்று உபஸம்முரித்தருளினர். (கஅ)

உபய-^க- வய ஸ்வஹ-வொவி வ-ஹ-ஷாநு
புகஹு) தெயை ஶதசி து) ந-க-ஷ-ஶ-ஷ-ாக |
நிரவூதிதெக்க ஹ-ண-ஷ-வய்ஷ-பா |
ஸஷா ஷி-தா நொ து-தெ-தா த-தி-ஸா-த-த ||

உபர்யுபர்யப்ஜே புவோபி பூருஷாங்
ப்ரகல்ப்ய தே யே சதமித்யங்கரமாத,
கிரஸ் த்வதேகைக குணவதீப்ஸயா
ஸதா ஸ்திதா நோ த்யமதோதிசோதே. (கக)

வெ:	{ வேதங்கியக் ஊனங்கள்,	தங்கடையை ஒட் வொரு குணத்தி ஊனங்கடையவும் எல் கீரையைக் கண்டு பிழக்கவேணு மென்கிற விருப் பத்தோடே
பயரி பயரி	மேன்மேறும்	
அப்புவு:	{ ப்ரஹ்மங்களையும் அபி }	ஏப்போதும் வெநா ஸ்திதா:
முகுஷார்	{ மநஷ்யர்களாக ப்ளப்பும் } கங்பனை செய்து	
தே யே	{ “தே யே சதம்— தே யே சதம்”	இருக்கின்றன (ஆகையினால்)
சதம் இதி	{ என்ற தூயாமல் சொல்லிக் தொன்டே போல தனும் }	
அதுக்ரமாத்	{ உத்யமதஃ ச அதிசோதே }	{ ஆரம்ப அவஸ்தை யைக் கட்டு அப்பால் செல்வ வில்லை.

* * *—[வைபஞ்சாவரி.] எம்பெருமான் கணக்கில்லாத கல்யாண குணங்களையுடையவன் என்று கீழ்க்கொகத்தில் அருளிச் செய்தார். குணங்கள் கணக்கில்லாதவை எனபது மாத்திரமேயல்ல, ஒவ்வொரு குணமும் எல்லை காணமுடியாதபடி அநவதிகமாயு மிருக்கின்றது என்கிறார் இந்த ச்கொகத்தில். எம்பெருமானே! வேதங்கள் உன்னுடைய ஒவ்வொரு குணத்தினுடையவும் எல்லையைக்காணவிரும்பி, இந்த வுலகத்தில் ஸம்பவிக்க முடியாத ஒப்பற் ற குணங்கள் வாய்ப்பு ஒரு மநாஷ்யனைக் கல்பித்து அவனுக்கு மேன்மேலாகப் பல பேர்கள் இருப்பது போலவும், கீழ்க்கொல்லப் படுகிறவர்களைக் காட்டிலும் மேன்மேலும் சொல்லப்படுகிறவர்களுடைய குணங்கள் நாறமடங்கு அதிகமாக இருக்கின்றன போலவும் கல்பித்துக்கொண்டுபோய் அப்படிப் பெருக்கிக் கடைசியாகத் தேறும் தொகையை உன்னுடைய கல்யாண குணத்தின் அளவாகச் சொல்லலாமென்றெண்ணிப்பார்த்து, அவ்வளவிலே சொல்லி முடிக்கப் பொருந்தாமையால் அந்த பர்யாயத்தில் ப்ரஜாபதியின் ஸ்தானத்திலே நின்றவனை மறுபடியும் மறுஷ்ய ஸ்தானத்திலே நிறுத்தி, கீழ்க்கூறியபடியே அவனுக்கு மேன்மேலாகப் பல பேர்களிருப்பது போலவும் அவர்களுக்கும் க்ரமேண சதகுணிதோத்தர மான ஆங்கதம் இருப்பது போலவும் சொல்லிக்கொண்டுபோய் கடைசியிலே ப்ரஜாபதிஸ்தானத்திலே நின்றவனுடைய ஆங்கதத் திற்காட்டிலும் நாறமடங்கு அதிகமான ஆங்கதம் எம்பெருமானுக்க

குள்ளது என்று சொல்லப்பார்த்து அதுவும் பொருந்தாமையாலே, இந்த இரண்டாவது பர்யாயத்தில் ப்ரஜாபதிஸ் தாநத்தில் சின்ற வணை மீண்டும் மதுஷ்யஸ்தானத்திலே சிறுத்தி அவன் முதலாகப் படிப்படியாக ப்ரஜாபதியளவும் போவது மறுபடியும் திரும்புவதாய் இப்படியே அந்தாதியாகப் போக்குவரத்து நடங்குகொண்டிருக்கிறதேயோழிய, ‘எம்பெருமானுடைய ஆங்கதம் இவ்வளவு’ என்று இன்னமும் எல்லை கண்ட பாடில்லை என்கிறார். தைத்திரிய உபநிஷத்தில் ஆங்கதவல்லீ என்னிரு புகுதியுள்ளது; அது, எம் பெருமானுடைய திருக்குணங்களுள் ஒன்றான ஆங்கத குணத்தைப் பற்றிப்பேசுகின்றது. அந்த ஆங்கதம் இவ்வளவு கொண்டதென்று சொல்ல முடியாதென்பதைக் காட்டுவதற்கு வேதமே ஒருவகையான கல்பனையைச் செய்திருக்கிறது. (அதாவது—) ஒரு மதுஷ்யன்; அவன் நல்ல யெளாவன பருவத்திலுள்ளவன்; ஈகலசாஸ்தரங்களையும் ஒன்றானிடாமல் ஒதிப் பிறர்களுக்கும் ஒதுவிப்பவன்; ஆலஸ்யமின்றி எல்லாக்காரியங்களையும் வழுவாமற் செய்பவன்; தேஹத்திலும் மனத்திலும் திடமுள்ளவன்; இவ்வளவும் வாய்ந்தாலும் தரித்ரனுயிருந்தால் பயனில்கீயே, அப்படியன்றிச் செல்ல மெல்லாம்சிறைந்தழுமண்டலம் முழுவதையும் சொங்கோல்செலுத்தி ஆளும்படியான ஒப்புயர்வற்ற ஸம்பத்தும் வாய்ந்தவன்; இப்படிப் பட்ட அதிசயங்கள் சிறைந்த ஒரு மதுஷ்யனிருந்தால் அவனுக்கு உண்டாகக் கூடிய ஆங்கத்தை முன்னே எடுத்துக்காட்டி, அதை விட நூறுபங்கு அதிகமான ஆங்கமுடையவர்களாக மங்கியகள் தார்வர்கள் என்ற வகுப்பைக் கூறி, அவர்களைவிட நூறுபங்கு அதிகமான ஆங்கமுடையவர்களாக தேவகந்தார்வர்களைக் கூறி; இப்படியே நூறு நூறு பங்கு அதிகமான ஆங்கமுள்ளவர்களாக வரிசையாய் சிரலோகலோகபித்ருக்களையும் ஆஜாநாஜதேவர்களையும் கர்மதேவதேவர்களையும் தேவர்களையும் இந்திரையும் ப்ரஹஸ்பதியையும் ப்ரஜாபதியையும் சொல்லிவந்து அந்த ப்ரஜாபதி யின் ஆங்கத்தைவிட நூறுபங்கு அதிகமான ஆங்கமுடையது பரப்ரஹமம் என்று சொல்லிப் பார்த்து, “பரப்ரஹமத்தின் ஆங்கத்தை இவ்வளவு மட்டமாகவா சொல்லினிடுகிறது!” என்று குறைபட்டு “யதிதாவாவொ நிவத-கீதை” என்றபடி மறுபடியும் திரும்புகிறதாம்;—அதாவது, கீழ்ச்சொல்லிக் கொண்டு வந்த

56 ஆளவந்தார் ஸ்தோத்ரரத்நம். 19.

ப்ரக்ரியையில் கடைசியாக யாதொரு ப்ரஜாபதி சொல்லப்பட்டானே அவனை, அடுத்த பர்யாயத்தில் மதுஷ்யஸ்தானத்திலே நிறுத்தி அவன் முதலாக ப்ரஜாபதியளவும் சொல்லிக் கொண்டு போய், அந்த ப்ரஜாபதியின் ஆங்கத்தைவிட நூறுபஞ்சு அதிக மரன் ஆங்கதம் பரப்ரஹ்மத்தினுடையது என்று சொல்லி முடிக்கப் பார்த்து அதுவும் கூடாமையாலே முன்போலே மறுபடியும் ஒரு பர்யாயம் சொல்லுவது—இப்படியே அந்தாதியாக இன்றைக் கும் புக்குநராவ்ருத்தியிலேயே கீடக்கின்றனவாம் வேதங்கள்.

இவ்விடத்திலே ஒரு கேள்வி பிறக்கும் ; உபநிஷத்திலே பெலவஷாநங்கவஸு ஶீலாங்வா ஹவதி யாவாவஸுாதாயா யாவா யாபகா குஶிலூஷா கூஶிலூஷா ஸவலூஷா தபெஸுயம் வூஶிலீ வைவா விதவஸு பாண்டாவஸுாதி ஹவாகொ ஶாநாஷ சூநங்கி என்று தொங்கி “தெ பெ ஶதம் பூஜாவதொரா நங்கா : வை வாகொ வூவழன் சூநங்கி :” என்று பரப்ரஹ்மத்தின் ஆங்கத்திற்கு ஒரு அளவு கண்டாற்போல் சொல்லி முடிக்கப்பட்டிருக்கிறதே யொழிய, மறுபடியும் மறுபடியும் அந்தாதி யாய்த் திரும்பிக் கொண்டேயிருப்பதாகக் காணப்படவில்லையே ; தனிரவும், மதுஷ்யாங்கத்தை முதன்தே வைத்து ஆரம்பித்திருக்கிறதே யொழிய, பிரமனை மதுஷ்யஸ்தானத்திலே நிறுத்திச் சொல்லப்படுவதாகவும் உபநிஷத்தில் விளங்கவில்லையே ! ; இல்லாத இவ்விரண்டு விஷயங்களையும் எங்களே ஏறிட்டுச் சொல்லலாம் ?— என்றால் ;

ஸமாதாநம் சொல்லுகிறோம், கேண்மிண் ;— “தெ பெ ஶதம் பூஜாவதொரா நங்கா : வை வாகொ வூவழன் சூநங்கி :” என்று முடிவு கட்டினாற்போல் சொல்லியிருந்தாலும், அடுத்தபடியாக அவ்விடத்திலேயே “பதொ வாஹா நிவத-செஞ் சபூவு திநவா ஹஹு” என்று சொல்லப்பட்டிருப்பதால் அதில் வாஹ் நிவத-செஞ் வாக்குக்கள் திரும்பிக் கொண்டேயிருக்கின்றன” என்று வர்த்தமாநகாலமாகப் பிரயோகிக்கப்பட்டிருப்பதால் இங்கனே பல பல பர்யாயங்கள், ஒதப்பட்டே வருகின்றனவென்று கொள்ளவேணுமென்று ஆளவந்தாருடைய திருவள்ளாம். ஸ்ரீபரா

சரப்ட்டரும் ஸ்ரீரங்கராஜ ஸ்தவ உத்தர சதகத்திலே “இதெட்டு” தூயம் விரின்வாவயிக ஓவரி வொதெட்டு சீலாங்வஸ்தாநர் ராமநாயங்குராநந்வதீ தவ மாணநிவஹஂ யளவநாநந்வடுவடை நஹாயெட்டு ஹுவடி அல்லெட்டு ஹுமதி வயிபாரா” என்றஞ்சிச்செப்து ஆராயத்தக்கது. “உவரிவொதெட்டு” என்கிறுரிமே. ஸ்தோத்ரபாஷ்யத்தில் ஸ்ரீ தேசிகனும் “தெய சாதாரிதூநாக்ரீஶ பூதூக்கஸ்ராதிவிதாநாக்ரு சினாவிடூஶாநா-சவங் வூாதவாம் வய்தாயாஹு-முஹம் கூதெதி ஹாவஃ.” என்கிற ஸ்ரீஸ்மக்தியினால் இதனை வெளியிட்ட்டருளினார். இனி, ப்ரஜாபதி யை மதுஷ்யஸ்தானத்திலே நிறுத்தினதாக உபஞ்சத்தில் எங்க னேவிளங்குகின்றதென்னில்; “யாவாஹஸ்து” என்றுதொடங்கி “தஹூயம் வருயிவீ வெவ்தா விதஹூ” வா-மண்தாவஸ்து” என்று சொல்லப்பட்டிருக்கிற யிதயம் மதுஷ்யர்களுள் ஒருவர்க்கும் ஒருபோதும் ஸம்பவிக்க முடியாதாகையாலும் ப்ரஜாபதிக்கே அது ஸம்பாவிதமாகையாலும், அந்த ப்ரஜாபதியையே வேதமானது மதுஷ்ய ஸ்தானத்திலே நிறுத்திப் பேசுகின்றதென்று கொள்ளலாம். இப்படி எல்லையான ஆநந்தத்தை ஆதியாகவைத்துப் பேசுகிக்கொண்டு போய் அதை நூறு நூறு பங்காகப் பெருக்கிக்கொண்டே போய்ச் சொல்லிப் பார்த்தாலும் ப்ரஹ்மாநந்தத்திற்கு ஒரு அவதி ஏற்பட வழியில்லை யென்று சொல்லுகிறவிது “ப்ரஹ்மாநந்தம் எல்லையற்றதென்று ஒரு முடிவு செய்துவிடுவதற்கும் முடியவில்லை” யென்பதை யினக்குகின்றதுபோலும். வேதமே இப்படி ஒரு அநுர்வகல்பங்கையைப் பண்ணுகிறதாயிற்று—ப்ரஹ்மாநந்தத்தின் அத்யந்த அபரிச்சேத்யத்வத்தைப் பேசுவேண்டு.

ஆனால், “ஸ ஏகோ ப்ரஹ்மண ஆநந்தः” [ப்ரஜாபதியின் ஆநந்தத்தின் நூறு கொண்டது ப்ரஹ்மாநந்தம்] என்று வேதம் ஏன் சொல்லிற்று? என்று கேட்கலாம்; இக்கேள்விக்கு ஆந்தமயாதிகரண பாஷ்யச்சுருதப்ரகாசிகையில் ஸமாதாநம் அருளிச்செப்பப்பட்டுள்ளது;—“குதிழூஷ்டாரிவஸவட்டி” = எறியப்பட்ட அம்புபோலே ஸார்யன் ஒடுக்கிறான்” என்று சொல்லப்பட்டிருக்

தால், ஒரு நிமிஷத்தில் பலகாதவழிகளைக் கடன் து செல்லுகிற ஸ்ரீரங்கு, அற்பமான அம்பு ஒப்பாக மாட்டாமையாலே “க்ஷிப்தே ஷாவில் ஸர்ப்பதி” என்ற அந்த வாக்கியத்திற்கு—“ஸ்ரீரங்கு ணடய கதி அமர்தம்” என்பதில் மாத்திரம் தாற்பரியமாவதுபோல் “ஸ ஏகோ ப்ரஹ்மண ஆநந்தः” என்ற இவ்வாக்கியத்திற்கும் ஆநந்த ஆதிக்யத்தில் மாத்திரம் தாற்பரியமாகக் கடவது—என்றாரு ஸிசீசெய்யப்பட்டது. மற்றொருவகையான ஸமாதாநமும் அங்கே கண்டு கொள்க.

[உபர்யுபி அப்ஜூவோபி பூருஷாங் ப்ரகல்ப்ய.] ‘அப்ஜூவஃ’ என்பதை த்வித்யாபஹூ-வசநமாகக் கொள்க. கீழே விவரித்தபடி ஆநந்தவல்லீ வாக்கியங்களின் ஆவ்ருத்திகளால் பலபல பராஹ் மாக்கள் தேறுகிறபடியால் பஹூ-வசநப்ரயோகம் பண்ணிற்று. அபி என்ற அவ்யயத்தின் கருத்து யாதெனில்; நான்முகளை மநுஷ்ய ஸ்தானத்திலே நிறுத்தி அவனுக்குமேலே படிப்படியாகச் சில வ்யக்திகளைச் சொல்லிக்கொண்டுபோகிற இந்த க்ரமம் அஸ்ம பாவிதமென்பதையும், சுருதிதானே ஏறிட்டுக் கல்பனை செய்கி றது என்பதையும் இந்த அவ்யயம் காட்டும்.

“அப்ஜூவஃ உபர்யுபி” என்று இப்படியே அந்வயிப்பது தவிர “அப்ஜூவஃ பூருஷாங் ப்ரகல்ப்ய” என்று ஸமாநாதிகரணமாக அந்வயிப்பதும் பொருந்தும்; ப்ரஹ்மாக்களை மநுஷ்யர்களாகக் கல்பித்து என்றபடி. ஓவ்வொரு பர்யாயத்திலும் “ஸ வாகோ ஶாநாஷி சூநாஷி” என்றவிடத்திலுள்ள மாநுஷசப்தம்-மநுஷ்ய ஸ்தாநத்தில் நிறுத்தப்பட்ட ப்ரஜாபதியைக் கருதுகின்றதென்று கீழே விவரித்ததைக் குறிக்கொள்க.

“உபர்யுபி தேயேசதமித்யங்க்ரமாத்” என்றும் அந்வயிக்க ஸாம்; “உபர்யுபி ப்ரகல்ப்ய” என்றும் அந்வயிக்கலாம். ப்ரஹ் மாக்களை மநுஷ்ய ஸ்தாநத்திலே வைத்துவைத்து மேலேமேலே ஓயாமல் கல்பனைகள் நிகழ்கின்றனவேயன்றி, ஓரளவில் வந்து முடிந்தபாடில்லை என்ற கருத்து இதில் வெளியாகும்.

[தேயேசதமித்யங்க்ரமாத்] உபநிஷத்தில் “தே யே சதம், தே யே சதம், தே யேசதம்” என்று மேன்மேலும் ஒதப்படுவதை

நினைக்க. அங்க்ரமமாவது—ஒன்றின்பின் ஒன்றாகச் சொல்லிக் கொண்டேபோனை.

[**மிரா:**]கிர: என்பதற்கு வாக்குக்கள் என்று ஸாமாந்பமாகப் பொருளாயினும் “தேயேசதம்” என்றெடுத்தப்ரகரணபலத்தால் வேதவாக்குக்களென்று விசேஷார்த்தம் தேறும். “ஸதாஸ்திதாः” என்பதை இதற்கு விசேஷணமாக அங்வயித்து, எப்போதுமூள்ள வாக்குக்கள்—வேதவாக்குக்கள் என்றலுமுண்டு.

[**த்வதேகைக்குணவதீப்ஸ்யா**] உதாஹரித்த உபங்கத்தில் ஆநந்த குணமொன்று மாத்திரமே ப்ரஸ்தாவிக்கப்பட்டுள்ள தென்று நினைக்கவேண்டா; தொடக்கத்தில் “யுவாஸ்யாத்” என்று தொடங்கி ஆநந்தத்திற்குக் காரணமாக மற்றும் பல (யொவநம் உபதேசகத்வம் ஆசிஷ்டத்வம் த்ரடிஷ்டத்வம் பலிஷ்டத்வம் ஸர் வப்ருதிவீபதித்வம் முதலிய) குணங்களும் கூறப்பட்டிருக்கின்ற மையால் அவற்றின் எல்லையில்லாமையும் இதில் அர்த்தாத் வித்த மென்று திருவுள்ளம் பற்றி “ஏகைக்குண” என்றருளிச் செய்தார். † “ஆநந்தவல்லீ தவ குணநிவஹம் யொவநாநந்த பூர்வம்” என்ற பட்டர் ஸ்ரீஸுக்தியும், ‡ “குயூநாதுதா தவ யாவது சொல்லை மட்சனளவெய ராநா செயித சியாநிதி வெங்கிய தூஞி” என்றும், § “வனவஂ தயா வதாராயா தவ யொவ நாநாரா: வைவை மாணா ஹூஹ வஸிதூ விஹாதி ஸிஶா பூவுரா ஹநுதா. ஹநுராவர்தநவயீராயபெணா வாஹாசிரெஹாவாசிஹாசிஹி தோந வனவ” என்றும் ஆழ்வான் அருளிச் செய்தவையும் காண்க.

ஸதாஸ்திதா := உன்னுடைய ஒவ்வொரு குணத்தினுடைய வும் எல்லையைக் காணவேணுமென்கிற விருப்பத்தோடே எப்போதும் இருக்கிற வேதங்கள், [**உத்யமத: ந அதிசேரதே.**] ஆரம்பத்தையைவிட்டு அப்பால் போகவில்லை;—“குணங்களின் எல்லையைக் காண்பதற்குத் தொடங்கியிருக்கிறது வேதம்” என்கிற வார்த்தையே என்றைக்கும் சிகழ்வதேயன்றி, எல்லைகளுடுமுடித்த

‡. ஸ்ரீரங்காஜஸ்தவம் உத்தரசதம் 35.

†. ஸ்ரீஸுகுண்டஸ்தவம் 51.

§. ஸு. 52.

தென்கிற வார்த்தைக்கு ஒருாளும் அவகாசமில்லையென்க.
 * “உயர்வறவுயர்கலமுடையவன்” என்ற ஆழ்வார் பேசினுப்
 போலே பேசிவிடாமல் வேதம் ஏதோ பேசத்தொடர்க்கிப்பரிபவப்
 பட்டதென்கிற பீபாலும். † “நான்மறைகள் தேடியென்றுங்
 காணமாட்டாச் செல்வன்” என்ற திருமங்கையாழ்வாரருளிச்
 செயல் நோக்கத்தக்கது.

குவ்பா ஶிஷூ-ஓரங்பா; வனதெக்கமாணாவமெபி: எரங்பூ
 உதிலிமு-ஹ:.

இந்த ச்சௌகத்தின் பொருளையாம் இவ்வளவு பண்ணியுரைத்
 தோமாக்கிலும் ஓர் ஆசிரியன் பக்கல் குனிஞ்து கேட்டாலன்றிக்
 கருத்தும் பொருளும் களங்கமறத் தெரிவரிது. அருமையான
 வேதாந்த விழுப் பொருளிலே. (கக)

குஷாஸ்ரீதாநாம் ஜமாதாது வல்லிதி
 புண்ணாச ஸமங்வார விடோவநாதயஃ:
 ஹவஞ்சி மீஞா வியயஶு ரெவஷிகாஃ:
 குஷிய மங்ஞா திரொநாநா ஸாரினஃ ||

த்வதாச்ரிதாநாம்ஜகதுத்பவஸ்திதி
 ப்ரணைச ஸம்லார விமோசநாதயঃ
 பவந்தி லீலா விதயச்ச வைத்திகா:
 த்வதீய கம்பீர மநோங்லாரின:... (ஐ)

உத் ஜக்தபவ ஷ்டிதி	உலகத்தைப் பகுப்பது	காதிகா: வியச்ச	வேத விதிகளும் உன்னுடைய
ப்ரஞ்ச ஸம்ஞார விமோசந அதய:	காப்பத அழிப்பத மோகாமனிப்பது முதலிய	த்வதீய கம்பீர மநோந ஸாரின:	பக்தர்களுடைய கம்பீரமான திருவுங்காத்தைப் பின் செல்லு கின்றவகாக இருக்கின்றன.
வீவா: வினையாடல்கள்		பங்கி	[திருக் கு வேற கணக்யான அங்குயரும் பொருளும் மேலே காணங]
த்வத் ஜக்தி நாமம் பவந்தி	{ உந்த அழியவர் களுக்காக ஆகின்றன;		

* திருவாய்மொழி 1. 1. 1.

† பெரிய திருமொழி. 4—8—7.

* * *—[தடாஸ்ரி தாநாடு.] சிம்ச சொல்லப்பட்டுள்ள அபரிமித குணவிழுதிகளின் மதியமையை அதுபவிக்க ஒருவரு மில்லாவிட்டால் அவையெல்லாம் காட்டில் காப்க்க ஸிலாப்போலே வினாகிக்கிறோமே; அப்படி யாகாமல் அவற்றை அதுபவிப்பார் பல முன்னுடைய என்னவேண்டி இந்த ச்லோகமருளிச் செய்கிறோர். அவற்றையை குணங்களும் ஷிழுதிகளும் அவற்றுக்கு லீலையாக உபயோகப் படுவது தனிர, ஆச்சிரிதர்களின் ஆந்தத்திற்காகவே முக்கியமாக உபயோகப்படுகின்றன என்கிறோர்.

ஜகதுத்பவஸ்திதிப்ரணை ஸம்லார விமோசநாதய (தவ) லீலாஃ, தவதீய கம்பீரமநோங்ஸாரினை (தவ) வைத்திகாஃ விதயக்க த்வதாச்சிதாநாம் பவந்தி” என்று அங்வயிப்பது. உலகங்களைப் படைப்பது காப்பது அழிப்பது மோக்ஷமளிப்பது முதலிய உன் அடைய லீலைகளும், பரமைகாந்திகளான பாகவதர்களுடைய திரு வுள்ள த்தைப் பின்செல்லுகின்ற சாஸ்த்ர விதிகளும் எல்லாம் உன்னுடைய ஆச்சிரிதர்களுக்காக ஆகின்றன.

இப்படி அருளிச் செய்வதன் கருத்து யாதெனில் ; கேண் மின் ; எம்பெருமான் உலகங்களை ஆக்குவது நோக்குவது அழிப்பது, மறுபடியும் ஆக்குவது நோக்குவது அழிப்பது இப்படியாக அடிக்கடி ஸ்ருஷ்டி முதலியவற்றைச் செய்வது தன்னுடைய ப்ரபோஜநத்துக்காக வன்று ; அவன் அவாப்த ஸமஸ்ததாமனுகையாலே அவன் தனக் காகச் செய்துகொள்ளவேண்டியது ஒன்றுமில்லை. ட. “நின்று நின்று பலாஞுய்க்கு மிவ்வுடல் நீங்கிப்போய்ச், சென்று சென் ருகிலுங்கண்டு சன்மங்கழிப்பானென்னி, ஒன்றியொன்றியுலகம் படைத்தான்” என்று ஆழ்வாரருளிச் செய்தபடியே, முழுஷாவான சேதனன் ஒருவனுவது அகப்படுவனு? என்கிற ஆசையினுல் தான் அடிக்கடி ஸ்ருஷ்டி முதலியவற்றைச் செய்தருள்வதும் விதிவிஷேதரூபங்களான சாஸ்த்ரங்களைக் காட்டியருள்வதும். ஒரு ஸ்ருஷ்டியில் திருந்தாகிட்டாலும் மற்றொரு ஸ்ருஷ்டியிலாகிறும் திருந்தக்கடுமே என்றும், பல சாஸ்த்ரங்களை வெளியிட்டு வைத்

தால் ஏதோ ஒரு சாஸ்தரத்தீவாவது ஒருவனுவது திருந்தக் கூடுமே என்றும் கருதி அடுத்தடுத்து ஸ்ருஷ்ட்யாதிகளைச் செய் கிறுப், சாஸ்தரங்களைப் ப்ரவர்த்திப்பிக்கிறுப் என்கிறார்

இந்த சீலோகத்திற்கு மற்றொருபடியாகவும் தாத்பர்யம் கூற லாம் ;—ஜகதுத்பவஸ்திதிப்ரணைச் ஸம்ஸார விமோசநாதய் த்வதாச் சிதாநாம் லீலா. பவந்தி, வைதிகா: விதயச்ச த்வதீய கம்பீரமநோஞ் ஸாரினை : பவந்தி என்று அங்வயிப்பது சீலோகஸ்ருஷ்டி முதலிய வைகள் உன்னுடைய அடியுவர்களான பிரமன் முதலி யோர்க்கு சிலோயாட்டாக ஆகின்றன ; (அதாவது) உன்னுடைய கிருபையினால் ப்ரஹ்மாதிகள் ஸ்ருஷ்டி முதலியவற்றை ஆயாஸமில்லாமல் அவலீலீயாகச் செய்துமுடிக்க வல்லவராகிறார்கள். அப்படியே, சாஸ்தர விதிகளும் உன்னை யடிபணிந்தவழக்களுடைய ஆழங்கத் திருவுள்ளத்தை அநுஸரித்திருக்கின்றன. (அதாவது) “யெதிஜீவி வஸியஃ பூதிராணம் வெந்தாழூ=தர்மஜ்ஞ ஸமப ப்ரமாணம் வேவதாசச” என்று சிவ்டாசாரத்தை முதன்மையான பிரமாணமாகசொல்லி அதற்குப் பின்தின பிரமாணமாக வேதங்களைச் சொல்லவேண்டும் படி யிரானின்றன.

உன்னை ஆசரயித்தவர்களுடைய பெருமையே இப்படி யிருந்தால் உன்னுடைய பெருமையின் அளவு எண்ணவும் முடியுமோ? என்று காட்டினபடி.

பிரமனுக்குப் படைப்புத் தொழி இலம் இந்திராலுக்குக் காத்தல் தொழி இலம் சிவனுக்கு அழித்தல் கொழி இலம் இருந்தாலும், ஸம்ஸார விமோசநம் [ஸம்ஸாரத்தில் நின்றும் விடுவித்து முத்தியளித்தல்] என்கிற தொழில் பூமநாராயணாலுக்கே அஸாதாரணமன்றே ; இங்கே அதையும் சேர்த்து “த்வதாசரிதாநாம் லீலா: பவந்தி” என்று சொல்வது பொருந்துமோ? என்று சங்கிக்கக் கூடும். இவர்களுக்கு ஸாக்ஷாத்தாக மோக்ஷமளிக்க வல்லமையில்லை யாயினும், உபதேசாதிகாராலே விஷ்ணு பக்தியை உண்டுபண்ணி அவ்வழியாலே ஸம்ஸார விமோசநம் செய்விக்கக் கூடுமாகையாலே இங்கு அதனையும் சேர்த்துச் சொன்னது பொருந்தும். “தீவி: பூஜாவுதெலை-தீவி: வஷதி-பூஜா-காவா-தீவி: விஶாத்தீவி”

தீழுஸ்டிபா செ: விஷ்ணு ஹக: பூஜாபெத = த்ரிஷ: ப்ரஜா
பதீதர்ப் பக்த: ஸப்தபிக் சங்கரஸ்ப து—விமசத்யாக்ஞிக்ரஸமர்
யாதே விஷ்ணுபக்த: ப்ரஜாயேத.” [முன்றுபிறவிகள் பிரமனிடத்
தில் பக்தி செய்பவனும், எழு பிறவிகள் சிவனிடத்தில் பக்தி செய்
பவனும், இருபது பிறவிகள் அக்ஞி இந்திரன் ஸமர்யன் முதலான
வர்களிடத்தில் பக்தி செய்பவனும் அந்த தேவதைகளின் அநுகர
முத்தினுல் விஷ்ணு பக்தனுக ஆகிறஞ்] என்று சொல்லப்பட்டுள்
எது காண்க.

[த்வதீயகம்பீரமனோஸ்வாரினே.] அநந்த ப்ரபீயாஜநாராய்
உன்னையே ஆசரயித்தவர்களின் கம்பீரமான திருவள்ளத்தைப்பின்
செல்லுகின்றன ; (அந்தாவது). வேதங்களில் “ப்ரஹ்ம வாதினோ
வதந்தி” என்று அடிக்கடி ‘வருகிறபடியாலும். 1. “யதெழு கிணு
இந்தாரவாததெழுஷ்ஜஸி’ [மநுமஹங்கி சொன்ன தெல்லாம்
மருந்து போன்றது] என்றும்; 2. “ஸஹோவாவுவங்஗ாவஸ: வாராஸ
யங்க:” [பராசரருடைய புதல்வரான யாஸர் சொன்னார்] என்றும் இத்யாதி வசனங்களாலும் ப்ரஹ்மவித்துக்களின் அபிப்ரா
யத்தைத் தழுவுகின்றன வேதங்கள் ; தனிரவும், தைத்திரீய உப
நிஷத்தில், “கயயறிதெ கஷ-விநிகிதாவா வர்த்தவிநிகிதாவா
ஸங்காத” என்று தொடங்கி “யா தெ தது-வதெநாநு,
தயா தது வதெநாயாயா தெ தெநு வதெநாநு,
தயா தெநு வதெநாயா:” [உனக்கு ஸந்தேஹம் முண்டாரு
மிடங்களில் ப்ரஹ்மஜ்ஞானிகளுடைய நடவடிக்கையைப் பின்
சென்று நடந்து கொள்ளுதல் வேண்டும்] என்று சொல்லப்பட்டுள்
எது. (20)

நலோ நலோ வாழுநஸாதி ஹ-ஞியெ

நலோ நலோ வாழுந வெஸக ஹ-ஞியெ :

நலோ நலோ நஞ இஹா விஹ-ஞிதயெ

நலோ நலோ நஞ இபெயக விநுவெ॥

-
1. கைத்திரீய யஜார் வேத ஸம்ஹிதை, இரண்டாக் காண்டம்—
இரண்டாம் ப்ரச்நம்.
 2. கைத்திரீய ஆரண்யகம் முதல் ப்ரச்நம்.

நமோநமோ வாங்மனலாதிபூமயே
நமோநமோ வாங்மனலைக பூமயே,
நமோநமோந்த மஹாலிபூதயே
நமோநமோந்த தலைகளின்தவே.

(உ.க)

ஊக்மசை அதிபூமயே	{ (உதக்தர்களு டைய) வாக்குக் கும்மங்ஸாக்கும் எட்டாதவனுன உன் பொருட்டு	நம: நம:—;	எல்லையில்லாத பெரிய ஜஸ்டிசியக் களையுடைய உனக்கு கமல்காரம் ;
ஊக்மசை எபூமயே	{ (அந்தரக்கர்ணஞ டைய) வாக்குக் கும்மங்ஸாக் குமோ விஷயங்கி குக்கிற உன் பொருட்டு	அந்த ஆரா ஏக விச்தவே குமோ நம:	எல்லையில்லாத கருகிணக்கே கடவாயிருக்கின்ற உனக்கு கமல்காரம்.

* * *-[நடீ நடி:]- எம்பெருமாலுடைய பெருமையைப் பரக்கப் பேசினால் அந்தப் பெருமைக்குத் தோற்றுத் தொழுகின்றாரி தில். வாங்மனலாதிபூமயே (துப்யம்) நமோ நம:—இருவருடைய வாக்குக்கும் மங்ஸாக்கும் எம்பெருமான் எட்டாதவன் என்று பொருள்ள; அப்பொது அடித்த விசேஷணம் பொருந்தாது; வேத வேதாந்த வேதாங்கங்களும் கட்டுக்கதைகளாய்விடும். ஆகையாலே, ‘ஸ்வப்ரயத்நத்தால் அறிந்து கொள்ளப் பார்க்குமவர் களுடையவாக்குக்கும் நெஞ்சக்கும் எட்டாதவன்’ என்றேபொருள் கொள்ள வேண்டும்.

வாங்மனலைக்பூமயே (துப்யம்) நமோ நம = கீழ்ச் சொன்ன விசேஷணத்திற்குத் தப்பான பொருள் கொள்ளக்கூடு மென்றெண்ணி இவ்விசேஷணமாகுளிச் செய்தாரென்க. தன்னுடையநிர் ஹேதுகவிஷயீகாரத்திற்கு யார் பாத்திரமாகிறார்களோ, அவர்களுடைய வாக்குக்கும் மங்ஸாக்குமேவிஷயமாயிருப்பவன் என்றபடி.

கீழ்ச் சொன்ன இரண்டு விசேஷணங்களுக்கும் பொருத்த மாக மேலே இரண்டு விசேஷணங்களாகுளிச் செய்கிறார்; அந்த

மஹாவிஷ்ணுதயே (துப்யம்) நமோ நமஃ—வேத வேதாந்தங்களாலும் எல்லைகாணவாண்ணுதபடி அளவற்றிருக்கிற ஜூச்வரியத்தையுடைய பவனுகையாலே, ஸ்வப்ரயத்நத்தால் காணவிரும்புமவர்களுடைய வாக்குக்கும் நெஞ்சுக்கும் எட்டாதவனுயிருக்கிறுப் பன்று காட்டு கிறபடி.

அந்த தயைகளின்தவே (துப்யம்) நமோநமஃ—நீ அந்த மதுா விழுதி யுக்கனுயிருக்கச் செய்தேயும், அருள் என்கிற ஒரு சிற்த மஹா குணத்தை உடைபையாயிருக்கிறபடியால் அந்தத் திருவரு ஞக்கு விஷயமாகிறவர்களுடைய வாக்கையும் மநஸ்ஸையும் ஒரு போதும்விட்டுப்பிரியாதிருக்கிறுப் பன்று காட்டுகிறபடி. இவ்விடத் தில் ‘தயா’ என்கிற..ஒரு குணத்தைக் கூறியது—வாதஸ்ஸியம் வெளாசில்யம் வெளாலப்பியம் முதலான மற்றும் பல திருக்குணங்களுக்கும் உபலக்ஷணமென்க.

இந்த ச்லோகத்தில் “நமோ நமஃ” என்று பல தடவை அருளிச் செய்யப்பட்டிருப்பதால், ஒரு தடவை நமஸ்காரம் செய்கிற ஸ்ம்ப்ரதாயம் ஆதாரமற்றது என்று சிலர் எழுதிவைத்தார்கள். ஸ்ரீ தேசிகனருளிச் செய்த ஸ்தோத்ரபாஷ்யத்தில் இந்த ச்லோகத் தின் வியாக்கியானத்தில் அருளிச் செய்யப்பட்டுள்ள அருமையான விஷயங்களை ஆராப்பந்து பார்த்திருந்தால் அவ்வளவு வாரமைஸமாக எழுத்முன்வந்திருக்கமாட்டார்கள். இவ்விஷயமாகத் தனியே ஒரு கரந்தம் நாம் எழுதியிருக்கிறோமாகையால் இப்போது இங்கு ஸாரமாகவும் சுருக்கமாகவும் சில சொல்லுகிறோம்.

பெரியோர்களைக் கண்டால் சிறியோர்கள் தங்களுடைய சிறுமைக்கும் எதிர்த் தலையின் பெருமைக்கும் தகுதியாக நமஸ்காரம் செய்ய வேணுமென்று நால்களில் விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, நமஸ்காரத்திற்கு நைச்சீயத்தைக் காட்டிக் கொள்வது தனிவேறேரு பலன்கிடையாது. ஒரு முறை தொழுத மாத்திரத்தினால் அப்பயன் விறைவேறு விற்க, பலமுறை தொழுவேணுமென்று சிரப் பந்திக்கக் காரணமில்லை.

‘ஒருமுறை நமஸ்கரிப்பது கூடாது’ என்று வரய்திறந்து சாஸ்திரம் சிலேதுதித்திருக்குமேயானால் ஸ்க்ருத்பரனுமை சாஸ்த்ர விருத்தம் என்னலாம். ஒருமுறை வேணுப்பது கூடாதென்று ஓரி

தந்திலும் மறக்கப்பட்டிருக்கவில்லை. அடிக்கடி தேசிகன் உதாஹரி கிற பிரமாணங்களில் “ஒற்றைக்கையால் நமஸ்கரிப்பது பாபம்; ஒருமுறை பிரத்தினினம் செய்வது பாபம்” என்கிற வசநங்கள் காட்டப்பட்டுள்ளனவேயன்றி ஏகப்ரணமை கூடாதென்கிற வசநம் ஒன்றுகூடக் காட்டப்படவில்லை. இதற்கு நீர்மாறுக ஏகப்ரணமை ஸாதகவசனங்களையே காட்டியுமிருக்கிறார். “நமோநம்” என்கிற பரக்ருதச்லோகத்தின் பாஷ்யத்திலேயே அந்த வசனங்களைக் கைகொள்கனியாகக் காணலாம். “வாக: கூஷ்டநிலூபா ஓகிதீரவூ” செய்திகீர்த்தி ரவூ பெறபிக : = ஏக: க்ருஷ்ண நமஸ்காரோ முக்திரீஸ்ய தேசிக:” [எம்பெருமானை ஒருமுறை நமஸ்கரித்தல் முக்தி லேற்று வாகும்] என்றிவை போன்ற நாலைந்து வசனங்களை ஸ்ரீ தேசிகன் உதாஹரித்துக் காட்டிவிட்டு, இப்படியிருக்க இங்கு “நமோ நம : நமோ நம ” என்று பலகால் அருளிச்செய்வானேன்? என்று சங்கித்துக் கொண்டு தாமே அழகாக ஸமாதாநமும் அருளிச் செய்திருக்கிறார் தேசிகன் ;—‘பூஸால்லாயாம் பூதிசூயாயாம் பூலாவெப் தஜ்செநவியு ஹபெய விஜயெவெஹவ வளந: பாநஃ பாநஃ’ இலம் கூதி. =ப்ரசம்ஸாயாம் ப்ரதிஜ்ஞாயாம் ப்ரலாபே தர்ஜனேசிச. பயேச விஜயே சைவ பெளாந. புந்ய மலங்க்ருதி ” என்கிற ஒரு ச்லோகத்தை எடுத்துக் காட்டி முடித்திருக்கிறார். இந்த ச்லோகத்தின்பொருளை விவேகிகள் விமர்சிக்கவேண்டும். இந்த ச்லோகத்தின் பொருள் யாதெனில் ; ஸ்தோத்ரம் செய்யும் போதும் ப்ரதிஜ்ஞை செய்யும்போதும் அழும்போதும் வெருட்டும்போதும் அச்சங்தோற்றச் சொல்லும்போதும் வெற்றி தோற்றச் சொல்லும்போதும் ஒரு சொல்லையே அடித்தடுத்துச் சொல்வதானது அலங்காரமாகும் என்பதே இதன் பொருள். ஒரு முறை நமஸ்கரிப்பது கூடாதென்கிற திருவுள்ளம் தேசிகனுக்கு இருக்குமேயானால் இந்த ச்லோகத்தை இங்கு எடுத்துக் காட்ட ப்ரஸக்தியேயிராது. பின்னே எப்படி சொல்லியிருக்க வேணுமென்னில் ; “சாஸ்த்ரங்கள் ஸக்ருதப்ரணமத்தை விவேதித்து அநேக வாரப்ரணமத்தை விதித்திருப்பதால் அதற்கிணக நமோநம: நமோநம: என்கிறார்” என்று தேசிகன் அருளிச் செய்திருக்க வேண்டும். அப்படி அருளிச்செய்யாததோடு அந்த அபிப்பிராயத்

திற்கு நேர் எதிராகவும் அருளிச் செய்தார்: ஒருவன் அழுகிற காலத்திலும் அஞ்சின காலத்திலும் ஒன்றையே திருப்பித்திருப் பிச் சொல்வதை நாம் காண்கிறோம். “பாம்பு பாம்பு பாம்பு” என்று பலமுறை சொன்னாலும் உள்ளது ஒரு பாம்பேயல்லது பல பாம்பு கள் வந்துவிடமாட்டா; அங்குப் பலமுறை சொல்வதோடு இங்கு நமோ நம் என்று பலமுறை சொல்வதோடு வாசியில்லை என்று தேசிகன் தாமே அருளிச் செய்தாரானானின், வாய்திறக்க வண்டோ வழி?.

தைத்திரிய காடக ச்ருதியில் “ப்பெசூாவலீ தங் கூந்தா யொ நிவவாத நலோ நங் ஒத்தி” என்று ஒத்தப்பட்டிருப்பதைச் சிலர் அஸ்க்ருத்ப்ரனும் பக்ஷத்திற்கு ஸாதகமாகச் சொன்னார்கள். அவ் விடத்திற்கு பாஷ்யம் செய்த் வித்யாரண்யர் ““இஹதந்தா ஹதந்தா நலோநங் ஒதந்தாவாயநு அ-உளை ஒங்வநிவவாத” என்று வியாக்கியானம் செய்திருப்பதால் இந்த வேத வாக்கியம் ஸ்வபக்ஷஸாதகமாக மாட்டாது. “நமோ நம:” என்று வாயால் சொன்னதாக பாஷ்யகாரர் எழுதுகிறாரே யொழிய இரண்டு தடவை கிழேவிழுந்தாக எழுதவில்லை. ‘ஒரு தடவை தான் கிழே விழுந்தான்’ என்று விளக்குவதற்காகவே “ஒண்வகு நிவவாத.” என்று அங்கே வித்யாரண்யர் உரைத் தார்: தடி கிழே விழுந்தால் அதைப் பிறர் எடுத்தால் எடுக்கக் கூடுமே யொழிய அது தானுகவே எழுந்திருக்கமாட்டாதவாறு போல, வேற்ற மரம் விழுந்ததென்னலாம்படி சடேலென்று விழுந்தானென்கிற அர்த்தமேயன்றே “தண்டவத் நிபாத” என்கிற சொல் நயத்திலுள்ளது. இப்பொருளை உட்கொண்டே நமஸ்காரத்தை “தண்டன் ஸமர்ப்பித்தல்” எனப் பரிபாஷையாக வழங்கி வருகின்றனர் என்பதை ஸ்தலம்ப்ரதாயஜ்ஞர் உணர்வர்.

எம்பெருமானுர் ஸ்தீ வைகுண்ட கத்யத்தில் “பூண்டி உந்தா யொதாப வாந: வாந: பூண்டி” [ஸேவிப்பது எழுந்திருப்பது மறுபடியும் ஸேவிப்பது எழுந்திருப்பது இப்படியே பலகால் எழுந்தெழுந்து ஸேவித்து] என்றருளிச் செய்திருக்கிறாரே; இதனால் பலமுறை நமஸ்கரிப்பதே சாஸ்த்ரீயமென்று விளக்கில்லையா? என்று சிலர் சொல்லுவர்கள். மற்றா மற்றா வித்வான்

கனும் இச்த வாக்கியத்தில் மிக்க பரமமுடையானிருப்பர். எம் பெருமானுர் இப்படி ஸ்பஷ்டமாகவே அருளிச் செய்திருக்கச் செய்தேயும் தென்னுசார்யங்கள் தடுமாறுகின்றனர்” என்று மேற் புல் மேய்கின்ற சித்வான்கள் வாய்விட்டுரைக்க கேட்டிருக்கின் ரேம். அவர்களை இன்று தெளிவிப்போம்; “ப்ரணம்ய உத்தா யோத்தாய புங்புங் ப்ரணம்ய” என்றது ஓரிடத்திலேயே இருங்கு கொண்டு பலமுறை ஸேவிப்பதைச் சொல்லுவதன்று; அந்த வாக்கியத்திற்கு முன்னே “உ-இராதெவ—தூரத்தில் சின்றுமே” என்ற ரூபரூபிச் செய்திருப்பதால் எம்பெருமானைக் கிட்டுமொவும் காலால் நடந்து செல்லாமல் தண்டனிட்டுக்கொண்டே வழியைக் கடந்து ஸ்ரீமங்காராயணரை அனுகவேனுமென்று அவ்விடத்தில் பொருள் படுமேயன்றி அஸ்க்ருத்ப்ரணம்வாதிகள் சொல்வதுபோலவும் செய்வதுபோலவும் செய்யவேண்டுமென்று பொருள்படமாட்டாது. தண்டன் ஸமர்ப்பித்துக்கொண்டே வழியைக்கடந்து சென்று பெருமானைக் கிட்டின பிறகு ஒரு தடவை ஸேவிக்கவேனு மென்பது அவ்விடத்திலேயே அடுத்த படியாகச் சொல்லப்பட்டிருக்கிறது; “யாஹிராந பூண்டி[†] சூதாநம் ஹவுதெ நிவெட பெத்” என்று அந்த வாக்ய ஸமாப்தியுள்ளது காண்க. இங்கு என்றிக்கே “பூண்டி[†] உதாயொதாய வாந-வாந: பூண்டி[†]” என்ற ரூபரூபிச் செய்தது ஒரே இடத்திலிருங்கு கொண்டே பலமுறை தொழுவதைச் சொல்வதாகக் கொள்ளுகிற பக்கமும் உண்டு. அதி அம் ஹாநி ஒன்றுமில்லை; கணக்கெண்ணி ஸேவிப்பதை விட்டு பக்தி பாரவச்யத்தாலே மெய்மரந்து விழுவதெழுவதாகச் செல்லு கிற செய்தி “அத்யந்தபக்தி யுக்தாநாம் ந சாஸ்த்ரம் னைவ சக்ரம:” என்கிற ரீதியிலே நூல்வரம்பில் சிற்காமல் பரவசமாகச் செல்லுமாகில் அதனை மறுக்கவல்லார் ஆருமில்லை. ‘பரமார்த்த மான பக்தி இல்லாவிடிதும் “+ பொய்யே கைம்மை சொல்லி மெய்யே பெற்றெழுமிக்கேன்” என்றாற்போலே பக்தியை அபிக்ஷிக் கிற விதத்தில் நாங்கள் பலமுறை தொழுகிறோம்’ என்று சிலர் சொல்லப்படுகிறார்களாகில், அந்த வாதத்தைப் பரமஸந்தோஷத் துடன் ஏற்றுக்கொள்ளத் தட்டில்லை. ‘ஒருமுறை ஸேவிப்பது

[†] திருவாய்மோழி १-१-१.

அசாஸ்த்ரியம்’ என்று சொல்லுகிறவர்களின் வாதத்தை மறுங்கப் புகுவோமேயன்றி, பக்கி பாரவுச்யத்தாலோ படிப்பதிலின் அபியீததுக்காகவோ நாங்கள் பலமுறை வேலிக்கிடேறுமென்பாரை மறப்போமல்லோம்.

நம் பூர்வார்யர்களுடைய அதுஷ்டானம் ஸ்க்ருத்ப்ரனை மீது யொழிய அஸ்க்ருத்ப்ரனைமண்று என்பதை மாத்திரம் பூர்மாணசரணர் புந்தியிற் கொள்வார். எம்பெருமானுர் திருவாராதநகரமமருளிச் செய்கிற நித்யக்ரந்தத்தில், “ சூராயநாவி சீவோ ஹவதி சிமுலிதெஞ்ண பூயா-சீ சிமுலிதெஞ்ண கணவதீ ஸ்ரீ உதாப ஸூராதந் திவெஞ்சு யாவாராயநவஸ்தாதி லாஞ்சு யூ பாயநா காய்டாக.” என்று அருளிச் செய்திருப்பதைக் குறிக் கொள்ளவேணும். “ தண்டம்போலே விழுந்து எழுந்து பிரார்த்திக்கவேண்டியது ” என்று சொல்லப்பட்டதிலே. இதனால், ஸ்ரீவகுண்டகத்யபூநிலுக்கியின் பொருள் கீழ் நாம் விவரித்த படியேயாம் என்பதை மத்யஸ்தத்ருஷ்டிகள் அறிவர்கள்.

ஸ்க்ருத்ப்ரனைம் கூடாதென்று சாஸ்த்ரங்களில் ஸ்பஷ்டமாகவே மறுத்திருப்பதாகச் சிலர் சில வசங்களை வாய் வந்தபடி சொல்லவும் கேட்டிருக்கிறோம். நம் பூருவர்கள் எடுத்தாளாத வசங்களை அவரவர்கள் கவர சக்தியினால் கல்பனை செய்து சொல்லி விடுவதனால் பிராமாணிகமான அர்த்தங்களுக்கும் அதுஷ்டானங்களுக்கும் திரஸ்காரம் ஏற்படமாட்டாரது அஸ்க்ருத்ப்ரனைமாதி கள் உதாஹரிக்கும் வசங்களைல்லாவற்றையும் யாம் ப்ரமாணமென்றே கொண்டு விடையளிக்கவல்லோம். அப்படியே வடமாழி யில் விரிவான கரந்தமும் எழுதியுள்ளோம்.

எந்த சாஸ்த்ரத்தில் எப்படி சொல்லி பிருந்தாலும் ப்ரக்ருதச்லோகத்தின் பாஷ்யத்தில் நம் தேசிகன் அருளிச் செய்தது ஒன்றே உண்மையுனர விரும்புவார்க்குப் போதுமானது. “வளநா; வாநா; வாநா; வாநா; பேளா; புந்ய மலங்க்ருதி;” என்று தலைக்கட்டியருளின மாண்பு மெச்சத்தக்கதன்றே. இங்கு இவ்வள்ளிலே நிற்கின்றோம்,

...

(25)

நயசிட நிலேஷாலி நஊதவெடி
நல்திலோ ஹஸுரணாரவிந்து !
குகிங்குதொ நநு மதிச்சாணு !
குதூதிசுடுகு ஶாரண வுபதெநு)

நதர்ம நிள்கோஸ்மி நசாத்மவேதி
நபக்திமாம் ஸ்த்வக்சரஞ்சைவின்தே ;
அதிந்தான்ய கதிச் சரண்ய !
த்வத்பாதமுலம் சரணம் ப்ரபத்யே

(உ)

சரண்ய !	ஸ்வரகாகணே !,		
நர்மநிவு : {	(அடியேன்) சர்ம யோகத்தில் நிலை	அகிஞ்சங : {	ஒரு காதனமுமில்
“அஸ்மி” {	யுடயேனல்லேன் ;		லாதவனும்
ஆத்மவேதி ச {	ஆத்மங்ஞாநமும்	அங்க கதி : {	வேறு புகவற்றவனு
“அஸ்மி” {	உடையய		மான அடியேன்
	ஏல்லேன் ;	தவத் {	உநது திருவடி
தவத் சரண {	உனது திருவடித்	பாதமுலம் {	ஊர்த்தை
அரவிந்தே {	தாமரைகளில்	சரணம் {	சரணமாக அடை
பக்திமாங் {	பக்தியையும் உடை	ப்ரபத்யே {	கிண்஠ேன் .
அஸ்மி {	யவனல்லேன் ;		

* * *-[நயசிட நிலேஷாலி.] எம்பெருமான் திருவடிகளில் சரணக்கு பண்ணுகிறார் இந்தச்சீலாகத்தால். கருமம், ஞானம், பக்தி, ப்ரபத்தி என்று நான்கு வகையான உபாயங்கள் சாஸ்த்ரங்களில் காட்டப்பட்டுள்ளன ; அவற்றுள் கர்மஜ்ஞாநபக்திகளில் தமக்கு அங்வயமில்லாமையை முன்னிட்டுக்கொண்டு ப்ரபத்தி பண்ணுகிறார்.

எம்பெருமான் கர்ம யோகத்தை அதுஷ்டித்து அவ்வழி யாலே உண்ணிப் பெறுகைக்கு எனக்கு யோக்யதையில்லை; அதில்லா மற்போகவே பரிசுத்த ஆத்மாவை அறியும் யோக்யதையும் எனக்கு இல்லையாயிற்று. இவ்விரண்டுமில்லாமற்போகவே உண்ணுடைய திருவடித் தாமரைகளில் பக்தி செய்யும் யோக்யதையும் இல்லாதொழில்தது. ஆகவிப்படி நான் வேறு உபாயமற்றவனுயும் வேறு புகவற்ற வனுயுமிருக்கையாலே ஸர்வலோக சரண்யனுன் உண்ணுடைய பாதமுலத்தையே ஒரே சரணமாகப் பற்றுகின்றே கெண்கிறார்.

1. நோற்ற நோன்பிலேன் துண்ணறிவிலேன்” 2. “குளித்து மூன்றனலைபீயாம்புங் குறிகொள்ந்தணமை தன்னை, ஒளித்திட்டேன் என்கணில்லை வின்குணும் பத்தனல்லேன்” 3. “புகலொன் நில்லாவழியேன் உன்னஷ்கிமுமர்த்து புகுஉதேனை” இத்யாதிகளான அருளிச் செயல்களைத் திருவள்ளத்திற் கொண்டு இந்தச்சீலாகமருளிச் செய்யப்பட்ட தன்றுணர்க.

பகவத் ஸக்ரி திகளில் எம்பிபருமானை வேலவிக் கும் போதுகளில் இந்த ச்சீலாகத்தை அதுவுட்திக்குத்தொண்டே தண்டன் ஸமர்ப்பித்தல் நம்மவர்களுடைய ஸம்ப்ரதாய மென்றறிக ... (உட)

நநிஂழி தம் குகிழ்து ததி வெளாகை
வஷவஸு சௌ யந்தியா வுயாயி।
வெஶா ஹம் விபாகாவவஸரோ சீஷாந்த
குராதி லங்புருது மதிஷுவா மெரு॥

ந நிந்திதம் கர்ம ததஸ்தி லோகே
ஸஹஸ்ரஶோயந் நமயா வ்யதாயி,
ஸோஹம் விபாகாவஸரே முதுந்த
க்ரந்தாயி ஸம்ப்ரத்யகதில் தவாக்ரே. (உட)

முகுந்த!	பகவானே !,	லோகே	{ உலகத்திலேயே
யத்	யாதோகு	நான்தி	{ இல்லை;
நிந்திதம் கர்ம {	{ (சாங்கரங்களாலும் கிஞ்சித்தர்களாலும்) நிந்திக்கப்பட்ட பாபக்ருத்ய மான்று	ஸோஹம்	{ அப்படிப்பட்ட ஏ வினோகளைச் செய் தவஞை அடியேன்
மயா	அடியேநால்	விபாக	{ அக் கடுவினைக் பலன் கொடுக்
ஸஹஸ்ரச:	பல்லாயிரம் தடவை	அவுஸரே	{ கும் தகுண மாகிய
வ வ்யதாயி	{ செய்யப்பட வில்லையோ,	ஸம்ப்ரதி	{ திப்போது
தத்	{ அப்படிப்பட்ட திவினை	அகதிஃ	வேறு கதியற்றவாலும்
		தவ அக்ரே	உன்து முன்னிலையில் க்ரந்தாயி தறுகின்சேன்.

1. திருவாம்மூழி 5—7—1.

2. திருமாலை-25.

3. திருவாம்மூழி. 6—10—10.

* * *—[நநிஂதிதங்களை.] சீழ் சௌகாத்தில் “அகிஞ்சன்” என்ற ஆளவந்தாரை நோக்கி எம்பெருமான் “உம்மிடத்தில் ஒன்றுமில்லை யென்கிறே; இது உண்மையாயிருக்குமோ? கரண களைபரங்களையுடையவன் சற்றுப்போதாகிதும் வெறுமணிருக்க முடியாதன்றே; ஏதோ காரியங்களைச் செய்தேயிருக்கவேணுமே; அப்படி யிருக்கும்போது “அகிஞ்சன்” என்று நீர் எப்படி சொல் ஆயிர? என்று கேட்க; பிரானே! உண்ணீப் பெறுதற்கு உறுப் பானவை ஒன்றுமில்லை யென்றேன் யொழிய, வேறு எவ்வகையான கருத்தியமும் என் ப்க்கல் இல்லையென்று சொன்னேனல் லேன்; ப்ரதிபந்தக ஸாமக்ரிகள் என்னிடத்தில் அளவற்றவை யுண்டென்கிறோர் முன்னூட்டிகளால்.

உலகத்தில் ஒருவன் நல்ல காரியங்களைச் செய்யாமலிருக்கலாம்; அப்படியே கெட்ட காரியங்களையும் செய்யாமலிருக்கலாம்; அப்படிப்பட்டவைன் நோக்குமிடத்து, ‘இவனிடத்தில் நன்மை இல்லாதொழிந்தால் ஒழிகிறது; தீமை ஒன்றுமில்லாமலிருக்கிற தன்றே’ என்று அந்தத் தீங்கில்லாமையைப்பேய ஒரு பெரிய நன்மையாகக்கொண்டு பெரியேர் இரங்குவர்கள்; அப்படி நானும் ஒருவித நன்மையும் செய்யாதாப்போலே தீமையும் செய்யா திருக்கேதனுகில் பெரிய துணசாலிக்காரில் முதல்வனுக நான் கணக்கிடப்படலாம்; அந்தோ! அதற்கும் ப்ரஸக்தி யில்லாதபடி பூவங்களை அளவறச் செய்துகிடக்கிறேனே யென்கிறோர்.

யத் திந்திதம் கர்ம மயா ஸஹஸ்ரச: நவ்யதாயி தத் லோகே நாஸ்தி=நான் செய்யாத இழிதொழில் உலகத்திலேயே இல்லை யென்கிறோர். “எல்லா இழிதொழில்களையும் நான் செய்திருக்கி ரேன்” என்று சொல்லலாமாயிருக்க, அப்படி சொல்லாமல் இப்படி சொல்லுவதன் கருத்து—தாம் ஒப்பற்ற பாபாத்மா என வெளியிடுதலேயாம்.

மூலத்தில் லோகே என்ற பதத்திற்கு-உலகத்திலே என்று ஸாமாங்யமாகப் பொருள் தோன்றினாலும், ‘சாஸ்த்ரத்திலே’ என்று பொருள் கொள்வது சிறக்கும். பெரியவாச்சான்பிள்ளையின் திருவுள்ளமிதுவேயாம். “ஆயிரம் மடங்கு என்னுல் பண்ணப் படாதது யாதொரு நின்தித கர்மமுன்டு-அதிபாதக மஹாபாத

நாதிகள் அது சாஸ்தரத்திலுமில்லை;...அதுஷ்டாதாக்கள் பக்க வில்லாத நிலித்தங்களும் சாஸ்தரத்தில் காணலாமிறே” என்பது பெரியவாச்சாண்பிள்ளை ஸ்ரீஸ்மக்தி. இப்பொருளை தேசிகதும் ஆதரித்து உரைத்தனர். லோக சப்தத்திற்கு சாஸ்தரமென்ற பொருள் வ்யுதபத்தி விழ்தம். ஹேமாத்ரி முதலிய நூல்களின் அட்டவணையை நாம் நோக்குவோமானால் விசித்திர விசித்திரமான பாவங்கள் ஆங்குக் குறிப்பிடப்பட்டு அவற்றுக்கு ப்ராயச்சித்தங்கள் விதிக்கப்பட்டிருக்கும்; அப்படிப்பட்ட பாவங்களை யெல்லாம் நாம் உலகத்தாரிடம் காணமுடியாது. சாஸ்தரங்களில் மாத்திரமே காணலாம்; ஆனால் நான் செய்த பாவங்கள் அந்த சாஸ்தரங்களிலும் காணமுடியாதன் என்கிறீரவர். இது ஒரு சமத்காரச் சொல்லாகும்.

பாவங்களை அதிகமாகச் செய்துவிட்டாலும், பிறகாவது அஞ்சதல் அதுதாபப்படுதல் வெட்கப்படுதல் ப்ராயச்சித்தஞ்செய்துகொள்ளுதல் முதலியவற்றால் அப்பாவங்களைப் போக்கிக்கொள்ள வழியுண்டு; பாவங்களைப் போக்கிக்கொள்வதாவது - அப்பாவங்கள் தீய பலன்களைக் கொடாதபடி தடைசெய்து கொள்ளுதல். அப்படி தடை செய்து கொள்வதற்கான வழிகளில், இழியாவிடில் அவை பலன் கொடுத்தே தீரும்; செய்த பாவங்கள் கடுமையாயிருந்தால் இப்பிற்கணிலேயே விரைவில் தானே அவற்றின் பலன்களை அதுபவிக்க நேரும். அப்படியே நான் செய்த பாவங்கள் மிகக் கடுமையாதலாலும் அவற்றுக்கு நான் ஒரு வகையான ப்ராயச்சித்தமும் செய்துகொள்ளவில்லையாகையாலும் அவை இப்போதே பலன் கொடுக்கத் தொடங்கி விட்டன; பலவகைத் துண்பங்களை அதுபவிக்க நேர்ந்துவிட்டது; தாங்கமுடியாமையால் கதறுகின்றேன் என்கிறார் பின்னடிகளில். “காரோளி வண்ணனே கண்ணனே! கதறுகின்றேன், ஆருளர் களைகணம்மா அரங்கமா நகருளானே!” என்ற திருமாலைப் பாசரத்தைத் தழுவினர்போலும்.

[விபாகாவஸ்ரீ] விபாகமாவது பரிபக்குவமாகை; அதாவது பலன் கொடுக்கை. [தவ அக்ரே க்ரந்தாமி.] “கோவிந்தாவென்று த்ரெரளாபதி கதறினது இன்றைக்கும் என்னென்றுசைப் புண்படுத்

திக்கிடக்கின்றது” என்று பரிதாபங்தோற்ற அருளிச்செய்த தேவீர் முன்னே இப்போது நான் கதறுகின்றேன் காணென் கிரூர். இப்போது என்னுடைய கதறலுக்குப் பரிழாரம் செய்யாவிடில், த்ரெள பதியின் கதறலைப் பற்றிப் பிற்பாடு பரிதாபங் தோற்ற நீ பேசினது வெளிவேஷமென்று விச்சயித்துக் கொள்வே னென்பது உள்ளுறை. (உங்)

நிலைத் தாடநது ஹவாண-வாநி
விராய செ கா-மு ஶிவாவி ஒவை
குயாவி ஒவை ஹஹவநிதா நீ
கநா-தலை வா-கு-தி-து அயாயா^ஃ ||

நிமஜ்ஜதோ நந்த பவாரணவாந்த
சிராய மே கூல மிவாஸி லப்த,
த்வயாபி லப்தம் பகவந்திதாநிம்
அநுத்தமம் பாத்ரமிதம் தயாயா .

(உச்)

ஹே அந்த!	<table border="0"> <tr> <td>எல்லையற்ற குண</td><td>பகவங்!</td><td>பகவானே!</td></tr> <tr> <td>விபூதிகளை</td><td></td><td></td></tr> <tr> <td>புடைய</td><td></td><td></td></tr> <tr> <td>பெருமானே!</td><td>தயா அபி</td><td>உன்னதூம்</td></tr> </table>	எல்லையற்ற குண	பகவங்!	பகவானே!	விபூதிகளை			புடைய			பெருமானே!	தயா அபி	உன்னதூம்	
எல்லையற்ற குண	பகவங்!	பகவானே!												
விபூதிகளை														
புடைய														
பெருமானே!	தயா அபி	உன்னதூம்												
வா அர்ணவ	<table border="0"> <tr> <td>ஸம்ஸாரமாகிற</td><td>தயாயா:</td><td>உன்து அருளுக்குச்</td></tr> <tr> <td>அந்த:</td><td>கடவிலுள்ளே</td><td>சிறந்த பாத்திர</td></tr> </table>	ஸம்ஸாரமாகிற	தயாயா:	உன்து அருளுக்குச்	அந்த:	கடவிலுள்ளே	சிறந்த பாத்திர							
ஸம்ஸாரமாகிற	தயாயா:	உன்து அருளுக்குச்												
அந்த:	கடவிலுள்ளே	சிறந்த பாத்திர												
நிமஜ்ஜத: மே	<table border="0"> <tr> <td>முழுக்கிக் கொண்டே</td><td>அநுத்தமம்</td><td>மாகிய இந்த</td></tr> <tr> <td>{ கிடக்கிற அடி</td><td>பாத்ரம்</td><td>வஸ்து [நாள்]</td></tr> <tr> <td>யேலுக்கு</td><td>இதம்</td><td>இன்றே</td></tr> </table>	முழுக்கிக் கொண்டே	அநுத்தமம்	மாகிய இந்த	{ கிடக்கிற அடி	பாத்ரம்	வஸ்து [நாள்]	யேலுக்கு	இதம்	இன்றே				
முழுக்கிக் கொண்டே	அநுத்தமம்	மாகிய இந்த												
{ கிடக்கிற அடி	பாத்ரம்	வஸ்து [நாள்]												
யேலுக்கு	இதம்	இன்றே												
சிராய	கெடுநாள் கழித்து	இதாநிம்												
உலம் இவ	<table border="0"> <tr> <td>கரைபோல கி</td><td>லப்தம்</td><td>அங்கைப்</td></tr> <tr> <td>லப்த: அவி</td><td>{ கிடைத்தாய்;</td><td>பட்டது.</td></tr> </table>	கரைபோல கி	லப்தம்	அங்கைப்	லப்த: அவி	{ கிடைத்தாய்;	பட்டது.							
கரைபோல கி	லப்தம்	அங்கைப்												
லப்த: அவி	{ கிடைத்தாய்;	பட்டது.												

* * *—[நிலைத்] “இன்று உன்னெதிரில் கதறுகின் றேன்” என்று கீழ் ச்லோகத்திற் கூறிய ஆளவந்தாரை நோக்கி எம்பெருமான் “நெடுநாளாகவே ஸம்ஸாரியாயிருக்கின்ற ஸீர் இன்று கதறுவதற்குக் காரணமேது?” என்ன; ஒருவன் கடவில் அழுந்தித் தடுமாறிக் கொண்டே செல்லுமானில் தைவவசத்தாலே ஒருநாள் கரைகாண்பதுபோல, ஸம்ஸாரக் கடவில் மூழ்கி வின்ற னனக்கும் நெடுநாள் கழித்து இன்று நீ அகப்பட்டாய்; உன்று

டைய கிருபைக்கும் பாத்திரமாக உனக்கு நான் அகப்பட்டேன் ; ஆகையாலே ரச்சயனுன் எனக்கும் ரச்சகனுன் உனக்கும் லாபம் கிடைக்க நேர்ந்த இப்போது இழுக்கலாமோ வென்று கதறுகின் ரேன் என்கிற போலும்.

அங்த பவாரணவாந்த் என்றவிடத்து அங்த என்று தனியே பிரித்து எம்பெருமானுடைய ஸம்போதநமாகக் கொள்க ; அன்றி, ஒரே பதமாகக்கட்டி பவாரணவத்திற்கு விசேஷணமாகக் கூறைப் பதும் ஒக்கும். ஸம்போதநமாமிடத்தில், ஸவரூபத்தாலும் குணங்களாலும் விழுதிகளாலும் எல்லையற்றவனே ! என்று பொருளாம். இரண்டாவது யோஜனையில், ‘கரைகாண வொண்ணுத ஸம்லாரக்கடலினுள்ளே’ என்று பொருளாம்.

1. “ஆவாரார் துணையென்று அலீநீர்க்கடலு எழுந்தும் நாவாய்போல் பிறவிக்கடலுள் நின்று நான் துளங்க” என்ற அருளிச் செயலைத் திருவுள்ளாம்பற்றி முதலடி அருளிச் செய்தார்.

இப்படி ஸம்லாரக் கடலினுள்ளே அழுந்திக் கிடக்கின்ற எனக்கு நெடுநாளாகவே கரை கிடைக்கா தொழிந்தது ; இன்று நீ கரைபோலக் கைக்கு எட்டினுய் என்கிற இரண்டாமழியில்.

எனக்கு நீ அகப்பட்டா யென்கிறது மாத்திரமல்ல ; உனக்கு நானகப்பட்டேன்பதும் உன்னுடைய லாபம் ஒன்றுண்டு என்கிற பின்னடிகளால். உன்னை நான் தேடித் திரிவது போலவே நீயும் என்னைத் தேடித் திரிக்குயன்றே நெடுநாளாக. 2. “எதிர் சூழல்புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செயய” என்றபடி எத்தனையோ ஜன்மமாக என்னைப் பிடிப்பதற்கு நீ படுகிறபாடு சொல்லிமுடியுமோ? அப்படிப்பட்ட உன்னுடைய க்ருவியும் இன்று பலித்தீதன்பதை நீ நோக்கவேணும். என்னை நீ அதுக்ரஹியாவிடில் உன்னுடைய அருள் வேறு எங்கே காரியம் செய்து ஸபலமாகப் போகிறது? என்கிற இத்தால்-என்னிடத் தில் யோக்யதைகளைக்கண்டு என்னை நீ கைக்கொள்ள விஷய மில்லாவிடினும், உன்னுடைய சிர்தேநுக க்ருபையினால் கைக் கொண்டே தீரவேண்டிய நிலைமையுண்டு என்று விஜ்ஞாபித்தபடி.

1. திருவாய்மூழி 5—1—9.

2. திருவாய்மூழி 2—7—6.

அங்குத்தமம்=“ந வித்யதே உத்தமம் யஸ்மாத் தத்” என்று வித்யபத்தி பண்ணிக்கொள்க ; இதற்குமேல் சிறந்ததில்லை ஏயன் ஆம்படி லோகோத்தமமானது என்றபடி. (எசு)

கஹ-அதவ-அவ-டா ஓரி ஹாவி கிஂவா
வாவ-டா வைவை சீ வாஹஜ-ா ஹி ஒ-ஃவடி ।
கிஞ்சா கூஷமூர் ஶாரணா ஹதா நா ॥
வாராஹவோ நாஷ ந தெந்சா ர-அவப் ॥

அழுத்தூர்வம் மம பாவி கிம்வா
ஸர்வம் ஸஹே மே ஸஹஜம்ஹி துக்கம்,
கிந்து த்வதக்ரே சரணைகதாநாம்
பராபவோ நாத ந தேந்துப: . (உடு)

ஹே நாத !	நாதனே !		
மம	அழியேனுக்கு	ஸர்வம்	{ எல்லாத் துயரங்களையும்
அழுத	{ இதற்கு முன்பு பூர்வம் { உண்டாகாத	ஸஹே	பொறுத்துக் கொண்டே யிருக்கிறேன்.
கிம் வா	{ என்ன துக்கம் இப் துக்கம் { போது புதிதாக பாவி ?	கிந்து	ஆனால் ;
துக்கம் மே	{ துக்கமென்பது ஸஹஜம் ஹி { என்னேமேடுவே	த்வத்துக்ரே	2.ங் எனிரில்
	பிறக்குதலே ;	சரண	{ வங்து சரணம், ஆகதாநாம் { புகுத்தவர்களுக்கு
		பராபவ: :	{ சிரு அவமான முண்டாவது
		தேந்துகுப:	{ உங்குத் தகுகியல்ல.

* * *—[கஹ-அதவ-அவ-டா] “க்ரந்தாமி ஸம்ப்ரத்யகதில் தவாக்ரே” [உன்னென்றிரில் இன்று கதறுகின்றேன்] என்ற ஆளவந் தாரை நோக்கி எம்பெருமான் ‘சேஷபூதரான நீர் உம்முடைய பரதந்தர ஸ்வரூபத்தை நன்கு அறிந்துவைத்தும் நம்மெதிரே இப்படி கதறலாமோ? உம்முடைய துக்கங்களை நானுக்கள்ப்போது பரிழரிக்க விரும்புகிறேனே அபபோதுதானே பரிழரிக்க முடியும். அதுவரையில் இவ்விருள்தருமானாலத்திற்கு இன்றி யமையாத துக்கங்களை ஒருவாறு ஸ்வித்திருப்பதன்றே உமக்குப் பணி; என்னை நிர்ப்பங்கிப்பது உம்முடைய பாரதந்திரிய ஸ்வ

ரூபத்துக்குத் தகாதுகானும்” என்றருளிச் செய்ய, அங்தோ! ப்ரானே! என்னுடைய துக்கங்களைத் தீர்க்கவேணுமென்று நான் வேண்டுகிறேனல்லேன்; பின்னை என்ன வேண்டுகிறேனென்னில்; என்கொ நீரைக்கொள்ளாடுத் கைவிடுமளவில் உலகமெங்கும் உன் கீனப்பற்றி அபங்கித்தியான் வார்த்தை பரவப்போகிறது; ‘எம் பெருமான் ஸர்வரச்சுகன் என்று பேர் சுமந்துகொண்டு ஆளவந் தாரை ரக்ஷியாமல் கைவிட்டான்; அவர் விஷயாந்தரங்களின் கையில் அகப்பட்டுக்கொண்டு பரிபவப்படுகிறார், அதை ஸர்வ சக்தனைன்று பேரிட்டுக்கொண்டிருக்கிற எம்பெருமான் ஐலக்கா மல் பார்த்துக்கொண்டிருக்கிறார்; இப்படிப்பட்டவணையோ எல் லாரும் சரணுக்கார்ச்சுகள்னன்று புகழ்கிறார்கள்!’ என்று பலரும் உனக்குப் பெரிதும் அபவர்த்மாக வம்பளப்பர்களாகில் இது உன் பெருமைக்குத் தகுதியன்றே; எனக்குச் சொந்தமாக நேர்கின்ற துக்கங்களை நான் பொறுத்துக் கொள்ளத் தடையில்லையாயினும்! ‘நம் தலைவனுக்கு இப்படிப்பட்ட அபவாதம் நேருகின்றதே’ என்று உண்டாகிற துக்கத்தை மாத்திரம் நான் பொறுக்கவல்லே எல்லேன்” என்கிறார் போலும்.

மம அழுதழுர்வம் கிம்வா து க்கம் பாவி? =இதுவரையில் நான் மாறிமாறிப் பல பிறப்பும் பிறந்தவனுதலால் கர்ப்பங்களிலும் நர கங்களிலும் மற்றும் பல பல அவஸ்தைகளிலும் நான் எவ்வளவோ துயரங்கள் அதுபவித்திருக்கின்றேன்; இதுவரை நான் அதுபவியாத துக்கம் இன்று புதிசாக யாதொன்றும் அதுபவிக்கக்கூடிய தில்லை; எத்தனைவிதங்களான துக்கங்கள் உண்டோ, அத்தனை விதமும் கண்டு விட்டேனைகையால் இனி நூதனமான, விதம் ஒன்று மில்லை. துக்கமென்பது என்னைடு கூடவே பிறந்ததாகையால் அதை நான் ஸஹியாமல் என்ன செய்யப்போகிறேன். தன் காய்களைப் பொருத் கொம்பு உலகிலுண்டோ? எனக்கு நேர்கின்ற துக்கங்களை நான் பொறுத்துக் கொண்டே வருகிறேன் என்கிறார் முன்னடி களில்.

இப்படி ஈறின ஆளவந்தாரை நோக்கி எம்பெருமான், “துக்கங்களை நீர் ஸஹித்துக் கொண்டிருப்பது உண்மையாகில் கதறவா வேண்டும்?” என்று கேட்க; அதற்குப் பின்னடிகளால் உத்தரமரு

ளிச் செய்கிறார். கீழ் “ந தர்மநிஷ்டோஸ்மி” என்கிற ச்லோகத்தினால் நான் உண்பக்கல் சரணாகதிபண்ணிவிட்டேனுகையால், என்கின் நீட்டனே கைக்கொண்டிருக்க வேண்டும்; அப்படி நீக்கைக்கொள் எாததனால் நான் பரிபவப்படுகிறேன்; உன்னிடத்தில் சரணாகதி செய்த நான் இப்படி பரிபவப்பட்டால் இது உனக்குப் பெரிய குறையன்றே? அக்குறை நீங்குவதற்காகவேகதறுகின்றென்றாலும் ராயிற்று. ‘என்கை நீ தவறாமல் இப்போதே ரகவித்துத்தீரவேணும்’ என்று பிரார்த்திக்கிற முறைமைகளில் இது ஒரு விசித்திரமான முறை என்க. (உடு)

நிராவஸ்கவஸ்ராவி ந தாவ சூதாதீவை
ஶிவைஸ ஹாதாம் தவ வாதிவங்கஜூ |
ராஷ்டா நிராஹூவி ஶரிஶாஃ ஷநாயபஃ
ந ஜாதா தோதாஸாங்கள் ஜிஹாவாதி ||

நிராஸகஸ்யாபி ந தாவதுத்ஸலேஹ
மஹேச ஹாதும் தவ பாத பங்கஜூ.
ருஷா நிரஸ்தோபி சிக: ஸ்தநந்தய:
ந ஜாது மாதுச் சரணேள ஜிஹாவஸ்தி. (உடு)

மஹே!	வர்வேச்வரனே!	சிக:	குழங்கை
நிராஸகஸ்ய	{ என்கை நீ தூத்தித் அபி { தள்ளினாலும்	ருஷா	கோபத்தினால்
தவ	உன்னுடைய	நிரஸ்த: அபி	தள்ளப்பட்டாலும்
பாதபகஜூ	திருவுடித்தாமரையை	மாது:	தாயினுடைய
ஹாதும்	விடுவதற்கு	சரணேள	கால்களை
ந உத்ஸலேஹ	{ அடியேன் தனிய தாவத் { மாட்டேன்கான்;	ஜாது	ஒரு போதும்
ஸ்தநந்தய:	{ முஹைப்பால்ஞாக்கும் ந ஜிஹாவாதி	{ விடுவதற்கு விரும்ப மாட்டா தன்ரே.	

* * *—[நிராவஸ்ராவி.] கீழ்ச்லோகத்தைக் கேட்ட எம் பெருமான், “எனக்கு அபவாதம் வந்தால் வரட்டும்; அதைப்பற்றி உமக்குக்கவலை வேண்டியதில்லை; நீர் என்னிறந்த பாவங்கள் செய்திருப்பதாகச் சொல்லியிருக்கிறீர்; அவற்றுக்குப் பிராயச்சித்தங்கள் செய்து கொண்டு உம்மைப் புனிதமாக்கிக் கொள்ளப்பாரும்;

இறகு நாமே உம்மைக் கைக்கொள்வோம் ; இப்போது ஒன்றும் தொந்தரவு செய்யாமலிரும் ”என்று அருளிச்செய்ய, அதுகேட்ட ஆளவந்தார் ‘எம்பெருமான் இவ்விதமாக நம்மைக்கைவிடப்பார்க் கிறன் போலும்’ என்றென்னி வருத்தமுற்று, எம்பெருமானே ! என்னை ஸி கழுத்தைப் பிடித்துத்தள்ளினாலும் நான்டன் திருவடிகளைவிட்டு அகல்வேணல்லேன் ; முலையுண்கிற குழந்தையைத் தாயானவள் முன் கோபத்தினால் சீறித்தள்ளிவிட்டாலும் அக் குழந்தை பின்னையும் தாயின் காலையே கட்டிக்கொண்டு அழுமே பல்லது அகன்று போய்விடமாட்டாது. அது போலவே, என்னை ஸி நெறிகாட்டி ஸிக்கப்பார்த்தாலும் நான் திருவடிகளைவிட்டு ஸிங்குவேணல்லேன் என்று தம்முடைய தின்னிய உறுதியை உரைத்தாராயிற்று. ஹா தாஜியுதி—ஜிஹாவஸ்தி. 1 “தருதுயரம் தடாயேல் உன் சரணல்லால் சரணில்லை...அரிசினத்தாலீன்ற தாய்அகற்றிடி தூம் மற்றவள்தனருள் நினைந்தே அழுங்குழவியதுவே போன்ற ருந்தேனே” என்ற ஶ்ரீகுலசேகராழ்வார் பாசரத்தைப் பெரும் பாலும் தழுவி இந்த ச்லோகமருளிச் செய்யப்பட்டது. (உச)

தவாடீதவஸுங்கிநி வாஷவங்கஜே

நிவெஸரி தாதா கயிதிநு ஷிவதி.

ஷிவதாவிநெ இகாநு நிஹ-ரோ

இய-ஷு-தொ நெகந்தாரகம் ஹி வீக்ஷிதெ ॥

தவாம்ருதஸ்யந்திநி பாதபங்கஜே

நிவேசிதாத்மா கதமந்யதிச்சதி.

ஸ்திதே ரவிந்தே மகரந்தநிர்ப்பரே

மதுவ்ரதோ நேகந்தாரகம் ஹி வீக்ஷிதே.

(உங)

	அம்ருத	அம்ருதத்தைப் பெருக்குகின்ற [2. மோகாத்தை அளிக்கின்ற]	இச்சதி	விகும்பும் ?
ஸ்யங்கிநி			மகரந்த நிஃப்பரே	தேன் நிறைந்த
தவ பாத	{ உன்னுடைய திரு பக்கஜே { வடித்தாமனையில்		அரவிங்தே	தாமரைப்புவானது
ஷிவேசித	{ வைக்கப்பட்ட ஆத்மா { மனமானது		ந்திதே வதி	திருக்கும்போது
அஷ்யத்	வேகேஞ்சை		மதுவ்ரத :	வன்டி
கும்	எப்படி		ஹீக்ஷாரகம்	முன்ஸிப்புவை
			ந ஹீக்ஷதே ஹி	{ கண்ணெடுத்தும் பார்ச்ச மாட்டா தன்றே.

* * *—[தவாரைதவூஷிதி.] வேறு புகலில்லாமையினுலே உன் திருவடியைவிட்டு அகல முடியாதென்றார் கீழ்ச்சோகத்தில். வேறு புகல் உண்டு என்று வைத்துக்கொண்டாலும், உன் திருவடித் தாமரைகளின் போக்யதையை நோக்குமிடத்து வெளிருந்றில் நெஞ்சு செல்லுமோ என்கிறூரிதில்.

அம்ருதத்தைப் பெருக்குகின்ற உன் திருவடித் தாமரையில் படிந்த நெஞ்சானது மற்றொரு வஸ்துவை எப்படி விரும்பும்? விரும்பமாட்டாது என்றபடி. பரம போக்யமான வஸ்து இருக்கும்போது சுவையற்றதொரு வஸ்துவைக்கண்ணொடுத்துப் பார்ப்பாருண்டோ? தேன் நிறைந்த தாமரைப்பூ இருக்க, அதைவிட்டு மூள்ளிப்பூவைத் தேழியோடுமோ வண்டு.

அம்ருதஸ்யந்தீநி என்கிற விசேஷணம் சுலேஷமுடையது என்று தேசிகன் திருவள்ளம்; அம்ருதமென்று மோகஷத்துக்கும் பேராகையாலே மோகஷத்தையளிக்கின்றது பகவத்பாதம் என்கை. தாமரையின்பகஷத்தில் மகரந்தராஸம் என்று பொருள். பெரிய வாச்சான்பிள்ளை இங்குனே சுலேஷமகாக் கொள்ளாமல் அம்ருதமென்பதற்குத் தேன் என்னும் பொருளையே திருவள்ளம்பற்றி னார்; “விலைஷா: பெலி வாலே ஐயு உதீ: =விஷ்ணே: பதே பரமே மத்வ உதல்” [எம்பெருமானுடைய சிறந்த திருவடியில் தேன் வெள்ளமிடுகிறது] என்று வேதத்திலும் “உன் தேனே மலருந்திருப்பாதம்” என்று திருவாய்மொழியிலும் சொல்லுகிற படியே மதுவென்கிற ஒருபொருளே இரண்டுக்கும் ஒத்திருக்கையாலே முக்கியமாக போக்யதையைச் சொல்லவேண்டிய இவ்விடத்திற்கு அப்பொருளே சிறந்திருக்கையாலே மோகஷமென்கிற பொருளில் நெஞ்சு செல்ல வேண்டாவென்று பெரியவாச்சான்பிள்ளை திருவள்ளம்போலும். சப்த சக்தியினால் மோகஷ ப்ரதத்வமும் தவாக்கிறதென்று கொள்வதிலும் குறையில்லை.

நிவேசிதாத்மா என்றதில் கர்மதாரயஸமாஸம் பண்ணிப் பொருள் கொள்ளப்பட்டது. “தேவருடைய நிரஹேதுகமான ப்ரஸாதத்தாலே நிவேசிக்கப்பட்ட மநஸ்லானாது” என்றாருளிச் செய்தார் பெரியவாச்சான்பிள்ளையும். ஸ்ரீ தேசிகதும் தம்முடைய

க்குதில்வி இடமிருந்து கூடாவி கெந்திக்
யானா தயாவாவி வச்சுக் கூரதொண்டும் ।
தலைவில் இடமிருந்து சூரை நஞ்செஷாத் தஃ
சூரைந்தி வெட்டாதி நஜாத்து வீயதெ
நஞ்சு

த்வதங்கரி முத்திச்ய கதாபி கேநசித்
யதா ததா வாபி ஸக்ருத் க்ருதோன்ஜலி.
ததைவ முஷ்ணைத்யகபாந்யசேஷத்
சபாநி பஷ்ணை நஜாது ஹீயதே.

(୭୯)

த்வாத் அங்கிரிம் { உன்னதிருவடியை	ததா எவா	அப்பொழுதே	
உச்திசய { நோக்கி	அங்பாநி	பாவங்களை	
கதாபி	எப்பொழுதாவது	அஃசெதங்	மிகுதியில்லாமல்
கேங்கித	எவானூலாவது	முஷ்டாதி	போக்கிவிடுகின்றது;
யதாத்தா வா	{ எவ்விதமாகவா	சபாநி	உண்ணமைகளை
அபி { வது			
லக்ருத்	சிரு தடவை	பஷ்டாதி	{ வளரச் செய்கின்
க்ருத:	பண்ணப்பட்ட		{ மறு;
அஞ்சலி:	கைப்புதலானது	ஜாது ஸ	{ ஒருபோதும் குறை
		வீர்யதே {	கிறதில்லை.

* * *—[தாமவிழாதிலூ] ‘பெரிய பெரிய உபாயக்களாலே பெறவேண்டிய பேற்றை அகிஞ்சனரான நீர் எப்படி பெறுவீர்?’ என்று எம்பெருமான் திருவுள்ளாமாக, அஞ்ஜலியின் வைப்

வம் தெரியாதோ? சொல்லுகிறேன் கோய் என்கிறார். உன்னு கைய திருவடியை நோக்கி ஒருவன் எப்பொழுதாவது எப்படியா வது ஒரு அஞ்ஜலி செய்தால் [கை கூப்பினால்], அந்த அஞ்ஜலி காலமல்லாத காலத்திலே செய்யப்பட்டிருந்தாலும் வெகு சீச னன புருஷனுலே செய்யப்பட்டிருந்தாலும் விதமல்லாதவிதமாகச் செய்யப்பட்டிருந்தாலும் ஒரு தடவை செய்யப்பட்டிருந்தாலும் அது வெகு சீக்கிரமாகவே அவனது தீமைகளைல்லாவற்றையும் போக்கி எல்லா நன்மைகளையும் அவனுக்கு ஸாதித்துக் கொடுக்கின்றது; ஒரு பொழுதினும் அந்த அஞ்ஜலிக்கு ஹாஸியேயில்லை என்கிறார்.

இதன் கீழுள்ள இரண்டு ச்சீலாகங்களையும் கூட்டி நோக்கி னல், எம்பெருமானே! உன்னைத் தவிர்த்து வேறு புகலில்லாமை யாலும் உன்னை விடமுடியவில்லை; போக்யதையின் மிகுதியாலும் உன்னைவிடமுடியவில்லை; உன்னைப் பெறுதற்குரிய உபாயத்தின் அஸளகரியத்தாலும் உன்னைவிட முடியவில்லை என்றுரென்பது விளங்கும்.

கதாபி கோசித் யதாததாவாபி ஸக்ருத் என்ற நான்கினுலும்-திதி வாரம் நகூத்ரம் முதலிய காலங்களைத் தேடவேண்டா, நினைத்தபோது கையெடுத்துக் கும்பிடலாமென்பதும், நல்ல வம் சத்தில் பிறந்திருக்க வேணுமென்கிற அதிகாரி நியமங்களில்லை, விருப்பமுடையாரெல்லாரும் கைகூப்பலாமென்பதும், வாயு தோஷத்தினால் நேராகக் கூப்பமுடியாமற் போனாலும் போகலாம்; கோணலாகக்கூப்பினாலும்² கூப்பவேணுமென்று நெஞ்சினால் நினைத்தாலும் வாயினால் மொழிந்தாலும் போது மென்பதும், வந்த்யா வந்தநம் அக்னிஹூதரம் முதலிய நித்ய நைமித்திக கருமங்கள் போல் வாழ்நாளுள்ளவரை செய்யவேணு மென்கிறதில்லை யென் பதும் விளக்கப்பட்டன.

அஞ்ஜலி என்பதற்கு “அம் ஜூலயதி” என்ற வ்யுத்பத்தி கூறுவதுண்டு; அம்=எம்பெருமானை; ஜூலயதி=நீர்ப்பண்டமாக உருக்குகின்றது என்றபடி. கையெடுத்துக் கும்பிட்டுவிட்டானே, இவனுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம்! என்று எம்பெரு

மானைக் கரையப்பண்ணுமாம். விசேஷமான பணச்செலவு, தேஹஸ்ரமம் முதலிய ஆயாஸங்களால் ஸாதிக்கவேண்டிய அச்வ மேதம் முதலியவை போலன்றி நினைத்த மாத்திரத்தில் எளிதாகச் செய்யக்கூடிய காரியம் என்பதைக் காட்டுகிறது அஞ்சலிஃ என்ற பதம். இரண்டு கைகளும் ஒன்று சேர்ந்த சேர்த்திக்கு அஞ்ஜவி யென்று பெயர்.

ஆக முன்னிரண்டடிகளால் அஞ்ஜவியின் ஸௌகர்யாதிகளை அருளிச் செய்து, இனி பின்னடிகளால் அதன் பலன்களைப் பரக்கப் பேசுகிறோர். வேறு காலத்திலே வேறு சரீரத்திலே பலன்தருகிற கருமங்களைப் போல்ல. அங்கூட்டங்களைத் தவிர்ப்பதோடு மாத்தீரம் நிற்பதல்ல. சுபங்களையும் போடுக்கும்.

[ந ஜாது ஹீயதே.] இதற்குப் பலபடியாகக் கொள்ளலாம். ஒருவன் அஞ்ஜவிசெய்தால் எம்பெருமானுடைய அநுக்ரஹம் அவனுருவனளவிலே நின்று விடாமல் அவனைச் சேர்ந்தவர்களுக்கும் நண்மைபயக்கப் பாரிக்கும் என்கை. யஜ்ஞும் செய்பவன் பொய் சொன்னால் அந்த யஜ்ஞும் நஷ்டமாய்விடும் என்பது போல், வேறொரு கெட்ட காரியத்தினால் அந்த அஞ்ஜவியின் ப்ரபாவும் குன்றுது என்றுமாம். பலனைக் கொடுத்துவிட்டுத் தான் ஓய்ந்து போகிற உபாயாந்தரங்களைப் போலவு; இது எப்போதும் அது வர்த்தித்துக் கொண்டேயிருக்கும்; (அதாவது) பலன் கைபுகுந்த பின்பும் அஞ்ஜவியே போதுபோக்கர்யிருக்கும் என்னவுமாம்.

இந்த ச்லோகத்திற்குப் பெரியவாச்சான் பிள்ளை அவதாரிகை யிடுமிடத்து, “மனோவாக்காயங்கள் மூன்றினுலும் பண்ணின ப்ரபத்தியெல்லாம் வேணுமோ?.....காயிகமான அஞ்ஜவி யொன்றுமே அமையாதோ வென்கிறோ” என்றாருளிச் செய்திருப்பதைக் கடாகித்த தேசிகன் இதனை அதிவாதபக்கமென்று திருவுள்ளாம் பற்றி மறுப்பாகச் சில ஸ்ரீஸ்மக்திகளை அருளிச்செய்தார் போலும் தம்முடைய பாஷ்யத்திலே. ஸ்ரீ ஸஹஸ்ரநாமபாஷ்யத்தில் உபோந்தாத ப்ரகரணத்தில் “ஏஃ மே ஸர்வதார்மானும்” என்ற ச்லோக பாஷ்யத்தில் பட்டர் சிரிவாக அருளிச் செய்துள்ளவற்றை நோக்கித்துதனிக். (எ-ஏ)

உதினா-வஸங்வார தவாஸ-ஶாக்ஷணி
கஷ்ணெ-ந நிவ-டாவு) வராஞ நிவ-டூதிடு :
பு-பஹுதி குவுரணா-ஶா-ஞா-ஙவ-ஏஜ
அயா-நா-ா-ா-மா-நு-த விலிய-ஶீ-கா . ॥

உதிர்ண ஸம்லார தவாக்குக்ஷணி
கஷ்ணேந நிர்வாப்ய பராஞ்ச நிர்வருதி
ப்ரயச்சதி த்வச்சரஞ்சுருணம்புஜ
த்வயாநுராகாம்ருத ஸிந்துச்சர .

(ஒக)

	உதிர்ண	மேன் மேலூம்
தவத் சரண	உ-ந-து ச-ந்	ஷ்வ-விக்கிஞ்ச-ற
அருண	தா-மங்ர-ா-த	ஸம்லார-மா-கிற
அம்புஜ	திரு-வ-டி	கா-ட-டு-த-தீ-யை
தவய அது	யினை-யை-ப்	ந-ஒ-ரு கொ-டி-ப்
ராக அம்ருத	ப-ந்தின	{ பொ-மு-தில்
விர்து சிகர:	அ-ன-பா-கிற	த-ன-ந-த-வ-இ-டு
	அ-மு-த-க்	மே-லா-ன
	க-ட-வ-ல-இ-ன் ஒ-ரு	இ-ன-ப-த-க-ய-ும்
	த-வ-ல-ய-ய-ா-ன-த-ு	த-ரு-க-ின-ந-து

* * *—[உதினா-வஸங்வார.] ப்ரபத்திதான் வேணுமோ? அஞ்ஜலி மாத்திரமே போராதோ என்றார் கீழ்ச்சௌகத்தில். அந்த அஞ்ஜலிதானும் வேணுமோ? நெஞ்சிலே சிறிது ஆசைக்டந்தால் போராதோ என்கிறுரிதில். எம்பெருமானே. உன்னுடைய பாதார சிந்தத்தில் உண்டாகிற ப்ரீதி விசேஷமானது பெரியதொரு அமுதக் கடல் போன்றது. அக்கடலின் ஒரு திவலை மாத்திரமே ஸம்லாரமாகிற காட்டுத்தீயை ஒரு நொடிப்பொழுதில் அணைத்து கிட்டு முக்தர்களின் அநுபவத்தோடொத்த பரமாந்தத்தையும் அளிக்கின்றதுகான் என்கிறார்.

இதில், ஸம்லாரத்தைகள் ரந்தெரிகிற காட்டுத்தீயாகச் சொல் அகிறுர் கொடுமையின் கணத்தைப்பற்றி. தீயை அணைக்கக்கூடியது தண்ணீராதலால், பகவத்பக்தியை அம்ருத ஸமுத்ரமாகவும்; அந்த பக்தியின் வவலேசத்தைத் திவலையாகவும் ரூபித்து அருளிக் கெய் தார். ஆக்குக்ஷணி என்று அக்கிக்குப் பெயர். அந்ய ப்ரயோஜன

மாண பக்திலேச முண்டானுலும் அது பரமபக்தி தனையை அடைந்து ஸம்ஸார விமோசநத்தைப் பிறப்பித்து நித்யகைங்கரியச் செல்வத்தையும் அளித்து மென்றாராயிற்று. ... (உக)

விலாஸ விக்ராஞ்ச வராவாவாறுயஂ

நஷிலஸுநாதி-கஷபவெண கூரு தக்ஷணாடு :

யநஂ சிதீயஂ தவ வாஷவங்கஜங்

கநா நா ஸாக்ஷாக் காவாணி உக்ஷா-ஷா ॥

விலாஸ விக்ராந்த பராவராலயம்

நமஸ்யதார்த்தி கஷபணே க்ருதக்ஷணம்

தநம் மதீயம் தவ புதாத்பங்கஜம்

கதாநு ஸாக்ஷாத் கரவாணி சக்ஷா-ஷா.

(நட)

	விலாஸ	விளையாட்டாகவே		போதுபோக்
விக்ராந்த	அனக்கப்பட்ட	க்ருதக்ஷணம்		குடையதும்
பர அவர்	மேலுலகங்களை			எனது செல்வ
ஆயுயம்	யும் கீழுலகங்	மதீய தநம்		மாயுமுள்ள
	களையு முடைய			
	தும்	தவ		உன்னு திருவுடித்
			பாத பங்கஜம்	தாமரையை
		வேவிப்பவர்க்	கநா	எப்பொழுது
ஈயஸ்யக்		வின். துன்	சக்ஷா-ஷா	கண்ணாலுல்
ஆர்த்தி		பங்களைத்		
கஷபணே		தொலைப்ப	ஸாக்ஷாத்	ஸ்வீக்கப்
		தில	· கரவாண்	போகிழேன்

* * *—[விலாஸவிக்ராஞ்ச.] எம்பெருமானைக்கிட்டும்வழியின் வெளகரியத்தைக் கிடைமல்லாம் அருளிச் செய்தார் ; இனி அந்த எம்பெருமானுடைய வீவிக்ஷணயத்தைப் பரக்க அருளிச்செய்யத் திருவுள்ளம்பற்றிப் பதினேழு ச்லோகங்களாலருளிச் செய்கிறோ. அவற்றுள் இந்த ச்லோகத்தில் சொல்லுகிறது என்னென்னில் ; 1. “தாவி வையங்கொண்ட தடஞ்தாமரைகட்டே கூழிக்கொள்ளுங் காலமின்னங்குறுகாதோ ?” என்றும், 2. “அன்று தேர்கடவிய பெருமான் கணைக்கும் காண்பதென்றுகொல் கண்களே” என்றும்

1. திருவாய் மொழி 6-9-9.

2. ஸ்த 3-6-10.

ஆழ்வார்பதறினுப்போலே தமக்கும் பகவத்பாதாரனித் ஸாக்ஷாத் காரத்தில் பதற்றமுண்டானபடியைப் பேசுகிறூர்.

மந்த்ரங்களுள் சிறந்ததான த்வயமென்பது பூர்வகண்டமென்றும் உத்தரகண்டமென்றும் இரண்டு பகுதியாயிருக்குமே. அதில் முற்பகுதியானது பகவானை அடைவதற் குவழியான ப்ரபத்தியைப் பேசுகின்றதென்றும், பிற்பகுதியானது உபேயமான பகவத்தத்து வத்தைப்பற்றிப் பேசுகின்றதென்றும் ஸம்ப்ரதாயமாக்கயாலே கீழ் ச்லோகம்வரையில் த்வயத்தின் பூர்வ கண்டத்தின் பொருளை விவரிதிக்கின்றன வென்றும், ஆகவே இந்த ஸ்தோத்ரம் முழுதும் பெரும்பாலும் த்வயத்தின் விவரங்மாயிருக்குமென்று முனாரத்தக்கது.

எம்பெரு மானுடைய வைலக்ஷண்யத்தைச் சொல்லத் தொடங்கி முதலில் அவனுடைய திவ்யமங்களாகிருஹத்தைச் சிங் தித்துவிட்டு அந்தத்திருமேனியில் முக்கியமான திருவழியை ஸேவிப் பதில் தமக்குக் கரைபுரண்ட விருப்பமும் விரைவும் இருக்கின்ற மையை இந்த ச்லோகத்தாலும் அடுத்த ச்லோகத்தாலும் வெளியிடுகிறூர். கண்டப்படாமல்ளளிதாகவே எல்லாவுலகங்களையும் அளந்த தாயும் ஆகுச்சிர்த்தஞ்சையை ஆர்த்திகளையெல்லாம் அடியோடுஅகற்றி விடுவதில் வியாபரிப்பதாயும் எனக்குப் பரம புரஷார்த்தமாயும் மூன்று உன் திருவழியை நான் எப்பொழுது இந்தக் கண்ணினால் கண்டுகளிப்பேனே என்று அலமருகிறூர்.

முதலிடில் தரிவிக்ரமாவதார சரித்திரத்தைச் சுருங்க அந ஸக்திக்கிறூர். பூலோகம் முதல் ஸத்யலோக மாவுமுள்ள ஸகல லோகங்களையுர் விளையாட்டாகவே ஆக்ரமித்துவிட்டதாம் அந்தத் திருவழி.

பராவராலயம்—‘பரர்’ என்று நம்மையிடச் சிறந்தவர்களான ப்ரத்ரமா முதல்வர்களைச் சொல்லுகிறது. அவர்களுடைய ஆலயம்—மேலுக்கங்கள். ‘அவரர்’ என்று தாழ்ந்தவர்களான மதுஷ்யாதிகளைச் சொல்லுகிறது. இவர்களுடைய ஆலயம்—கிழுலகம். இவற்கையெல்லாம் தாஸியளந்த அக்காலத்தில் தாழும் ஜித்திருக்

கக்கடாதாவன்று ஆளவந்தார் இங்கு வருந்துவதாகவும் தோன்றும்.

க்ருதகங்கணம்=கஷ்ணமென்று காலத்துக்குப் பெயர்; பகவத் பாதங்களின் போதுபோக்கு முழுவதும் ஆச்சிரிதர்களின் ஆர்த்தி களைப் போக்குவதொன்றிலேயே என்று கருத்து. “கஷ்ணோ வூவாராவெக்கெறு காமுபெஷாகாமுபொ” என்று சிகண்டு காண்கிறது. வேறொரு சியாபாரமில்லாமல் ஒன்றிலேயே அன்றி பிருக்கைக்கும் கஷ்ணமென்றுபெயர். ஆச்சிரிதர்கஷ்ணத்துக்கென்றே கையொழிந்திருக்கிற திருவடிகள் என்வரையில் அருமைப்படுகின்றனவே! என வருந்துகின்றனர்போலும்.

சக்ஷாஷா என்றதனால், திருநாட்டிடலே போய்க் காண்பதை விரும்புகின்றேனால்லேன்; சிலர்க்கு திவ்ய சக்ஷாஸ்தைக் கொடுத் தருளி இவ்விழுதியிலேயே வழிவழைகைக் காட்டியருள்வது போலப் பாவியேனுக்கும் அருளாவேனுமென்கிறூர் என்பது சிளங்குகின்றது. நெஞ்சென்னும் உட்கண்ணீலை காணவிரும்புகிறூர், (அதாவது) பரமபதப்ராப்தியை விரும்புகிறூர் என்றும் சிலர் யோஜிப் பர்களாம். (ந.0)

காநாவாந ஸா வாயாஙம் காலு க
யுஜாரவிநாங்காஸ வஜு மாங்மநடி
வ

தீவிக்ருதி கூ ஹரணாங்வாஜ அயப்
இதீய சித்தியாந, திமுக ரிஷ்டுதி ॥

கதாபுங் சங்கரதாங்க கல்பக
த்வஜாரவிந்தாங்குச வஜ்ரலாஞ்சநம்.
த்ரிவிக்ரம! த்வச்சரஞ்சமுஜை த்வயம்
மதீய மூர்த்தாங மலங்கரிஞ்யதி.

(ந.க)

த்ரிவிக்ரம!	{ மூடி சியிர்த்து	
	{ மூவுகளாந்த பெருமானே!,	த்வத் சாண { உதை திருவடித் அம்புஜ
சங்க சக்ரம	கல்பங்குஙம்	தாமரை
சங்க ரதாங்க கல்பக தவஜ	கொடி	மதீய
அரவித்த	தாமரைப்பூ	{ மூர்த்தாஙம் } எனது தலையை
அங்குச	மாஞ்சி	தாபுங்
வஜ்ரலாஞ்சம்	வஜ்ராயதம்- இவற்றை	அலங்க
	அஷ்டயானமாக	{ எப்போது ரிஞ்யதி } அவங்கரிக்கப் வகைய

* * *—[காலாவாநஃ] உன் திருவடியை நான் எப்போது கண்ணால் காணப்போகிறேனென்றார் கீழ்க்கோகத்தில். அவ்வளவோடு க்ருப்தி உண்டாய்விடுமோ?

1. “நீ ஒருநாள் படிக்கலாக நிமிர்த்த வின் பாதபங்கயமே தலைக்கணியாய்” என்றும், 2. “கோலமாமென் சென்னிக்கு உன் கமலமன்ன குரைகழுலே” என்றும், 3. “அடிச்சியோந்தலைமிசை நீயணியாய் ஆழியங்கண்ணூ வன் கோலப்பாதம்” என்றும் ஆழிவார் விரும்பினபடியே விரும்பாதிருக்கழுதியுமோ? அந்த விருப்ப முன்டாகி, உன் திருவடிகளாலே என் தலையை அலங்கரிப்பது எப்போதோவன்கிறுர். ஒங்கியுலகளாந்த உத்தமனே! சங்குவில்வாள்தண்டு சக்கரமென்கிற பஞ்சாயுதங்களும் ஸாம்ராஜ்ய வகைண்மாகப் பொலிகின்ற உன்திருவடியினை என் சென்னிக்கு மலர்ந்த பூவாக என்றைக்கு ஆசூதிமோ? பூப்ரதாழ்வான் முதலானார்க்குக் கிடைத்த பேறு பாவியேனுக்கும் கிடைக்க வழியுண்டோ வென்கிறார்.

இந்த விடுதியிலேபீப் பிப்படிப்பட்ட பேறு கிடைக்கவேண்டுமென்று பிரார்த்திக்கிறார் என்னலாம். திருநாட்டிலே புகுந்து அப்ராக்ருத தேஹுத்தைப் பெற்று அந்த நிலைமையில் பரவாஸாதேவனுடைய பாதாரசிந்தங்களைச் சிரோஷுஷண்மாகப் பெறுவதற்கு விரைகின்றார் என்றும் சொல்லுவர்கள். ... (நக)

விராஜிஓ நொஜுவை தவாவஸஸஂ
வீதாதவீஸ-உந வாஶாஇ ஹ ஹவிபு ;
நிஇநாஹிஂ தந-யீயு-ஹ-நத-
விஶா- வகஃ-ஸ- ஶொ-ஹ-லகஃ-ண-பு ||

விராஜமாநோஜஜவலபீத வாஸஸம்
ஸ்மிதாதவீஸ-உந ஸமாமலச்சவிம்.
நிமக்நாயிம் தநுமத்ய முந்நதம்
விசால வகஃஸ்ஸ்தல சோபி வகஃணம்.

(நக)

-
1. திருவாய்மொழி 9—2—2.
 2. ஷ 4—3—6.
 3. ஷ 10—3—6.

விராஜமாங் உண்ட்வல் தீருவாஸம்	வினங்கிக் கொண்	நிமக்க கூபிம்	{ ஆழ்ச்ச திருக்காபியை உடையனாலும் நப்பமான இவை யை உடைய அடும் யர்க்கவனாலும் விசாலமான திரு மார்பிலே
	ஒருங்கிற மிகவும் ப்ரகாச மான பிதாம்பரத்தை	தது மத்யம்	
	ஏடுயவனு யும்	உங்கதம்	
	மலர்க்க காயாம் பூப் போன்ற நிர்மலமான ஒளியையுன வஞ்சும்	விசால ஒங்கல் ஸ்தல சோபி லக்ஷணம்	
			விசாலமாக பூ பூநிலை பூநிலை பூநிலை பூநிலை மிருக்கிற.

* * *—[விராஜாந.] கீழ்ரண்டு ச்லோகங்களிலும் பிரார்த்தித்தபடி ஸாக்ஷாத்காரமும் ஸம்ச்லேஷமும் வாய்த் தால் அதன் பின்பு வினைபக்கடியதான் கைங்கரியத்திற்கு உத் தேச்யனான எம்பெருமானை, திவ்யாவயவங்களாடங்கிய திவ்ய மங்கள விக்ரஹத்தோடும் திவ்யாயுதங்களோடும் பிராட்டிமார்க் கோடும் பரிஜநவர்க்கங்களோடும் கூடினவனுக இதுமுதல் பதி னன்கு ச்லோகங்களால் விசதமாக அநுஸந்திக்கிறார். இந்தப் பதினான்கு ச்லோகங்களும் ஒரே அங்வயம். இவற்றில் எம்பெரு மானுக்கு விசேஷணங்கள் மாத்திரமே யுள்ளன. விசேஷ்யபதம் கரியாபதம் முதலியவை இதிலிருந்து பதினைந்தாவதான “பவந் தமேவாதுசரந்” என்கிற நாற்பத்தாரும் ச்லோகத்தில் உள்ளன. ஆகையாலே அந்த ச்லோகம் வரையில் ஏகாந்வயம். இப்படிப் பட்ட உண்ணோயே இடை-விடாது அநுபவித்துக்கொண்டு கைங்கரியங்களைச் செய்து உண்ணை நான் உகப்பிப்பது என்றைக்கோ? என்று தலைகட்டுகிறபடி. இப்படி பலச்லோகங்கள் ஒன்று சேர்ந்து அங்வயித்து வாக்யார்த்தம் தெரியவேண்டும்படி அமைப்பதை, குளகம் என்று சொல்லுவர்கள். தமிழ்நூல்களிலும் கழப் பாமாயனம் முதலியவற்றில் இப்படி வருவதுகாண்க.

திருவரை பூத்தாற்போலேயிருக்கிற திருப்பீதாம்பரத்தின முகை முதலடியில் அநுபவிக்கிறார். விராஜமாங், உண்ட்வல்

என்று இரண்டு விசேஷணமிட்டதன் கருத்தாவது - திருப் பிரதாம்பரத்திற்கு இயற்கையாகவே ஒரு வகையான சோபா ப்ரகாசம் இருக்கச் செய்தேயும் இவ்விடத்தில் நிலநிறத்தான் திவ்யமங்கள் விக்ரஹத்தோடு ஸம்பந்தத்திற்கிருப்பதனால் விலக்ஷணமான ஒரு பரபாக்சோபையும் கூடிற்று என்று காட்டுவதாம்.

ஸ்மிதாதஸீஸ்வான ஸமாமலச்சலிம்=அதவீ ஸாநமாவது காயாம்பு. பூவைப்பூ என்பதும் இதுவே. இதன் நிறம் மிகவும் மஞ்சோலமரமாயிருக்குமாதலால் எம்பெருமான் திருநிறத்திற்கு இதனை உவணமைக்கிறவர். “காயமலர் நிறவா” என்றும் “பூவைப்பூ வண்ணே” என்றும் ஆழ்வார்கள் பலகானுமருளிச் செய்வர்கள்.

நிமக்நாயிம்=நாயி உட்குழிந்திருத்தல் ஸாலக்ஷணமென்க. நான்கு பக்கங்களிலும் பெருகியோடும் பகவானுடைய ஸௌந்தரியமாகிற அழுதவெள்ளாம் இங்ஙனே சுழித்துக் கூடகிறதோ! என்று சங்கிக்கலாம்படியிரே திருநாயி ஆழ்ந்திருக்கிறது.

தநுமத்யம்=இடை நுட்பமாயிருப்பது ஸாலக்ஷணம். எல்லா வுலகங்களுக்கும் இருப்பிடமாயிருக்கும் இந்த உதரம் க்ருசமாயிருக்கின்றதே! என்று ஆச்சரியப்படவேண்டும்படியிருக்குமிரே. உங்நதம்=மிகக் கூள்ளனுமிருப்பதும் மிகண்டிருப்பதும் லக்ஷணக்குறையாம்; அங்கனல்லாமல் லக்ஷணமான உயரருடையவை வென்கிறது. ஆகவே, ஸர்வாதிகன் என்று தோற்றும்படியான திவ்யமங்களானிக்ரஹமுடையவன் என்றதாயிற்று.

விசாலவகூஷஸ்தலசோபிலக்ஷணம்=அகன்ற திருமார்பிலே ஸ்ரீவத்ஸமென்கிற மறு விளங்கப் பெற்றவன். “திருமறுமார்வன்” என்பர் நம்மாழ்வாரும். இப்படியிருக்கிற உன்னை நான் என்றைக்கு அனுகப்போகிறேன் என்று நாற்பத்தாரும் சலோகத் தோடு கூட்டித் தலைக்கட்டிக்கொள்க. (ஏ.2)

உகாவுதம் ஜூகினை கக-கெபிஶா ஸ்ரீ-பெருப்பை:

உதாநி-டாஜாந-ா வினாவியிலக்க-பெஜீ:

வீ-பாவுதம்பொ தா கண கை-தீ-உடனை

உயானாவ-ந விசிட-பொவிஹி:

சகாஸதம் ஜ்யாகிணி கர்க்ககைச் சுபை:
சதுர்ப்பி ராஜாங் விளம்பிபிரப் புஜை:
பரியாவதம் லோத்பலகர்ஜ்ஞபூஷண
சலதாலகா பந்த விமர்த்தசம்ஸிபிஃ.

(நட.)

ஆஜாது
விலம்பிஃ: { திருமுழுந்தாள்
வரை தொங்கு
கன்றங்களா
யும்

ஞ்யாகிணி கர்க்
கைச: { கான் தழும்
பேறிக் கரு
முரடாயிருப்ப
வங்களாயும்

பரியா அவ தம்வெத்பல கர்ஜ்ஞபூஷண சலத அலகாபந்த யிமர்த்த சம்விபிஃ:	பிரசட்டிமர் ஏஞ்சுக் கர அலங்கார மாண கருகெய் தல் மல ரெங்க, கரண பூஷணங்க ளென்ன, அலைக் கிருக் குழல் கந்தை யென்ன, ஆசிய இவை அமுக்கியிருக் கிறபடியைத் தெரிவிக்கின்ற வங்களாயும்
சுபை :	{ அழுகியகவங்களாய் முன்ன
சதுர்ப்பிஃ:	{ கான்கு புஜங்க புஜை: { ஜோடே
சாஸதம்	பிரகாசியா சித்திர.

* * *—[உகாவுதான்.] கீழ்க்கொகத்தில் தோம்பரத்தைப் பிடித்துத் திருமார்வளவும் வந்தார் ; திருமார்விலிருந்து தோள முகிலே துவக்குண்டு திருத்தோள்களின் ஜூச்வர்ய வீர்யங்களையும் அழகையும் அதுபறித்துப் பேசுகிறார். திருத்தோள்களுக்கு நாலீங்கு விசேஷணங்களிடுகிறார். ஜ்யாகிணைகர்க்ககை : என்ற விசேஷணத்தினால் வீரச்செயலின் பெருமையைப் பேசுகிறார். “தழும்பிருந்த சார்ங்காண் தோய்ந்தவாமங்கை” என்ற பொய்கையாழ்வாரருளிச் செபலீத் திருவள்ளம்பற்றிப் பேசுகிறார். ஸ்ரீ சார்ங்கவில்லின் நாணித்தழும்பாலே அலங்கரிக்கப்பட்டவை என்கை. விபவாவதாரங்களில் ஆச்சிரித விரோதிகளைத் தொகிண்கும்பொருட்டுப் பலபல போர்களைப் பகவான் செய்தருள்.

எனது இதிஹாஸபூராண ப்ரவலித்தம். அந்த யுத்தங்களில் சேர்ந்த வில்நாணியின் வடுக்கள் அந்த அவதாரதசையில் ஸ்ரீ ராமக்ருஷ்ணது முர்த்திகளின் திருக்கைகளை அலங்கரித்திருந்தன. அந்த வடுக்களே பரத்வதசையிலும் பரவாஸூதேவனுடைய திருக்கை களில் விளங்குகின்றன வென்று ஆளவந்தாருடைய அதுஸந்தாந மிருக்கிறபடி. பரத்வதசையிலும் அவதாரதசையிலும் எம்பெரு மானுடைய திருமேனிக்கு யாதொரு பேதமுமில்லை என்பதைத் தெரிவித்தவாரும்.

இள தார்யம் வீர்யம் ஸௌந்தர்யம் முதலிய எல்லாக் குணங்களும் திருத்தோள்களில் அமைந்துள்ளனமை சுபை என்ற விசேஷணத்தினால் விளங்கும். பரவாஸூதேவனுக்கும் சதுரப்புஜத்வம் ப்ரமாணவித்தம் என்று காட்டிகிறார் சதுரப்பிஃ என்ற விசேஷணத்தால். “ஆஜாதுபாஹு” என்று உத்தம புருஷர்களை வருணிப்பது வழக்கமாகயால் ஆஜாநுவிலம்பிபி என்கிறார். முழுந்தாளள வும் தொங்குகின்றபடி.

பின்னடிகளிரண்டும் சேர்ந்து ஒரே பதம். எம்பெருமான் பிராட்டியை அணைக்கும்போது, அல்லது அவனுடைய திருக்கையைத் தலையணையாக வைத்துக்கொண்டு திருக்கண்வளரும்போது, அவனுடைய காதிலே அழகாகச் சாத்தியுள்ள கருநெய்தற்குவும் தோடு முதலிய கர்ண பூஷணங்களும் அவிழந்தலைந்த திருக்குழல் கற்றையும் தனது திருத்தோள்களின்மேல் உறைந்து அவ்வாபரணங்கள் அழுங்கின அடையாளமும், கருநெய்தற்குவினுடையவும் திருக்குழல் கற்றையினுடையவும் திவ்ய பரிமளம் கமழுவதும் அத்தோள்களில் பரத்யக்ஷமாயிருக்கின்றன என்பது இவ்விசேஷணத்தின் கருத்து.

இப்படிப்பட்ட திருத்தோள்களோடு திகழ்கின்ற உன்கை என்றைக்கு அதுபவிக்கப் பெறுவேன் என்று நாற்பத்தாரும் ச்லோகத்தோடு கூட்டி உரைத்துக்கொள்க. (நட)

உடம்பீநாவை விழுங்விகாங்சன-

காகாவலீ வெந்தார காவை காயாடி :

ஶாவஸிரியா நூக்குப் பாடுண்டநிதி-அ-

காரிபுதாஸூதையின்பாவையாரா செலாதூஷஸிரிப்பி :

உதக்ரபீநாம்ஸ விலம்பி துண்டல-
அலகாவளி பந்துர கம்புகந்தரம்.
முகச்சியா ந்யக்குத்தழுர்ணாரிமல-
அம்ருதாம்ச பிம்பாம்புருஹாஜ்வலச்சியம்

(۱۸)

உயர்ந்தும்	பகுத்துமிகுக்	முக சரியா	திருமூத்தின்
தீர திருத்	தோள்கள்	காக்டிபிளை	
வரையில்	தொங்குகின்ற		
	திருக்குண்ட	ந்யக் க்ருதி	பூர்ணமாய்
குண்டல்	வங்களர் ஹும்	பூர்ண சிர்மல	நிர்மலமான
அவக ஆவளி	திருக்குதல்	அம்ருதாம்	சக்தமன்டலத்
பஞ்சுர கம்பு	கற்றைகளாஹும்	சுபிம்ப	ஒத்துபும்
கந்தரம்	அழிகு	அம்புகுறை	புப்போதவர்க்கத்
	பெற்றச் சங்கு	உஜ்ஜவல்	செந்தாமணப்
	போல் விணக்கு	சரியம்	பூவையும்
	கின்ற திருக்		திரல்களித்து
	கழுத்தை		மிக விளங்கா
	யடையன்மை		நிற்கிற.

மின்னடிகளில் திருமுகமண்டல சோஸபயைப், பேசுகிறார். ஜகல தலைபரிடர்ன்மாய் மறுக்கழற்றின சந்திரமண்டலத்தையும்

அப்போதலர்ந்த செந்தாமரைப் பூவையும் தனது முகவொளியினுல்வென்று விளங்குகின்றனன் எம்பெருமான் என்க.

இப்படிப்பட்ட உன்னை எப்போது ஸேநிக்கப் பெறுவே வென்று நாற்பத்தாரும் சிலோகத்தோடு கூட்டி உரைத்துக் கொள்க. (நடு)

பூவாஜி தீழாம்பூவாஜி ஊராம்பொவாஞ்
வைவிலுப்பிலுப்பிலுத்தீழாஜாயாடு।
ஸாவிவிதம் கொழிம் ஹங்கிழாஞ்வைஸா
முமாடு வயந்தே விடுவிதாகுகடு॥

ப்ரபுத்த முக்தாம்புஜி சாருஹோசாம்
வைப்பரம் ப்ரூலத முஜவலாதாம்
சுசீஸ்மிதம் கோமலகண்ட முங்ஸலம்
லலாட பர்யந்த விலம்பிதாலகம். (நடு)

ப்ரபுத்த முக்த அம்புஜ சாருஹோசாம்	{ அப்போதவர்ந்த தாமரைப் பூப் போன்ற அழ கிய திருக்கண் களைபுடைய ஞம்	களிஸ்மிதம் கேமவ கண்டம்	{ கபடமற்ற புன்சிரிப்பை புடையனும்
வைப்பரம் ப்ரூலதம்	{ விலாவத்தோடு கடினதாய் கொடி போன்றதன திருப்புருவக் களைபுடையனும்	வங்கம்	{ அழகிய கபோவங்களை புடையனும்
உஜ்ஜவ அதரம்	{ பிரகாசிக்கின்ற திருத்தரத்தை புடையன்	வாட பர்யந்த விலம்பித அவகம்	{ உயர்ந்த திருமூக்கை புடையனும்
			{ திருக்கெற்றி யாவும் தெரங்குகின்ற முங்குத்தை மயிர்களை புடையனு பிருக்கிற.

* * *—[பூவாஜிதீழாம்பூவாஜ.] கீழ்ச்லோகத்தின் பின் நாடகளில் திருமுகமண்டலசோபையை ஸமுதாயமாகப் பேசினார். திருமுகத்திலே, திருக்கண் திருப்புருவம் திருப்பவளம் திருமுக்கு என்று சில உறுப்புகள் உண்டே; அவற்றையும் தனித்தனியே பேசி அதுபளிக்கிறார் இதில்.

மலர்ந்ததாய் புதிதான தாமரை மலர்போன்ற திருக்கண்களையும், செறிப்புடன் கூடிக் கொடிபோன்ற விளங்குகின்ற திருப்புருவ வட்டங்களையும், கொவ்வைக் கனிபோல் பழுத்துச் சிவங்க திருப்பவளத்தையும் கபடமற்ற புன்முறவல்லையும், ஸாகுமாரமான திருக்கபோலங்களையும் கோலாலீஸ் கொடிமுக்கையும் திருநெற்றி யளவும் தொங்குகின்ற திருக்குழல்களையும் முடையனுண வன்னை என்றைக்கு அதுபனிக்கப் பெறுவேலே என்றாயிற்று.

“இழை-முக்த” என்பதற்கு, அழுகிய என்றும், புதிதான என்றும் பொருள் கொள்ளலாம். “இழை வளர்சிடி நலை ஒ-முடிஜெ” என்பது நிகண்டு.

கசிஸ்மிதம்=சிரிக்கும்போது தந்தங்களின் வெளுத்த ஒளி பரவுமாதலால் சிரிப்பை வெளுப்பாகக் கவிகள் வருணிப்பார். ஆகையாலே இங்கு கசி என்றது ‘வெளுத்த’ என்றபடியாகலாம். பரிசுத்தமென்று பொருள் கொண்டால், வேறுசிதமான கருத்து இல்லாமல் ருஜாவான அபிப்ராயத்துடன் சிரிக்கிறபடியைச் சொல் விற்றும். அரசர்கள் சிரித்துக்கொண்டே தண்டித்து விடுகிறார்களன்றே; அவர்களுடைய சிரிப்பு கபடமேயாம்; அங்கணன் நிக்கள்ளங்கவடற்றது எம்பெருமானுடைய சிரிப்பு.

லலாடபார்யந்தலிலம்பிதாலகம்=கீழ்ச்சோகத்தில், திருக்குழல்கள் சின்னே தோளாவும் தொங்குகின்றமை சொல்லிற்று; இதில், முன்னென்ற்றியில் தொங்குகின்றமை சொல்லுகிறது. 1. “கனிவண் டெங்குங் கலந்தாற்போல் கமழ்த்துங்குழல்கள் தடங்கோள் மேல், மினிர நின்று விளையாட” என்று ஆண்டாளனுபவித்தபடியும், 2. “செங்கமலப் பூஷில் கேணுண்ணும் வண்டேபோல், † பங்கிகள் வந்துன் பவளவாய் மொய்ப்ப” என்று பெரியாழ்வாரதுபவித்த படியும் அதுவந்திப்பது. (நடு)

வூராக கிரீடாங்மாஹாரகமிகா
மி

கீணீ-ஒடி காங்நீ-மாணந-அவாரா-வி-ஸி-!

ராயா-ங ஶாங்வாவி-மாய-ந-ாவ-க-வெரா-:

அவ-த-ா-வ-வா- வ-ந-ா-வ-ய-ய-ா-ஜ-ல-ப- ||

1. ராச்சியார் திருமொழி 14—8.

2. பெரியாழ்வார் திருமொழி 1—8—2. †. பங்கி—மயிர்.

ஸ்புரத்சிர்டாங்கத்ஹாரகண்டிகா
மணீந்தர காஞ்சீ துணநபுராதிபி:.
ரதாங்க சங்காஸிகதா தநாவரை:
லஸ்ததுலஸ்யா வந்மாலயோஜ்வலம்

(ந.க)

வினங்குகின்ற	சக்கரம்
திருவுபி	சங்கு
வேஷம், திருத்	வாள் கநை
தோள்வளை,	சார்க்கம்
முக்தாஹாரம்.	வன்சிற
திருக்கழுத்	பஞ்சாயுதங்க
தணி,	ஊறும்
பூர்தெனவு	ஒளிவிடுகின்ற
துபம், திரு	திருத்தழாய்
வரைகாண,	மாலையை
திருப்பாடகம்	யுடைய வந
முதலிய திரு	மாலையினுலும்
வாபரணங்க	பிரகாசித்துக்
ஊறும்	கொண்
—ஜெஜ்வலம்	திருக்கிற.

— [ஹூராதிரீட்.] ஆபரணங்களுடையவும் ஆயுதங்களுடையவும் சேர்த்தியழுகை அதுபவிக்கிறுர். கதிராயிரமரவில் கலந்தெரித்தாலோத்த நீண் முடியும் திருத்தோள்வளைகளும் நவரதநஹாரங்களும் திருமிடற்றணிகலனும் “குருமாமணிப்பூண்” என்கிற பூர்தெனவும் திருவரைநானும் திருவடிச்சிலம்பும் முதலிய பலபல திவ்யாபரணங்களையணிந்தும், “சங்கு வில் வாள் தண்டு சக்கர மேந்திய அங்கைகள்” என்கிறபடியே பஞ்சாயுதங்களையணிந்தும் திருத்தழாயலங்களையணிந்தும்விளங்குகின்றவுன்னை எப்போது அதுவிக்கப் பெறுவேன்.

லஸ்ததுலஸ்யா என்பதைத் தனி விசேஷ்யபதமாகவும் வந்மாலைக்குவிசேஷ்ணமாகவும் யோஜிக்கலாம். எம்பெருமான் அணிந்துள்ளதாரு மாலைக்கு வந்மாலை யென்று திருநாமம் வழங்கும். “குஜாநாதுவீந்தோறா வை கீதை காவூலோஜுலா, இபெரு ஹூமுகஷங்வாஜுர வந்தோ மெதி கீதைபுரதெ” ... (ந.க)

உக்குடி பலஸ்ரூப ஹவுநாம் லாஜாத்தாரா
தவ விடியம் யாலி யத்தியஜிநல் முகி,
ஜம் திதிலூம் யாவாமி வஸங்ரூபம்
யாக்ஷி ஒன்றெலாயிராமங்குபவாயிவா

சக்ரத் யஸ்யா பவநம் புஜாந்தரம்
தவ ப்ரியம் தாம யத்யஜுநம்பு .
ஐகத் ஸமஸ்தம் யதபாங்க ஸம்சரயம்
யதர்த்தமம்போதி ராமந்தயபந்திச.

தவ	ஒன்றுடைய	பரியம் தாம	நினிதான இருப்
புஜாந்தரம்	திருமார்ஜனம்		பிடமாயிழ்ரே,
யஸ்யா :	{ யாவலொரு பிராட் { டிக்கு	வமஸ்தம் ஜகத்	உலகமெல்லாம்
பதாம்	இருப்பிடமாக	யத் அபாங்க	யாவலொரு
சகர்த்த	{ பன்னியருளி { ஞோயா,	ஸ்ம்சரயம்	பிராட்டியின் கடாகாத்துப் பற்றியிருக்க நடுதா
யதிய ஜுக்மபூ	{ யாவலொரு { பிராட்டியின் { பிறங்கதமான { திருப்பாற { கடல்	யதர்த்தம் அம்போதி அமங்கி	{ யாவலொரு பிராட் { டிக்காக கடவானது கடையவும் அணை { கடவும் { பட்டதோ.
தவ	உங்கு	அபங்கி	

* * * — [வகுய-பியவூர்] கிழ்ச் சொன்ன அவைவ ஸளாந் தர்யம் ஆபரண ஸளாந் தர்யம் முதலான வை எவ் வள விருந்தாலும் பிராட்டியோடு சேர்த தியில்லா கடோ து அவை நிறம் பெறமாட்டா வாகையால் எல்லா வற்றி ஆம் ஓம்பட்டதான் வகுமீபதித்வத் தைப் பரக்கப்பேசுகிறு:

முப்பத்திரண்டாம் சீலாகம் தொடங்கி, கீழ் முப்பத்தாறும் சீலாகமளைவும் ஒவ்வொரு சீலாகமும் எம்பெருமானுடைய விசேஷங்களைக் கொண்டே முடிந்தன. அந்த விசேஷங்களுக்கெல்லாம், தீமேலே நாற்பத்தாறும் சீலாகத்தில் “பவந்தம்” என்ற விசேஷ்யபதத்திலே அந்வைப்பொன்றும் சொல்லியிருக்கிறோம். இந்த சீலாகத்திலும் அடுத்தசீலாகத்திலும் அப்படிப்பட்ட விசேஷங்களை மொன்றுமில்லை. இந்த சீலாகத்தின் பொருள் இந்த சீலா

கத்தோடு முடியவில்லை, அடுத்த ச்லோகத்தோடும் முடியவில்லை. அதற்குமுடித்ததான் “தயாஸஹாஸீநம்” என்கிறமுப்பத்தொன்ப தாம் ச்லோகத்திலே ஒருவாறு முடிகிறது. அதிலும் பூர்த்தியாக முடியவில்லை யென்பதை பீமலே காட்டுவோம்

உன்னுடைய திருமார்பை எந்தப் பிராட்டிக்கு “அகலகில்லே னிறையும்” என்று உறையுமிடமாகச் செய்திருக்கிறேயா, எந்த பிராட்டியின் அவதாரஸ்தலமான திருப்பாற்கடல் உனக்கு இனி தான் வாஸஸ்தலமாயிற்கீழ், எந்தப் பிராட்டியின் கடாக்ஷத்திற்கு அதிரமாக உபயவிபூதியும் வாழ்கின்றதோ, எந்தப் பிராட்டியைப் பெறுதற்காக நீ கடல் கடைந்தருளின்றேயா, எவனுடைய பிரிவாற் றுமையால் கடலில் அணைகட்டின்றேயா—

என்கிற இவ்வளவே இந்த ச்லோகத்தில் அருளிச்செய்யப் பட்டுளது. மேல் ச்லோகத்தையும் ஸேவித்துக் கொண்டு அதற்குத்த ச்லோகத்திலே சென்றால் ஒரு முடிவு ஏற்படும்; அந்தப் பிராட்டியோடே கூடத் திருவனந்தாழ்வான் பீமலே எழுந்தருளி யிருக்கிற—என்று அந்த ச்லோகத்தில் ஏற்படும். நாற்பத்தாறும் ச்லோகத்தில் பூர்ணக்ரியாங்வயம்.

தேவர்களுக்குச் சாவாமைக்கு மருந்து கொடுப்பதற்காகக் கடல் கடைந்த காலத்து 1 “வின்னவரமுதுண அமுதில்வரும் பெண்ணமுதுண்ட எம்பெருமானே!” என்றபடி பூர்மஹாலக்ஷ்மி அக்கடலிடத்துத் தோன்றிய வரலாறும்,—பூர்ராமாவதாரத்தில் இராவணனால் வீதாபிராட்டி அத்சாகவனத்தில் சிறைப்பட்டிருந்த காலத்து வாநரமுதலிகளைத் துணைகொண்டு தென்கடலில் ஸேது கட்டின வரலாறும் ப்ரவலித்தம்.

இங்கே சிலர் கேட்பதெந்றுண்டு;—கடலில் அணைகட்டினது பிராட்டிக்காக என்றது தகுதியே; கடலைக் கடைந்ததும் பிராட்டிக்காகவே என்று சொல்லக்கூடியோ; தேவர்களுக்கு அமுதம் எடுத்துக்கொடுக்கவன்றோகடல்கடைந்தது; அப்படியிருக்க, பிராட்டிக்காகவே கடலைடத்ததும் கடல் கடைந்ததும் என்று இங்கே அருளிச்செய்தது என் கொண்டு? என்பர்; சரித்திர நூல்களின் படி உண்மை இதுவாயிலும், எம்பெருமானுடைய உட்கருத்தி

ஞல் கடல்கடைந்ததற்கு முக்கியமான பலன் பிராட்டியைப் பெறு வதேயென்று நம் ஆசிரியர்கள் அதுஸக்திப்பர்களான்க. பட்டரும் ஸ்ரீநகராஜஸ்தவ உத்தர சதகத்திலே “ உந்மூல்யாஹூர மந்தராத்ரி மஹினா.....பலேக்ரஹிர் ஹி கமலாலாபேந ஸர்வச்சரம ” என்ற ச்லோகத்தில் இக்கருத்தைத் தோன்றுவித்தருளினர். “ கயிஶமி தவா நழீம் நாயோ ஜிதை வைபூந தாம் ”என்றார்ஸ்ரீகுரைரத்நகோ சக்தியும் அருளினர். (நன)

ஹூபெவஸா-அபெவூண ஸாநா-அ-அ-தபாவி
கவை-வ-வ- அ-ஹூபை தொந்யா-நயா ।
நா-ணை-நா-அ-வெண விளா-வை-ஹ-வ-தெ-த-
ஸா-ந-த-வெவவூ-அ-தபா-தவ- ஸ்ரீ-யா ॥

ஸ்வவைவச்வ ரூப்யேண ஸதாந பூதயாபி
அபூர்வவத் விஸ்மய மாததாநயா
துணேந ரூபேண விலாஸ சேஷ்டிதை:
ஸதா தவைவோசிதயா தவ சரியா

(ந-ஏ)

ஸ்வவைவச்வ ரூப்யேண	{ தனது விச்வருப நிலைமையைக் கொண்டு	குணேந ரூபேண விலாஸ சேஷ்டிதை:	{ குணங்கனா-ஹும் வடிவங்கா-ஹும் விலாஸ சேஷ்டி ஸ்தெகளா-ஹும்
ஸதா	எப்போதும்	ஸதா	{ பரம்
அதுபூதயா அபி	{ அதுபவிக்கப் ப்படா-ஹும்	ஸதா	{ வழிமும் முதலிய ஸ்வலா நிலைமை களிலும்
அபூர்வவத்	{ புதிய புதிய வள்ளு போலே	தவ ஏவ உதியா	{ உனக்கே ஏற்றவளாய்
விஸ்மயம் அததாயா	{ ஆச்சரியத்தை வினை விப்பவளாய்	தவ சரியா	{ உனக்குச் செல் வமா மிருப்பவ ளான்.

* * *—[ஹூபெவஸா-அபெவூண.]கீழ் ச்லோகத்திற்கு சேஷ் பூதம் இந்த ச்லோகம். இதிலும் அந்தப் பிராட்டியின் பெருமையே வருணிக்கப்படுகின்றது. 1. “ தோள்களாயிரத்தாய் முடிகளாயிரத்தாய் துணைமலர்க்கண்களாயிரத்தாய், தாள்களாயிரத்தாய் ” என்

கிறபடியே விஸ்தாரமான உருவத்தை பெடுத்துக்கொண்டு சீ ஸர்வ விக்ரஹத்தாலும் ஸர்வகாலத்திலும் பிராட்டியை அறூபவித்தாலும், அவள் உணக்கு அப்பொழுதைக்கப்பொழுது புதிதுபுதிதாக உண்டான விளக்கணவுள்ளுபோலே யிருந்துகொண்டு ஆச்சரியத்தைக் கொடுப்பவளேயன்றி ஒருகாலும் வைரஸ்யத்தை விளைப்பவள் வள். அப்படிப்பட்ட பிராட்டியுடனே சேஷஷயனத்திலே வீற்றி ருக்கின்ற வன்னை எர்போது ஸ்லவிக்கப்போகிறேன் என்று மேலோடே சேர்ந்து முற்றப்பெறகின்றது.

குணேங் ரூபேண் விலாஸ்சேஷ்டிதைத்: என்கிற மூன்றாமடி மத்யமதீபமாய்க் கொண்டு கீழொடும் மேலோடும் அந்வயிக்கவுள்ளது. ஞானம் அருள் முதலிய சூனங்களினுலும் திவ்ய மங்கள விக்ரஹத்தினுலும் ச்சிருங்காரலீலா சேஷ்டைகளினுலும் எப்பொழுதும் அழுர்வவுள்ளுபோலே ஆச்சரியத்தை விளைவிப்பவள் என்றும், அந்த குணரூப விலாஸ சேஷ்டிதங்களாலே உணக்கே எற்றிருப்பவள் என்றும் கொள்க. “உணக்கேற்குங் கோலமலர்ப்பாவைக்கு” என்ற திருவாய்மொழியைத் திருவுள்ளம்பற்றி “தவைவை உசித்யா” என்றார்.

“தவைவை உசித்யா ச்ரியா” என்னுமளாவை போதுமாயிருங்க மீண்டும் “தவச்சியரி” என்றது பிராட்டியின் அநந்யார்ஷுத்வத்தை நன்கு சிலைநாட்டுதற்காகவாம். ... (ஈ.அ)

தபா ஸவநா ஏந்துதந்தெலா மிறி
புக்குஷ்டி விஜ்ஞாந வைபெனூக யாதி :

மணாஉண்ணுராத இபா வெலிஂஷமு

புகாஸாதெநாநாதிவுயாதி :

நிவாவஸ்ய ரூவாஸ்நவாந காஂஸ ஏக-

உவயாநவஷ்டாத கவவாரணாதிஹிஃ :

ஸர்வாகவெதெஷு ஷுவ சொஷ்தகாந்தெத :

யபோ வி தங் சொஷ்த உதீரிதெ ஜெதங் :

தயா ஸஹாஸ்ந மநந்த போகிநி

ப்ரக்குஷ்ட விஜ்ஞாந பலைகதாமநி.

பணுமணி வராதமயூக மண்டல

ப்ரகாஶமாநோதரதிவய தாமநி.

(ஈ.க)

நிவாஸ சம்யா ஸநபாதுகாம்க்க-

உபதாஙவர்ஷாதுபவாரணைதிபி:

சரீரபேதைஸ் தவ சேஷதாங் கதை:

யதோசிதம் சேஷ இதீரிதே ஜூனை.

(கா)

“(எம்பெரு

மானுக்கு)

எழுங்கருளி

யிருக்கிற திரு

மானினகயாக

வும் திருக்கண்

வளர்ந்தருனு

மிடமாகவும்

ஷிங்காசனமாக

வும் பாதுகை

யாகவும் திருப்

பரியட்டமாக

வும் அணையாக

வும் குடையாக

வும் மற்றும் பல

வித்யாகவும்

ஆவத்தஞ்சு உரிய

கைவளாய்

{ அப்படிப்பட்ட
கயா ஸஹ
ப்ரக்ருஷ்ட
விழ்ஞாங் பல
ஏக்தாமாசி

{ பிராட்டியோடு
கட...
சிறக்த ஞான
சக்திக்ஞாஞ்கு
முககியமான
இருப்பிடமான
வனும்

நிவாஸ சம்யா
ஆஸ்த பாதுகா
அம்சகாட்பதாங்
வர்ஷாதுப
வாான ஆதிபி,

பகு மகன்
உராதமழுக
மண்டல
ப்ரகாசமாங்
உதர திவ்ய
தாமாசி

{ தனது பண மணி
களின் ஸஹ
ஹங்களினு
நடய கிரான
ராசிகணாலே
பள பள²
வெண்ற
விளங்கா ஸ்ன்ற
மதயப்-தேசத
நத (எம்பெரு
மானுக்கு) திருக்
கோயிலாக
வண்டியுறனும்,

யதோசிதம்
தவ சேஷதாய்
கதை:
சரீரபேதை

சேஷ: இதி
ஜூனை: ஈரிதே

அங்கத் போனிடி

ஆள்ளம்

{ சிதமானாபடி
உங்கு அடி
எம்பப்பட்டனவ
களான பல பல
வடிவங்களாலே

சேஷண்ட்ர
ஜங்களால்
சொல்லப்படுப
வனுமான

{ திருவனந்தாழு
னிடத்தில்

{ எழுங்கருளியிருக்
கிண்ற.

* * *— { தயாவஸஹாவீநா. { கீழ் இரண்டு ச்சீலாகங்களா
திவாவஸஸயூ஗ாவந. { கீழ் இரண்டு ச்சீலாகங்களா

லும் பிராட்டி வருணிக்கப்பட்டாள். அப்படிப்பட்ட பிராட்டி
யோடு திருவரவணையின் மீது எழுங்கருளியிருப்பவன் எம்பெரு

மான் என்கிறது இந்த ச்லோகத்தில். இதுவும் மேல்ச்லோகமும் திருவனந்தாழ்வானை வருணிப்பன. இவ்விரண்டு ச்லோகங்களும் ஒன்று சேர்ந்து பொருள்படுதலால் ஒன்றுகூட்டி உரையிடுவீடும். சிறந்த ஜ்ஞாநபலங்களுக்கு இருப்பிடமாயும், தனது பணமனி யொளிகளினுடே பனபளவென்று விளங்குகின்ற உட்புறம்பொருந் திய திவ்ய வைகுண்ட விமாநத்தையுடையனுயும், உனக்கு வலிக்கு மிடமாகவும் படுக்கைபாகவும் சிங்காசனாராகவும், மரவடியாகஆயும் திருப்பரியட்டமாகவும், தழுஷிக்கொள்ளும் அணையாகவும் குடையாகவும் அந்தந்த ஸமயங்களுக்குத் தக்காடி உனக்கீர ரி யோஜந மாகும்படி பலபல வடிவுகளை யெடுத்துக்கொண்டு சேஷவருத்தி கள் செய்வது காரணமாக எல்லாராலும் சேஷன் என்று சொல் ஸப்படுகிறவனுயும் என்று திருவனந்தாழ்வானுடைய திருமேஸ்யிலே பிராட்டியோடே எழுங்தருளியிருக்கிற ஏன்னை எப்போது வேலிக் கப் பெறுவேன் என்று நாற்பத்தாறும் ச்லோகத்திலே சேர்ந்து முடிகிறது.

“மன்னிய பல்பொறி சேராயிரவாய் வாளரவின் சென்னி மணிக்குடிமித் தெய்வச்சுடர்கடுவள் மன்னியாகத் தலைபேமல்” என்ற பெரிய திருமடலைத் திருவள்ளத்திற்கொண்டு “பணுமணிவராத—” இத்யருதி விசேஷணம் இடப்பட்டது. “சென்றுற்குடையாம் இருந்தாற் சிங்காசனமாம், நின்றால் மரவடியாம் நீள் கடலுள்—என்றும், புணையாமணி விளக்காம் பூம்பட்டாம் புல்கும், அணையாம் திருமாற்கு அரவு.” என்ற முதல் திருவனந்தாதிப் பாசரத்தைப் பெரும்பாலும் “நிவாஸச்யாஸந—” என்ற ச்லோகமாக மொழி பெயர்த்தனர் போலும்.

வெய்யிலில் நின்றும் காப்பதும் மன்றியில் நின்றும் காப்பது மாகிய இரண்டும் குடையின் காரியமாதலால் “வர்ஷாதபவாரணை” எனப்பட்டது. ஆழ்வார் “சென்றால் குடையாம்” என்று பொது வாகக் கூறினதை இவர் விவரித்தாராயிற்று

“சேஷ இதீர்யதே ஜை—” என்று பலர் பாட மோதுவர்களே ஒன்றும் அது தப்பான பாடமென்றெழுஷிக்க; ஸரிதே என்று ஸப்த மீனிபக்த்யாகவே ஒத்துவேண்டும் “அநந்த போகினி” என்ற விசேஷ்யபதத்தில் அங்வயிப்பது. (எ०)

ஓவஸ்வரா வாஹந ஓவஸநஂ யுஜீ
பதே விதாநம் வுஜநம் குமிசியா :
உவைலி தம தெந வாரோ மாஞ்சததா
குஷாங்கி வுசித்தா கிணாங்கஸாஶி நா ||

தாஸஸ் ஸகா வாழுந மாஸநம் தவஜ
யஸ்தே விதாநம் வ்யஜநம் த்ரயீமய..
உபஸ்திதம் தேந பரோ கருத்ம்தா
தவதங்க்ரி ஸம்மர்த்த கிணங்கசோபிநா.

୪୫

த்ரயிமை	வேதமுந்த்தியான	தே	அப்படிப்பட்ட
யா:	{ யாவுக்குருபெரிய திருவுடி		{ உண்ணுடைய திரு வடிவெங்குக்கிண
தே	உனக்கு	தவத் அங்குளி	தழும்பை அடை
தாஸ:	அடியவுனுயும்	ஸம்மர்த்த கிணா	யாளமாகக்
வகா	தோழுனுயும்	அங்க சோபினா	கொண்டு விளங்க
வாஹநம்	வாஹனமாயும்		குகிண்ற
ஆஶங்க	ஆசங்கமாயும்		
தவஜ:	தொடியாயும்	கருத்மஸ்	{ பெரிய திருவுடி யாலே
விதாங்க	மேந்தக்ட்டியாயும்		
வ்யஜங்க	{ விசிறியாயும் .இருக்கிறுகே,	4. ^{ம்} உபஸ்திதம்	{ திருமுன்பே • சேவிக்கப்பட் திருக்கிற.

* * *—[ஊவைவாவாஹநா.] கீழ் சோகங்களிற் சொல் லப்பட்ட திருவன்தாழ்வாணிப் போலவே அந்தந்த ஸமயங்களுக்கு ஸமுசிதமாகத் தொண்டு செய்வதற்காகவே பலபல உருவங்களை என்றுகொண்டு எம்ப்பருமானுக்கு நித்ய கைங்கரியம் செய்துவரும் பெரிய திருவடியின் சோத்தியை அறுவங்கிக்கும் சோகமிகு.

உங்கு தால்லைகவும் தோழனுகவும் வாறுநமாகவும் கொடியாகவும் வெப்பயில்லத்துக்கும் விதானமாகவும் விசிறியாகவும் ஆகிற வன் கருடன் என்றது முன்னடிகளில். த்ரயிமயஃ=வேவதத்தில் 1. “ஸப்பரணேஸி கருத்மாந் த்ரிவ்யாக்தே சிரஃ” என்று தொடங்கி

1. வைத்திரீய யஜாஸ்ஸம் வினாத் காலாங்காண்டம் முதல் ப்ரகந்த தில் 42. அம் பஞ்சாகி.

கருடனுடைய எல்லா அவயவங்களும் வீவதமயமாக தூதப்பரட்டிருப்பதறு காண்க.

“வேதாத்மா விழுகேச்வர.” என்று சதுச்சீலோகியிலும் இவர் தாமே அருளிச் செய்தார்.

த்வதங்கரிஷம்மர்த்தகினைங்க சோபிநா=பெரிய திருவடியின மீது எம்பெருமான் எறிக்கொண்டு ஆச்சித ரங்கணத்தீற்காக விரைக்குத் தூத செல்லும் போது அக்கருடன் எவ்வளவோ வீவகமாகச் சென்றிருப்பும் எம்பிருமா ஞுடைய திருவுள்ளக்கால் அந்த வீவகம் மட்டமென்றுதோற்றி இன்னமும் அதிகமான வீவகத்துடன் பதறி ஒடும்படி அடிக்கடி தன் திருவடிகளாலே அழுத்தப்படுவனும் கருடன்; ஸ்ரீக்ஷந்தராம்வாணிக்காத்தருள்வதற்காக முனின்கரைக்கு ஒடிவரும்போது இப்படி நடந்தபடியை ஸ்ரீரங்கராஜஸ்கவ உத்தர சதகத்திலே பட்டர் அழகாக அருளிச் செய்கிறார்—“ஹாஹாரா ஹாங்காராஸ்பாலகாங்கி ப்ரஹதிரிபி தம் தார்க்கியமத்யக்கிபஸ் தவம்” என்றார். இப்படி அடிக்கடி எம்பெருமான் திருவடிகளால் அழுத்த, அதனால் ஒரு தழும்பு [காப்ப்பு] உண்டாகி அது கருட ஞுக்கு மிக்க சோபையைத் தருகின்றதாம். அடிமைக்கு உரிய தழும் பாகையாலே இது உத்தீசயமாயிருக்கும். இப்படிப்பட்ட பெரிய திருவடி எதிரே வந்து நின்று வேவிக்கப் பெற்றிருக்கிற உன்னை எப்போது வேவிக்கப் பெறுவேணு என்று நாற்பத்தாரும் சீலோகத்தோடே கூடிப்பொருள் பெற்றதாம்.

கூரத்தாம்வான் இந்தச்சீலோகத்தைப் பெரும்பாலும் திருவுள்ளத்திற் கொண்டு வாந்தரபாலும் தவக்கில் “வாஹநாவநாவி தாந ஊரீராதீராக்கூதிஃ வரவதிதூமீயீயஃ நிதூஊவங்காதி ரொவ யவங்கெவ” என்ற சீலோக மருளிர செப்தாரென்க. “விதாநம்” என்றங்கிடக்கில் “மேலால் பரங்க வெயில் காப்பான் வினதை ஆறுவன் சிற கென்றும் மேலாப்பின் கீழ் வருவாணை” என்ற நாச்சியார் திருமொழிப் பாசரம் நினைக்கத்தக்கது (ஈக)

குஷ்பஹ்மதைக்கா ஜிதபொடி செலாஜிதா
குப்பா நிலூட்டாத வரைன யடியா।
வி யெண வெநாவதிநா நூவெழித்த
தயா நாஜா நக்கிளார வீக்கிவெண்॥

த்வதீய புக்தோஜ்ஜித சேஷ போஜினா
த்வயா நிஸ்ருஷ்டாத்தம் பரேண யத் யதா.
பரியேண வேநாபதிநா ந்பவேதி தத்
ததாநஜாநந்தமுதார வீக்கிவெண்॥

(ங)

த்வதீய புக்த	உன்னுபோனகு	யத்	{ யாதொரு விஷயம்
உஜ்ஜித சேஷ		செய்த	
போஜினா	சேஷத்தை	யதா	யாதொருபடியாச
	உண்பவுனும்		{ விண்ணப்பஞ் செய்யப் பட்டதோ
த்வயா	உன்னுலே கைக்	ங்யவேதி	அந்த விஷயத்தை
	கப்பட்ட உபய		
நிஸ்ருஷ்ட ஆத்மபரேண	விழுதி நிர்வாயூ	தத	{ அப்படியே (செய்வு தென்று)
	பாத்தையுடை		
பரியேண	யவுனும்	ததா	{ அழிய கடாகுங் களாலே
	{ உன்கு அன்பது மான	உதார	
வேநாபதிநா	{ வேநாபதியாழ்வா ஞலே	வீக்கினா	{ நியமித்தருளா நிற்கிற.

* * *—[துஷ்ப ஹாது] ‘பரமபதாதனை எப்போது வேவிக் கப்போகிறேனே’ என்று மனோரதிக்கிற இவ்வாளவுந்தார் கீழ் “விராஜமா நோஜ்வல பீதவாஸஸம்” என்கிற ச்லோகம் முதலாக அப்பெருமானை வருணிக்கத் தொடங்கி, அவயவ சோபை ஆபரண சோபை ஆயுத சோபை முதலிய எல்லாவற்றையும் முப்பத்தாறும் ச்லோகமளவும் அருளிச்செய்து, அதற்குமேல் இரண்டு ச்லோகங்களாலே பிராட்டியோடுண்டான சேர்த்தினை அநுஸந்தித்து, அதற்குமேல் நிதயஸுமிகிளோடுண்டான சேர்த்தினை அநுஸந்திக் கிரும்பி, நிதயஸுமிகிளில் முக்கியராகப் பரிகணிதராயுள்ள அநந்தகருட விஷ்வக்ஷேநர்களில் அநந்தனையும் கருடனையும்பற்றிப்பேசினனின் விஷ்வக்ஷேநரைப்பற்றிப் பேசுகிறாரிதல்.

விஷ்வக்ஞைநராகிறூர் ஸேணைமுதலியார்; அவர்க்கு சேஷாசநார் என்றும் திருநாமமுண்டு; எம்பெருமான் போன்கள் செய்த சேடத்தை உண்பவர் என்றே அவர்க்கு விருபகம். அதனை இங்கு முதலிடில் அருளிச் செய்கிறூர்.

த்வயா நிஸ்ருஷ்டாத்மபரேணை=எம்பெருமான் தன்னுடைய தான லோக நிர்வாஹபாரங்களையெல்லாம் ஸேணைமுதலியார் பக்களிலே வைத்திட்டுத் தான் கவலையற்றுப் பிராட்டியோடு கண் வளர்ந்தருளுகிறன் என்று ப்ரவலித்தமிழே. ஸ்ரீவைகுண்டகத்யத் தில் எம்பெருமானுரும் ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் பட்டரும் இவ்வர்த்தத்தை அருளிச் செய்கிறபடி காண்க. ஆக, கலத்ததுண்பவரும் ஸ்ரீகார்ய துரந்தரருமான ஸேணைமுதலியார் கில் கில் ஸமயங்களில் வந்து ஜகந்நிர்வாஹ விஷயமாக, ‘இன்னது இன்னது இப்படி யிப்படி செய்ய வேண்டியிருக்கிறது’ என்று விண்ணப்பம் சொயவராம்; அப்போது எம்பெருமான் ‘எது? என்ன? என்று உட்புகுந்து ஆராயாமல் அழகிய திருக்கண்ணேஞ்கங்களினுலேயே ‘தேவரீருக்குத் திருவள்ளமானபடி செய்வது, என்று அதுமதிபண்ணியிருப்பனும். ‘இவர் சொல்லுவது யுக்தமா அயுக்தமா? ஆவச்யகமா அநாவச்யகமா?’ என்று ஒன்றாஞ் சிந்தியாமல் அவர் திருவள்ளமானபடியே செய்யாத் தக்கது என்று எம்பெருமான் நிர்ப்பரனுயிருக்கும்படி அவ்வளவு அந்தரங்கராம் ஸேணை முதலியார். ஸ்ரீவைகுண்டத்தில் எம்பெருமானுக்கு எல்லாமுமே பரியர்களாயிருக்கச் செய்தேயும் இவர்க்கு அஸாதாரணமாக ‘பரியேணை’ என்று விசேஷணமிட்ட ஸ்வாரஸ்யம் உணர்த்தக்கது. இந்த சீலோகத்தையே முக்கியமாகக் கொண்டு பட்டர் அடிக்கடி இனிதாக’ உபந்யவிப்பராம்—‘இத்தத்துவம் ஸேநாபதியாழ்வான் பிரம்பின் கீழே வளர்வது’ என்று

இதில் மூன்றுவது பாதத்தில் “நாவெளி தகை = ந்யவேதி தூத்”. என்றே பெரிபோர்களின் பாடம். பெரியவாச்சாண்பிள்ளை வியாக்கியானம் செய்தகருளின பாடமும் இதுவே. ஆனால், கில அச்சுப் பிரதிகளில் “நிவேதிதம்” என்று ப்ரதிகோபாதாங்கம் செயதிருப்பதாகக் காணகிறது. ஒலை ஸ்ரீகோசங்களில் “ந்யவேதி” என்றும், “தத்ததாங்களாநந்தம்” என்றுமீ ப்ரதிகோபாதாங்கம்

காண்கிறது. “நிவேதிதம்” என்கிற ஒரு பாடமும் முன்னமே பிருந்ததாக சீடுகீகபாவியத்தில் விளங்காவின்றது. அப்பாடத் திலும் அதுபத்தியில்லை. தத் என்பது தன்னடையே வரு யிரே. (சு)

தூதால்லிலு கீழை இருப்பது மூலமாவது
 தூதாந்தக்டிரியெற்றுக்காரனெவேஸ். மூலவாறிரெ தூத
 நீர்வீத தத்தத்ரியாரா ஸாயரெநா:
 நிருத்தவுறுதாணம் ஸாறிரெவய-டெயாறி தடு ॥
 ...

வூதாகில் கலேச மலைஸ்ஸுபாவத .
த்வதாநுகூலமையகர்னைஸ் தவோரிதை .
க்ருஹி தத்த் தத்பரிசார ஸாதனங் .
நிஷேஷம்யமாணம் ஸசிவைர் யதோசிதம்.

(ସହ)

ஸ்வபாவத	இயற்கையாகவே	அந்தந்த கைங்களி யங்கனுக்கு உப கரணங்களான குடைசாமரம் முதலியவற் நூக் கையி வெந்தியிருப்ப ஊர்களாயுமுள்ள
ஹத அகில ச்சேச மலை:	{ ஏருத்தங்களும் மலங்களுமெல் வரம் அந்றவர் கனாடும்	{ க்ருஹீத தத்தத் பரிசார ஸாதகை:
தவத்துறுத்தல் ஏக ரஸை:	{ உன கைங்கர்ய மொன்றையே போகமாந ஏடுடையாற்க ஊடும்	{ ஸினவா: மந்திரிகள்போன்ற நிதிய ஸலுரிக ஊலே
ஒவு உசிதை:	{ உனக்கு ஏற்ற ஊர்களாடும்	யதோசிதம் தகுதியாக ஸிஷேஷ்யமா } ஸேவிக்கப்படா ஞம் } நிதிர.

* * *—[ஹதாவிலு.] கீழே மூன்று ச்லோகங்களால் அநந்த கருட விஷ்வக்ஞைர்களைப்பற்றி அருளிச் செய்தாயிற்று. அவர்களைப்போலே எப்போதும் எம்பிபருமானுக்குப் பணியிடை கள் செய்துகொண்டு போரும் மற்றும் பலபல நித்யஸ்ரீகளுமூன்டாகயால் அவர்களைல்லாரோடு முன்டான சேர்த்தியை அது ஈக்திப்பது இந்த ச்லோகம்.

அநாதிகாலமாக எவ்விதமான க்லேசங்களும் மலங்களும் இல்லாதவர்களும், இயற்கையாகவே உன்னுடைய திருவடிகளில் தொண்டு பூண்டிருப்பதையே போக்யமாகக் கொண்டவர்களும், ஸ்வரூபத்தாலும் ரூபத்தாலும் சூணங்களினுதும் உண்ணேனுடே ஒத்திருப்பவர்களும், குடை சாமரம் முதலிய கைங்கரிய ஸாதனங்களை ஆதராதிசயத்தினால் ஒருபோதும் கைவிடாமல் வழித்துக் கொண்டேயிருப்பவர்களுமான உன்னு மந்த்ரிகளாலே ஸேவிக்கப்படாரின்ற வுன்னை எப்போது கண்டுகளிப்பேன்? என்று நாற்பத்தாரும் ச்லோதத்தோடே கூட்டிக்கொள்க.

ஹத அகில க்லேச மலை�=அவித்யை, அஹங்காரம், ராகம், த்வேஷம், அபிநிவேசம் என்கிற ஜங்கும் க்லேசங்களை ஏன்று சாஸ்த்ரங்களில் சொல்லப்பட்டவை. மலமாவது பிரகிருதி ஸம் பந்தம். க்லேசமும் மலமும் இல்லாதவர்கள் என்றாலும் க்லேசமாகிற மலம் இல்லாதவர்களைன்றாவது பொருள் கொள்க ஸம் ஸாரிகள் உபாயாதுஷ்டாநம் முதலியவற்றால் முக்கி பெற்றபின் க்லேசமலங்கள் அற்று ஆதுகூல்யைகரஸர்களாக இருப்பர்களாகி அம், இங்கு ஸ்வபாவத�் என்று விசேஷவித்திருப்பதால் இந்த விசேஷங்கள் மற்றையோரைத் தள்ளி நித்யஸமரிகளைச் சொல்லக் கடவன. இயற்கையாகவே இப்படி யுள்ளவர்கள் நித்யஸமரி களை யாவர்

இரண்டாமடியில் “தவதாங்கூல்யைகரஸை�” என்பதே பெரியவாச்சான்பிள்ளைக்கும் தேசிகனுக்கும் பாடம். “ஸதாங் கூல்ய” என்ற பாடமும் உண்டென்பர். ஸதா—எப்போதும் என்று பிரிப்பது. விசேஷயாரித்தேசும் நித்யஸமரிகளைன்ன வேண்டுமிடத்து “ஸசிவை�” என்று—ஸ்ரீவத்துண்டநாதனுகிற சக்ரவர்த்திக்கு நித்யஸமரிகள் மந்த்ரிகளாக வள்ளவர் என்ற கருத்தைக் காட்டுதற்காம். இங்கே பெரியவாச்சான்பிள்ளை அழகாக அருளிச் செய்யும் ஸ்ரீஸமக்கி :—“[ஸசிவை�] வாத்ஸல்யத்தாலே அவன் முறையழியப் பரிமாற நினைத்தாலும் அவனை முறை யுணர்த்தி அடிமை செய்யுமவர்கள் ; * நீதி வானவரிமே. ஆச்சிரிதர சூணாத்திலே தேவோ ப்ரேரிக்கு மவர்களைன்னவுமாம்.” என்று. யதோசிதம் நிவேஷவ்யமாணம்—அவரவர்களுடைய அதிகாரத்

திற்குத் தகுதியாகவும், உண்ணுடைய திருவள்ளத்திற்குத் தகுதியாகவும், ஸமயங்களுக்குத் தகுதியாகவும் பணிசெய்கிறார்களான்னா. (ஸா.)

கவுடுவதே நானா ரவுஹாவ நிஹ-ஈ
 பூவுஜயா ஓர்மலித்த லீறபா ।
 கந்னாண்ட வ ^{தி}பூ வராதிகானுயா
 பூவுஷ-பதங் ஒவிய்தீங் ஒஹாகாஜி ॥

அபூர்வ நூலா ரஸபாவ நிர்ப்பர
ப்ரபத்தயா முக்த்தவிதக்த லீலயா.
கஷ்ணைனுவத் கஷ்டிப்த பராதி காலயா
ப்ரஹர்ஷயந்தம் மஹிஷீம் மஹாபஜம்.

அப்பவ நானாரஸ பாவ ஸிர்ப்பர ப்ரபாத் தயா	விலக்குமங்களாலே பலவுகூக ரஸங் களாலும் பாவாங் களாலும் செருக் குண்டு இடை விடாது தொடாங்கு நடப்பதாய்	முக்த விதக்த { மிகவுமழகிய லீலயா { லீலையினுலே
		மஹிவதீம் { பெரிய பிராட்டி யானா
		ப்ரஹர்வதயங் { ஸங்தோஷப் தம் { படித்தா நிற்கிற,
கூண அனுவுவத் கழிப்பத பர ஆதி காலயா	ஒரு கூணப் பொழுதில் ஏக தேசம்போலே (விளவாக்க்) கழிக்கப்பட்ட காலங்களை புணையதான்	விசாலமான புஜங் களையுடையனு மிருக்கிற.

* * *—[கவுடிவட்டநாநாரவு.] இப்படிப்பட்ட எம் பெருமான் எல்லா வியாபாரங்களிலும் பிராட்டியோடு ஸமரஸன் பிருக்கும்படியைப் பேசவது இந்த சீலாகம். சீதீழ் [நன், நான், நகூச்லோகங்களில்] பிராட்டியோடுள் சேர்த்தியழகுமாத்தி ரமே அனுஸ்திக்கப்பட்டது இதில், அப்பிராட்டியை உகப்பிக்கும் யரிசு சொல்லுகிறதென்று வாசி காண்க.

[இந்த விடையின்மொத்தம் இல்லைத்துப்பதின்] அந்தந்த அவஸ்தைகளுக்குத் தகுதியாக அழகாயும் சிபுணமாயும் செய்யப்

படுகிற லீலையினுலே பிராட்டியை மிகவும் உகப்பிக்கின்ற உண்ணீசு எப்போது சேசிக்கப் போகிறேன்? அந்த லீலை இன்னமும் எப்படிப்பட்டதென்னில்; [ஸ்வ-அவ-நா-நாராவ ஹாவ திஹ-கா ஆஸ்தூ-யா.] காந்தர்வ வேதத்தில் காட்டப்பட்டிருக்கின்ற வீரம் ச்ருங்காரம் முதலிய ரஸங்களும், உத்ஸாஹம் முதலிய ஹாவங்களும் ஒவ்வொரு கூதணங்தோறும் முன்பு கண்டறியாதவைபோலே புதிதுபுதிதாக விளைகின்றனவாம்; அப்படிப்பட்ட பலவகை ரஸங்களாலும் (ஹா) பாவங்களாலும் மேன்மேலும் தொடர்ச்சியாகச் செல்லுகின்றதாம் எம்பெருமானது லீலை.

இன்னமும் எப்படிப்பட்டதென்னில்; [க்ஷணைணுவத் கஷிப்த பராதிகாலயா] பிரமனுடைய ஆயுட்பிரமாண காலத்திற்குப் ‘பரம்’ என்று பெயர்; அதில் பாதியளவான காலத்திற்குப் ‘பரார்த்தம்’ என்று பெயர்; இப்படிப்பட்ட மிகப் பெரிய பெரிய காலங்களை லாம் சிறிப் நொடிப்பொழுதுபோல் கழிகின்றனவாம் அந்த லீலை யில். “கவிதி த தயாரோ ராதிரொவ வூராவீகீ=அவிதித கதயாமா ராத்ரிரேவ வ்யரமவீத” என்று உத்தரராம சரித நாடகத்தில் சொன்னதை ஒரு போலியாக இங்கு ஸ்மரிப்பது. எம்பெருமான் ஆச்சரியமாக லீலா ரஸங்களை அதுபனிப்பிக்கத் தொடங்கிவிட்டால் பல்கொடி நாறுயிரம் ஸ்மவத்ஸரங்கள் அவ லீலையாகக் கழிந்துபோம் என்றவாறு.

மஹாபஜம் என்ற விசேஷணத்தின் தாத்பர்யத்தைப் பெரிய வாச்சான்பிள்ளை விவரித்தருநூமாகு நோக்கத்தக்கது. அதாவது எம்பெருமான், கீழ்ச் சொன்ன லீலா ரஸங்களால் மாத்திரம் பிராட்டியை உகப்பிக்குமவன்ல்லன்; “அணிமானத் தடவரைத் தோள்” என்னப்பட்ட மஹத்தான திருத்தோள்களாலும் அணித்து உகப்பிக்குமவன்; ஸ்வரூப குணங்களிற் காட்டிலும் ரூபகுணமிரே இனியதாயிருப்பது—என்ற தாத்பர்யமருளிச் செய்வர்.

“ இரண்டாமடியில், “ப்ரபுத்தயா” என்றே பலரும் ஒதுவர்களே ஆம் அப்பாடம் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்திற்கும் தேசிக பாஷ்யத்திற்கும் இணக்கியதன்று; ப்ரபத்தயா என்றே ஒதுக் (ஸ)

காவிண்டு ஆவுஷாத் த நிதூயளவந
ஸ்வஸாவாவண்டு பியாசிருதொடியிழு।
ஸ்ரீபாஸ்ரீயம் சங்கஜதெநக ஜீவிதம்
ஸ்வையேஷாவதைவழியிட கூடுகடு ॥

அசிந்த்ய திவ்யாத்புத நித்யயேளவந
ஸ்வபாவலாவண்ய மயாம்ருதோததிம்.
ச்ரீயச்சரியம் பக்தஜனைக ஜீவிதம்
ஸமர்த்த மாபத்ஸக மர்த்தி கல்பகம்.

(சடு)

கிஞ்சகத்துக்கு எட்	பக்தஜந ஏ	பக்தஜங்களுக்கு
டாத்தாம் திவ்ய	ஜீவிதம்	{ நத்சிவனம்
மாய் ஆசசரிய	ஸமர்த்தம்	ஸ்வ சக்தனம்
மாய் நித்யமாயி	ருங்கிற யெளவ.	
பாவ வாவண்ய	நஞ்சை ஸ்வ	{ ஆபத்துக்களிலே
மயாம்ருத உத	பாவமாக	வாந்து உதவமா
திம்	வுடைய	ஞம்
வாவண்யம்	வாவண்யம்	
நிறைந்த	நிறைந்த	{ யாசிப்பவர்களுக்
அமுதக்கடவாய்	அர்த்தி	குக் கல்பங்குடு
க்ரியஃ சரியம்	திருவுக்கும் தரு	மென்னந்
	{ வாம்	தகுந்தவானு
		யிருக்கிற.

* * *—[காவிண்டு ஆவுஷாத்.] “விர ஜமாகோஜ்வல” என்கிற முப்பத்திரண்டாம்ச்சீலாகம் தொடங்கி எம்பெருமானுக்கு விசேஷணங்களையே வரிசையாக அடுக்கி வருகிறோர்; அந்த விசேஷணா ஸங்கீர்த்தனம் இந்த சீலாகத்தோடு முற்றுப் பெறுகின்றது. கீழ் சீலாகங்களில் தனித்தனியே ப்ரஸ்தானிக்கப்பட்ட திவ்ய மங்கள விக்ரஹமுகுணம், திவ்யாத்மகுணம் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து அனுபவிக்கிறீரிதில்.

வாக்குக்கும் நெஞ்சுக்கும் விஷயமாகத் தபடி அபரிசிசிந்மான பீபாக்யதையை யுடையதாய் அப்ராக்குதமாய் ஆச்சரியமாய் எஃபோதும் ஒருபடிப்பட்டிருக்குமதான யெளவநபருவத்தையே இயற்கையாகவுடையவனும், வாவண்ய மயமான அமுதக்கடல்போன்றவனும், கீழ் திருவுக்கும் திருவாகிய செல்வனும், “உண்ணுவாஞ்சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையு மெல்லாங் கண்ணன்” என்றிருக்கு

112 ஆளவந்தார் ஸ்தோத்ரரத்நம்: 45.

மதியவர்கட்கு அப்படியே வகலசித ஜிவங்முபாயிருப்பவதும், (அல்லது) பக்த ஜனங்களையே தனக்கு உயிர் விளையாகவுடையவ ஆம், “ஆற்ற நல்ல வகை காட்டுமெம்மானை” என்கிறபடியே—நித்ய ஸ்திரிகள நுபவிக்க உரிய போகங்களை நித்ய ஸ்தம்ஸாரிகளுக்கும் பொறுக்கப் பொறுக்க அதுபவிப்பிக்கவல்ல ஸமர்த்தனும், ஆபத் காலங்களிலே வந்து உதவுமவனும், வேண்டுவார்க்கு வேண்டினபடி கொடுத்தருள்பவதுமான உன்னை என்றைக்கு அதுபவிக்கப்போகி மேன் என்று மேல் ச்லோகத்தோடேகூடிப் பொருள்படக் கடவது.

“காவிஷ்டி திவுராத்தாத நிதியளவநவூலாவஸா வெளா அாவண்டியாயீ தொழியிழு” என்று விசேஷம் என்று யபத கர்மதா ரய ஸமாஸம் பண்ணுதல நன்று. லாவண்யமயாம்ருதோத்தியை விசேஷமாகக் கொண்டு, யோவந்ஸ்வபாவத்வத்தை அதற்கு விசேஷணமாக்கி யுரைத்தருளினர் தூப்புலம்மான்.

லாவண்யமாவது-ஸமுதாய சோபை; நீரோட்டம் என்பர் கள். மிகவும் ம்ருதுவாயும் கண்களுக்கு ஆநந்தத்தைக் கொடுக்க வல்லதாயுமுள்ள கங்கரையற்ற தஜஸ்ஸை லாவண்யமென்பர் கள். இப்படிப்பட்ட லாவண்யமயமான அமுதக்கடலாகவே எம் பெருமான் உபசரிக்கப்பட்டனன். 1. குழுமித் தேவர் குழாங்கள் கை தொழுச், சோதி வெள்ளத்திலுள்ளே எழுவதோருரு” என்ற ஆழ்வாரருளிச் செயலை இங்கு நோக்குக

ஆக, முப்பத்திரண்டாம் ச்லோகம் முதல் இவ்வளவும் பல பல விசேஷணங்களினால் பரமபதநாதனை வருணித்தாராயிற்று. இவ்விசேஷணங்களுக்கு உரிய விசேஷம் புதமும் மற்றும் கரியா பதம் முதலியவைகளும் அடுத்த ச்லோகத்தில் உள்ளன. (சுதி)

அவத்திவாநாவாநு நிராகாரா

பூஶாஞ் நிரெஷாஷ் தெநாராயாகாரா :

காநாஹ்வெகாஞ்சி கநித்துக்கிங்கா :

பூஹஷ்ட்யியத்துராஜி வநாயஜீவி த .

பகவந்த மேவாடுசரங் நிரந்தரம்
ப்ரசாந்த நிச்சேஷ மனோரதாந்தர
கதாஹ மைகாந்திகநித்ய தீங்கரஃ
ப்ரஹுர்ஷயிஷ்யாமி ஸாத ஜீவித�.

(சுக)

பவந்த மேவ	உண்ணையே	ஜங்கநித நித்ய நியத கைக்
அஹம்	நான்	கரியத்தை
நிரந்தரம்	இடைவிடாமல்	ஏடுயனும்
அதுசரங்	{ பின் தொடர்ச்சு கொண்டு	{ ஸாதநேரு உடிய உயிரையுடைய ஞும்
ப்ரசாந்த	{ வேற எவ்வித நிச்சேஷ { மான ஆண்சயும் மனோரதாந்தரஃ { அந்றவனும்	{ எப்போத திரு கதா ப்ரஹுர்ஷ யிஷ்யாமி { வள்ளத்தை உகப்பிக்கப் போகிறேன்.

* * *—[ஹவுத்திவ.] கீழ்க் கொண்ண ஸ்வரூபரூபகுண விழுதிகளால் பரிபூர்ணனுய நித்ய விழுதியிலே குறையின்றி யெழுந் தருளியிருப்பவனுன வுன்னை நித்யா நுபவம்பண்ணி, உன் திருவுள் எத் திலிருந்த வருத்தத்தைத் தீர்த்து மகிழ்விப்பது என்றைக்கோ? என்கிறார். இடைவிடாமல் உண்ணையே சூழ்ந்துகொண்டும், நீ தமிர மற்ற விஷயங்களில் நகைகளை அடியோடு ஒழித்துவிட்டும், சாக்வதமான கைங்கரியத்தைச் செய்து கொண்டும், அதனாலேயே பரம ப்ரயோஜநத்தைப் பெற்றிருக்கும் ஸத்தையையுடையனும் என்றைக்கு உன்னை நான் உகப்பிக்கப் போகிறேன்.! “எற்றைக்கும் ஏழேழுமிறவிக்கும் உன்றன்னேற்றிற்கோடுமொவோம் உனக்கே நாமாட் செய்வோம் மற்றும் நங்காமங்கள் மாற்று” என்று ஆண்டாளருளிச் செய்ததைப் பெரும்பாலும் இந்த ச்தீலாகத்தால் மொழி பெயர்த்தாராயிருக்கிறது.

நிரந்தரம் அங்கரங் என்றது—“சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம், நின்றால் மரவடியாம்” என்றால்போலே இடைவிடாது அந்தந்த ஸயயங்களுக்குத் தகுதியான கைங்கரியங்களைச் செய்துகொண்டு என்றபடி. “மற்றை நங்காமங்கள் மாற்று” என்ற பாசுரமே இதில் இரண்டாமழுயாகப் பரிணமித்திரானின்றது.

ஜுகாந்திகநித்ய சிங்கர� = ஒரு வஸ்துவிலேயே சியதமாக இருக்குமது ஜுகாந்திக மூன்ப்படும். ஸநாதலீவித = அப்படிப்பட்ட நித்ய கைங்கர்யம் செய்பவனுக என்னை ஆக்கினுலொழிய என்னுடைய ஸத்தை பயன் பெற்மாட்டாது என்பது கருத்து. இந்நிலத்திலும் என் உயிர் உன்னை நாதனைகப் பற்றியிருந்தாலும் உன்னால் உபேக்ஷிக்கப்பட்டிருக்கிறேனைகையால் அநாதன் போல இருக்கிறேன்; இந்த தீர்க்குதித்தி உன் துடைப ஸங்கல்பத்தினால் தனிருவது எப்போதோ?

இந்த ச்லோகத்தில் ஒரு ஸதஸம்ப்ரதாயார்த்தம் சிகித்தமாகிறபடியை நோக்கவேணும். எம்பெருமானைப் பெறுவது சேதந னுக்குப் புருஷார்த்தமா? அல்லது சேதநைப்பெறுவது எம்பெருமானுக்குப் புருஷார்த்தமா? என்று கேள்வி வர்த்தால், அவாப்த ஸமாஸ்தகாமனுவை எம்பெருமானுக்குப் புதிதாக ஒரு லாபம் சொல்லலாமோ? சேதந லாபம் எம்பெருமானுக்குப் புருஷார்த்தமன்று; ஈச்வரலாபமே சேதநனுக்குப் புருஷார்த்தம் என்பர் சில ஸம்ப்ரதாயஸ்தர் அங்கனன்றிக்கே, சேதநவஸ்துவைப் பெறுதல் எம்பெருமானுக்கே புருஷார்த்தம் என்பது இதில் ப்ரஹர்ஷமிஷ்யாமி என்ற சொற் போக்கிலைகாட்டப்படுமழுகு பாரிர். “உன்னை அனுபவித்து நான் எப்போது ஸந்தோஷிக்கப் போகிறேன்” என்னுமல், “எப் போது உன்னை ஸந்துஷ்டனாகச் செய்யப்போகிறேன்” என்றிரே இங்குச் சொல்லிற்று சேதந லாபத்தால் எம்பெருமான் திருவுள்ளாமிகே உகப்பது. அதனுலுண்டாகும் உகப்பேயிரே இவனுக்குள்ளது. எம்பெருமானுரும் இந்த ஸ்வாரஸ்யத்தைத் திருவுள்ளம் பற்றியே ஸ்ரீபாஷ்யஸ்மாப்தியில் “நவ வார்ஷீயா-ஷஸ் ஸது) ஸமக்கு: சுதூய-ஸ்ரீயங் ஜூநிநம் ‘உவ்வா காஷாநிதாவதா-ஸ்ரீயிஷ்டுதி’ என்று அருளிச் செய்தார். “ஜூநிநம் உவ்வா” என்ற அழகு அறிவீரோ? .. பன்னியுரைக்குங்காற் பாரதமாம்” (சக)

யிறஶா-வி இவி நீதம் நிழ-யப் உா-இ-ஜீ:

வா-ஷ-ா-ஷு யொ-ஹ-ம் யொ-நிய-ஸ-ா-ஷு க-ப-ண-ஞ-ா-:

வியி ஶிவ ஸ-நகா-ப-தீ-ஸ-ா-ஷு ரா-த-ா-ஷ-ா-ஷு ட-ா-ஸ-ா-:

த-வ வ-ர-ஜ-ந-ஹ-வ-ல-க-ா-ஸ-வ-ா-த-:

திகசசி மலிந்தட்ட நிர்த்தயம் மாமலஜ்ஜம்
பரமபுருஷ யோஹும் மோகிவர்யாக்ரகண்யை ,
விதிசிவ ஸங்காத்யைர் த்யாது மத்யந்தூரம்
தவ பரிஜ்ஞபாவும் காமயே காமவ்ருத்ததி: (சள)

பாமபுருஷ	புரோத்தமனே	தவ பரிஜ்ஞ	{ ஓமது பரிசாரத பாவும் { வக்ள :
காமவ்ருத்தகி:	{ மனம் போனபடி		
யஃ அஹும்	{ நடக்கிற யாவினாரு நான் ,	காமயே	{ விரும்புன் நேஞ்சே
தியாகிவர்ய அஉக்ரகண்யை:	{ யோகிச சரேஷ்டா கனுள் சிந்த வர்கானான	(கம்)	அப்படிப்பட்ட
விதி சிவ ஸக	{ பிரமன் சிவன் ஸக	அவிசிதம்	அபாசத்தலும்
ஆக்யை:	{ கர் முதலீன ஊகளாஹும்	நிர் தயம்	வணக்கமற்றவனும்
தயாதும்	{ நெஞ்சால் நினைப் பதற்கும்	அலஜ்ஜம்	{ இரக்கமற்றவனும் மான
அத்யந்த தூரம்	{ மிகவும எட்டாத நான்	மாம்	என்னை
		திக்	நின்திக்க வேஞ்சும்

*—[பிரஹாரிய] கீழ்ப் பல சிலோகங்களினால் பரம புருஷனுடைய பெருமைகளை வருணித்துக் கொண்டே வந்து அப்யடிப்பட்டவன் விஷயத்திலே நித்ய கைங்கரியம் பண்ணப் பெறவேணுமென்று கீழ் சிலோகத்தில் ப்ரார்த்தித்து நின்றார் அதில், “பவந்தம்” [உண்ணை] என்கிற பதம் அதுவந்திக்கும் போது அப்பரமபுருஷனுடைய எல்லையற்ற உயர்நலங்களும், அஹும் [நான்] என்கிற பதம் அதுவந்திக்கும்போது தம்முடைய எல்லையற்ற தாழ்வுகளும் ஆளவந்தார்தமக்கு சினைவுக்கு வந்தன. வரலே, 1. “அம்மானுழிப்பிரானவன் எவ்விடத்தான்? யானார்?” என்றார்போலே திருவள்ளத்திலேபட்டு, ‘உத்தமோத்தமனுன அவன் எங்கே!, அதமாதமனுன நான் எங்கே!; தேவர்களுக்கு அர்ஹமான புரோடாசத்தை நாய் விரும்புவது போலன்றே மஹான்களுக்கு அர்ஹமான அவனுடைய கைங்கரியதனை நாயினேன் விரும்புவது’; மதிகெட்டுப்போய் இப்படியும் விரும்பலாமோ!; ஸம்ஸார நாற்றமே அறியாத நித்யவை உரிகள் ஆகைப்பட

வேண்டுவதான் சித்யகைக்கர்யத்தை சித்ய ஸம்ஸாரியான நான் ஆசைப்படுவதானது ராஜபோக்யமான அன்றத்திலே விஷத்தைக் கலப்பதுபோலாகுமான்றே; ஹா ஹா! என்ன ஸாஹஸ்மான காரி யம் செய்யத்துணிர்த்தாம்!—என்று தம்மைத் தாமே வெறுத்துக் கொள்ளுகிறோர்.

அக்சிம், அவிநிதம், நிர்த்தயம், அலஜ்ஜும் என்கிற நான்கு விசேஷங்களால் தம்முடைய புன்மையைப்பேசுகிறோர். * பொய்ந் சின்ற ஞானமும் பொல்லர் வொழுக்கு மழுக்குடம்புமாயிருப் பவன் நான்; நல்ல ஞானமும் நல்ல வொழுக்கமும் உண்டாகும் படி ஆசார்யர்கள் பக்கவிலே சிகங்கி பெறுவதன் நான்; அழு தத்தை விஷத்தாலே கெடுக்க நினைக்கும் கல் நெஞ்சரைப்போலே * அழுதிலுமாற்ற இனியனுப் ஆராவமுதாயிருக்கிற வன்னை ஸ்வ ஸம்பந்தமாகிற விஷத்தாலே கெடுக்கப்பார்த்த கல்நெஞ்சன் நான்; ஸார்வபெளமனுன மலஹாஜனீச் சாணிதட்டும் குறத்தி விரும்புமாபோலே * உயர்வறவுயர்நலமுடையவனுன அயர்வறுமம ரர்களதிபதியை நாம் விரும்பினேமேயென்று வெட்கப்படவுங் தெரி யாதவன் நான்; இப்படிப்பட்ட என்னை ‘சீச் சீ’ என்று எல்லா ரும் நின்திக்கவேணுமென்கிறோர் முதலடியில். என் நின்திக்கவேணு மென்றால், அதற்குக் காரணமருளிச் செய்கிறோர் மற்ற மூன்றடி களால்.

மேலானவர்களிலும் மேற்பட்ட புருஷோத்தமனே!, யோகி ச்ரேஷ்டர்களில் முன்னே எண்ணத்தக்கவர்களான ப்ரஹ்மமருத் ராதிகளென்ன, ஸநக ஷந்தநாதிகளென்ன இவர்களாலே நெஞ் சால் நினைப்பதற்கும் எட்டாத உனது சிறந்த கைக்கர்யத்தைத் தாண்தோண்றியான நான் ஆசைப்படுகின்றே; ஆசையாலே நான் நின்தைக்கு உரியேன் என்றாயிற்று.

சித்யஸுரிகளிற் காட்டிலும் உத்தமாதிகாரியான ஆளவந் தார் தாம் இப்படியருளிச் செய்தது மலஹாநீசர்களான அஸ்மதாதி களின் அனுஸந்தானத்திற்காக. “திருமாற்கு யாமார் வணக்க மார் ஏபாவம்! என்னெஞ்சே!, நாமாமிகவுடையோம் நாழ்” [பெரிய திருவாந்தாதி—10.] என்றார் தம்மாழ்வாரும். பகவத் ஸங்கிதியிலே பீருந்தால், எம்பெருமாலுக்குள்ள உத்கர்ஷங்களையும்

நமக்குள்ள அபகர்ஷங்களையும் ஆராய்ந்து இப்படி அதுலங்கிக்கே
வேணுமென்கிற சாஸ்த்ரார்த்தம் காட்டுகிறபடி. “ மஹாஜூ
ஜாராசீதி தேசாகிஷ்டவு-முதிஷ்டஃ । பூஷவ செவவிமஹி-த
தூங்ரியொஹ-கோசிபை.” என்றார் பட்டரும் முதிரங்கராஜன்
தவத்தில். நிற்க.

இந்த ச்லோகத்தில் நிர்த்தயம் என்றபாடமே
தொன்றுதொட்டுப் பெரியோர்கள் துலங்கிப்பதும் ஆளவந்தார்
அருளிச் செய்ததும் பெரிவாச்சான்பிள்ளை வியாக்கியானித்தது
மாம். நிர்த்தயம் என்றிருப்பதையிட நிர்ப்பயம் என்றிருந்தால்
நன்றாயிருக்குமென்றெண்ணியிப் பேசுகின் அப்படியே பாடத்தைத்
திருத்தி பாஷ்யமிட்டருளினர். அவ்வளவோடு நில்லாமல், நிர்த்
தயம் என்பது சிலருடைய பாடம் என்றெழுதி, அப்பாடத்தில்
பெரியவாச்சான்பிள்ளை அருளிச் செய்த அர்த்தத்தையிட வேறு
வகையாக உரைத்தல் யுக்தம் என்றும் உரைத்தனர். “ அம்ரு
தத்தை விஷத்தாலே தூவித்தாற் போலே விலக்கணபோக்யமான
பகவத் தத்வத்தைக் கண்ணற்று தூவிக்கப்பார்த்த நிர்த்தயன் ”
என்பது பெரியவாச்சான்பிள்ளையின் பரமயோக்யமான வியாக்கியான்ஸுக்கி.
இதன் ஸ்வராஸ்யத்தை அறியகில்லாதே ரஸவிழிந்
மான வேறொரு பொருளைச் சொல்லிவைத்தது ரவிக்கோஷம்
பறவிஷ்டம். (சன)

கவராய வஸஹஸு ஹாஜநம்
வதிதம் ஹீ தவாண்டவொஞ்சௌ :
காத்திம் ஶாணாமதம் ஹமொ
க்ருபயா கெவஞ்சாதவாதமா-க

அபராத ஸஹஸ்ர பாஜநம்
பதிதம் பீமபவாரணவோதரே.
அகதிம் சரணைதம் ஹமே
க்ருபயா கேவலமாதம் ஸாத்துரு. (சந)

ஹரே!	{ ப்ரணதார்த்தி ஹரானு பெருமானே! ,	அகதிம	{ வேறு கதி யற்றவனுடும்
அபராத வஸ்துவஸ்ர பாஜம்	{ பவவகைப்பட்ட அபராதங்களுக் குக் கொள்கல மாடும்	சரஞ்சதம்	{ சரஞ்சதனென்ற பேரிட்டுக் கொண்டவு ஞபுமிருக்கிற அடியேனை
மீம் பவ ஆர்ஜாவ உத்ரே பதிதம்	{ பயங்கரமான ஸம்ஸாரக் கடவிலுள்ளே விழுந்தவ ஞேயும்	க்ருபயா கேவலம்	{ உண்டு திருவரு ளொன்னரயே கொண்டு திருவள்ளம் ஆத்மாத் குரு பற்றி யருள வேணும்.

* * *—[கவராயல்ஹஸு-ஹாஜந.0.] பகவத் கைங்கர்யத் திற்குத் தாம் அபீயாக்யர் என்று அகலப் பார்த்தார் கீழ் ச்லோகத்தில். அந்த கைங்கர்யத்தில் அளவற்ற ஆசையை வைத்துவிட்டின் எங்கேன பின்வாங்க முடியும்? இரும்பையும் பொன்னுக்கவல்ல சக்தி எம்பெருமானுக்கு உண்டாகையாலே, நம் முடைய அபீயாக்யதையைத் தமிர்த்து யோக்யதையை உண்டு பண்ணி அருகே சேர்த்துக்கொள்ளும்படியான சக்தி அவனுக்கு உண்டென்றும், நிர்தீவுதூக க்ருபையினால்தான் அப்படி அவன் செய்தருள வேணுமென்றும் நிச்சயித்து, ஸ்வாமிந்!, பல்லாயிரம் பாவங்கள் நிறைந்தவனுடும் கொடிதான ஸம்ஸாரக் கடவிலுள் விழுந்து துராங்குபவனுடும் எவ்விதமான உபாயமும் அற்றவனுடும் சரஞ்சதனுடுமிருக்கிற அடியேனை தேவீருடைய க்ருபை யொன் றையேகொண்டு கைங்கர்யத்திற்கு ஆளாக்கிக் கொள்ள வேணு மென்று ப்ரார்த்தித்தாராயிற்று.

இதில், விசேஷங்களை மாத்திரம் அருளிச் செய்தாரே தவிர, விசேஷ்யமான தம்மை மாம் என்கிற ஒரு சொல்லாலே குறிப்பிடவில்லை; கீழ்ச்லோகத்திலே தம்மை வெறுத்துக்கொண்டாராகையால் அப்படி வெறுப்புக்கு இடமாயும் நின்தைக்கு யோக்ய மாடுமிருக்கிற தம்மை மாம் என்று சுட்டிக் காட்டிக்கொள்ள மன மில்லைபோ நும்.

பகவத் ஸங்கிதகளிலே புகும்போது இந்த ச்லோகமும் அது ஈங்கிக்கப் பாங்கானது. (சுஅ)

கவிவெக யநாய சிழாவெ
வைஹாயா வஷத சுஃவைவதி-னி,
ஶஹவநு ஹவஷாஷி-ந பயா
ஹலி-தஂ இாவுவொகயா-ஞாத॥

அவிவெக கநாந்த திங்முகே
பஹு १ தா ஸந்தத து-க்க வர்ஷினி
பகவந் பவதுரத்தினே புத
ஸ்கலிதம் மா மவலோக யாச்யத

(சுக)

பகவந் அசயுத !	{ அடியரைக் கை விடாத எம் பெருமானே !,	பவ	{ ஸ்ம்லாரமாகிற தூர்த்திகே
அவிவெக கா அந்த திங்முகே	{ அவிவெகமாகிற மேகங்களினால் இருண்டு கிடக் கிற திசைகளை யுடையதும்	பத:	{ நல்வழியில் நின்றும்
பஹா-தா	{ பலவிதமாக இடைவிடாமல் பெருக்கின்ற துக்கங்களை வர் வாஷ்துக்கொண் திருப்பதுமான	ஸ்கலிதம்	தப்பியிருக்கிற அடியேனை
ஸந்தத து-க்க வர்ஷினி	மாம்	{ கடாக்கித்தருள அவலோகய வேணும்.	

* * *—[கவிவெக.] உன்னுடைய கடாக்கமீ அடியேனு
டைய உஜ்ஜீவனத்துக்கு ஓஹ துவென்கிறூர். “கீவுவீதூஷிழா-
ஷி-நாந்” என்ற அமரகோசத்தின்படி மப்பு முடின தினத்திற்கு
தூர்த்திநமென்று பெயர்; இங்கு ஸ்ம்லாரத்தை தூர்த்திநமாக
சூபிக்கிறூர். தூர்த்திநம் எப்படி யிருக்குமென்றால், தீமகங்களால்
முடப்பட்டு இருந்திருந்து திசைகள் தொன்றப் பெருமலிருக்கும்.
அங்ஞாநமாகிற மேகத்திரளாலே இருந் முடி நல்வழி தீவழி
தெரியப் பெருமலிருக்குமிறே ஸ்ம்லாரமும் இன்னமும் இடை-
விடாது ஜலதாரையின் வர்ஷத்தை யுடையதையிருக்கும் தூர்த்தி
நம்; ஸ்ம்லாரமும் 1. “நண்ணுராத் துயர்ச்சினக்கு மிவையென்ன உலகியற்கை!”

என்றபடி பலவகைப்பட்ட துக்கங்களை வர்வியானிற்கும். ஆக இவ் வகைகளாலே தூர்த்திநமென்னத்தக்க ஸம்ஸாரத்திலே வழி தப்பித் துவள்கின்ற அடியேனைக்கடாக்ஷித்தருளவேனு மென்றாயிற்று.

அவிவேகமாவது ஆராய்ச்சியில்லாமை; தேஹுத்திற் காட்டில் ஆத்மா வேறுபட்டது என்கிற ஞானமும், இது விடத்தக்கது, இதுபற்றத்தக்கது என்கிற ஞானமும் முதலானவை இல்லாமை வயா; ஹுலிதஂ=“பாவியேன் பல காலம் வழி திகைத்து அலமரு கின்றேன்” என்ற ஆழ்வாரருளிச்செயலை நினைக்க ... (சக)

ந தீர்வா வாஜாய-க செவ சீ
ஸ்ரூண-ப விஜ்ஞாபந சிக-இ, த. ।
ய-தி சீ நாயிவூ-வெ தத:
உயநீய ஹவ நாய உ-ா-ல-க-ல ॥

நங்குஷா பரமார்த்த மீவ மே
ச்ருணு விஜ்ஞாபந மேகமக்ரத .
யதி மே ந தயிவ்யலே தத:
தயநீய ஸ்தவ நாத தூர்லப..

(டெ)

நாத	எம்பெருமானே !,	ந தயிவ்யலே	{ அருள் யதி { செய்யாயாகில்
ந மகுஷா	பொய்யன்றிக்கே		
பரமார்த்தம்	{ உண்மையாகவே	தத:	{ அடியேன் கைதப்பிப் போனபின்பு
ஏவு	{ யிருக்குற	தவ	உனக்கு
மே ஏகம் விஜ்	{ அடியேனது ஒரு	தய	{ அருள் செய்யத்
	ஞாபாம் { விண்ணப்பத்தை		{ தகுக்குவன்
அங்கத:	முக்துறமுன்னம்	தயநீய:	
ச்ருணு	கேட்டருங்;	தூர்லப:	{ கிடைக்க மாட்டான்.
மே	அடியேனுக்கு		

* * *—[நகீர்வா] “இமையோர் தலைவா! மெய்ந்தின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே” என்ற ஆழ் வார் ஸ்ரீவைஷ்டியை இதில் முன்னடிகளாலே மொழி பெயர்த்தா ராயிருக்கிறது. எனக்கு தேவர்குடைய திருவருள் தனிரவேறு புக வில்லாதாப்போலே தேவரீர்க்கும் என்னைத் தனிர்த்து வேகேரு

வன் தபை பண்ணத்தக்கவன் கிடைக்க்மாட்டான் ; கொள்வார் தேட்டமான க்ருபைக்கு என்னைப் பாத்திரமாக்காவிடில் வேறு பாத்திரம் கிடைப்பரிது ; ஆகையாலே இழுக்க வேண்டா என்கிறூர். அவச்சும் அடியேன்மீது அருள்புரிப் பேவணுவென்பதை ஒரு சமத் காரமாகச் சொன்னபடி. (டி)

தாதஹம் கூட்டுதெத ந நாயவாந
இட்டுதெத கூம் அயநீயவாந சு
வியி நிதிசுதலெதாநுயம்
ஹவநு வாரும்ய ஜாவு ஜீவாவு ॥

ததஹம் தவத்ருதே ந நாதவாந
மத்ருதே தவம் தயநியவாந ச.
விதிநிர்மித மேததந்வயம்
பகவந் பாலய மாஸ்ம ஜீஹப

(டுக)

பகவங்	எம்பெருமானே !		
ந	ஆகையிலேவே	ந தயநியவாந	{ அருள் கொள்பவா
அஹம்	அடியேன்		{ கை உடையை யல்லை ;
தவத் ருதே	{ உன்னைத் தவிர (வேறேருக்கனை)	விதி நிர்மிதம்	{ தெய்வ வசத்தாலே வாய்த்
ந நாதவாந	{ நாதனாக உடையே (ஏல்லேன் ;	ஏதம் அங்கையம்	{ இந்த ஸம்பங் தத்தை
தவம் ச	சியும்	பாலய	காப்பாற்றிக்கொள் ;
மத் ருதே	{ என்னைத் தவிர (வேறேருக்கனை)	மா ஸ்ம ஜீஹபஃ	{ விடுவிக்க வேண்டா.

* * *—[தாதஹம்+திட்டுதெத.] கீழ் சிலைகத்தில் அடியேன் செயத விண்ணப்பம் உண்மையாகமயினுடேல், ஸர்வசக்தனுயப் ப்ரமகாருணிகளை உண்ணைத் தவிர்த்து பேவறேருரு நாதன் எனக்கில்லை ; உ-ஏக்கும் என்னைத் தவிர்த்து பேவறேருருவன் இரங்குவதற்கு இலக்காகக்கிடைக்கமாட்டார். எண்ணிற்குத்தகுற்றங்களைச் செய்து அளை வற்ற துண்பங்களை யதுபவிப்பவன்களே தமைக்கு விஷயமாகக் கூடியவன் ; அப்படிப்பட்டவன் எண்ணிற் காட்டில் வேறேருவன் எங்குமில்லைக்கயால் இப்படிப்பட்ட எண்ணிவிட்டால் உணக்கு

122 ஆளவந்தார் வஸ்தோத்ரரத்நம். 51.

வேலெருரு தயானியன் கிடைக்கவேமாட்டானென்பது தின்னாம். நம் மிருவர்க்கும் பரஸ்பரம் இப்படிப்பட்டதொரு ஸம்பந்தமுள்ள தென்பதை அல்பஜ்ஞானங்க்கு அறியிக்கவும்வேணுமோ? நீ தான் ஸர்வஜ்ஞான பகவானன் தீரு. விதிவசமாக வாய்த்திருக்கிற அந்த ரக்ஷ்ய ரக்ஷ்கபாவ ஸம்பந்தத்தை நீதானே கைவிடாது காத்துக்கொள்ள வேணும்; இதனை இழக்கவேண்டா என்று ஒரு சமத்காரமாக அருளிச் செய்கிறாயிற்று.

விதிநிர்மிதம் என்றவிடத்து விதியாவது யாது? எம்பெரு மானைக் காட்டி தும் விதியென்று வேலெருரு வன்து உண்டோ? என்று கேள்வி பிறக்கக்கூடும்; எதோவொரு ஸாக்ருத விசேஷ மதியாக ஒருகால் நேரும் பகவத்க்ருபையே இங்கு விதியெனப்படுவது. நம்மால் பரிஹரிக்க முடியாததை நாம் விதி யென்கிறோம்; அப்படியே இந்த ஸம்பந்தமும் “உன்றன்னேறுறவேல் நமக்கு இங்கொழிக்க வொழியாது” என்றபடி எம்பெருமானுலும் பரிஹரிக்க வொண்ணுத்து என்பதை விளக்குதற்காகவே விதி யென்னும் பதம் இங்குப் பிரயோகிக்கப்பட்ட தென்க.

“ஏதமங்வயம்” என்றும் “ஏததந்வயம்” என்றும் பாட பேதம். பொருள் ஒன்றே.

மா ஸ்ம ஜீஹப = ‘ஓஹாக்-த்பாகே’ என்ற தாதுவில் ஜஹாதி என்ற ரூபம் னிச்சில் ஹாபயதி என்றாகும்; அது ஹாஷ்காரத்தில் ‘அஜ்ஹைபத்’ என்றாகும்; மா என்று முன்னே வந்தமையால் “ந மாங்யோகே” என்ற பாணிரி ஸுமுகரப்படி முதலிலுள்ள அ என்ற எழுத்து லோயித்துவிட்டது. மத்யம புருஷனுகையால் ஜீஹப என்று ரூபம் வித்தித்தது. ஆகவே, மாஸ்ம ஜீஹப என்பதற்கு, ‘விடுவிக்க வேண்டா’ என்று பொருள் தேறும். இந்த ஸம்பந்தத்தை நான்னிட னினைத்தாலும் நீ விடுவிக்க வொண்ணுது, தடுக்க வேணும் என்றபடி இடூதெ, தடூதெ என்ற விடங்களில் மத் என்பதும் தவத்என்பதும் தனிப்பதங்கள்; பஞ்சமீவிபக்தி. (நிக)

வாராதிடி யொவி கொவிவா

. ஹாண்தொவாநி யயா தயாவிய.।

தடயம் தவ வாஷவாபொஃ

கஹைபெடி வ இயா வஸிவிட்டக: ||

வபுராதிஷ்ட யோபி கோபிலா
குண்டோஸாரி யதாததாலித
ததயம் தவ பாதபத்மயோ:
அஹுமத்தையவ மயா ஸமர்ப்பித..

(182)

(நான்)	அனோதி	திருக்கக்ட வேங்; (அவற் றில் ஒரு நிர்ப் பக்தமில்லை.)	
வடு: ஆதிவாஞ்	{ சரீரம் முதலியலை கனுக்குள்	தத்	ஆகையினாலே
ய: அபி	{ ஏதாவது உதான்றுக	அயம் அஹம்	{ இந்த ஆக்மாஸ்த வான்று
க: அபி வா { வும்			
குத:	கணத்தினால்	தவ	உன்னுடைய
யதாததாவித:	{ எதேதூ மொரு படிப்பட்டவனு கவும்	பாதபத்மேயா:	{ திருவடித்தாமணர வளில்
		அத்ய ஏவ மயா	இப்பொழுதே என்னால்
		ஸமர்ப்பிக்கப்பட்ட	{ ஸமர்ப்பிக்கப்பட்ட தாயிற்று.

* * *—[வவாராதிட்டா.] உனக்கும் எனக்கும் இருக்கிற ஸம்புந்தத்தைக் காத்துக்கொள்ளவேணுமென்று கீழ்க்கோத்தில் விஜ்ஞாபித்த ஆளவந்தாரை நோக்கி எம்பெருமான் ‘உமக்கும் நமக்கும் நெடுநாளாகவே ஒரு விவாதமுண்டு; நான் ‘தவம் மே’ என்றால், நீர் ‘அஹம் மே’ என்பவரான் தீரு; அந்த விவாதம் இன் னமும் ஒழிந்தபாடில்லை; அப்படியிருக்க உமதுடைய பொறிபுறம் பூசின பாசரத்திற்கு நாம் என்ன காரியம் செய்யக்கூடும்’ என்று திருவுள்ளாமாயிருக்க, அந்த விவாதம் தமக்கு இல்லையென்பதைக் காட்ட ஆத்மஸமர்ப்பணம் பண்ணினபடியை அருளிச்செய்கிறார் இதில்.

ஆத்மாவைப் பற்றிப் பலர் பலவகையாகச் சொல்லுவர்கள் ; தேஹமே ஆத்மா என்பர் சிலர் ; மற்றுஞ் சிலர் இந்திரியமே ஆத்மா என்பர் ; வேறொ சிலர் அந்தக்ரணமே ஆத்மா என்பர் ;

† தங்குதயத்தில் விச்வாஸம் ஒன்றமின்லாமல் மேலெழுத்தவாரியாகச் சொல்லுமிரு வார்த்தை என்ன.

ப்ராணமே ஆத்மா என்பர் சிலர் ; புத்தியே ஆத்மா என்பர் மற்றை யோர் ; இவை ஒன்றுமல்ல ; இவற்றிற்காட்டில் அஹமர்த்தமான ஆத்மா வேறுபட்ட வஸ்து என்பதை இவர்தாம் ஸித்தித்த்ரயமென்னும் திவ்யகர்ந்தத்திலே நிலைநாட்டி யிருந்தாலும் இங்கே அந்த விசாரம் வைத்துக்கொள்ளாமல். ஆத்மா என்பது தேஹம் முதலானவற்றுள் எதுவாக இருந்தாலுமிருக்கட்டும் என்று சரக்கறச் சொல்லுகிறார் ; எதுக்காகவென்னில் ; ஆத்மாவுக்கு சேஷத்வ ஸ்தாபநமொன் தே முக்கியம் என்கிற தற்கால நோக்கத்தை வெளி ஏற்றுத்தாக . “பொழுதிவில் வஸ்வநு யஜே” என்று வேதபுரு அனும் சொல்லிவைத்தான் ; ‘நான் எவனுகிலுமாகிறேன் ; தேஹமாகவோ இந்திரியமாகவோ மற்றும் ஏதேஹமாகவோ அஹமர்த்தமாகவோ உண்மையில் எவனுகிலுக்கிறேனே அவனுகவேயிருந்து கொண்டு பகவானை ஆராதிக்கிறேன்’ என்பது அந்த வேதவாக்கியத்தின் பொருள். அப்படியே இவரும் அருளிச் செய்கிறார்.

துணை : யதாததாவித - அஸாநி = ஆத்மா அனுவா ஸர்வவ்யா பியா ? நித்யவஸ்துவா நச்வரவஸ்துவா ? எகரூபனு பரிஞ்சுமியா ? ஜ்ஞானியா அஜ்ஞானு ? என்றிப்ரதி ஆத்மகுணங்களில் பலவகை விப்ரதிபத்திகளுண்டு ; இதுதன்னிலும் இப்போது நிஷ்கர்விக்கப்படுகின்றிலேன் என்கிறார். எம்பெருமானே ! உனது திருவள் எத்தால் இவ்வாத்ம வஸ்து எப்படிப்பட்ட ஸ்வரூபஸ்வபாவங்களை யுடையதாகக் கொள்ளப்படுகிறதோ அப்படிப்பட்ட ஸ்வரூப ஸ்வபாவ விசிஷ்டமாகவேயுள்ள இவ்வஸ்து உன் திருவடிகளில் அடிபேனுல் ஸமர்ப்பிக்கப்பட்டதாயிற்றுக்கான் என்று ராமிற்று.

முன்றுமடியின் முதலில் தத் என்றது ஆகையினுலே யென்ற படி ; ஆத்மவஸ்துவை உனக்கு ஸமர்ப்பிக்கும் விஷயத்தில் ஆத்மா வின் ஸ்வரூபஸ்வபாவக்களை நிஷ்கர்வித்தாக வேண்டிய அவசிய மில்லாமையாலே யென்கை. இங்கு ஆத்மாவைச் சொல்லவேண்டு யிடத்து அஹம் என்றாகையால், : தேஹமிங்திரிய மங்ஸ பரானுதி களில் விலக்ஷணங்கும் அஹம்புத்தி போத்யனுயுள்ளவன் ஆத்மா’ என்கிற வித்தாந்தமும் வெளியிடப்பட்டதாயிற்று. (தீட)

இல் நாடு யாஹி யொஸுஹம்
ஸகலும் தசித் தவெவ இயவு।
நியத ஹஸ்தி பூவாஜயீ :
காவா கிணா ஸைவ-பொதி தெ॥

மம நாத யதஸ்தி யோஸ்ம்யஹம்
ஸகலம் தத்தி தவெவ மாதவ
நியத ஸ்வமிதி ப்ரபுத்ததீ
அதவா கிஞ்சு ஸமர்ப்பயாமி தே

(ஞ.)

மாதவநாத!	{ சரியஃபதியான பெருமானே!	{ சியதஸ்வம் இதி	{ ப்ரீபாதும் உரி மைப்பட்டது
யத	யாதோன்று	இதி	என்று
மம அஸ்தி	{ எனக்கு உரியதா இருக்கின்றதோ	ப்ரபுத்ததீ :	{ என்றுகத்தெரிச்து கொண்ட அடியேங்
அஹம்	நான்		
யः அஸ்மி	{ எப்படிப்பட்ட வானே,	தே	உனக்கு
தத் ஸகவம்	அது எல்லாம்	கிம் து	எதை
தவ ஏவு	உனக்கே	ஸமர்ப்பயாமி	ஸமர்ப்பிப்பேன்?

* * * -- [இல்நாய்.] கீழ்ச்சோகத்தில் அஹுமத்தையெல் மயா ஸமர்ப்பிது, என்று சொன்னதைத் தாடுமே மறுபடியும் ஆராய்ந்தார்; ‘ஐயோ! என்ன சொன்னே நும்! என்ன சொன்னே நும்! என்று நடுங்கி, அதற்கு அ நுதாகிக்கின்றமைதோன்ற இந்தச்சோக மருளிச்செய்கிறார். “மயா அஹம் ஸமர்ப்பிது.” என்று சொன்னேனே; இப்படி சொல்லுவதற்கு எனக்கு என்ன அதிகாரமுள்ளது? நான் என்கிற ஒரு வஸ்துவும் என்னுடையது என்கிற ஒரு வஸ்துவும் ஸ்வதந்த்ரமாக வண்டோ? “யானே நீ என்னுடையமையும் நீயே” என்றபடி எல்லாம் ஏற்கனவே உன்னுடையதாகவே யிருக்கும்போது, இந்த ஆத்மவஸ்து உனக்கு இல்லாதது போல வும் இப்போதுதான் புதிதாக என்னால் ஸமர்ப்பிக்கப்படுவது போலவும் பேசிகிட்டேனே பாகியேன்; ஸமர்ப்பிப்பதற்கு ஈருளுர்? ஈமர்ப்பிக்க என்னிடம் என்ன இருக்கிறது? அதிலும்

உனக்கு ஸமர்ப்பிக்க என்ன இருக்கிறது!; இவ்விஷயங்களை ஆராயாமல்தானே அவிவேகியாய் ‘அஹுமத்தையெவ மயா ஸமர்ப்பிது’ என்று பிசகாகப் பேசினிட்டேனே! என்று அதுதாபங்காட்டி அருளிச் செப்தாராயிற்று.

திருவாய்மொழியில் 1. “எனதாவிதந்தொழிந்தென் இனி மீள்வதென்பதுண்டே” என்று அருளிச்செய்த ஆழ்வார் உடனே ஆராய்ந்து தெளிந்து, “எனதாவியாவியும் நீ பொழிலேமூழன்ட வெந்தாய்!, எனதாவியார் யானூர் தந்த நீ கொண்டாக்கினையே” என்றாருளிச் செய்ததை ஒரு புடை அடியொற்றியதாம் இந்த ச்லோகம்.

கீழ் ச்லோகத்திற்பண்ணின ஆத்ம ஸமர்ப்பணத்தைப்பற்றி இந்த ச்லோகத்தால் அதுதாபப்படுக்கிறுரென்று கொண்டால், அதுதாப யோக்யங்களான பாபங்களைப்போலே ஆத்ம ஸமர்ப்பண மும் ஒரு பாபந்தானே; அது செய்யக்கூடாத காரியம் என்று ஏற்பட்டுகிடாதா? என்கிற கேள்வி பிறக்கும். இதற்கு ஸமாதாநமாகப் பெரியவாச்சான்பிள்ளை அருளிச் செய்வது பாரீர்;—“[தே கிம்ஶு ஸமர்ப்பயாமி?] இத்தையுடைய உனக்குளத்தை ஸமர்ப்பிப்பேன்? ஸமர்ப்பணீய மேது? ஸமர்ப்பகர் ஆர்? ஸமர்ப்பணீயமாகைக்கு ஸ்வாம்யமில்லை; ஸமர்ப்பிக்கைக்கு ஸ்வாதந்த்ரியமில்லை; ஸம்ஸார பீதியால் ஸமர்ப்பிக்கையும், ஸ்வநுபயாதாத்ம்ய ஜ்ஞாநத்தால் அங்கமிக்கையுமிரண்டும் யாவங்மோக்ஷம் அஙவர்த்திக்கக் கடவுது” என்ற மூருதயங்கமான ஸ்ரீஸுக்தியைக் காண்மின். பெரியவாச்சான்பிள்ளையின் ஆழ்ந்த அழகிய இக்கருத்தை க்ரஹிக்கமாட்டாத தூப்புலம்மான் தம்முடைய பாஷ்யத்திலே சில ஸுக்திகளைக் காடுமோடுபாய்விட்டார். ஆத்ம ஸமர்ப்பணத்தை மறுப்பதாகப் பொருள் கொண்டார். பெரியவாச்சான்பிள்ளை திருவள்ளம் அங்கனில்லையாயிருக்க, எதுகொண்டு ப்ரமித்தாரோ அறியோம். ஆத்ம ஸமர்ப்பணம் பண்ணுகையும், பண்ணினதற்காகப் பிறகு அதுதாபம் காட்டுகையும் இரண்டும் இவ்விழுதியில் மாறி மாறி நடந்தேதிரும் என்று அருளிச்செய்திருக்க, “க்ரு வடுவட்கூருத ஸூரா-முவஸலிவட்னா நா-ஸபெந ததெவ

பூதிகிவுத ஒதி வக்ஷூ-” என்று தேசிகன் அதுவதிப்பது ஆதாரமுடையதோ?

ஆனால், கீழ்ப்பண்ணின ஆத்ம ஸமர்ப்பணத்திற்கு இதனால் அதுதாபப்படுவதாக வியாக்கியானஞ் செய்யலாமோ? தப்பான காரியத்துக்கண்டோ அதுதபிக்க வேண்டுவது-என்று கேட்டிர்கள். கேண்மின்; கீழ் முப்பத்திரண்டாவது ச்சீலாகம் முதல் நாற்பத் தாரும் ச்சீலாகமளையும் பதினான்கு ச்சீலாகங்களை வீல பகவானு டைய நித்யகைங்கர்யத்தைப் பரமபுருஷார்த்தமாக ப்ரார்த்தித்த இவர்தாமே அடுத்த (47) “யிஹஸாவிலிவிநீதெஂ” என்கிற ச்சீலா கத்தால், கீழ் அப்படி ப்ரார்த்தித்ததற்கு மஹத்தான் அதுதா பத்தை ஆவிஷ்கரித்தாரே; அஃது என்ன வென்று ஆராய்ந்திர கலோ? கைங்கர்ய ப்ரார்த்தனைக்கூடும் என்றே கூடாது என்றே? எப்படி நிஷ்கர்ஷிக்கிறீர்கள் கூறுமின் கூர்மதியீர்!

1. “ஒட்டுரைத்திவ்வுல குன்னீபா புகழ்வெல்லாம் பெரும் பாலும், பட்டுரையாப்ப புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதீ!” என்று பரஞ்சோதீயான எம்பெருமானுக்கு உலகத்திலுள்ள சங்கை பங்குரமான தாமரை, மேகம், காயாம்பூ முதலியவற்றை ஒப்பாகச் சொல்லுதல் இழிவுள்ளிக்கிருநாழ்வார்; இஃது உண்மையா அன்றே? உண்மையாகில், “கொண்டல்வண்ணை—கடல்வண்ணை” என்று பல காலும் ஆழ்வார்கள் கதறுகின்றார்களோ, இது என்ன?

2. “மாசுணுவான தோலத்தமர் தோன் வழிப்பட்டால், மாசுணுவனபாத மலர்ச்சோதி மழுங்காடே” என்றும், 3: “கழுத் தசீரரன்முதலாக்கிளர் தெப்வமாய்க்கிளர்ந்து, சூழுத்தமர் துதித் தால் உன் தொல்புகழ் மாசுணுதே” என்றும்—பிரமன் சிவனிக் திரண் முதலான தெய்வங்கள் எம்பெருமானைத் துதிப்பதானது அவனுக்கு நிறக்கேடு என்கிறாழ்வார்; இஃது உண்மைதானே; இவ்வாழ்வார்தாமே பெரியதிருவந்தாதீயில் ‘இருநால்வரீரங் தின்மேல்லாருவர் எட்டோடொரு நால்வர் ஓரிருவரல்லால், திரு மாற்கு யாமார் வணக்கமார்?’ என்று—அந்த தீவாதகள்தாம் எம்பெருமானைப் போற்றுதற்கு உரியார் என்கிறே, இஃது என்ன?

1. திருவாய்மூழி 3-1-2.

2. ஏழு 3-1-8. 3. திருவாய்மூழி 3-1-7.

அத்திருவக்தாதியில்தானே “புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்” என்று எம்பெருமானை நாம் புகழ்வதானது பழிப்பதேயாம் என்று சொல்லிக்கொண்டே பலவாறுகப் புகழ் கிண்றாரே, இஃது என்ன?

கூரத்தாழ்வான் அதிமாநுஷ ஸ்தவத்தில் “யா கங்஖ீஏவு ந௃வசீடாநிவஹ-பெணாதா ஸா நிஜி டெதி-ஜஹதஹவ ரெநவ கீதி-டீ” என்று—கம்ஸன் முதலிய அரசர்களாகிற புமுக்களைத் தொலைத்தானென்று சொல்லி எஃபெருமானை ஏத்துவதானதுமோ வகத்தையும் வென்றிருக்கிற அவனுக்குப் புகழ்ச்சியேயன்று என்று சொல்லிவைத்து, அப்படிப்பட்ட சரித்திரங்களையே சொல்லிப் புகழ்கிண்றாரே, இஃது என்ன? இவை ஒன்றுக் கொன்று அபவாதமாகுமோ? இவை யெல்லாம் பரஸ்பரவிருத்தம் போல் தோற்றினும் உண்மையில் விருத்தமன்றே. இரண்டுபடிகளும் சொல்லித் தீரவேண்டியவை யத்தனையிறே. அதுபோலே ஆத்ம ஸமர்ப்பணம் பண்ணுகையும் பின்பு அதற்கு அதுதபிக்கையும், ஆகிற இரண்டும் சாஸ்த்ரார்த்தம் என்றுதியிட்டடின் விளையுங் குற்றமென்றோல்?

கீழ்ச்சோகத்திற்கு விவரணமாகப் பிறந்தது இந்த சீலோகம் என்று அருளிச் செய்கிற தீக்கிகன் திருவுள்ளாமும், அதுதாபபரமாக வியாக்கியானித்தருஞ்சிற பெரியவாச்சான்பிள்ளை திருவுள்ள மும் பர்யாயத் தீக்குமீயன்றி வேறுபடாது. இந்த சீலோகத்தை அதுதாபபரமாக வூரைத்திட்டால் மஹாநர்த்தம் விளையுமென்று ஸ்தோத்ரபாஷ்யத்தில் கருதினவர்தாமீர ரஹஸ்யத்ரயஸாரத்தில் பேசும்போது ஸாங்கப்ரபநாத்திகோ-“இதுக்குமீல்மமாநாத்” யதல்தி என்கிற சீலோகத்தில் இல்லஸமர்ப்பணத்வைதப்பற்ற அங்ஶயம் பண்ணிற்றும்” என்று பெரியவாச்சான்பிள்ளை திருவுள்ளத்தையே போரப்பொலியத் தழுவியிருள்ளார்.

இந்த ஆளவந்தார் ஏற்கனவே சிறந்த விலைக்கியாகையாலே கீழ்ச்சோகம் சொல்லும் போது அவிவேகியாயிருந்து இந்தசீலோகத்தில் உட்கண் விழித்துக்கொண்டாரென்கை ஒண்ணுது என்று ஸ்தோத்ர பாஷ்யத்திலே கூறுகிண்றாரே; ஜஞாதாக்கள் இப்படியும் கூறலாகுமோ கீர்மைன் சாஸ்த்ரார்த்தங்களை வெளியிட வேண்டு

பிடத்து இங்கனேயிறே சொல்லிக்கொள்ள வேண்டுவது ப்ரபுத் ததி: என்று ஆளவந்தார்தாமே சொல்லிவைத்த சொல்லோ? பெரியவாச்சான்பிள்ளை நழைத்த சொல்லோ? அதற்கு இவர் தம்மாலும் வேறு பொருள் சொல்லப்போகாதிறே. இன்பமிகு மாரூபிரமருளிச்செய்த திருக்குருகைப்பிரான்பிள்ளாலும் என தாவியுள் கலந்த பாசுர வியாக்கியானத்தில்—“இப்படி எம்பெரு மானேடு கலந்த கலஷியாலுள்ள நிரவதிக ப்ரீதியாலே அறி வழிந்து, இவ்வாத்மா தம்முடையதன் நென்று நிருபிக்கமாட்டா ராய், அவன் தம்மோடு கலந்த இப்பெருநல்லுதவிக்குக் கைம் மாருகத் தம்முடைய..ஆத்மாவை அவனுக்கு மீளாவடினமயாகக் கொடுத்து, பின்னையும் தம்முடைய ஸ்வரூபத்தை உள்ளபடிய விவே கித்து” இத்யாதி அருளிச்செய்தார். அவரையும் தூவிக்கக் கருது கின்றனர் போலும். “தந்த நீ கொண்டாக்கினையே” என்ற ஆழ் வாரைப் போலவே ஆளவந்தாருமருளிச்செய்திருப்பாராயின், மம நாதேத்யாதி ச்லோகம் கீழ்ச்லோகத்திற்கு விவரணம் என்று ஒரு வாறு கொள்ளப் பொருந்தும்; வசநவ்யக்தி அங்கணில்லைகிற. ‘அதவா’ என்றதையும், ‘கீழ்நூல்மரப்பயாமி’ என்றதையும் ஊன்றி யதுஉங்கிக்கில் ஸ்வராஸ்யமுணர்வீர். ஆழ்வாருக்கு ப்ரமமும் அது சயமும்கூடுமென்றும் ஆளவந்தார்க்கு அவை கூடா என்றும் அரும் பதவுரைகாரர் எழுதிவைத்ததும் ப்ரமஸம்ப்ரம ஸாம்ராஜ்யமே.

நம் ஆழ்வாராசார்யர்களின் ப்ரமங்கள் காமேரபாதிகமன் றிக்கே ஜ்ஞாந விபாககார்யமாகைபாலே அடிக்கழுஞ்சு பெறுமென் னும் திவ்யார்த்த ஸெளரபம் க் எதிவரனுர் மடைப்பள்ளி வந்த மணத்திலே அங்வயிக்கப் பெற்றதில்லை போலும். ... (நூ)

கவுவெபாயிதவாதிதாங் யயா

ஐயி நித்துராங் ஹவதியதாங் ஹஸயடி :

கூவரெபை தத்தநாங் சொஹா தாங் தாங்

ஹவநு ஹக்ஷவி ஹுயஹீ !

அவபோதிதவாநிமாம் யதா

மயி நித்யாம் பவத்யதாம் ஸ்வயம்.

க்ருடயைத்தநங்ய போக்யதாம்

பகவந் பக்திமபி ப்ரயச்ச மே.

(நூ)

பகவா	அம்பெருமானே!	அவபோதி	அறிவித்தாயோ, (அப்படியே)
மயி நித்யாம்	{ என்பகல் சாச்வதமா யுன்	தவாங்	
இமாம் பவதீயதாம்	உணக்கே	எததகங்ய	{ இதவீர வேசூரன்றில்
	{ சிரிமைப்பட் ஒருக்கை யாசிற இந்த சேஷத்வத்தை	போக்யதாம்	போக்யதையை உடைத்தாகாத [பரம போக்ய மான]
யா	எப்படி	பக்திம் அபி	பக்தியையும்
ஸ்வயம்	நீதானே	மே ப்ரயச்ச	{ அடியேனுக்குச் நந்தருள வேனும்.

— [கவுவொயிதவாநு.] உன்னுடையதான வஸ்துவை என்னுடையதுபோல் ப்ரமித்து ‘மயா ஸமர்ப்பிதஃ’ என்று அடியேன் கிஞ்ஞாபித்தவுடனே ‘ஓய்! நீர் யாருடையதை யாருக்கு ஸமர்ப்பித்தீர்? ஆராய்ந்து பாரும்’ என்று உணர்த்தி எனக்கு ஸ்வருபஜ்ஞாநத்தைத் தெளிவித்தனிது மஹோபகாரம் என்று முன்னடிகளில் கொண்டாடி, மேல் பின்னடிகளால், இப்போது இவ்வருள் செய்ததுபோலவே பரமபக்தியையும் அடியேனுக்கு பரளாதித்தருளவேனும் என்று ப்ரார்த்திக்கிறார்.

[மயி நித்யாம் இமாம் பவதீயதாம் ஸ்வயம் அவபோதிதவாங்]
“இஇ நாயைஷவிதி” என்ற கீழ்ச்சோகத்தால் அ நுஸங்கிக்கப்பட்ட “யானே நீ என்னுடைமையும் நீயே” என்கிற அர்த்தம் ஏற்கனவே எனக்குத் தெரிந்ததே; தெரிந்திருந்தும் “அஹுமத்யைவ மயா ஸமர்ப்பிதஃ” என்னும்போது அதனை மறந்துகிடந்தேன்; உடனே அதனை அடியேனுக்கு ஞாபகமூட்டினுமே! என்று உபகாரஸ்மருதி தோற்ற அருளிச் செய்தபடி. இந்த உபகாரம் போலவே மற்றொரு உபகாரமும் செய்தருளவேனும்; அதாவது-ஸ்வயம்புருஷார்த்த மான பக்தியையும் தந்தருளவேனுமென்கிறார்.

“க்ருபயைவமநந்ய போக்யதாம்” என்றும், “க்ருபயைத தகந்யபோக்யதாம்” என்றும் பாடபேதங்கள். முந்தனை பாடத்தில், ஏவம்-கீழ்ச்சோன்ன அருள்மாதிரியாகவே, அந்யபோக்யதாம்— வேசூரு வஸ்துவில் போக்யதா புத்தியை உடையவனுகாமலிருக்

கும்பதியையும், பக்தியையும் எனக்குத் தந்தருள் என்றதாகிறது. பின்தினபாடத்தில், ஏதகங்யபோக்யதாம் என்பது பக்திக்கு விசேஷணமாகும். இது தனிர வெறேஞ்றும் நெஞ்சுக்கு விஷயமாகாதபடியிருக்கும் போக்யதையையுடைத்தான் பக்தியை என்ற படி... (டிட)

தவ ஓவஸு ஸாபெவக ஸஂஷிதா
ஹவதெஷி ஹவி கீட்ஜித் தீ
உதாராவஸமெஷி ரோஹஸ-அச
கவி தீ ஜந் வதா-ஷ-வாதநா ||

தவ தாஸ்ய ஸாகைக ஸங்கிளாம்
பவநேஷல்ஸ்த்வபி கீட ஜந்ம மே.
இதாவ ஸதேஷி மாஸ்மாத்
அபி மே ஜந்ம சதுர்முகாத்மா.

(டிட)

தவ	உன்னுடைய	அஸ்து	ஆயிடக்
தாஸ்யஸ-அ	{ அடிமமயாகிற		
ஏக ஈக்கி	{ இன்பமொன்றி	இத்	{ அடிமயச் சுவடு
நாம்	{ வேயே விருப்ப	ஆஹஸதேஷி	{ அறியாத
	{ முள்ள மஹான்		மற்றையோர்
	கஞ்சடய		வீடுகளில்
பலசேஷி	{ திருமாளிகை	சதுர்முக	{ சாங்முகங்கைப்
	{ களில்	ஆத்மா	பிறப்பது
மே	அடியேநுக்கு	ஜந்ம அபி	தா-ஜும்
கீடஜம்	{ புழுவாகப்	மே மா ஸ்ம	{ எனக்கு
அபி	{ பிறப்பதூ	பூத {	வேண்டா.

* * *—[தவதாவஸுவஸ-வ.] ஸ்வரூபத்தை உள்ளபடி உணர்ந்தவர்கள் எம்பெருமான் திறத்தில் சேஷத்வத்தோடு ஸிற்க மாட்டார்கள்; பாகவத சேஷத்வபர்யந்தம் போன்றான் பகவச் சேஷத்வம் ரவநிக்கும். இந்த சாஸ்த்ரார்த்தம் இந்த ச்லோகத்தில் வெளியாகிறது. எம்பெருமானே! சேஷத்வமென்பது நாட்டில் ஈரமான்யமாக துக்கக்கருபமாகக் காணப்பட்டாலும், உகந்த விஷயத் திற்கு சேஷமாயிருக்குமிருப்பு ஸாக்ருபமாகவே காண்ணக்யாலே

அந்தக் கணக்கிலே உன் விஷயத்தில் சேஷப்பட்டிருக்குமிருப்பை
ஸ்வாகருபமாக விரும்பி அதிலேய ஊன்றியிருக்குமவர்களுடைய
திருமாளிகைகளில் மிகத் தாழ்ந்ததொரு பிறவி கிடைத்தாலும்
எனக்குப் பரமபொக்கமே ; ஜாதியில் ஏற்றத் தாழ்வு உபயோக
மற்றது. பாகவதசீவிதவும் வாய்க்குமத்தனியே வேண்டுவது.
உன் பக்களில் அடிமைப்படாதவர்களுடைய வீடுகளில் நான்முகக்
கடவுளாகப் பிறக்கும் பிறவி வாய்ப்பதானுலும் வேண்டேன்
வேண்டேன்-னன்றாயிற்று. (திடு)

ஸகூத்தாகார விதமாக நாசயா
தீர்ணீக்குதாநாதீ ஹாகி தீர்ணீகிலி :
இஹாத்தாக்கிலாகுதாநாத நய
க்ஷணைவி தெய்விராஹோதிதாஹுவாம் ॥

ஸக்ருத் த்வதாகார விலோகநாசயா
த்தருணீக்ருதாநுத்தம புக்தி முக்திபிஃ.
மஹாத்மபிர் மா மவலோக்யதாம் நய
க்ஷணேபி தேயத்விரஹோதிதுஸ்ஸஹு.. (ரூகு)

வக்ருத்	ஒருகால்	மாம் நய	அடியேதுக் களிக்க வேதும் ; (எப்படிப்பட்ட மஹாங்களின் கடாக்கதை விரும்புகிறே னென்னில் ;)
த்வத் தாகார விலோகநா சயா	உனது திரு மேனியை வேவிக்கவேது மென்கிற விருப்பத்தினால்	மாம் நய	எந்த மஹாங்க யத் விருது : { ஞடைய கடாக்கதை விரும்புகிறே னென்னில் ;)
த்தருணீக்ருத அதுத்தம புக்தி முக்திபிஃ	மிகவும் சிறந்த செல்வத்தை யும் மோகந் தையும் த்தருண மாக நினைத்து வெறுத் திருக்கிற	யத் விருது : { ஞடைய கே	{ எந்த மஹாங்க பிரிவானது
மஹாத்மபிஃ	மஹாதுபாவர் களினால்	கணே அபி	{ உனக்கு ஒரு நொடிப் மிகவும் பொறுத்த அதிதுஸ்ஸஹு : { மிகவும் பொறுத்த முடியாததோ, [தை : மஹாத்மபிஃ மாம் அவ லோக்யதாம் நய என்று கேழுகே அங்குயம்]
அவலோக்ய தாம்	{ கடாக்கிக் உரியேனு விருக்கையை		

* * *—[வெகூத் தூகாகார.] மஹா பாகவதர்களின் திரு மாளிகைகளில் பிறவிபெறுவதாகிற சிறந்த பாக்கியம் வாய்க்காமற் போன்றும், அந்த மஹான்கள் அடியேனைக்கண்டால் ‘இவன் நம் முடையவன்’ என்று விசேஷதாகத்தும் பண்ணுகைக்கு யோக்ய ஞம்படி அடியேனைப் பண்ணியருளவேணுமென்கிறுரிதில்.

அந்த மஹாத்மாக்களால் அடியேன் கடாக்கிக்கப் பெற வேணும்; எந்த மஹாத்மாக்களாலென்னில்; உன்னுடைய திரு மேனியை ஒருகாலாகிலும் லேவிக்கப்பெற்றால் போதும் என விரும்பி, ‘ஐச்வரியமும் வேண்டா, ஸ்வர்க்காநுபவாதிகளும் வேண்டா, மோக்ஷாம்ராஜ்யமும் வேண்டா’ என்று எல்லாவற் றையும் த்ருணமாக நினைத்து உதறித் தள்ளுபவர்கள் எவ்ரோ, எவர்களை விட்டுப் பிரிந்து ஒரு நொடிப்பொழுதும் நீ தரிக்கமாட்டாயோ, அப்படிப்பட்ட மஹாத்மாக்களின் கடாக்கத்திற்கு நான் இலக்காகும்படி செய்தருளவேணு மென்றாயிற்று.

1. “கூராராழி வெண்சங்கேந்திக் கொடியேன்பால் வாராய், ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழ்வே” என்றாலே பிரார்த் தித்து, 2. “இங்கிரலோகமானுமச்சவை பெறி நும் வேண்டேன்” 3. “எம்மாவிட்டுத் திறமும் செப்பம்” 4. “வானுஞம் மாமதி போல் வெண்குடைக்கீழ் மண்ணவர்தம், கோனுகிணிற்றிருந்து கொண்டாடுஞ் செல்வறியேன்” 5. கம்பமதயானைக்கழுத்தகத்தின் மேலிருந்து இன்பமருஞ் செல்வமும் இவ்வரசம் யான் வேண்டேன்” என்று புக்திமுக்திகளைல்லாவற்றையும் வெறுத்த ஆழ் வார்களின் கடாக்கம் பெறுகைக்கு ஆசைப்பட்டாராயிற்று. “கஷ்ணேபி தே யத்விரஹோதி துஸ்ஸஹ:” என்ற நான்காமடிக்குச் சேர, 6. “அருமாமாயத்தெனதுயிரே மனமே வாக்கே கருமமே, ஒரு மாநொடியும் பிரியான் என்னுழி முதல்லுள்ளுவதே” என்ற ஆழ்வார் பாசரம் அதுஸங்கீதயம். (நூ)

-
- | | |
|---------------------------|---------------------------|
| 1. திருவாய்மொழி 6—9—1. | 2. திருமாலை—2. |
| 3. திருவாய்மொழி 2—9—1. | 4. பெருமான் திருமொழி 4—7. |
| 5. பெருமான் திருமொழி 4—5. | 6. திருவாய்மொழி 10—7—7. |

ந செலிவும் ந பூண்டா நூ ஸ்தோகினாவிதும்
நாநா தாநாம் நாநாக்கிலிவி தவ ஸொஷ்டு விஹவாகை;
ஸ்தோகிலிவி தவ ஸொஷ்டு விஹவாகை;
விநாசாம் தத்துப் பியாகியந விஜ்ஞாவநாக்கிடு ॥

ந தேஹம் நப்ரானைந் நச ஸ்தோகிலிவிதம்
நகாத்மாநம் நாந்யத் கிமபி தவ ஸேஷ்டவ் லிபவாத்.
பஹிர்ப்புதம் நாத கங்கணமபி ஸஹே யாது சததா
விநாசம் தத் ஸத்யம் மதுமதந விழ்ஞாபநமிதம் (ஞ)

நாத

ஸ்தாமிக !,

தவ ஸேஷ்டவ விபவாத பஹிர்ப்புதம்	{ உங்கு ஸேஷ்டப் பட்டிருக்கை யாகிற கெல் வத்திந்துப் புதம்பான [உங்கு ஸேஷ்டப்படாத]	அத்மாநம் ச க ஸஹே	{ அத்மாவையும் வைக்க மாட்டேன் ;
			{ (ஸேஷ்டவு குந்யமான) வேறெநதையும் வைக்க மாட்டேன் ;
			{ (ஸேஷ்டவு குந்யமான கீழ்ச்சொன்ன தேஹாதிக (ளெல்லாம்) உருமாய்ந்து போகட்டும் ;
தேஹம்	ஸ்தாமிக	சததா	{ (ஸேஷ்டவு குந்யமான கீழ்ச்சொன்ன தேஹாதிக (ளெல்லாம்) உருமாய்ந்து போகட்டும் ;
நாநம்	அபிர ஸஹே	விநாசம்	{ மதுவைக்கொன்ற பெருமானே!
ப்ரானா	{ (பிப்பதிப்பட்ட) ப்ராணனையும்	யாது	
ஸஹே	{ பொறுக்க மாட்டேன் ;	ஹே மதுமதந	{ மதுவைக்கொன்ற பெருமானே!
அசேஷ்ட அபிலவிதம்	{ எல்லாகும் விரும் பக்கூடிய ஏாகத்தையும்	ததிதம்	{ இங்கனே விண விழ்ஞாபங்கம்
ஸ்தாமிக வைக்க	ஸஹிக்க மாட்டேன் ;	ஸத்யம்	{ ஜப்பம் செய்த விது ஸத்யம்.

* * *—[ந செலிவும்.] கீழ்ச்சேலாகங்களில் இஷ்டப்ராப்தியை
அபேக்ஷித்தார்; இதில் அங்கூட ஸிவ்ருத்தியை அபேக்ஷிக்கிறார்.
இஷ்டங்கள் வித்திப்பது மாத்தீரம் போராது, அங்கூடங்கள்
தொகையை மாத்திரமும் போராது; இரண்டும் உத்தேச்யமிழே.
திருவாப்மொழியில் “ கருளுமிழையோனும் ” (4-8-1.) என்கிற

திருவாய்மொழியில், “உடம்பினால் குறைவிலமே” “உயிரினால் குறைவிலமே” இத்யாதியாகப் பத்துப்பாசுரங்களாலே பரக்கப் பேசின அர்த்தத்தை இந்த ஒரு ச்லோகத்தில் அடக்கி அருளிச் செய்கிறூர் என்றுணர்க.

மதுஸ்தநனே! திருமுன்பே ஸத்யமாக ஒரு விண்ணப்பம் செய்கிறேன், கேட்டருளவேணும்; அஃது என்னென்னில்; ‘ஸரீராசீஞ்சும் வறை யிட்டவாயநாம்’ என்றபடி தர்மாநஷ்டா நங்களுக்கு முதல் ஸாதநமான சரீரமும், அதற்குத் தாரகங்களான பிராணன்களும் பிராணிகளைல்லாரும் மிக விரும்பும் ஸாகமும், இவையெல்லாவற்றிற்கும் ஆச்சர்யமாக விற்கும் ஆத்மாவும், மற்றும் புத்ரமித்ரகளத்ராதிகள் எதுவாகிலும் உன்னுடைய சேஷத்வத் திற்கு உபயுக்தமாகில் ’ வேண்டும்; அதற்குப் புறம்பாகில் வேண்டா; இவையெல்லாம் உருமாய்ந்து போகட்டும்; இது கழுத் துக்கு மேலே சொல்லுகிற வார்த்தையன்று; அடிவயிற்றிலிருந்து ஸத்யமாகச் சொல்லுகிற வார்த்தை; இது பொய் சொன்னதாகில், உன்னிடத்தில் மது என்னுமச்சான் பட்டபாடு படுவேனத்தனை என்றாயிற்று. பகவத்கைங்கர்யத்திற்கு உறுப்பல்லாதது முழு கஷ்டங்களுக்கு த்யாஜ்யம் என்கிற சாஸ்த்ரார்த்தம் இதனால் வெளி யிடப்பட்டதாம்

‘கொள்ளும் பயனெண்றில்லாத கொங்கை தன்னைக் கிழுங் கோடும், அள்ளிப்பறித்திட்டவன் மார்பிலெறிந்து என்ன முலைத் தீர்வேனே’ என்று ஆண்டாள் ரோஷ்டத்துடனே அருளிச் செய் தது போல் இவரும் ரோஷ்டதோற்ற இங்களே அருளிச்செய்கிற ரென்க. எவ்விதத்திலும் அழிகில்லாத ஆத்மாவைநோக்கி, பாதா ஶதயா விநாசா-உருமாய்ந்து போகட்டும் என்று இங்கருளிச் செய்தது சேஷத்வத்திலுள்ள ஊற்றத்தைக் காட்டுமத்தனை.

‘விஜ்ஞாபநம், விஜ்ஞாபிதம்’ என்பன பாட பேதங்கள். (நின)

இாரதூஸ்யா நாரெநாவரிஹராணீயஸு) உஹதி:
நிவீநாஹாராஹம் நாவஸாராஸாஹஸு)ஸுஷிவி
அயாஹிச்நா வைச்நா நிராவயிகவாதமு) ஜுமைய
தவ வாரா வாரா மாண மணசிதீவாசி மதவீ॥

துரந்தஸ்யாநாதேரபரிஹரணீயஸ்ய மஹதः

நிஹீநாசானோஹம் ந்ருபசுரக்ஷபஸ்யாஸ்பதமपி.

தயாஸிந்தோ பந்தோ நிரவதிக வாத்ஸல்ய ஜூலதே

தவ ஸ்மாரம் ஸ்மாரம் குணகணமித்சசாமி கதபீः. (ஞ.ஏ)

தயாவின்தோ	கருணைக்கடலே!		ஆஸ்பதம் அபி	$\left\{ \begin{array}{l} \text{திருப்பிடமா} \\ \text{யிருந்தாலும்} \end{array} \right.$
பந்தோ	$\left\{ \begin{array}{l} \text{ஸகவலித பந்துவ} \\ \text{மானவனே!} \end{array} \right.$		தவ	உன்முடைய
நிரவதிக	$\left\{ \begin{array}{l} \text{எல்லையற்ற வாத} \\ \text{வாத்ஸல்ய} \end{array} \right.$		குணகணம்	$\left\{ \begin{array}{l} \text{அளவந்ற} \\ \text{குணங்களை} \end{array} \right.$
வாத்ஸல்ய	$\left\{ \begin{array}{l} \text{ஸல்ய} \\ \text{ஜூலதே} \end{array} \right.$		ஸ்மாரம்	$\left\{ \begin{array}{l} \text{பலகாலும்} \\ \text{ஸ்மாரம்} \end{array} \right.$
நிஹீநாசாரா:	$\left\{ \begin{array}{l} \text{இழிவான நடத} \\ \text{அஹம்} \end{array} \right.$		ததபீः	$\left\{ \begin{array}{l} \text{அச்சக} \\ \text{கெட்டவனும்} \end{array} \right.$
துரந்தஸ்ய	முடிவில்லாததும்			$\left[\begin{array}{l} \text{இங்கனே இசுகிக} \\ \text{கின்றேன்;} \end{array} \right.$
அநாதேः	அடியற்றதும்			$\left[\begin{array}{l} \text{[ஒன்று சேஷத்} \\ \text{வந்தை ஆசைப} \\ \text{படுகின்றே} \\ \text{னென்கை.]} \end{array} \right.$
அபரிஹரணீ	$\left\{ \begin{array}{l} \text{பரிஹரிக்க} \\ \text{யஸ்ய} \end{array} \right.$		இதி இச்சாமி	
மஹதः	பெரியதுமான			
அசபஸ்ய	பாபத்திற்கு			

கீழே—[இராணுவாநாதே.] கீழே “யிஹஸாவிலிவிந்த” (47) என்கிற ச்லோகத்தால் உம்முடைய தொஷங்களை நீர்தாமே சொல்லிக்கொண்டு, கைங்கரியப் பிரார்த்தனை பண்ணினதற்கு வெறுத்துக் கோண்மரே; அப்படியிருக்க மறுபடியும் அதனை ஏன் விரும்பா நின்றீர்? என்று எம்பெருமான் கேட்க, அடியேன் பல வகைக் குற்றங்கட்டுக் கொள்கலமாயிருப்பவன் என்பதில் ஐய மில்லை; இழி தொழில்களையே செய்பவனுகவும் நாற்கால் விலங்கு கள் போல் விவேகமற்றவனுகவும், நெடுநாளாகத் தொடர்ந்து வந்து முடிவுமில்லாமல் பரிஹரிக்கவுங் கூடாமலிருக்கிற மஹா பாதகம் அதிபாதகம் எனப்படுகிற அக்ருத்யங்களுக்கெல்லாம் பிறப்பிடமாகவும் இராநின்றேனுகிலும் உன்து திருவருள் முதலிய திருக்கல்யாண் குணங்களை நினைந்து நினைந்து, இப்படிப்பட்ட திருக்குணங்களிருக்கும்போது நம்முடையபாவங்கள் நம்மை என்னசெய்யக்கூடுமென்று அச்சம் கெட்டுக் கைங்கர்யப்ரார்த்தனை பண்ணுகிறேன் என்கிறூர்.

ந்ருபக�=மநுஷ்பனுகப்பிறந்தும் வர்ணைச்சரம் தர்மாதுஷ்டாங் வரம்பை மீறி ஆஹார நித்ராத்களில் சியதியின்றி மனம் போன படி திரிகின்றேனுகையால் ம்ருகப்ராயனுக இருப்பவன் என்ற படி. (இட)

கநிவூந்வேவுவம் யதிவூநரிதிவுநிவ, ரஜஃ
ஶந
தசிபாநஶாந்தூதி வவுநலங்தீநாநயடி ।
தயாவீஷங் ரா-உவம் வவுநாவுநவுநவுநவுந
குவிசிவெவுவங்குதம் யாணியா சீ சிக்ஷய இநஃ ॥

அநிச்சங்கப்யேவம் யதிபுநரிதிச்ச ந்நிவ ரஜஃ
தமச்சங்க ச்சத்மஸ்துதிவசந பங்க்மரசயம்.
ததாபீத்தம் நூபம் வசந மவலம்ப்யாபி க்ருபயா
த்வமேவைவம் பூதம் தரணிதர மே சிக்ஷய மா. (டுக)

ஹே தாணி தா!	{ ஸர்வலோக நிர் வாஹகனுன எம்பெருமானே	சத்மஸ்துதி வசந பங்கீம்	{ பெடமாகண்தோத் ரஞ் சொல்லு கிற விதத்தை
		ரஜோகுணத்தா ஶும் தமோ குணத்தாஶும் ஶுட்பட்டிள்ள அழியேன்	யதிபு. அரா சயம் ததா அபி
ரஜஸ் தமச் சங்க (அஹம்)	{ (உண்ணமொக) இப்படி இச்சி யாதிருந்த போதிலும்	இத்தம் ரூபம் வசநம்	{ செய்தேணேயாகி ஹம் [பெடமான] சொல்லை
		அவலம்ப்ய அபி	{ ஆதாரமாக கொண்டாவது
எவும் அநிச்சங் அபி	{ இச்சிப்பவன் போல (அபி கயித்து)	க்ருபயா த்வம் ஏவ	திருக்குருளாலே நீ நானே
		எவும்பூதம் மே மா. சிக்ஷய	{ இப்படிப்பட்ட எனது மான் கவைத் திருத்த வேணும்.

* * *—[கநிவூநவி] ஸீர் மஹாபாபங்கள் சிறைந்தவர் என்ற விஷயம் அப்படியிருக்கட்டும் ; “இச்சாமி” என்று ஒரு வார்த்தை சொன்னீரே ; சுதாராகி ஒரு ஸஹநுதயமாயிருக்குமோ ? என்று எம்பெருமான் கேட்க ; பிரானே ! உன்னை அதுபனிப்பதற்கிடான்

‡ அது—கைக்கரிய விருப்பம்.

இச்சைனனக்குடன்டென்றுரஜஸ்தமோ குணங்கள் கூடுபூரித்துக் கிடக்கிறநான் எங்கனே சொல்லமுடியும்? விஷயத்திற்குத் தகுதி யான விருப்பம் இல்லை யென்றே சொல்ல வேண்டும்; அப்படி இல்லையாயினும், “கதாஹுமைகாந்திகநித்யகிங்கர: ப்ரஹுர்ஷயிஷ்யாமி” என்றும் “தவ பரிஜூநபாவம் காமயே” என்றும் ஏதோ இச்சையுள்ளவன் போல அபிநியித்து வார்த்தை சொல்லியிருக்கி ரேனே; இந்தப் பொரி புறந்தடவின வார்த்தையையாவது பற்று சாகக் கொண்டு, விரல் நுழைக்க இடங்கிடைத்தால் தலையை நுழைக்கவல்ல நீடனது நிர்வேஹதுக கிருபையினுலே இந்த செஞ்சைத் திருத்திப் பணிகொண்டருளவேணு மென்றூராயிற்று.

1. “கையார் சக்கரத்தென் க்ருமாணிக்கமே யென்றென்று, பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமேயாடி, மெய்யே பெற் றெழுஷுந்தேன்” என்ற ஆழ்வாரருளிச் செயலைத் திருவுள்ளம்பற்றி இந்த ச்சோலாகமருளிச் செய்தபடி. ஏதேனும் ஒரு வியாஜத்தை எதிர்பார்க்கு மெம்பெருமான், அஸ்மதாதிகள் அஹ்ருதயமாகச் சொல்லும் சொல்லியும் கொண்டு காரியம் செய்யவல்லவன் என்கிற அர்த்தமும் இதில் ஸுகிதமாகும். (நிக)

விதா குவஂ ஶாதா குவஂ ஆயிததநய ஹஸ் வீயஸ-ாஹ்ருத்
குவிவ குவஂ ஶித்ரு- மார-ாவி மதி-ஶாவி ஜஹதாடி।
குஷ்யஸ்தூப-துவவ வரிஜுநஹஸ்-திரவு-
பூவன்செலவஂ ஸதுஹலைவி தவெவவாவி-வி ஈர-ஃ

பிதா தவம் மாதா தவம் தயிததநய ஸ்தவம் ப்ரியஸ-ாஹ்ருத்
தவமேவ தவம் மீத்ரம் குருரவி கதிஸ்சாளி ஜகதாம்.
தவத்யஸ் தவத்ப்ருத்யஸ் தவ பரிஜூநஸ் தவத்கதிரஹம்
ப்ரபந் ச்சைவம் ஸத்யஹமபி தவைவாஸ்மி லுபி பர.. (கூ)

ஜதாம்	{ உலகங்கட்டெல் லாம்	தயிததநய.	{ அனபனே மா த்வம் { ஹஸ் கீயே
பிதா தவம்		தவப்பனும் கீயே	
மாதா தவம்	பெற்றதாயும் கீயே	ப்ரியஸ-ாஹ் குத் தவம் எவ	{ உயிர்தோழனும் கீயே

வெர்யறஹஸ்யங்	தவ பரிஜா�	உணக்குத் தொன்
கனும்சொல்லிக்		டன்;
கொள்ளுதற்		
குப்பாங்கான	ந்துத் ததி:	உண்ணோயே கதியா
மித்திரலும்நியே		கட்கொண்ட
		ஏன்
குரு: அவி	{ சீசாரியனும்	{ ப்ரபங்கலுமாவிருக்
	{ நியே;	{ கிரேன்;
கதிச்ச அவி	{ உபாயோபேயமும்	
	{ நியே;	
அஹம்	{ அடியேனேவென்	ஒவுஞ் வதி ஆன பின்பு
	{ ரூவ்,	அஹம் அபி அடியேனும்
தவதிய:	உன்னுஷ்டயவன்;	தவ எவ உணக்கே
ந்துத் ப்ருதய:	{ உன்னுலே பரிக்	பரஃ அஸ்மி ஹி { ரஷ்யங்குத் தூரா
	{ கத்தகுந்தவன்	நின்றேந்காண்

* * *—[விதாஷ் 10.] நீர் அஹ்மருதயமாகச் சொன்ன சொல் கீழும் ஸஹ்மருதயமாகக் கொண்டு காரியம் செய்யலேவனுமென்கிற சிரப்பந்தம் நமக்கு என்னை என்று எம்பெருமான் திருவுள்ளமாக, ஒழிக்க வொழியாத உறவுமுறை யுள்ளதுகான் என்கிறோ. 1. “சேலேய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன்மக்கஞும், மேலாத் தாய் தந்தையுமவரேயினி யாவாரே” 2. “தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய், நீயாய் நீ நின்றவாறு” இத்யாதி அருளிச் செயல்களை இங்கே நினைப்பது.

ஸாஹ்மருத், மித்ரம் என்கிற பதங்களைப் பர்யாயமாக உலகில் வழங்கக் காண்கிறோமாகிலும் சிறிது அர்த்தபேதமுண்டு. எப்போதும் ஹித்தை விரும்புவான் ஸாஹ்மருத்தெனப்படவான்; ஸகல ரஹஸ்யங்களையும் சொல்லிக் கொள்ளுதற்கு உரியவனும் ஸமாந வயஸ்கனும் மித்ரமெனப்படுவான். ஆக, உலகங்கட்கெல்லாம் நீ ஸகலவித பங்குவுமாக அமைந்திருப்பதனுலும், உனக்கு நான் ஸர்வாத்மா உரிமைப்பட்டிருப்பதனுலும் என்னை ரக்ஷித்தருளவேன் டிய சிரப்பந்தம் உனக்கு உண்டுகான் என்றாயிற்று. ... (40)

1. திருவாய்மொழி 5—1—8.

2. திருவாய்மொழி 7—8—1.

ஐநிக்வாஹம் வங்செ இஹதி ஜஹதி வூராதயஸஹாம்
ஸாஹீநாம் யாகூநாம் மாணவாராவி தகவல்லிதிலி
நிலஷ-காசெவ குஹரண காலெமைகாஞ்சிறவாம் [உாடு]
க்ரெயாயிப்பாவாதா ஶாரணா நிலைாழி தலைவி ॥

ஐநித்வாஹம் வம்சே மஹதி ஜகதி க்யாதயஸஹாம்
சக்ஸாம் யுக்தாநாம் தணபுருஷ தத்வஸ்திதிலிதாம்.
நிஸர்க்காதேவ த்வச்சரணகமலைகாந்தமானஸாம்
அதோதஃ பாபாத்மா சரணத நிமஜ்ஜாமிதமலி. (கக)

சரணத !	{ வழிகாட்டும் பெரு மானே !,	தாநத சரண கமல எகாந்த மானஸாம்	{ உனது திருவுடித் தாமரைகளி வேயே ஊன் றின மன முடையவர் கஞ்சமான மஹாந்களு டைய
அஹம்	அடியேன்		
ஜகதி	உலகமெங்கும்		
க்யாதயஸஹாம்	{ பரவின புகழை யுடையவர் கனும்	மஹதி உம்சே	சிறந்த குலத்திலே
சக்ஸாம்	பரிசுத்தர்களும்	ஜநித்வா	பிறந்து வைத்து
யுக்தாநாம்	{ உண்ணொவிட்டுப் பிரியாதவர் கனும்	பாபாத்மா	{ பாபிஷ்டான்யக் கொண்டு
குணபுருஷ	{ அசோதாதத்வ மென்ன சேதநதத்வ	தமவி	{ இருள்மயமான ஸுதாவியிலே
தத்வ ஸ்திதி	{ மென்ன இவற் றின் ஸ்வரூப ஸ்வபாவங்களை		
விதாம்	அதஃ அதஃ		{ அடிகாண வொண் ஞை கீழெல்லை யிலே
நிஸர்க்காத ஏவ	இயற்கையாகவே	நிமஜ்ஜாமி	{ அமுக்திக் கொண் டே கிடக்கி றேன்.

* * *—[ஐநிதாஹம்.] ஸீர் சிறந்த குலத்திலே பிறந்தவர்களே; அஃதொன்றே போருமே ஸீர் கடைத்தேறுவதற்கு; என்கையை எதிர்பார்க்க வேண்டிய விரப்பந்தம் உமக்கு இல்லையே என்று எம்பெருமான் திருவுள்ளமாக; பிரானே! சிறந்த வம்சத்

தில் பிறந்தேனுகிலும் பாபப்ரசாரனும் ஸம்ஸாரத்திலே அழுந்தா வின்றேன், எடுத்தருளவேணும் என்கிறூர். உலகம் நிறைந்த புக முடையவர்களும் சரீர சுத்தியும் அந்தகெரண் சுத்தியுமுள்ளவர்களும், யோகத்தில் தேர்ந்தவர்களும் தக்வல்திதையை உணர்ந்தவர்களும், பரிமளத்தோடே அங்குரிக்கும் திருத்துமாய்போலே உன்னுடைய திருவடித்தாமரைகளில் இயற்கையான அன்பை நிருபக மாகவுடையவர்களுமான ஸ்தீமந்நாதமுனிகளுடைய திருவம்சத்தில் பிறந்துவைத்து, பாபங்களிலீலையே புத்திதையச் செலுத்திக்கொண்டு ஸம்ஸாரஸமுத்ரத்திலே இன்னமும் தரைகாணுமல் மூழ்கிக் கிடக்கின்றேன் என்றாயிற்று. இப்படிப்பட்ட என்னை நீதானே சிர்தேஹுக க்ருபையினால், கரைமரஞ் சேர்க்கவேணுமென்பது உள்ளதை.

யுக்தாநாம் என்பதற்கு மூன்றுவகையாகப் பொருள் கூறுவர் ; ஆத்மஸாக்ஷாத்காரமாகிற யோகத்திலே ஊன் நினவர்கள் என்றும், உன்னேடு நித்யஸம்பந்தத்தை விரும்பியிருப்பவர்கள் என்றும், ஒருகாலும் உண்ணைவிட்டுப் பிரியாதவர்கள் என்றும்.

குணபுருஷத்தவல்திதி லிதாம்=குணத்ரயாத்மகமான பிரகிருதியைக் குணமென்பர் ; புருஷன்—ஆத்மா ; சேதநாசேதனங்களுடைய தத்வல்திதையை [உண்மை நிலைமையை] உணர்ந்தவர்கள் என்றும், சேதநாசேதனங்களாகிற தத்துவர்களின் ஸ்திதையை உணர்ந்தவர்கள் என்றும் உரைக்கலாம்.

சரணத!=அவரவர்களுக்குத் தகுந்த உபாயத்தைக் கொடுத்தருள்பவனே ! என்கை. (குக)

கசிய-காத: காஷாத்ரு ஶமுலி தீரவ-இயா பூ-வை-ஹ-
கூ-தவொ த-ா-க-ா-நி லூ-ர வா-வ-ஸ-ா வ-ந-ந-வ-ர-ா- :
ந-ய-ஶ-ங-ஸ- வ-ா-வ-இ-ஷ-ஃ: க-ய-க-இ-ஹ-ஐ-த- த- த-ா-ஃ-வ-ஜ-ல-ய-ஃ:
க-வ-ா-ர-ா த- த-ா-த-ீ-ண-ஃ ஹ-வ வ-ர-ி-ய-ர-ா-ய- வ-ர-ண-ய-ய-ஃ ||

அமர்யாத: காஷாத்ரச் சலமதி ரஸ-இயாப்ரஸவுபு: க்ருதக்நோ துர்மாநி ஸ்மரபரவசோ வஞ்சங்பர,
ந்ருசம்ஸ: பாபிஷ்ட: கதமஹமிதோ து:கஜலதே:
அபாராதுத்தீரணைஸ் தவ பரிசரேயம் சரணயோ.. (குக)

அமர்யாத:	வரம்புமீறிவாவதும்	வஞ்சபரஃ:	பிரஹர உணிப்பவலும்	
கூத்ரஃ:	{ அந்த விஷயங்க { வில் சாபல்ய முன்னவலும்	ந்ருசம்ஸ�:	{ கொடுங்கொழில் புரியுமவலும்	
சுவமதி:	{ நின்றவா நில்லா { செஞ்சினை யுடையவலும்	பாரிஷ்ட:	மஹாபாபியுமான	
அஸுமியா ப்ரஸவ சூ:	{ பொருமைக் கப் பிறப்பிடமான வலும்	அஹம்	அடியேன்	
க்ருதக்ங:	{ நன்றி கெட்டவலும்	இத:	இந்த	
துர்மானி	{ துரவுங்கார முன்னவலும்	அபாராத்	கங்குகரையந்த	
உமரபரங:	{ காமத்துக்கு உசப்பட்டவலும்	ஈக்கஜலதே:	{ துன்பக்கடலில் நின்றும்	
		உத்திரிணை:	{ கரை சேர்ச்சுவனும்	
		தவ:	{ உனநு சரணமோ:	{ திருவுடிகளில் எங்கனே
		கதம்	{ கைக்கரியம் பன்னைப் பெறவேன்?	

* * *—[கலைப்பாடு:] கீழ்க்கொத்தில் பாபாத்மா என்று சுருக்கமாகச் சொன்னதை விவரித்துக்கொண்டு, இப்படிப்பட்ட மஹாபாபியான நான் உனது நிர்மேஹதுக்கிருபையினால் கரையேற விடில் வேறு வழி ஏது? கைக்கரியத்தை இழுந்தே போகவேண்டு மத்தனை என்கிறார். பத்து விசேஷணங்களால் தமது தாழ்வுகளை விஸ்தாரமாகச் சொல்லிக்கொள்ளுகிறார். இப்படிப்பட்ட க்லோ கங்களை மஹாபாபிகளான நாமெல்லோரும் அதுவங்கித்து உச்சி விழிப்போமாக.

... (கூட)

ராவுவா யாத்துவூங் தாடூரிழுா வாயவஸஸு
பூணத ஒதி அயாஉ-ய-உவெவாங்குவஸு) கூஷ்டி!
பூதிஹவ இவாங்க-உ-உ வாயாங்குதாங்க-உ¹
வாத கிழவாதா-உவஸு) தெவுி காதியா-||

ரதுவர யதாஸ்தவம் தாத்ருகோ வாயஸஸ்-ய
ப்ரணத இதி தயாஞ்சு யச்ச கைத்யஸ்ய க்ருஷ்ண
ப்ரதிபவ மபராத்தார் முக்த ஸாயுஞ்யதோஷு:
வத கிமபதமாகஸ் தஸ்ய தேவதி கஷ்மாயா-||. (கூட)

ஹே ராமா!	{ ரகுவம்சத்தில் ஸ்ரீராமனாக அவதரித்தலனே!	ப்ரதிபவும் அபராத்து� சைத்யஸ்ய	பிரவிதோறும் அபராதம் பண்ணன சிசுபாலனுக்கு
தங்ம தாத்ருசு: வாய்வஸ்ய	{ அப்படிப்பட்ட [மஹாபாதி யான] காகா ஸாரான் விஷயத்திலே 'இக்காகம் நம்மை வணங்கிறோ' எங்கூதே கொண்டு	ஸாயுஜ்யதः அழச்சயத் தஸ்ய தே குமாயாஃ அபதம் ஆக� கிம் அஸ்தி வத	{ ஸாயுஜ்யமளித்தவ ஞாகம் ஶாலை; அப்படியெல்லாம் செய்தவனுன உன்னுடைய பொறுமைக்கு இலக்காாத ஞறம் என்ன இருக்கிறது? அருளிச்செய்ய வேஞும்.
தயானு: யத் அழு:	{ தயைபண்ணினு யிரே;		
முக்த! ங்ருஷண!	{ குற்றமறியாத கண்ணப்ராணே!		

* * *—[“ரவ்யாவா-”] கீழே உம்முடைய பாபங்களை நீர் தாமே சொல்லிக்கொண்டார்; இவ்வளவு பாவங்கள் நிறைந்திருக்கின்ற வும்மை எங்கனே அநுகரவுமிக்க முடியும்? என்று எம் பெருமான் திருவுள்ளாமாக, காகாஸாரதுடைய அபராதத்து தும் சிசுபாலனுடைய அபராதத்தினும் மிக்க அபராதம் உலகை அண்டோ? அவற்றைப் பொறுத்தருளின வுனக்குப் பொறுக்க முடியாததுண்டோ வென்கிறூர்.

வந்வாஸ காலத்தில் சித்ரகூட மலீச்சாரவிலே இராமசீரா னும் பிராட்டியும் ஏகாந்தமாக இருக்கிற ஸமயத்தில் இந்திரன் மகனான ஜயந்தன் பிராட்டியினமுகைக்கண்டு மோஹித்து அவளைத் தான் ஸ்பர்சிக்க வேண்டுமென்னும் தீயகருத்தினான்த் தேவ வேஷத்தை மறைத்துக் காகவேஷத்தைப் பூண்டுகொண்டு வந்து, பிராட்டியன் மடியிலே பெருமாள் பள்ளிகொண்டருஞ்சுகையில் தாயென்றநியாதே பிராட்டியின் திருமார்பினில் குத்த, அவ்வள விலே பெருமாள் உணர்ந்தருளி அதிக கோபங்கொண்டு ஒரு தர்ப் பத்தை யெடுத்து அதில் ப்ரற்றமாஸ்தரத்தைப் பிரயோகித்து அதனை அந்தக் காகத்தின்மேல் மந்தகதியாகச் செலுத்த, அக் காகம் அந்த அஸ்தரத்துக்குத்தப்பி வழிதேழிப் பலனிடங்களிலும்

ஓடிச்சென்று சேர்ந்தவிடத்தும் ஒருவரும் ஏற்றுக் கொள்ளாமை யாலே மீண்டும் பெருமாளையே சரணமடைய, அப்பெருமான் அருள்கொண்டு அக்காகத்தக்கு உயிரைக்கொடுத்து அந்த அஸ்தரம் வீண்படாமல் காகத்தின் ஒரு கண்ணை அறுத்தவளவேரு விடும்படி செய்தருளினவென்ற வரலாற்றில் காகாபராதத்தை கஷமித்தருளினமை விளங்கும். தலையறுக்காமல் உயிரோடுவிட்டது கஷமாகார்யமிடே.

சிசுபாலன் பிறந்தபொழுது கான்கு கைகளையும் மூன்று கண்களையுமுடையனுயிருந்தான்; அப்பொழுது அணைவரும் இது என்னவென்று வியக்கும்போது, ஆகாயவாணி “யார் இவளைத் தொடுகையில் இவனாது கைகளிரண்டும் மூன்றும் விழியும் மறையுமோ, அவனுல் இவனுக்கு மரணம்” என்று கூறிற்று. அவ்வாறே பலரும் தொடுகையில் மறைப்படாத கைகளும் கண்ணும் கண்ண பிரான் தொட்டவளவிலே மறைப்பட்டன; அதனால் ‘இவளைக் கொல்பவன் கண்ணனே’ என்றறிந்த இவன் தாப் ‘யாது செய்யி னும் என் மகனைக் கொல்லலாகாது’ என்று கண்ணனை வேண்ட, அந்த அத்தையின் நன்மொழிக்கு ஒருசார் இணங்கிய கண்ண பிரான் ‘இவன் எனக்கு நூறு பிழை செய்யுமளவும் இவன் பிழையை நான் பொறுப்பேன்’ என்று கூறியருளினன். பின்பு சிசுபாலன், தனக்குக் கண்ணன் சத்துரு வென்பதை இளாமையி லேயே அறிந்து அதனாலும் பூர்வஜந்மவாஸனையாலும் வளர்ந்த மிக்க பக்கமையைப் பாராட்டி, எப்பொழுதும் அப்பெருமா னுடைய திவ்யகுணங்களையும் திவ்யசேஷ்டதங்களையும் நின்திப் பதே கொழிலாக இருந்தான். இவனுக்கு மனங்கெசப்து கொடுப்ப தென்று விச்சயித்திருந்த ருக்மிணியைக் கண்ணன் வலியுக்கவர்ந்து மனங்கெசப்துகொண்டது முதல் இவன் கண்ணனிடத்து அளவு கடந்த வைரங்கொண்டனன். பின்பு இந்தரப்ரஸ்த நகரத்தில் நடந்த ராஜஸமை யாகத்தில் தர்மபுத்திரனால் கண்ணபிரானுக்கு அக்ரழுஜை செய்யப்பட்டதைக் கண்டு அளவிறந்த வசைச்சொற் களைப்பிதற்றி அதுபற்றிக் கண்ணனது சக்ராயுதத்தால் தலை துணிக்கப்பட்டு இறந்து தேஜோமயமான திவ்ய சரீரம் பெற்று எம்பெருமானது திருவழியை அடைந்தனன் என்பது சிசுபால

வருத்தாந்தம். இவ்வளவு மஹாபராதியான இவனுக்குப் பரம ஸாம்யரூபமான ஸாயுஜ்யத்தைக் கொடுத்தது கூமாகார்யமிடே.

முதலடியில் ரகுவர! என்று ஸம்போதநமாயிருப்பது போலவே இரண்டாமடியின் முடிவிலும் க்ருஷ்ண! என்று ஸம்போதநமாகவே யிருக்கலாமென்பது பலருடைய கொள்கை. க்ருஷ்ன: என்று ப்ரதமாந்தமாக உரைப்பாருமூர். க்ருஷ்னனுக்கி என்றபடி.

தாத்ருச: என்பது ‘தாத்ருக்’ சப்தத்தின்மேல் ஷஷ்ஹனிபக்தி. “யஸ்ய சைத்யஸ்ய” என்ற பாடம் அசுத்தம். ப்ரதிபவம்=இவ்வண்டத்திற்கு உட்பட்ட வைகுண்டலோகமென்று பெயருள்ள பகவல் லோக விசேஷத்தில் திருவாசல்காக்கும் கைங்கரியத்திலே யிருந்த இருவர் ஒரு மஹர்வியின் சாபத்திற்குப் பாத்திரமாகி இந்தப்பூமியில் பகவத்விரோதிகளாக மூன்று பிறவி பிறந்தார்களென்றும் மூன்றாவது பிறவியின் இறதியில் அவர்களுக்கு எம் பெருமான் மோக்கமளித்தனன்றும் புராணங்கூறும். சிசபாலன் அவ்விருவர்களுள் ஒருவன். இந்த ஜங்மம் அவனுக்கு மூன்றாவது. காகாஸாரன் ஒரு பிறவியில் ஒரு தடவை அபசாரப்பட்டான்; இவ்னே மூன்று பிறவிகளிலும் இடைவிடாது அபராதம் செய்தவன்; இப்படிப்பட்டவனுக்கும் முக்கியளித்தது உனது அளவற்ற கூமாகுணத்தை ஆயிஷ்கரிக்கின்றதென்றபடி. ஸாயுஜ்ய மாவது பரமஸாம்யரூபமான மோக்கம். “கேட்பார் செனிசுடு கீழ்மை வசவுகளேவயும், சேட்பால் பழம்பகைவன் சிசபாலன், திருவடி தாட்பாலடைந்ததன்மை” என்ற திருவாய்மொழி [7-5-3] காண்க. (குடு)

நநா பூவுற் லூகூரெஷவ நாய
தவாஹிலீ திய பாவளோநஃ!
தவாநாகங்வரும் ஸாதஃ பூத்திரா
ஶிரெகவஜ்ஞ கிழித் வருதகென ||

நநு ப்ரபந்நஸ் ஸக்ருதேவ நாத
தவாஹுமஸ்மீதிச யாசமாநஃ.
தவாநுகம்ப்ய: ஸ்மரதஃ: ப்ரதிஜ்ஞாம்
மதேக வர்ஜும் கிமிதம் வரதந்தே.

(குடு)

ஏதாத!	ஸ்வாமிக்!,	(அன்றைக்டற் கரையில் விடீஷ ஞப்பானுக்ருப் பண்ணின)
அஹம் வக்ருதவை ப்ரபங்க: இதி	{ 'நான் ஒருகால் ப்ரபத்தி பண்ணினவன்' என்றும்	{ ப்ரதிஜ்ஞாம் ஸ்மரத: தவ
அஹம் தவ அஸ்மி இதி ச	{ 'நான் உங்க்கே உரிமைப்பட் ஒருக்கிறேன், என்றும் (சொல் விட்கொண்டு)	{ அதுமய்ய:
யாசமாக:	{ (கைங்கர்ய புரு ஷார்த்தத்தைப்)	{ தே இதம் { உனது இந்த வரதம் { விரதமானது
அஹம்	{ பிரார்த்திக்கின்ற அடியேன்	{ மத்தை வர்ஜும் { என்னென்றுவைனைத் கிம் { தவிர்த்தோ?

* * *—[நநாபூவநஃ.] காகாஸூர சிசபால ப்ரபர்துகிள் திறத்திலே பொறுமையைச் செலுத்திக் காரியஞ்செய்தாற்போலே அடியேன் திறத்திலும் செய்தருளவேணுமென்ற ஆளவந்தாரை நோக்கி எம்பெருமான் ‘நீர் இப்படி சொல்லலாமோ? ஸ்வதந்த்ர ரான் நாம் கிலர் திறத்தில் ஒன்றைச் செய்தால் அதுவே அனை வர்க்கும் பொதுவாக ஆய்விடுமோ? அது என் இஷ்டத்தைப் பொறுத்ததன்றே’ என்றாருளிச் செய்ய,—அது கிடக்கட்டும்; விபீஷணசரணக்குத் ப்ரகரணத்திலே கடற்கரையிலே ஸர்வஸாதா ரணமாக தேவீர் பண்ணின ப்ரதிஜ்ஞை பொய்யோ? அதனை மறந்துவிட்டதோ? என்னென்றுவைன மாத்திரம் விலக்கியே அந்த “ஸக்ருதேவ ப்ரபங்நாய தவாஸ்மீதி ச யாசதே—அபயம் ஸர்வவழுதே ப்யோ ததாம்யேதத் வரதம் மம” என்ற பிரதிஜ்ஞை செய்தரு விற்றே? என்கிறார்.

அன்று தேவீர் செய்தருளின பிரதிஜ்ஞையைஸ்மரிக்கப்பெற்ற ரூல் அடியேனை அதுக்ரஹித்தே தீரவேண்டியதாகும்; ஏனென்றால், தேவீர் சொல்லியிருப்பதாவது—‘ஒருகாலேசரணக் அடை பவனுக்கும் உங்க்கே நாமாட்செய்வோமென்று பிரார்த்திப்பவனுக்கும் அபயமளிக்கிறேன்; இது எனது கடமை’ என்று பிரதிஜ்ஞை செய்திருக்கிறது. அப்படியே நான் செய்து தலைக்கட்டியாயிற்று; “தவத்பாதமூலம் சரணம் ப்ரபத்யே” என்று ஸக்ருத்ப்ரபதநம் புண்ணினேன்; “கதாவூமைகாந்திக நித்யகிங்கரா: ப்ரஹர்ஷயின்

யாழி” என்று * தவாஸ்மீதியாசநமும்பண்ணினேன் ; இரண்டுமான பின்பு இனி தேவீருடைய “அபயம் ததாழி” என்ற பிரதிஷ்ஞா பலிக்க வேண்டியதேயன்றே. “கோப்ராஹ்மனைப்யச் சபமஸ்து நித்யம் கோபாலராமன் பகு நீங்கலாக” என்றாற் போலே, ஆன வந்தார் தனிர மற்ற பேர்க்ட்குத்தான் அபயப்ரதாநஸங்கல்பம் பலிக்க வேண்டியதென்று திருவள்ளம்பற்றியிருக்கிறதோ ? என்று சமத்காரமாகக் கேட்கிறோ.

இா० வளகஂ வஜ-யீதா—இதெகவஜ-க். ... (கூ)

கக்குதிரிக்குவுரணாரவிட
பெருமூக்குஷ்டாவயிலாதவது
விதாசிஹம் நாயகிராதிங் விடமாகு
ஆவீஷ இசூதிசிவியிக்கா ॥

அக்ருத்ரிமத்வ ச்சரணைவிந்த
ப்ரேம ப்ரகர்ஷாவதிமாத்ம வந்தம்.
பிதாமஹம் நாதமுநிம் விலோக்ய
ப்ரஸீத மத்வநுத்த மசிந்தமித்வா. (கா)

மத அஞ்சுத்தம்	{ எனது நடவடிக்கையை	ஆத்ம வந்தம்	{ ஆத்ம ஸ்வரூபத்தை உள்ளபடி உணர்க்கவரும்
அசிச்தயித்வா	கணிசியாமல்.		
அக்ருத்ரிம தவுத் சரணை வித்த ப்ரேம ப்ரகர்ஷ அவதிம்	{ உனது திருவடித் நாமரையில் உண் மையாகவுண் டான பரமபக் திக்கு எவ்வை நில மாயிருப்பவரும்	பிதாமஹம் நாதமுநிம் விலோக்ய ப்ரஸீத	{ எனக்குப் பாட்ட அருமாகிய பூமிங்காதமுனிகளை படாவித்து (அடியேளை) அதூர ஶவித்தருளாய்.

* * *—[கக்குதிரி.] எம்பெருமான் தம்மை அதுக்ரஹித் தருளவேனுமென்பதற்கு ஒவ்வொரு சலோகத்தில் ஒவ்வொரு ஹேதுவையருளிச் செய்தார் கீழ் ; அந்த ஹேதுக்களெல்லாம் உப போகமற்றவை என்னும்படியாக உத்தமோத்தமமான திரு ஹேது

நினைவுக்கு வந்தது ; ஸ்ரீமந்நாதமுனிகளுக்கும் தமக்கும் ஏற்பட்டிருக்கிற தேஹஸம்பந்தமும் ஆத்மஸம்பந்தமும் எம்பெருமான் தம்மை விஷயீகரிப்பதற்கு முக்கியமான ஹேதுவாதலால் அதனை இந்த ச்லோகத்தால் விண்ணப்பம் செய்கிறோ!

இந்த ஸ்தோத்ராரம்பத்தில் “தஸ்மை நமோ மதுஜிதங்கரி ஸ்ரோஜத்வஜ்ஞாநாநுராக மலூமாதி சயாந்தஸீம்நே—நாதாய நாதமுநயே” என்று அருளிச் செய்ததை இதில் முன்னடிகளால் அதுவதிக்கிறோ. கபடமற்றதும் ஆளவற்றதுமான பகவத்பக்தி விறைந்தவர் ஸ்ரீமந்நாதமுனிகள் என்றபடி ஆத்மவந்தம் என்பதற்கு ஜிதேந்த்ரியர் என்றும், வத்தை பெற்றவர் என்றும் பொருள் கொள்வர். அப்படிப்பட்ட மஹான் அடியேனுக்குப் பாட்டனாராக வும் வாய்த்தார் என்கிறோ பிதாமஹும் என்று. நாதமுனிகளின் திருக்குமாரர் ஈச்வரபட்டாழ்வார் ; அவருடைய திருக்குமாரர் ஆள வந்தார் என்றிரே பரம்பரை. இந்த பிதாமஹத்வம் வித்யையாலும் ஐந்மத்தாலும் என்றுணர்க ; இரண்டுவகையான ஸம்பந்தமும் அமைந்திருக்கையாலே.

அப்படிப்பட்ட நாதமுனிகளைக் கடாக்ஷித்து என் மீது இரங்கி பிருளவேணும் என்றது—அவருடைய ஸம்பந்தம் பெற்றிருக்கிற இவன் அந்த ஸம்பந்தமே காரணமாக நம்மால் அதுக்ரஹிக்கத்தக்க வன் என்று திருவள்ளம்பற்றவேணும் என்றபடி. அதுக்ரஹிப்பதற்கு அந்த ஸம்பந்தம் பற்றாக ஆகிறுப்போலே சிக்ரஹிப்பதற்கு என்னுடைய பாவங்கள் காரணமாகக் கூடியவையாயினும் இவற் காரக் கணிசியாமல் அந்த மஹத்ஸம்பந்த மொன்றையே நோக்கியருள வேணுமென்கிறோ மத்வருத்த மசிந்தயித்வா என்று.

இவர்தாம் தம்மை அதுக்ரஹித்தருள வேணுமென்பதற்கு ஹேதுவாகக் கீழ் ச்லோகங்களிற் சொன்னவற்றுக் கெல்லாம் எம் பெருமான் ஒவ்வொரு கண்ணழிவு சொல்லிவிடக்குமாயினும் இப்பெரிய விஷயத்திற்குச் சொல்லலாவதொரு மஹமாற்றம் ஈச்வரன்றங்குமில்லாமையாலே ‘அப்படியே அதுக்ரஹித்தோம்’

என்று சோதிவாய் திறந்து அருளிச்செய்யவே, இவரும் மனோ
ரதம் தலைக்கட்டப்பெற்று ஸ்தோத்ரத்தையும் தலைக்கட்டியருளி
ஞாயிற்று. (சுடு)

ஜமதூவட்டநஞாபட்டவைப்பாவில் வழி
மீட்டித்துவெவவாவாயாவூஷயநூவி
ஜநஃ காநிதெவங் ஜமதூஷதெவதொ
லூாதிஂ யாதிஂநாபெப்பாதிதாஂ வாஶவகை ॥

“பத்தாஂவொராங்கயாநவியூஶவாஸஷதி காநாதி । .
வதூாதாதிஂவபாதெதாஹம் யாதிஂதெயம் நாதிதாதி ॥”

ஆளவந்தார் திருவடிகளே சரணம்.

பெருமாள் கோயில் பிரதிவாதி பயங்கரம்
அண்ணங்கராசாரியர் இயற்றிய
‘ரத்னப்ரபா’ என்னும்
ஸ்தோத்ரரத்ந வியாக்கியானம்
முற்றுப்பெற்றது.
ஸ்ரீரஸ்து.



பூர்வம்.
ஸ்ரீதெராஜாநாஜாபநா.

முடிவுரை.

ஸ்தோத்ரவ்யாக்யாந சோதநம்.

ஆளவந்தார் ஸ்தோத்ரமென்னும் இந்த ஸ்தோத்ர ரதநத்திற் குப் பூருவர்களில் பலர் வியாக்கியானங்கள் அருளிச் செய்தார்க ளெனினும் பெரியவாச்சான் பிள்ளை யருளிச் செய்த மணிப்ரவாள வியாக்கினமொன்றும், அதனைத் தழுவி ஸ்ரீமந்திகமாந்த மஹா தேசிகன் அருளிச் செய்த ஸ்தோத்ர பாஷ்யமென்கிற ஸம்ஸ்க்ருத வியாக்கியானமொன்றும் ஆக இவையிரண்டுமே ப்ரசாரத்திலுள் எவை.

இவற்றுள், பெரியவாச்சான்பிள்ளை யருளிய வியாக்கியானம் விசேஷ விஸ்தரமுடையதன்றியே யிருந்தாலும், ஸாரார் ததங்கள் பலவற்றையும் உள்ளடக்கி அதிகம்பிரேஸரணியிலே வித்வத்ரவிக ஹ்ருதயங்கமமாக அருளிச் செய்யப்பட்டதாம். இந்த வியாக்கியானத்திலே தேசிகன் மிகவும் ஈடுபட்டிருப்பரென்னுமிடம் அவருடைய ஸ்தோத்ர பாஷ்யத்தில் ப்ரத்யக்ஷரமும் புலப்படும். பெரியவாச்சான்பிள்ளை எவ்வெவ்விடங்களில் எந்தெந்த ப்ரமாணங்களை உதாஹரித்து எவ்வெவ்விடமான அர்த்த விசேஷங்களை அருளிச் செய்தாரோ, அவ்வெவ்விடங்களில் அந்த பூரமாணங்களையே உதாஹரித்து அந்த அர்த்தங்களையே தேசிகன்வடமொழியாலே அருளிச் செய்துளர் என்பது ஆயாஸமின்றி அறியத்தக்கதே. சிற்கில விடங்களில் அதிகப்படியாக ப்ரமாணங்களை விஸ்தரித்தும் யோஜநாபேதங்களைக் கூட்டியுரைத்தும் வைசத்யங்கள் பண்ணிவைத் திருக்கிறுரென்பதும் உள்ளதே. பெரும்பாலும் பெரியவாச்சான் பிள்ளையின் வியாக்கியானத்தைத் தழுவியே பாஷ்யமிட்டருளினர் என்பது நிர்விவாதம். ஸ்ரீபிள்ளை பக்களிலே தேசிகன் வழித்திருக்கும் கெளரவபுத்தி பாஷ்யப்ரக்ரியையிலே விளங்குவது மன்றியில்,

பதிராஜ ஸப்ததியில் ஆளவுந்தார் விஷயமாகத் தாம் அருளிச்செய்த “விநாக்கல் பாசினாநாட்டியோ ஸாயாவூஷாவுடை ஹிதா” என்ற ச்லோகத் தினும் நன்கு விளங்கும். பெரியவாச்சான் பிளைக்கு பீரிக்குஞ்ஜ பாதர் என்றிரை திருநாமம்; உதாஹருத ச்லோகத்தில் ‘கூஷா’ என்று இவர் தமிழைக் கருதியே யென்று ஸ்ரீவரதகுரு வியாக்கி யானித்தறுளினர். “தோதூதவூஷாவூநாசைவுந யாசினாநாளா பூகாஸி தாநாரா ஹி ஸ்ரீ கூஷாவுடாரி” என்பது அவ்விடத்து வாக்கியும். சிலர் கண்ணரிராணன்றை பொருள் கொண்டு ஜூதிஹ்யபுரஸ்ஸரமாக வியாக்கியானிப்பர்களாயினும், ச்லிஷ்டமான இவ்விடத்திற்கு ஸமாநார்த்தம் கொள்வதிற்காட்டி ஒம் வ்யக்திபேதப் பொருள் கொள்வதே ஏற்குமென்று வரதகுரு விவகூதிம்.

பிள்ளை பக்கவிலே தேசிகலுக்கு கொரவப்ரதிபத்தி கணத்தி ருக்கச் செய்தேயும் ஸர்வத்தர் ஸ்வந்தரவிருது வழிப்பதற்குச் சேர எம்பெருமானுர் முதலானேருடைய ஸ்ரீஸமக்திகளையும் கூஷிஜ குறையப் பேசுங்கணக்கிலே இவருடைய ஸ்ரீஸமக்திகளையும் ஒன் நிரண்டிடங்களிலே குறையப்பேசுமிடமும் ஸ்தோத்ர பாஷ்யத்திலே காண்பதுண்டு. அவ்விடங்களில் ப்ராமாணிகர் செய்யவுடுப்பதென் னென்னில்; ஸ்ரீபத் ரஹஸ்யத்ரய ஸாரத்தில், சுத்வத்ரயசிந்தநாதி காரத்திலே—“தார்க்க பாண்டித்யத்தாலே நாம் நினைத்த தேல்லாம் ஸாதிக்கவல்லோம்” என்றநிலிச்செய்த ஸமக்தினை யதுஸந் தித்து ஆறியிருக்க ப்ராப்தம். ப்ராமாணிகர் நிருபிக்கப்படுகுந்தால் பெரியவாச்சான் பிளை திவ்ய ஸமக்திகளில் அனுபத்தி அனு மாத்ரமும் நிற்மாட்டாதென்னுமிடம் ஸர்வஸம்ப்ரதிபந்நம்.

ஸ்தோத்ர பாஷ்யத்தைத் தமிழில் மொழி பெயர்த்தெழுதிய ஸ்ரீ. உ. வே. திருவதீந்திரபுரம். பண்டிதமுழுண்ணம். சேட்டலூர் நவலிம்ஹாசார்ய ஸ்வாமி, அதன்முடிவில் “பீரிஸ்தோத்ர ரத்னத் தில் சில ஆகேக்ப ஸமாதானங்கள்” என்ற மகுடமிட்டு, “இந்த ஸ்தோத்ரத்திற்கு பெரியவாச்சான் பிளை மணிப்ரவாள ரூபமாக ஒரு வ்யாக்மானம் செய்தருளி இருக்கிறோர். அந்த வ்யாக்மானத் திற்கும் ஸ்தோத்ர பாஷ்யத்திற்கும் சிற்சில இடங்களில் அபிப்ராய

பேதங்கள் ஏற்படுகின்றன” என்ற பிடிகையுடன் ஐந்தாறு விஷ யங்கள் வரைந்துள்ளார். “ஸ்தோத்ர ரத்னத்தில் சில ஆகோஷப ஸமாதானங்கள்” என்று மேலே கொடுத்த மகுடத்திற்கும் அதன் கிழே வரைந்த விஷயங்கட்கும் யாதொரு ஸம்பந்தமும் காணும். ஆகோஷபகர்த்தா யார்? ஆகோஷபம் எவ்விடத்திலுள்ளது? ஆகோஷப ப்ரகாரம்யாது? இத்யாதி ப்ரச்சநங்கட்கு மறுமாற்றம் கிடைப்பரிதே. ஆகையால் அஸம்பத்த வாக்யார்த்த மென்பது தலையெழுத்து கொண்டே அறுதியிடக்கூடியதாம். இனி உள் விஷயங்களிலும் இறங்கி ஆராய்வோமானின், எல்லாம் இத்தகைத்தேயென்பதை எளி தினுணர்த்தினேனுமாவோம். ஆகவே இந்த நிரூபணம் உபக்ரமிக்க நேர்ந்த தெமக்கு. மத்யஸ்தத்ருஷ்டிகள் இதனைப் பரிசீலித்துத் தெளியவுடைக்கும்

→४५ முதல் விஷயம். ←४६

ஸ்தோத்ர ரத்நத்தில் நான்காம் ச்லோகத்தில் “போகாபவர்க்க ததுபாயகதீ�” என்றவிடத்திற்கு வியாக்கியானஞ் செய்யுமிடத்து, பெரியவாச்சான் பின்னோக்கும் தேசிகனுக்கும் அபிப்ராயபேதம் வினைந்திருப்பதுண்டு. கைவல்யா நுபவமென்னும் ஆத்மாநுபவத்தை அபவர்க்க பதத்திற்கு அர்த்தமாக உரைத்தருவினர் பெரியவாச்சான் பின்னோ. அதற்கு முந்தின ஹோஹ பதத்திற்கே அது அர்த்த மென்றார் தேசிகன். இஃது உண்மையே. ஆத்மாநுபவம் மோக்ஷ மண்றெற்றும், மீட்சியுண்டென்றும், ஆகவே இது அங்கை புகு ஆர்த்தமென்றும் ஸ்ரீமந்திகமாந்தமலூ தேசிகனுடைய திருவள எாம். நாதபாமுநயதிவராதிகளின் திருவள்ளாம் இதில் வேறுபட்டதே. ஆத்மாநுபவமென்பது மீட்சியற்ற மோக்ஷமேயென்று அவர்கள் கொண்ட. கொள்கையையே பெரியவாச்சான் பின்னோயும் கொண்டு உரைத்தருவினர். நெடுநாளைய இவ்விவாதீ விஷயம் கார் யாதிகரணவாதம் முதலிய திவ்யக்ரந்தங்களில் மிகத் தெளிவாக உபாதிக்கப்பட்டிருக்கையாலே நாம் இங்கு அதிக பரிசுமாம் கொள்ள வேண்டாவாயிருந்தது.

ஸ்ரீ தேசிகன் ந்யாயவித்தாஞ்ஜனத்திலே இவ்விஷயமாகச் சில சொல்லிக்கொண்டு போம்போது ஸ்ரீபாஷ்ய ஸாக்திகள் ஸ்வமதா நு

குலங்களன்றும் கீதாபாஷ்ய ஸுக்திகள் மாத்திரம் தம் கருத்துக்கு இணங்கவில்லையென்றும் திருவுள்ளம்பற்றி இறுதியாகச் சென்று

“ வஷ்டோத்ராஸூரவஸுஃ
வஹாஶுநஸூரவஸுஃப முாஹஸுஃ ”

என்ற வொருவாக்கியத்தினால் கீதாபாஷ்ய ஸுக்திகளுக்கு அஸ்வா ரஸ்யம் கல்பித்தருளினார். ஸ்ரீ பாஷ்ய ஸுக்திகளையும் கீதா பாஷ்ய ஸுக்திகளையும் ஒன்றேடோன்று வரசியற ஸமரஸமாக ஸிர்வஹிக் கப்போதாமையாலே அந்யதரக்ரந்தத்திற்கு அஸ்வாரஸ்யம் அவச்ய கல்பநியமாயிற்றென்று அர்வசிநர் அபிமானிப்பர்கள்.

எம்பெருமானார் ஸ்ரீபாஷ்ய கீதாபாஷ்ய ஸுக்திகளில் அருளிச்சுசய் திருப்பவை அஸ்வாரஸ்ய ஸுக்திகளைச்சமின் றிக்கே நன்கு பொருந்தும் படியை நிருபிப்போம் காண்மின் ;—

கீதாபாஷ்யத்தில் — பஞ்சாக்நிவித்யாநிஷ்டனான கேவல னுக்கு ஹுஹாதகபூக்யதிவியாதாதஸா-பிவொவாவஸநத்தை யும், பூக்யதிவியாதாதஸா-பிவொவாவஸநதிருவூபமுற த்தையும் காவி-ஈராதிஹதா-வாரிசவாஹபூத கவொநாராவாயுதியை யும் அருளிச்செய்துளர். ஸ்ரீபாஷ்யத்தில் “ கபுதீகாமுங்வைநா நயத்தி வொதாராயணம் ” என்ற ஸுமித்ரவிவரணத்தில் “ வஞாதி விடோவி காவி-ஈராதிநாமதவஸு ஹுஹபூதபூவாநாவாயுதி ஸ்ரீவண்ணாது ! கதவனவ தத்தாநாயாத் பூக்யதிவிநிஷ்டத் ஹுஹாதகஸாதாநாவஸயாநம் வரிஷீ ” என்றாருளிச்செய்திருக்கையாலே கேவலனுக்கு ப்ரஹ்மப்ராப்தியாகிற பலன் ஸ்ரீபாஷ்ய யோக்தமாகத் தேறுகின்றது. ஆகவே, கீதாபாஷ்ய ஸுக்தியும் ஸ்ரீபாஷ்ய ஸுக்தியும் பரஸ்பரவிருத்தம்போல் தோற்றும். இந்த விரோதத்தை விலக்கமுயன்ற வேதாந்த தேசிகன் மதுவித்யாந்யாயத்தை மநஸ்விலே கொண்டு பூக்யதிவியாதாதஸநவத்தை அவாந்தரபலமாகவும் ப்ரஹ்மாநுபவத்தை ப்ரதாந பலமாகவும் கல்பித்து ஸிர்வஹித்தார். இப்படி ஸிர்வஹிக்குமள வில் கீதாபாஷ்ய ஸுக்தியில் அஸ்வாரஸ்யம் ஏறுகின்றது. அவ்வளவேயல்ல ; அ வாந்தரபலனைக் கல்பிக்கவல்ல ப்ரமாணமும் தூர்லபம் மதுவித்யாந்யாயம் இங்கே

154 ஸ்தோத்ரரத்ந வுரை—அறுபந்தம்.

ஸ்தராம் அப்ரஸக்தம். ஸ்ரீஸஹஸ்ராமபாஷ்யத்தில் “இந்தாநாம் வாசாமதி:” என்ற விடத்தில், “வாரெதிவிஶைஷத்தெந இந்தாநாசிவ கெஷாங்விழவ்சௌநா மதிஹடியெத” என்று பட்டரருளிச்செய்ததும், ஸ்ரீ வேதார்த்த ஸங்கரஹ தாத்பர்யதீய கையில்—“வாசி: லூராவிதி இந்தாதொசூதெத; சுதூவாசிஃ வெந செகவலுப்பிராக்ஷவுரவுதி” [பக்கம் 256.] என்று சுரு தப்ரகாசிகா பட்டர் அருளிச்செய்ததும் பழுதாம். ஒரு விரோத மும் வாராதபடி நிர்வஹிக்கும் வழி ஏதென்னில்; கேண்மின்:—

ஸ்ரீகூதிவிபாகாதாநாவுமே கேவலனுக்கு ப்ரதாநபலன்.
இங்குகீல், ப்ரஹ்மப்ராப்தியை ப்ரதிபாதியானின் ர ஸ்ரீ பாஷ்ய
ஸ்தக்தி எங்கனே சேரும்? “வுஹூஹுவுநாவாவுதிஶுவ
ணாஹு” என்று ஸ்ரீபாஷ்யபங்க்தியன்றேவென்னில்; ஆம்; அங்கு
அடுத்தபடியாகவே “கதவாவ த ததாநாயாபாக ஸ்ரீகூதிவிதி
இந்தபுஹாதகவூதாநாவஸங்யாநம் விசீ” என்கையாலே,
தத்க்ரதுந்யாயப்படியே வுஹாதகவூதாநாவுாகி தான் வுஹாத
கவூதெதாவாவநாநாநா-அவஹமுமாகத்தகும். ஆகவே, விஶை
வணத்பா வுஹண: ஸ்ராவுதம் தேறுகையாலே ப்ரஹ்ம
ப்ராப்தி சொன்ன து பொருந்தும்.

இப்படி ப்ரஹ்மப்ராப்தியுமன்டாகில் 1. “இறகவிறப்பென்
ஆம் ஞானிக்குமப்பயனில்கீயேல்” என்றும், 2 “சுதாநா
ஹ-அதிரிதி பாகினுஇந்தாகா-வவ-கீதத-அவஷஜமெஜாஷிஹம்
ஜாஷிப” என்று மித்யாதிப்ரமாணங்களாலே கைவல்யமோக்கத்
துக்கு அபக்ரஷம் விளங்குவது எங்கனே சேருமென்னில்; ப்ரஹ்ம
மாநுபவம் அப்ரதாநமாகவும் ஆத்மாநுபவம் ப்ரதாநமாகவுமுள்ள
மையாலே அபக்ரஷமென்கிறதத்தனை.

இனித்தான், வவ-கீதவிதிரீகா முன்டான பின்பு பர
மாக்மாநுபவம் ப்ரதாநமாக ப்ராப்தமாயிருக்க, இப்படி சொல்லு
கைக்கு சியாமகமேதென்னில்; தத்க்ரதுந்யாயமோயாய்த்து இதற்கு

1. திருவாய்மூழி 4—1. 10.

2. வரதாஜஸ்தவம்—81.

நியாமகம். ஸர்வகர்மசிசிர்மோகமுண்டானும் தத்கரதுங்யாயத் தாலே வூர்த்தகவூரைத்தாபாவநந்ததுக்குப் பலமாக வூர்த்தகவூரைத்தாநாலவத்தைத் தந்தருள்வதாக பகவத் ஸங்கல்பமாகையாலே, அந்த ஸங்கல்பமானது பூர்யாரெநுந நேரும் ப்ரஹ்மாநு பவத்தைக் குலைக்கும். ஹவஷிதநாலவ பூர்யாநுத்துக்கு பூதி வெய்க்கமான அந்த பகவத் ஸங்கல்பத்துக்கும் வைட்கலைவிறி சீரோகத்தோடு கூடலே விதிசீரோகம் உண்டாகாதோவென்னில்; பர்யங்காரோஹன ஸமயத்தில் தான் தாழையரஸங்கல்பம் நகிக்கிற தென்று அபியுக்தர் சொல்லிவைத்திருக்கையாலும், விரஜாநதி யைக் கடந்தவுடனே கைவல்யமோகங்ம் வயிக்கையாலும், அப் போது தாழையரஸங்கல்பம் உள்ளபடியாலும் அப்ரதாந ப்ரஹ்மாநுபவமும் ப்ரதாந ஆத்மாநுபவமும் கூடானின்றது.

இப்படி நிர்வதிக்கில் ஸர்வம்ஸமஞ்ஜஸமாகிறது. இங்னன் நிக்கே, பூகூதிவியாகூத்தாநாலவத்தை அவாந்தர பலனுகவும் ப்ரஹ்மாநுபவக்கை முக்கிய பலனுகவும் கலடிப்பதுநிர்மூலமென்று மனவேயல்ல, கீதாபாஷ்ய ஸலுக்திக்கு அஸ்வாரஸ்யகல்பகமாகவும் முடிகின்றது பஞ்சாக்ஷி வித்யாநிஷ்டதுக்கு ஒழியட்டநுநாலூராதி ஷிண்ணமும் கவுவயாரெநநவமஞ்சாதூமும் ச்ருதப்ரகாசிகோக்தம். கு

ஜாபகோபாக்யானத்தில் வூவயாரெநநவமுபூதியானதை இங்கு நிதர்க்கவொண்ணுது. ஜாபகனுக்கு நேர்ந்த ப்ரஹ்மகாய சிதைவன் ஏபமான வூவயாநம் ஜிஹாரெதாநிஷ்ணபூபாதூ மென்று உணரக்கடவுது

இவ்விஷயத்தில் இவ்வளவு எழுதுவதே ஸாரம் ஸார்க்ராஹி களாயிருப்பார் இவ்வளவில்தானே தெளியக்கடவர்கள். ஆகவே பெரியவாச்சான்பிள்ளை ஆத்மாநுபவத்தை அபவர்க்க பதார்த்தமாக உரைத்தருளினது பொருத்தமுடைத்தே.

குதபூரெதுக்கீதா ஸுராநவாவுராக குதபூரைஷா ஷதி ஸுராநவா வூராக | கவுராவுரு பூராஹ பதிஹாரெதூரா தீதாஹவூரு), தநநஃ கூநத்தீவ | என்று ஸம்ப்ரதாய வித்தாஞ் ஜநத்திலே சொல்லிவைத்தோம்.

இந்த கைவல்லம் மோக்ஷத்தின் ஸ்தாநவிசேஷ விரண்யத்திலும் விப்பரதி பத்தி கொள்ளக் காணுகின்றோம். இது தன்னில் சொல்ல வேண்டிந்தறென்னன்னில்; வச்சரித்ரரசைக்கியில் தவாதேசார்த்தவ புண்ட்ரங்களுக்கு ஸ்தாநங்கள் காட்டிவரும் ப்ரகரணத்திலே திரி விக்ரமத்திருமண்காப்புக்கும் ஹ்ருஷிகேசத் திருமண்காப்புக்கும் “ஸ்துபொஸு” என்றும், “ஹாஜூஷிஷும் ததஃபூர்ப” என்றும், “ஐநூள்குரும்சாலியாபாலி” என்றும் ஸ்கந்த சப்தத்தாலும் ஜத்ரு சப்தத்தாலும் ஸ்தாநாரித்தீதசம் பண்ணியிருக்கக்கண்டவிவர்கள் ‘வலக்கழுத்திலே, இடக்கழுத்திலே’ என்று பொருள்வரையானின் ரூர்கள். ஸ்கந்தபதமும் ஜத்ருபதமும் எவ்விடத்தைச் சொல்லு மென்பதை அமர்கோசங் கொண்டறியலாம் அறிந்து வைத்தும், வஸித்தாந்திகளாதரித்த ஸ்தாநவிசேஷத்திற்கு ப்ரமாணமாய் விடுகிறதேயென்று வருந்திப் பதார்த்தத்தையே மாறுபடுத்தாவின்றூர்கள். ப்ரத்யக்ஷ விஷயத்திலிவ்வளவானால், இனி பரோக்ஷ விஷயத்தில் கைவியார்களிழே. ப்ரத்யக்ஷபுண்ட்ர ஸ்தாநத்தை மாறுடும வர்கள் பரோக்ஷமோக்ஷ ஸ்தாநத்தை மாறுடுதல் வியப்பல்ல வென்று விச்ராந்தராவுடோம்.....*

—❖ இரண்டாவது விஷயம். ❖—

“த்வதாச்சிதாநாம்” என்கிற இருபதாம் ச்லோகத்தின் வியாக்கியானத்தில் நித்யமுக்தர்களின் ஜகத்காரணத்வவிஷயமாகப் பெறிய வாச்சான்பிள்ளைக்கும் தேசிகனுக்கும் அபிப்ராயபேதமிருப்பதாகப் பகர்கின்றனர். இதனை ஆராய்வோம்.

பெரியவாச்சான்பிள்ளையின் ஸ்ரீஸ்முக்தியாவது—“[தவதாக்கி தாநாம்]......தேவரை தூரானின்றுச்சரயிக்கிற ப்ரஹ்மாதிகள் ஸ்ரீ ஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களை யும் உபதேசக்ரமத்தாலே பெற்று ஸம் ஸாரவிமோசநத்தையும்பண்ண சக்தரானபின்பு, அநந்யப்ரயோ ஜிநராய் ஆச்சரயிக்குமவர்கள் அவற்றைச் செய்யப் பார்த்தால் லீலை யர்கானின் ரது, முக்தர் தேவரோடே லீலாரஸம்நுபவிக்கும்போது ஸங்கல்பஜ்ஞாநத்தாலே ஸ்ரீஷ்டத்திறே அதுபவிப்பது ; “ஸங்க ழாதிவ தக ஶாதெதः” “ஸங்கஸூரிதவாஸு) விதாஸ்தி-தீ ஷத்திசீ॥” ஜகத்ஸ்ருஷ்ட்யாதிகளில் ப்ராப்தியில்லாமை போக்கி சக்தி

பில்லாமையாலே தவிருக்கிறால்லர் “ஐஹூவார வஜட்” “ சொமாதூ-ஹாசீஸ்லிஂஹாஆ.”—என்பதாம். இதனை தேசிகன் கண்டித்திருக்கிறாம். இருக்கட்டும்; விஷயத்தை விமர்சிப்போம்.

வேதாந்த சாஸ்த்ரத்தில் நித்யமுக்தர்களுக்கு ஒருவகையான ஜகத்ஸ்ரஷ்டி அங்கீரிக்கப்பட்டும் மற்றொருவகையான ஜகத்ஸ்ரஷ்டி நிராகரிக்கப்பட்டுமிரானின்றது. அங்கீரிக்கப்பட்ட ஸ்ரஷ்டி யாதெனில்; மாதாநூற்றூவங்கிஷத்தில் எட்டாவது ப்ரபாடகத்தில் இரண்டாவது கண்டத்தில்—“ ஸ யா விதூரொக்கா சௌஹவதி வெங்கலூராதெவாஸு விதாஹீஸ்திஷ்ணி தெநவிதூ நொகெந வெங்வதோ ஓவீபதெ ? ” என்று தொடங்கிப் பத்து வாக்கியங்களால் ஒரு ஸ்ரஷ்டிசக்தி சொல்லப்பட்டிரானின்றது. ஸத்யஸங்கலபத்வப்ரயுக்தமான இந்த ஸ்ரஷ்டிசக்தியானது ப்ரஹ்ம மஸுத்ர-தத்பாஷ்யாதிகளாலும் நிலைநாட்டப்பட்டதேயாம். ஸங்கல்பாதிகரணம் காண்க. தேசிகனும் அதிகரணஸாராவளியில் ‘விஶூ ரெவெந்தவூ’ ஜநவிதிமயாவநா விஶகத்சாய்தயா வூரா விதாவஞ்சாந ஜெநாதிபதிரிஹு தயா நிதூரைக்கியாணாஂ” என்ற ச்லோகத்தால் இவ்வாற்தத்தை அருளிச்செய்தார் இதைத் தான். பெரியவாச்சான்பிள்ளையும் தவதாச்ரிதாநாமித்யாதிக்குப் பொருளாகவருளிச் செய்தார்.

இனி, சாஸ்த்ரங்களில் நித்யமுக்தர்களுக்கு நிராகரிக்கப்பட்ட ஜகத்ஸ்ரஷ்டி யாதெனில்; “ஐஹூவாரவஜட் புகாரணாத வஶனி விததூஆ” இத்யாதி ப்ரஹ்மமஸுத்ர-தத்பாஷ்யாதிகளில் இதன் விவரணம் காணத்தக்கது.

ஆக இவ்விரண்டு விஷயங்களிலும் பெரியவாச்சான் பிள்ளைக்கும் தேசிகனுக்கும் அபிப்ராய பேதமென்பது ஈடுத்துமில்லை. ஸ்ரீபாஷ்யாதிகளில் மறுக்கப்பட்ட ஜகத்காரணத்வத்தை நித்யமுக்தர்களுக்கு உண்டென்பார் ஆருமில்லை “ வளவேழுலகின்முதலாய” என்கிற திருவாய்மொழிப்பாசரத்தை விபாக்யானித்தருளர் நின்ற பெரியவாச்சான் பிள்ளை [இருபத்தினாலாயிரப்படியில்] “ முதலாய” என்ற விசேஷணத்தை வானேரிறைக்கு அந்வயித்து ஒரு யோஜனை அருளிச்செய்தபின், வானேர்க்கீ அந்வயித்து மற்

ஞேரு யோஜனைபணிக்குமிடத்து, “நிதயஸுமிரிகளுக்கும் காரணத் வழுண்டோவென்னில்; அஸ்த்ரஷுஷணுத்யாயத்தின்படியே ஸ்ரீ கௌஸ்துபத்தாலே ஜீவஸமஷ்டியை தரிக்குமென்றும் ஸ்ரீவத்ஸத் தாலே ப்ரக்ருதி ப்ராக்ருதங்களை தரிக்குமென்றஞ் சொல்லு கிறது.” என்றாருளிச் செய்த ஸ்ரீஸ்மக்தியின் கருத்தையும் நோக்க வேணும்.

ஆனால், இவ்விஷயத்தேல் ஸ்வல்பமான அபிப்ராய பேதமு முண்டு, எங்கனேயென்னில்;—அஷ்டாதசரஹஸ்யங்களுள் ஒன் ஞான அர்த்தபஞ்சக மென்னும் ரஹஸ்யத்தில்—“நிதயராவார்” என்று தொடங்கி “ஈச்வரநியோகாத் ஸ்ரூஷ்டிஸ்திதி ஸம்ஹாரங் கணைப் பண்ணவும் சக்தராய்” என்றாருளிச் செய்யப்பட்டுள்ளது. இவ்வர்த்தம் சிலர்க்கு ருசிப்பதில்லை “ஐகத்வம்யாபாரவர்ஜூம்” என்று வெட்டொன்று துண்டிரன்டான கணக்கிலே நிஷ்கர்ஷிக் கப்பட்ட பின் இங்கனே யொரு வாக்யார்த்தமுண்டோவென்று மருள்கொள்வர். “ஐகத்ஸ்ரூஷ்ட்யாதிகளில் ப்ராப்தியில்லாமை போக்கி சக்தியில்லாமையாலே தவிருகிறார்ல்லர்” என்ற பெரிய வாச்சான்பிள்ளையின் ஸ்தோத்ரவம்யாக்யான ஸுக்தியின் மேல் தேசிகன் தர்க்கவாதஞ் செய்யக்காண்கிறோம். “கேவலதர்க்கங்களையிட்டு ப்ரமாணங்களை பாதிக்கலாகாது” என்றும், “தர்க்க பாண்டித்யத்தாலே நினைத்ததெல்லாம் ஸாதிக்கலாயிருக்கச் செய் தேயிறே நாம் ப்ரமாண சரணாராய்ப் போருகிறது” என்றும் பேசுமினர் இங்கு தவெகைகாலங்கீ மொழியிலே நிவிஷ்டாரா னாதுள்ளனே? முக்தர்களுக்கு ‘வஹாவஸ்யாம்’ என்கிற ஸங்கல்ப சக்தி உண்டானால்தான் ஐகத்ஸ்ரூஷ்டியில் சக்தியுண்டாமென்றும், ஸர்வ சரீரித்வமுண்டானால்தான் ‘பஹா ஸ்யாம்’ என்கிற ஸங்கல்ப சக்தியுண்டாகுமென்றும் கூறுமவரின் கருத்து அறி யோம். ஏதுக்கு இந்த ஆபத்திகள்? எம்பெருமானுக்குப் போலே இவர்களுக்கும் ஐகதுபாதாந காரணத்வாதிகளுண் ‘பெண்று சொல்லவாதார் ஆரேனுமுண்டோ? ஸம்ப்ரதிபந்நஸ்ரஷ்டாக்களான ப்ரஹ்மாதிகள் ஸர்வ சரீரித்வமும் ‘பஹா ஸ்யாம்’ என்கிற ஸங்கல்பசக்தியும் வாய்ந்தோ ஸ்ரூஷ்டிப்பது? “க்ரெநு கிருக்கம் காவுநாநுக்கநிழுக்கவா கத்தொங்குடிசே கவிராஜ-அடிய

இந்வாயை” என்ற தமிழ்மையை குல கூடல்ஸ்தரான விச்வாமித்ரபக வாங் ஸ்ருஷ்டித்ததும் இங்கேன்யோ? இவர்தாமே ப்ரக்ருத ச்லோகபாஷ்யத்தில் “வனவங்வா யொஜநா” என்று தொடங்கிச் செய்கருளின போஜங்கையில் “‘இநாரதோதாத்திரிஹ தெஷாங் (வ௃-வூராதூதாத்திரா)’ அவைஞாநா-ஶுப்ரெண்ஜ வூராதூதீஸ் வீயதவூராகாநாதவூராய்தாய்தா” என்றும் விஸ்மருதமாயிற் ருப் போலும் எம்பெருமானுடைய நியமநமுண்டாகில் செய்யவல்லார் என்னுநிற்க, ஆகாசதாண்டவஸ் தீநாதரங்களான இந்த ஆபாதநங்கள் எங்கே விலைச்செல்லும்?

“உடிஓ தோநவாவதாங் நாவத-க்ரெது” என்றும், “நவ வொநாவத-க்ரெது” என்றும் ஒரு புறக்கிதலும் “உடிஓநுபெருகாநுகாசோதீகாசோ-வீநுநாவநாநு” என்றும் “வைவதீ-ஶுப்ரெனா கெஷ்டா காசிஹாரோவதி” என்றும் மற்றெரு புறக்கிதலும் ஒத்தி பிருந்தால், காமாதிநமான புநராவருத்தியிலீலையென்று முந்தின ச்ருதிகளால் சொல்லப்படுகிற தென்றும், ஸ்வாசந்தகைங்கர்யரூபமான அநுயாதரார்த்தமாக சிந்தரும் ஸ்வாவதீலாகஸஞ்சாராம் பிந்தின ச்ருதிகளால் சொல்லப்படுகிற தென்றும் ஸ்ரீபாஷ்யத்திகளில் நிர்வதி வழித்த கட்டளை இங்குமொக்கும். நாரதீயமென்று ப்ரவீத்தமான் ஹரிபக்திஸ்தோதயத்தில் ஐந்தாவது அந்பாயத்தில் (66) “தெஹி காய-தாய-க்ரீஹங்கி ஜஹது-ஶலயள ஹூயம்” என்று சொல்லியிருப்பதையும், “தயாநிவூராதாதலரோண” என்று ஆளவந்தாரருளிச் செய்ததையும், “ஹவ-காலுஷாதூவக்டுஜ மஜதநாவி-தியலூஷாதிகே ஸ்ரீஉதி விஷ்ணுகே நெ நாஜவஸஷிஹா ரெதஶய-கா” என்று எம்பெருமானுருளிச்செய்த ஸ்ரீவைகுண்டகத்ய ஸ்ருக்தியையும், இவையித்தனைக்குமதியாக விஷ்ணுக்கீலா மந்த்ரத்தில் ட “விச்வஸ்ருஜே” என்றிருப்பதையும் மற்றும் பல ப்ரமாணங்களையும் தழுவிப் பெரியவரச்சான்பிள்ளை அழகாக அருளிச்செய்த நிர்வாஹம் பரமபோக்யமேயாம்.

மேற் குறித்தப்ரமாணங்களை தேசிகன் நயிப்பிக்கப்படுகுந்து இவையெல்லாம் ப்ரசம்ஸாபரங்களைன்று ஸ்தோத்ரபாஷ்யத்தி
+ இதுதேசிகனுறும் ஸ்தோத்ரபாஷ்யத்தில் (42) உதாஹரிக்கப்பட்டது.

ஆம் கத்யபாஷ்யத்திலும் நிர்வழிக்கிறூர். ஸ்வரூபயோக்யதையைச் சொல்லிந்றஞ்சலாமென்று பெரியவாச்சான்பிள்ளை திருவுள்ளாம் பற்றுகிறூர். இத்தனையே வாசியுள்ளது. “சக்தியுண்டு, ப்ராப்தி இல்லை” என்ற பெரியவாச்சான்பிள்ளையின் ஸ்வரூப்தி அஸங்கத மென்று கருதிபதுப்புலம்மான் “தயாவியஸ்திராவிநாம் ததிப்புா விஶ உவாவாஹா” [சக்தியுண்டானால் ப்ராப்தியில்லை யென்னப் போகாது] என்று அவலீலையாகச் சொல்லிவைத்தார். “நிதாவாஜு ஹூா-ஹூபொஹாதை மெலாவயயாநாவஸாங்ஹாவஃ” என்கிற நையாயிகளியாயத்தில் ஊற்றமுற்றனர் போலும்.

கக்கெது-ஒழிவெயயங் சுதாச்சலைக்கோட்டையத்தில் “காரணத்து
இவு, வூற்கண்டதா வத்தொதுரொவா” என்றும் “பயா இக்கோ
வா ஹவதா வாசிவாசியூ ஶாத்தீவூதுரோதிவி ஜஹாங்கரூ”
வாரவஜ்சிதி அக்கணவு-முடிதொராகா ரொவெ-ஷ்டியூ
ஹாவுதெ, தயா உறுமாவிலவதி” என்றும் சொல்லிவைத்த
வர்தாமேமந்யாயவித்தாஞ்ஜநத்தில் ஈச்வர பரிச்சேதத்தில் “ஜஹாங்
நகத்தெலவித் தாண்டுத்துப்பாவுதொதிவாசியாவு வாசியிராம்
நிவாரெஹா வுதீ” என்று சொல்லிவைத்தார். பரஸ்பரவிருத்த
மாக இங்கேன்டுள்ளவற்றை ஸமரஸப்படுத்தப் புகுந்த மின்புள்
ளார், ந்யாயவித்தாஞ்ஜநவ்யாக்யாநமான ரதநபேஷ்கையிலும்
ஸ்ரீதத்வ வித்தாஞ்ஜநத்திலும் “தெவீநிவும் ஜஹதாரணதும் ஹி
ஹா-முவபொயுதாசோதுரா-முவு நதா முறைவைகித
வுாவாரா-தகம்” என்று எழுதி வைத்தார்கள். “சக்தியுண்டு,
ப்ராப்தியில்லை” என்ற பெரிய வாசசாங்கிளையின் நிர்வாழம்
மொழிய வேறொன்றும் சரணமாயிற்றில்லை.

“ நித்யவுடு ஹரா-அவபொழுதெத் வரமாவயாநாவஸும் வாவல் ” என்ற நியமம் இப்போது எங்கீ புக்கொளித்ததோ அறியோம்.

“ முக்தாத்மாவுக்கு எம்பெருமானேடு பரமஸாம்யாபத் தியை வேதம் ஸ்பஷ்டமாகச் சொல்லியிருக்கச் செய்தேயும்; ஜகத் வியாபாரவர்ஜூம்’ என்று வைஷ்ணவம் ஸ்தாபித்ததுபோல் பிராட்டி

பாஷ்யத்தில் தேசிகருளிச்செய்தது பொய்யோ? ஜகத்காரணத்வ விஷயத்தில் இங்கனே வைஷம்யம் கொள்ளவேணுமென்ற இவர் தாமே ‘ஜகத்காரணத்வத்தால் ஸாப்யக்கொள்ளவேணுமென்று ந்யாயவித்தாஞ்ஜநத்திலருளிச்செய்தது பொய்யோ? இவ்விரண்டு ஸ்ரீஸமுக்திகளையும் அவிருத்தமாக நயிப்பிக்கவேண்டு சுதங்களோகி பாஷ்யஸமுக்தியை மெறாவலஹிதவழாவாராஹிதழூபுதிவாச நத்தில் நோக்குடையதாகவும் வித்தாஞ்ஜஸமுக்தியை ஸ்வரூப யேரக்யதாப்ரதிபாதநத்தில் நோக்குடையதாகவும் ஸிரவஹித்தார்க ளென்றது பொய்யோ? பிராட்டியின ஜகத்வயாபார விஷயத்தில் முக்தர்களின் ஜகத்வயாபாரத்தை த்ருஷ்டாந்திகரித்த தேசிகனுக்கு “ஸ்திராஹி பூஷி நடாவி” என்பது பிராட்டி திறத்தில் ஸம்மத மாம்போது முக்தர் திறத்தில் மாத்திரம் அஸம்மதமாயிற்றென்கனேயோ? ஸங்கல்பஸமுர்யோதயத்தில் காட்டின வாழ்ஹாஹி கூகநாயமேகிஹர் இங்குநினைவுக்கு வாரானின்றது.

இவ்விஷயமாகவே சரணகுதிக்தய பாஷ்யத்திலும் பேசும் போது “ஸ்தாநாஹி ஜஹஸ்தாவாரோஷாஷ்டாவந்தாஹி தாஹி வாதாஹி கவெகூவி நிராஹி” என்று செருக்குடலுரைத்த துமவிதெதாதீகவிஜயங்கித மென்னுமிடத்தைக் கீழ் விரித்த நிருபணங்களைக் கொண்டு அறிஞர்கள் அறுதியிடக்குறையில்லை.

→ முன்றும் விஷயம். ←

“தவாம்ருதஸ்யந்தாி” என்கிற இருபத்தேமூம் ச்லோகத்தில் “நிவேசிதாத்மா” என்றபதத்தின் வியாக்க்யானத்தில் பெரியவாச சான்பிள்ளைக்கும் தேசிகனுக்கும் அனுமாத்ரமும் அபிப்ராய பேதம் இல்லாமலிருக்கச் செய்தேயும் பூர்வபகவிகள் அஸ்தாரே பரமித்து இங்கனே எழுதுகிறார்கள்—“நிவேசிதாத்மா என்கிற பதத்திற்கு ‘நிவேசிக்கப்பட்ட மனதானது’ என்று மனதையே கார்த்தாவாகப் பெரியவாசசானபிள்ளை யியாக்க்யானத்தில் அருளிச் செய்யப்பட்டிருக்கிறது. இந்த பாஷ்யத்தில், அதில் ஏக தேசர்வயம் முதலிய அஸ்வாரஸ்யங்களை வினைத்து, ‘வைக்கப் பட்டபுந்தியையுடைய நான்’ என்று அருளிச் செய்யப்பட்டிருக்கிறது” என்று.

இந்த நிர்விஷயர்மத்தை நிருபகர்கள்தாம் ஆராயவேண்டும். நிவேசிதாத்மா என்பதற்கு ‘நிவேசிதஶாஸன சூதாவு’ என்று கர்மதாரயஸமாஸம் விவகீதித்து, “தேவருடைய நிர்லேஹுகமான ப்ரஸாதத்தாலே நிவேசிக்கப்பட்ட மநஸ்ஸானது” என்று மநஸ் ஸையே கர்த்தாவாக்கிப் பெரியவாச்சான் பிள்ளை உரைத்தது உண்மையே. தேசிகனும் தமது பாஷ்யத்தில் இவ்வர்த்தத்தையே தழுவி இங்கனமே உரைத்தருளினரேயன்றி வேறொரு பொருளை நெஞ்சி அம் நினைத்திலர். “[நிவேசிதாதா]ஏக்ஷ ஜெநாநாவெந ஆஷாஷி வாழிபொழுத் தடி’ உதாஷ்வாஷிநா தூபெயவ ஆர்யாவஹா விதா வாழிரிதழுய-ஃ-.” என்றிரே ஸ்தோத்ரபாஷ்ய ஸ-உக்தியுள்ளது. “வைக்கப்பட்ட புத்தியையுடைய நான்” என்று தேசிக அரைத்திருப்பதாகப் பிறர்வரைந்திருப்பதற்கு அந்தோ! பாஷ்யத்தில் என்ன ஆதாரமுள்ளது? இச்சதி என்கிற க்ரியாபதம் ப்ரதம புருஷனுயிருக்கும்போது, நான் என்று தன்மையாக உரையிடுதற் குரிய ப்ரமம் பண்டிதபூஷணரல்லாதார்க்கு எங்கநே விளையும்?. தாம்மருண்டதோடு பிறரையும் மருள்ளிக்கழுப்பல்வது மிகவிப்பே. “தூபெயவ ஆர்யாவஹாவிதா வாழி” என்ற மேற்குறித்த பாஷ்ய பங்க்தியில் காலை யொடித்தெறிந்து ஸமஸ்தபதமாக்கிக் கொண்டாலும் நான் என்பது விசேஷமாவதற்கு ப்ரஸக்தி யுண்டோ? அப்போது இச்சதி என்ற படர்க்கையை யொழித்து இச்சாமி என்று தன்மையாக்கிக் கொள்ளவேண்டியதாமிறே. இனி, தாத்பர்ய விவகீயா, ‘நான்’ என்றது என்று சொல்லப் பார்க்கில், ‘தாஷ்டா’ என்று ஒழிந்திடுவோம். “ஆர்யாவஹா விதவாழி” என்று ஸமஸ்தபதமாகச் சிலர் அச்சிட்டபடி பாடங்கொண்டாலும், கர்மதாரயப் பொருள் பொருந்துமேயன்றி பஹாவ்ரீஹ்யர்த்தம் ஸமஞ்ஜஸமன்று. மேல் பங்க்திகளை நோக்கினால் இது நன்கு விளங்கும் பஹாவ்ரீஹியே தேசிகனுக்கு விவகீதமாகில் கூயூராஹார்யமான கர்த்தருபத்தை அத்யாஹரித்துக் காட்டி உரைத்திடவேண்டியிருக்க அங்கனமுரையாதது குற்றமா மிறே. இச்சாமி என்று உத்தமனுயிருந்துவிட்டால் அஹும் என்று அர்த்தாத்வித்தமாகும். இச்சதி என்று ப்ரதமனுயிருக்கையாலே ஏதேனுமாரு பதத்தை [புமாந் என்றே ஜூங்: என்றே] அத்யா

ஹரித்துக் காட்டவேண்டுமிரு. அங்கேன ஒன்றும் காட்டானம் யாலும் கர்மதாரயப் பொருளே தேசிகனுக்கு விவகூதமென்பது தின்னாம். இன்னமும்; எந்கனவே பெரியவாச்சான்னிலை அருளிச்செய்திருக்கும் கர்மதாரயப் பொருள் அஸம்பத்தமென்றும் பறூவாவர்ஹ்யர்த்தம் சொல்லுதே ஆவசயகமென்றும் தேசிகன் திருவுள்ளம்பற்றி யிருப்பரேல் இக்கருத்து ஸ்வஷ்டமாக விளாகு மாறு பன்னியுரைத்தே யிருப்பர். இங்குனே வசநவ்யக்தி விளைந்திராது.

கிளவஹாநா? பறூவாவர்ஹ்யர்த்தமே தேசிகன் திருவுள்ளம் பற்றினது என்று பூர்வபகவிகள் கருதினபடியே நாமும் முழு மனமாகக் கருதியே விடுவோம். இங்குனே இருவர்க்கும் அபிப்ராயபேதமுண்டாய்த்தென்று கொள்ளில் குற்றமென்னே? இரண்டு படிக்கும் சாஸ்த்ரம் இடம் தந்ததாகில், யதாருசி பரிக்ரஹிக்கக் குறையென்? மேல் “ஸ்புரத் கிர்டாங்கத” என்ற (36) சுலோகத் தில் “லஸ்த்துலஸ்யா வந்மாலயோஜ்வலம்” என்றவிடத்து, லஸ்த்துலஸ்யா என்ற பதத்திற்கு, “அவைஞீவஹா தாமுவீஷ” என்று கர்மதாரயமும், ‘அவைஞீ தாமுவீ யஸங்஗வஹா’ என்று பறூவாவர்ஹியும் ஆக இரண்டு ஸமாஸமும் சொல்லக்கூடியதா யிருக்கையாலே இங்குப் பெரியவாச்சான் பின்னை எங்குனே திருவுள்ளம்பற்றினர் என்று ஆராய்ந்த தேசிகன், இரண்டுபடியும் அவருகந்ததேயென்று நுண்ணிதின் உணர்ந்து தமது பாஷ்யத் திலே அவ்விருவகையான ஸமாஸத்தையும் ஸ்பஷ்டமாக அருளிச்செப்தார். அங்கு இரண்டும் பொருந்துமாபோலை இங்கும் பொருந்தக் குறையொன்றுமில்லையே. இனி உலயவரிஹுஹமோ கந்தாவாவரிஹுஹமோ வென்றுகூமிரு. அவாவர்களின் இச்சையே இதில் நியாமகமானானின்பு ஆகேஷபமென்? ஸமாதாநமென்?

லஸ்த்துலஸ்யா என்றெடுத்தவிடத்திற்கும் இவ்விடத்திற்கும் வாசியுண்டென்று சொல்லக் கணவிலும் கருதவேண்டா. இங்கு ஏகதேசாங்வய மென்கிற சாஸ்த்ரதோஷம் உண்டென்று பூர்வ பகவிகள் உரைத்திருக்கிறாரே; லஸ்த்துலஸ்யா என்றவிடத்தில் இந்த தோஷத்துக்கு ப்ரஸக்தியில்லையே; ஆனான்பு வாசியுண்டே

யென்னில்; பாதபங்கஜே நிவேசிதாத்மா என்ற இவ்விடத்தில் ஏக தேசாங்வயம் தோஷமென்று சாஸ்த்ரஜ்ஞ கோஷ்டியில் மீண்டும் வாய்திரிக்கவேண்டா; சாஸ்த்ரவாஸநையைச் சிறிதுமறியாதார் பக்கவிலே இதனைச் சொல்லிக் குணைவுமாடலாமத்தனை.

இன்றுமக்கின்த ரஹஸ்ய முறைப்போம், உணர்ந்து தெளி வீராக.

ஏகதேசாங்வயம் இருவகைப்படும். ஒரு விசேஷணபதம் ஸமஸ்தபதத்தின் ஏகதேசமானதொரு விசேஷ்யபதத்திலே அங்வ யித்துப் பொருள்படுதல் ஒன்று. ஒரு விசேஷ்யபதம் ஸமஸ்த பதத்தின் ஏகதேசமானதொரு பதத்திலே அங்வயித்துப் பொருள் படுதல் மற்றொன்று. இவற்றுள் முந்தினதற்கு உதாஹரணம்— “உதாஹரதஂ சொகவிநாசகாரணம் நாசிதி விவேஶாவாழவு கஜம்” என்பதாம். இங்கு உமாஸ்தம் என்ற விசேஷணபதம், மேல் ஸமஸ்தபதத்தின் ஏகதேசமான விக்ணேஷ்வரபதத்திலே அங்வ யிக்க வேண்டியதாம். இந்த அங்வயம் சாஸ்த்ர தூவிதம். சாப்த போதம் பிறக்கமாட்டாமையாலே அபப்ரயோகமென்று இகழப் படும். இரண்டாவதான் ஏகதேசாங்வயம் சாஸ்த்ராநுமதம். மஹா காவ்யங்களிலும் பூர்வாசர்ப ஸமக்திகளிலும் இது பெரும்பாலும் இடம் பெற்றேயிருக்கும்.

“ஸ்ரீ இதி விஷ்ணுகே நெ நாஸ்திஷா பெதூஸய-” என்ற ஸ்ரீவகுண்டகத்ய ஸ்ரீஸுக்திகாண்க. “விஷ்ணு: வாழ்வுணையிந்தி நிராசாதி பெயலும்” என்று ஸ்ரீவகுண்டஸ்தவத்திலே ஆழ்வாலும் இங்கனே ப்ரயோகித்தார். விஷ்ணே: என்ற விசேஷ்யபதம் மேல் ஸமஸ்தகதேசமான பத சப்தத்திலிரு அங்வயிப்பது.

அத்தனைசூரம் தேடவும் வேண்டா; இந்த ஸ்தோத்ரரத்நக் தன்னிலேயே “உதக்ரபீநாமஸ்” என்ற (34) ச்லோகத்தில் “ஓ-வ ஸ்ரீயா” என்ற பதம் ந்யக்க்ருத என்ற ஏகதேசத்திலிரே அங்வ யிப்பது. இவர்தாம் அங்கு வாய்திரிக்கவுமில்லையே. நிவேசிதாத்மா என்ற இவ்விடத்தில் மாத்திரம் என்ன அநர்த்தம் விளைந்திட்டதோ அறியோம். இங்கு கர்மதாரயஸமாஸம் கொண்டால் ஏகதேசாங்வய தோஷம் விளைகின்றதென்றும், பறை-வரீலீஸமாஸங்கொண்டால் அது தணிகின்றதென்றும் கூறுமிவர் சாஸ்த்ரார்த்தங்கள் பயின்ற

வகை சாலவத்தியதே. எந்த ஸமாஸம் கொண்டாலும் பாதபங்களே என்ற பதம் ‘நிவேசித’ என்ற ஏகதேசத்திலே அங்வயியாமல் வேறெங்கு அங்வயிக்குமோ? அறிஞர்காள் ஆராய்மின். அவ் விடத்து பாஷ்யபங்க்தியும் “தடியெவ ஆஜாவவஸாவி தவாழி” என்ற பாடமாகவே உள்ளதாயின் தவமா என்ற பதம் ஏகதேசத் திலே அங்வயியாதே வேறெங்கு அங்வயிக்கவல்லதோ? “மருதிருத் தாய்! உன் வளர்த்தியோடே வளர்கின்றதாலுன்றன் மாயை தானே” என்றாலும் போலே விருதுகளுடனே விசேஷ ஞானமும் வளர்கின்றது போலும்.

“ஏகதேசாந்வயம் முதலிய அஸ்வாரஸ்யங்கள்” என்ற பூர்வ பகுதிகளுக்கு “முதலிய” கப்பத்தாலே விவகுதிமானவை இன்னம் எவையோ அறியோம். அதோடுமான இந்த ஏகதேசாந்வயத்தைப் பெரிய தோடுமாக நினைக்குமல்கள் பலஹாவரியி பக்ஷத்தில் கத்தீவாடாய்஗ாஹாதொடும் வளிதாக நிற்குமென்று நினையாத தென்னே?

இங்கே நினைவுக்கு வந்ததோரு அற்புதமான விஷயம் மறைத் திட முடியாமையாலே விளம்பப்படுகின்றது கீழே நாம் இருவகை யான் ஏகதேசாந்வயங்களைக்காட்டி, விசேஷணத்திற்கு நேரும் ஏகதேசாந்வயம் ஸர்வாத்மா சாஸ்த்ரதாவிதமென்று நிருபித்தோம். வ்யுத்பத்திவாதம். மஞ்ஜுஷ்வர முதலிய சாஸ்த்ரநால்களிலே இது நிர்விவாதமாக நிர்ணயிக்கப்பட்டதீயாம் இதில் மதபேதமென்பது யாதென்றுமில்லை. இங்கு நிருக்கச் செய்தேயும், யதிராஜ ஸப்ததியிலே “வூவிராநிமித்தோஸூபேயா” என்றுச்லோகத்திலே “ாவஸ்வரிதிராயாவீயாவத்வஸாடுதாடுதெலுநநுமலுவணவனிஜீஃபை-குராவ-ஃ கிதிதூவிதீந்தெத” என்று தெசிகன் ப்ரயோகத்தருளினா. “கருப்பூரத்தின் விலை உப்புவாணியனுக்குத் தெரியுமோ?” என்ற பேரைக்கிடைய இங்கு மொழி பெயர்த்துளர். இங்கு ரஸபரிமளேத்யாதி விசேஷணம் எப்பத்தில் அங்வயிக்கின்ற தென்று நோக்கவேணும் ‘கவ-குராவ-ஃ’ என்ற விசேஷய பதத்திலென்னில்; கர்ப்பூரத்தின் விலைக்கும் ரஸபரிமளங்களுண் டாகவேணுமே. அவையுள்ளது கர்ப்பூரத்துக்கேயிடே. ஆகையாலே

அவன்ப்சஷணம் ஸமஸ்தைகர்தசமான கர்ப்பூரபதத்திலே அங் வயித்தாலன் றி விவக்ஷிதம் லித்திக்க வழியில்லை. வ்யாக்க்யாதாக்க ளொல்லாம் அப்படியே அங்வயித்தார்கள். இந்த ச்லோகங்தானே ஸங்கல்ப ஸ்ரீயாதயத்திலும் இரண்டாம் அங்கத்திலே அதுவும் ஹிதம். அங்கு தமிழுரையரத்த நம் பண்டிதபூஷணஸ்வாமி— “ருசி, வாஸனை இவைகளைப்பற்றிய ஸ்தோத்திரம்பண்ணுகிற கோஷத்தினால் பட்டணங்கள் பிள்ளுவிடும்படியாக இருக்கிற பச்சைக் கற்பூரத்தின் விலையை உப்புவ்யாபாரிகள் என்ன வென்று நினைப்பார்கள்” என்று அழகாக அருளிச் செய்து வைத்தார். பொருள் போக்கியீமே; மூல சப்தஸங்தரப்பழும் கம்பீரீமே. அங் வயம் அமைவது எங்குனேயோ? “உமாஸ்தம் சோகவிநாககார ணம் நமாமி விக்ஞேஷ்வரபாதபங்கஜம்” இத்யாகி ச்லோகங்களும் இனி சிரஸாவாஹ்யமீ போலுப். அந்தோ! இங்கு மதிசெலுத்து வாரில்லையே. இவர்களுரைக்கும் பொருளை இந்த மூல முன்ன படியிலே சாஸ்த்ரியமாகப் பொருந்தவிடவல்லார் முன்வருவரேல், வாணேள்முற்றும் அன்னவர்தாளினையைச் சென்னிமோற்கொண்டு திரிவேன்.

கண்விழித்து கோக்கவேண்டுமிடத்தே கண்ணுறங்கிப்போய், நிர்மலமான நன்னென்றியிலே மயங்கினிற்பார்க்கு நமோநம்: இதனி ஹும்ஹிஞ்சிய பரிஹாஸ்ய ப்ரஸங்கம் வேறொன்றில்லையென்று * வெள்கிப்போய்த் தம்முள்ளே தாம் விலவறச்சிரித்திடாரோ?

“நிவேசிதாத்மா” என்ற பரக்ருதஸ்தலத்தில் கர்மதாரய ஸமாஸமும் பஹாவ்ரீஹிஸமாஸமுமிரண்டும் பொருந்துமென்று சொன்னேம். எந்த ஸமாஸத்திலே ஸ்வாரஸ்யாதிசயமுள்தென்று ஆராயில் கர்மதாரய ஸமாஸங்கொண்டு மநஸ்ஸைக் கர்த்தாவாக ஆக்கியுரைப்பதிலேயே அஃதுள்ளது. உத்தரார்த்தத்தில் மது வரதத்ருஷ்டாந்தம் காட்டியிருப்பதற்குச் சேர மநஸ்ஸாக்கே தார்ஷ்டாந்திகத்வம் இருக்கவடுக்கும் “நின்றவா நில்லா நெஞ்சு” என்றும் “சஞ்சலம் ஹி மந: க்ருஷ்ண” என்றும் சஞ்சலமாகச் சொல்லப்பட்ட மநஸ்ஸாக்கும், மலர்தோறும் நின்றவாநில்லாதே திரிந்து சஞ்சரீகமென்றே பேர்பெற்ற வண்டுக்குமேயிறே உவமை யொத்திருப்பது. “போந்ததென்னெஞ்சென்னும் போன்வண்டு,

உனதடிப்போதிலொண்சீராந் ஷதவிதேஹுண்டமர்ந்திட வேண்டி” என்ற இராமாதுச நூற்றாதிப்பாசரத்தையும் இங்கே இனைத் துக் கொண்டால் பரமரஸமா தும். இவ்வளவு இனிமையான பொருள் ஸ்தோத்ர பாஷ்யத்தில் விளக்காதிருந்தாலும் விளக்கிக் கொள்ள விரும்பவேண்டியிருக்க உள்ளதையும் அபலபித்து அல்லை அவறிக தோக்டியில் அந்வயிப்பிக்க நோக்குவதே! என்று நோகின்றோம். ஒத்துவழி ஹதஸ்ரு உடைஷாவியாதெதந॥

→ஓடு நான்காம் விதையம். ←ஓடு

“த்வதங்கரி முத்திச்ய” என்ற இருபத்தெட்டாம் ச்லோகத் தின் வியாக்கியானத்தில் “மனாவாக்காயங்கள் மூன்றுதலும் பண்ணின ப்ரபத்தியெல்லாம் வேலுமோ? காயிகாமான அஞ்ஜலி யொன்றே அமையாதோவெங்கிறார்” என்று பொரியவாச்சான் பிள்ளையருளிச் செய்திருப்பதில் தூஷணாம் காட்டுகிறார் அஞ்ஜலிக்கு ஸாக்ஷாந் மோக்ஷ ஸாதநத்வம் பெரிபவாச்சான்பிள்ளை திருவுள்ளமென்றும், பக்கி ப்ரபத்தி விதாயக ராஸ்தராந்தர வெவயயீழும் வருகையாலே பரங்பரயா பீமாக்ஷஸாதநத்வமே கொள்ளக்கடவுதென்று தேசிகன் ஸ்தாபித்தாரென்றும் ஸம்ப்ரமித்தமுத்திருக்கள். இவ்விதையத்தை இங்கே நாம் சுருக்கமாக முடித்துக் கொள்வோம்.

அஞ்ஜலிக்கு ஸாக்ஷாந் மோக்ஷப்ராபத்வர் ஸால்லவொன் ஞைதென்று. ஸ்தோத்ரபாஷ்யத்திலே தூஷிகள் அதிகமாகச் சில ப்ரஸங்கங்கள் கெப்தருவியிருப்பது உண்மையே. இந்த ப்ரஸங்கங்கள் பொரியவாச்சான்பிள்ளையின் பூலீஸ்மக்தியின் மேல் நோக்காக அவதரித்தவையல்ல. அட்டார் ஸஹஸ்ரநாமபாஷ்யத்தின் உபோத்காத ப்ரகரணத்திலே—

“நநா மார்த்தியைத் தூஷாதவஹூலியிலிருஷாதிவ சிறூயதிவூயாயு தத்தூதநாவக்குலையு வாஜாதுவாயுதவா தவா தொவுதிவாதி. மார்மாஶுதெவயயீழுவுலூமெந பூஜீ ணவிராதங்கு. (ஒத்திவெக.) ததிலூ சுவிதிதலைவத்தாவஹு மாதவஸ்ரு வெஸாங். உவீபொவி ஹஹவதூக்கீதாந்

ஒவ்வொலையில் யாராம் யாராய்தூவுந மாராஸாஞ்சூராநயே^{கி} கூம்; தவூ வசஷேஷாயிகாரதாகி! கவூதூ வத்துவத்திவா வாசியெட்டு ஹஹவத்வாயாரணாஶிவாஶித ஹாஹுவத்யிகா ரதாஹு. ஹரீயவோவி ஹஹவத்வாஶிவாவ மாநமேதா: அவீ யவி கிங்கணவாரிதஃ? யாவ ஹரீயவி பூபொநமெவவா மூதைவ: பூவீதி, தயா உவீயவூவி ஹாவஶாழிலிஶாஷா தவீதி^{கி}கி”

என்று விரிவாக அருளிச் செய்தவற்றையே குறிக்கொண்டு தேசிகன் ப்ரஸங்கித்தாரென்பது ஸ்பஷ்டம் ஸ்தோத்ர பாஷ்ய பங்க்திகள் அஞ்ஜலிவிஷயமென்றும், ஸஹஸ்ரநாமபாஷ்யலுக்தி கள் திருநாமஸங்கிர்த்தநவிஷயமென்றாங்கொண்டு அதற்கு மிதற் கும் யாதோரு ஸம்பந்தமுமில்லை ட்யன்பார் ஆராய்ச்சி யில்லாதார். “திருநாம ஸங்கிர்த்தநத்திற் காட்டிலும் மிகச்சிறந்தது அஞ்ஜலி” என்று தேசிகனருளிச் செய்தமை காண்மின். அன்றியும் ஸ்தோத்ரபாஷ்யத்தில் “நநா. யூராயநுக்கூதெ பஜநுயபெஜூஃ” என்றுதொடங்கி நாமஸங்கிர்த்தந விஷபமாகச் சோதிவாய் திறந்து மருளிச் செய்தார் அவ்விடத்திலே பட்டர் ஸமக்திக்கும் தேசிக ஸலுக்திக்கும் பொருத்தம் குறையற்றதெயன்னில், அது பெரிய வாச்சான்பிள்ளை ஸலுக்திக்கு மொக்குமாய்த்து. விரோதோதபாவ நமே அப்ரஸக்தமென்றெழுமிக. பாதூஷாதூஶ விதூராஃ.....க

→இஃ ஐந்தாம் விஷயம். சீடு→

மமநாத! யதஸ்தி என்கிற ஐம்பத்து மூன்றும் ச்லோக வியாக் கியானத்தில் பெரியவாச்சான்பிள்ளை ஆத்ம ஸமர்ப்பணத்தையும் ஆத்மாபஹாரதுல்யமாக அருளிச் செய்துவிட்டாராம்; இதில் சாஸ்த்ரார்த்தங்களெல்லாம் வியாகுலங்களாய் விடுகின்றனவாம். “அஹமத்யைவ மயா ஸமர்ப்பிதஃ” என்று கீழ்ச்லோகத்திற் பண்ணின ஆத்மஸமர்ப்பணத்திற்கு, “மம நாத!” என்கிற இந்த ச்லோகம் அநுதாபப்ரகாசகம் என்று பெரியவாச்சான்பிள்ளை உரைத்தருளின து சாஸ்த்ரவிருத்தமாம். இது கீழ்ச்லோகத் திற்கு விவரணமென்று தூப்புல்பிள்ளை சிர்வதித்ததே பொருத்த

முடியதாம். சாஸ்தரஜனுர்கட்குச் செவ்வனே தளிவு பிறக்கு மாறு இங்கே பன்னியுரப்போம்.

கீழ்க்கொகத்திற்பண்ணின ஆத்ம ஸமர்ப்பணத்தைப்பற்றி இந்தக்கோகத்தில் அதுதாபப்படுகிறென்று பெரியவாச்சான் பிள்ளை உரைத்தருளினவிதில் குற்றங்குறை இறையுமில்லை. “ஆத்ம ஸமர்ப்பணத்திற்கு அதுதாபப்படுகிறென்று கொண்டால் அது தாபயோக்யங்களான பாபங்களைப்போலே ஆத்மஸமர்ப்பணமும் ஒரு பாபந்தானே; அது செய்யக்கூடாத காரியம் என்று ஏற்பட்டு விடாதா?” என்பது தூர்வப்பகிள்ளின் ஆரீக்ஷபம் இதற்கு இடமறும்படி பெரியவாச்சான் பிள்ளை அருளிச்செய்வது பாரீ; — “[தே தீம் நூ ஸமர்ப்பயாமி?] இத்தையுடைய உனக்கு எத்தை ஸமர்ப்பிப்பேன்? ஸமர்ப்பணையுமேது? ஸமர்ப்பகர் ஆர்? ஸமர்ப்பணையாகைக்கு ஸ்வாம்யமில்லை; ஸமர்ப்பிக்கையும் ஸ்வரூப்யாதாத்ம யஜ்ஞாநத்தால் அங்கமிக்கையுமிரண்டும் யாவங்மோக்ஷம் அங்வர்த்திக்கக் கடவது.” என்ற ஹ்ருதயஹரியான ஸ்ரீஸுமக்தியைக்காண்மின். பெரியவாச்சான்பிள்ளையின் ஆழந்த அழகிய இக்கருத்தை க்ரஹிக்கைல்லாத தூப்புலம்மான் தம்முடைய பாஷ்யத்திலே சில ஸுமக்திகளைக் காடுமோடு பாய்விட்டார். ஆத்மஸமர்ப்பணத்தை மறுப்பதாகப் பொருள்கொண்டார்; பெரியவாச்சான் பிள்ளை திருவுள்ளாம் அங்கங்கிலையாயிருக்க, எதுகொண்டு ப்ரமித்தாரோ. அறியோம். ஆத்ம ஸமர்ப்பணம் பண்ணுகையும், பண்ணினதற்காகப் பிறகு அதுதாபம் காட்டுகையும் ஆகவீரன்டும் இவ்விடுதியில் மாறிமாறி நடந்தே தீரும் என்றாருளிச்செய்திருக்க, “கூது வ-அவ-கூதவூ-அவவூ-கூதனா-நா-பயந தகெவ அதிகிவருத உதி வகைதூ” என்று தேசிகன் அதுவதிப்பது ஆதாரமுடையதோ?

ஆனால், கீழ்ப்பண்ணின ஆத்ம ஸமர்ப்பணத்திற்கு இதனுல் அதுதாபப்படுவதாக வியாக்கியானாஞ் செய்யலாமோ? தப்பான காரியத்துக்கண்றே அதுதமிக்கவேண்டுவது—என்று கேட்பிர்கள். கேண்மின்; கீழே முப்பத்திரண்டாவது ச்கோகம் முதல் நாற்

பத்தாறும் சோலாகமளவும் பதினுண்கு சோலாகங்களாலே பகவானு டைய நித்ய கைங்கர்யத்தைப் பரமபுரூஷார்த்தமாக ப்ரார்த்தித்த வர்தாமே அடுத்த (47) “யிஹஸா-விலிந்தெ” என்கிற சோலாகத் தால், கீழ் அப்படி ப்ரார்த்தித்ததற்கு மஹத்தான அநுதாபத்தை மூலத்திலேயே ஆவிஷ்கரித்தாரே; அஃது என்னவென்று ஆராய்ந் தீர்க்களோ? கைங்கர்ய ப்ரார்த்தனை கூடும் என்றே கூடாது என்றே எங்கனே நிஷ்கர்விக்கின்றீர்? கூறுமின் கூர்மதியீர்!

ஸ்ரீ தேசிகன் தாழும் சரணைக்குத் தீபிகையென்னும் தீப்பர்காசல் தோற்றத்தில் (41.) “இதும் துடிமையாகவாய்வாய்ந்து” என்று—பகவத் கைங்கர்யத்தை ஆசைப்படுவது மஹாபராதம் என்று வாய்விட்டருளிச்செய்கிறார் கைங்கர்யப்ரார்த்தனை அபராதாகாடியில் அந்வயித்ததாகில் “நிதிக்கிள்கொரா அவாநி” என்கிற ப்ரார்த்தனை எங்கனே கூடும். தப்பான காரியமென்று நிர்ணயிக்கப்பட்டதின் அதனை புத்திபூர்வகமாகச் செய்யலாமோ? ஸகல சாஸ்த்ரத்தவஜ்ஞரான தாம் “ஸ்ப்ருஹமா அபராத்யந்” என்றதற்கு முன்னும் பின்னும் பலகால் கைங்கர்ய ஸ்ப்ருஹம பண்ணிப்போந்தது எங்கனே? “உலகுபடைத்துண்ட வெந்தை, அறைகழல் சுடர்ப்பூந்தாமரை குடுத்து, அவாவாருமிருக்கியுக்க, நேரியகாதலன்பிலின்பேன் தேறல், அமுதவெள்ளத்தானுஞ் சிறப்பு” என்று (திருவாசிரியத்தில்) பரமப்ராப்யமாகப் போற்றப்பட்ட கைங்கர்ய ப்ரார்த்தனையை அபராத கோடியலே நிறுத்திப் பேசலாமோ தேசிகன். பூர்வபக்ஷிகள் பெரியவாச்சான்மிளை ஸ்ரீஸ்மக்துதியில் பண்ணும் சோத்யங்களைல்லாம் முந்துறமுன்னம் இதுதன்னில்பண்ண ப்ராப்தம். சாஸ்த்ரங்களில் விலைதமான கைங்கர்ய ஸ்ப்ருஹம பாபமாயிற்றுகில், ஆத்மஸமர்ப்பணமும் அங்கனே பாபமாகக் குறையென்னே? அதற்குச் சொல்லும் ஸமாதாநங்கள் இதற்கும் ஒக்குங்கிடார்.

அகில ஹெய்ப்ரத்யாக்க கல்யாணகதாநனு பரமபுருஷனீ
ஈம் செஞ்சால் நினைப்பதும் வாயால் ஏத்துவதும் உடலால் தீண்
டப்பார்ப்பதும் மஹாபாபம்! அவத்யம்! நிறக்கேடு! என்று ஒரு

புறத்தில் அருளிச்செய்கிற ஆழ்வார்களும் ஆசாரியர்களும், மற் கூரு புறத்தில் அவற்றையேசெய்து ‘இல்லையெனக்கெதிரில்லை யெனக் கெதிரில்லையெனக் கெதிரே’ என்று கனிந்து களித்துக் குன்னுமாடவும் காணகிறோம்; இவை ஒன்றுக்கொன்று அபவாத மாருமோ? இவையெல்லாம் பரஸ்பரவிருத்தம்போல் தோற்றினு ளும் உண்மையில் விருத்தமன்றே. இரண்டுபடிகளும் சொல்லித் தீரவேண்டியவை யத்தனையிறே. அதுபோல, முந்துற ஆத்மஸமர்ப் பணம் பண்ணுவதாகவும், பின்பு அதற்கு அதுபிப்பதாகவும் பாகரமிடுகை சாஸ்த்ரார்த்தம் என்று அறதியிட்டபின் விளையுங் குற்றமென்கொல்?

கீழ்ச்சோகத்திற்கு விவரணமாகப் பிறந்தது இந்த ச்லோகம் என்று அருளிச்செய்கிற தேசிகன் திருவுள்ளமும், அதுதாப பரமாக வியாக்கியானித்தருஞ்சிற பெரியவாச்சான்பிள்ளை திருவுள்ளமும் பர்யாயதாக ஒக்குமேயன்றி வேறுபடாது. ஆத்மாத்மீயங்களோல்லாம் எம்பெருமானுடையதேயென்று ஸ்தாபிப்பதேயிறே ‘மமநாத! யதல்ஸ்தி’ இத்யாதி அருளிச்செய்கிற ஆளவந்தாருடைய திருவுள்ளம். இதனையே இரண்டு வ்யாக்க்யாதாக்களும் இரண்டு வழிகளாலே விளக்காங்கின்றார்கள். இருவருடைய ஈச்சயமும் ஒன்றேயாகையாலும், சாஸ்த்ரார்த்தத்தில் விப்ரதிபத்தியில்லாமையாலும் மதபேதமென்பது இதில் இல்லை. “எனதானிதந் தொழிந்தேன்” என்றும் “பேருதவிக் கைம்மாருத் தோள்களையாரத் தழுவியென்னுயிரை அறங்கிலை செய்தனன்” என்றும் ஆத்ம ஸமர்ப்பணம் பண்ணினதாகவே அருளிச்செய்கிற ஆழ்வார்தாமும் “உதவிக் கைம்மாறு என்னுயிரென்னவுற்றெண்ணில், அதுவுமற்றாங்கவன் தன்னது,.....எனதுவுமொன்றுமில்லை செய்வதினாகவும் பேசுகிறார். இவை பரஸ்பரவ்யாஹதமென்னலாமோ? ‘ஆத்மாத்மீயமெல்லாமவனுடையதே’ என்கிற ஸ்தாபநத்திற்கு எங்குங்குறை யில்லையென்னுமத்தனையிறே ஸாரம். இந்த ச்லோகத்தை அதுதாப பரமாக வரைத்திட்டால் மஹாந்த்தம் விளையுமென்று ஸ்தோத்ர பாஷ்யத்தில் கருதினவர்தாமே ரஹஸ்யத்ரயஸாரத்தில் பேசும் போது ஸாங்கப்ரபதாதிகாரத்திலே—‘இதுக்குமேல் மமநாத

யதல்தி என்கிற ச்லோகத்தில் இஸ்ஸமர்ப்பணத்தைப் பற்ற அதையும் பண்ணிற்றும் ” என்று பெரியவாச்சான்பிள்ளை திருவுள்ளத்தையே போரப்பொலியத் தழுவியருளினார்.

இவ்வாளவந்தார் தாம் ஏற்கனவே சிறந்த விவேகியாகையாலே கீழ்க்லோகம் சொல்லும்போது அவிவேகியாயிருந்து இந்த ச்லோகத்தில் உட்கண் விழித்துக்கொண்டாரென்கை ஒண்ணுது என்று ஸ்தோத்ரபாஷ்யத்தில் கூறுகின்றாரே ; ஜ்ஞாதாக்கள் இப்படியுங் கூறலாமோ ? க்ரமேண சாஸ்த்ரார்த்தங்களை வெளியிட வேண்டு மிடத்து இங்கனேயிடே சொல்லிக்கொள்ளவேண்டுவது . “ப்ரபுத்ததீ�” என்று ஆளவந்தார்தாமே சொல்லிவைத்த சொல்லோ ? பெரியவாச்சான் பிள்ளை நுழைத்த சொல்லோ ? அதற்கு இவர் தம்மாலும் வேறு பொருள் சொல்லப்போகாதிடே . இன்பமிகு மர்ஞ்சியரமருளிச்செய்த திருக்குருகைப்பிரான்பிள்ளாலும் எனதா வியுள் கலந்தபாசர வியாக்கியானத்தில்—“ இப்படி எம்பெருமா நேடுகலந்தகலங்யாலுள்ள நிரவதிகப்ரீதியாலே அறிவுமின்து, இவ்வாத்மா தம்முடைய தன்றென்று நிருபிக்கமாட்டாராய், அவன் தம் மோடுகலந்த இப்பெருநல்லுதவிக்குக் கைம்மாருகத் தம்முடைய ஆத்மாவை அவனுக்கு மீளாவடிமையாகக் கொடுத்து, பின்னையும் தம்முடைய ஸ்வரூபத்தை உள்ளபடி விவேகித்து ” இத்யாதி அருளிச் செய்தார். அந்த ஸ்ரீஸ்மக்தியையும் திரஸ்கரிக்கக் கருதுகின்றனர் போலும். மயர்வற மதிநல மருளப் பெற்றவர்க்கு ஒரு கால் விவேகமில்லையாகவும் ஒருகால் விவேகம் உத்பவித்ததாகவும் பின்லானுரைத்தது பொருந்துமாகில் இதுவும் பொருந்தத் தட்டுண்டோ ?

“தந்த ஸி கொண்டாக்கினையே ” என்ற ஆழ்வாரைப்போலவே ஆளவந்தாரும் அருளிச் செய்திருப்பரேல் மமநாதேத்யாதி ச்லோகம் கீழ் கீழ்க்லோகத்திற்கு விவரணமென்னப் பொருந்த ப்ராப்தமாம். வசநவ்யக்தி அங்கனில்லைகிடீர். ‘அதவா’ என்றதையும் “கீம் து ஸ்மர்ப்பயாமி” என்றதையும் ஊன்றி அநுஸந்திக்கில் ஸ்வாரஸ்ய முணர்வீர். ஆழ்வாருக்கு ப்ரமமும் அநுசயமும் கூடுமென்றும் ஆளவந்தார்க்கு அவை கூடா என்றும் அரும்பதவுரைகாரர் எழுதிவைத்ததும் ஸ்ரீவௌஹாஸ்ராஜாழுமே.

நம் ஆழ்வாராசார்யர்களின் ப்ரமங்கள் கர்த்மாபாதிகமன் நிக்கே ஜ்ஞாநவிபாக கார்யமாகையாலே அடிக்கழுஞ்சு பெறுமென் ஒம் திவ்பார்த்த ஸௌரபம் * எதிவரானார் மண்டப்பள்ளிவங்த மணத்திலே அந்வயிக்கப் பெற்றதுல்லை போலும்.....*

→இச் ஆரூம் விஷயம் இடு→

“நநு ப்ரபந்நஸ் ஸக்ருதேவ நாத!” என்கிற அறுபத்தினான் காம் ச்லோகத்தில் ‘ஸக்ருதேவ’ என்பதற்கு ‘சீக்கிரத்தில்’ என்று அர்த்தம் பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்திருக்கிறாம்; தேசிகன் அதனை மறுத்திருக்கிறாம். ‘ஒரு தடவை’ என்கிற அர்த்தமே ஸ்வாரஸ்யமுடையதாம். இந்த ப்ரமத்தையும் பரி ஹரிப்போம்.

“ஸக்ருதேவ ப்ரபந்நாய” என்கிற ஸ்ரீராமசரமச்லோகத்தை நம் பூர்வாசார்யர்கள் ரஸமாக உபங்வலித்தருநூம்போது ஒவ் வொருவர் ஒவ்வொருபடியாக நிர்வலித்து அருளிச்செய்தார்கள். “கவுயாநாசிதெநகாய்சாஃ” என்கிற வசநபலத்தாலும் மற்றும் நிகண்டுபலத்தாலும் ‘ஸக்ருத்’ என்னும்யைத்திற்குப் பல பொருள்களுண்டாகையாலே ‘ஸஹஸா’ என்பதான பொருளையும் திருவுள்ளாம்பற்றி ஆழ்வான் நிர்வலித்ததாகவும், எம்பார் ஒரு வகையாகவும் பட்டர் ஒருவகையாகவும் இப்படி ஒவ்வொன்றிலே ஒவ்வொருவர் ஸ்வாரஸ்யத்தைத் திருவுள்ளாம்பற்றி நிர்வலித்ததாக வும் தனிச்லோக வியாக்கியானத்திலே பெரியவாச்சான்பிள்ளை விரித்துரைத்தருளினர். “நநு ப்ரபந்நः” என்கிற ஸ்தோத்ர ரத்ந ச்லோகத்தின் வியாக்கியானத்திலும் அந்த நிர்வாஹங்களை ஸங்கர வித்துள்ளார். “ஸஹஸவ என்று ஆழ்வான் நிர்வலிக்கும்” என்று அருளிச்செய்துளர். இதில் தூஷண ப்ரதிஸம்பந்தித்வம் பெரியவாச்சான்பிள்ளைக்கு இல்லை; ஆழ்வானுக்கே உள்ளது. கைவல்ய விஷயத்தில் எம்பெருமானுக்கும் அஞ்ஜவி விஷயத்தில் பட்டர்க்கும்போலே இவ்விஷயத்தில் ஆழ்வானுக்கு ஸத்காரம் நேர்ந் ததுக்ரமப்ராப்தமோயாம். ஸக்ருத் என்பதற்கு ‘ஒருகால்’ என்னும் பொருளை உபேக்ஷித்தாராருமில்லை. ஒரு பதத்திற்கு ஒரே இடத் தில் ஒரே பொருள்தான் கொள்ளலாமென்கிற நிரப்பந்தமில்லை.

சிசபாலவத மஹாகாவ்யத்தில் இரண்டாம் ஸர்க்கத்தில் (48) “இநாமநலூவுதூவா” என்ற சீலாகத்தில் “க்ரியாஸமபி ஹாரேண்” என்பதற்கு ‘மிகவும்’ என்கிற பொருளையும், ‘அடிக்கடி’ என்கிற பொருளையும் ஏகப்ரயோகத்திலேயே கொள் ஞமாறு மல்லிநாதர் உரையிட்டு, ‘இப்படி கொள்வது குற்ற மன்று’ என்றும் ஸ்தாபித்தார். அன்றியும், கவுராவஸ்ரூபதிக்குப் பொருள் கொள்ளானின்ற ஸ்ரீபாஷ்யகாரர் ஏகப்ரயோகத்திலேயே மூன்று வகையான வ்யுத்பத்திகளைச் செய்து மூவகைப் பொருள்களைக்கொண்டு “மங்ஹீராமஹஸ்தித்தி, ஹஸ்தித்தாவ, ரவிகாவிகுவித, வாணீகாஷாக்ஷாக்ஷாயதெக்ஷணம்” என்று அருளிச்செய்ததை வேதாரத்த ஸங்கரஹத்திலும் அதன் தாத்பர்ய தீபிகையிலும் காணலாம். அதுபோலவே ஸக்ருத் என்பதற்கும் ஏகப்ரயோகத்திலேயே பல பொருள்களை இசைத்து உபந்யவித்த ஆழ்வான் பூங்குதிகளை அஸ்வரஸ்வாதிகளென்பார் அரவிகர்கள்.

“ஸக்ருதேவ நாத!” என்றவிடத்தில் நாத! என்பதற்கு வியாக்கியான மருளானின்ற பெரியவாச்சான்பிள்ளை “ஒருகால் பண்ணின ப்ரபத்தி அமைகிறது வகுத்த நாதனுகையாலே” என்றாருளிச்செய்திருப்பதை நோக்கினால் ‘ஒருதடவை’ என்கிற அர்த்தத்தை விட்டொழியாமை நன்கு விளங்கும். ஆகையாலே இவ்விடத்து ஸ்தோரபாஷ்யபங்கதிக்கும்பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான ஸுக்திக்கும் ஒ-அஷ்டா-ஒ-ஷக்லாவுறுஹணம் ஹ-ஹினியங்நமேயன்றி வாஸ்தவமன்றென்பதை மத்யஸ்தர் உணர்வார்கள். தாம் பேணும் வழியொழியப் பூருவர்களின் வழி ஆகாதென்று கொண்டு ஒவ்வொரு மூலையிலே ஒவ்வொரு மஹாநுடைய ஸ்ரீஸுக்திக்கும் குற்றங்குறை சூறிலைக்கும் ஸ்வதந்தரருடைய ஸுக்திகள் பரம விலக்ஷணமென்பதும் உணரற்பாலது. பேசிற்றேபேசும் ஏககண்டரான ஸ்தாசார்யர்களின் ஸ்ரீஸுக்திகளில் தோஷோத்பாவநம் பண்ணப் பார்ப்பார்க்குக் கணவிலும் ஸமீஹிதவித்தி எளிதன்று. ஆகவே, ஸ்தோரத்ரத்நத்திற்குப் பெரியவாச்சான்பிள்ளை இட்டருளின வியாக்கியானம் * எந்தையெதிராச ரின்னருஞ்கெங்று மிலக்காசிச்சதிராக வாழ்ந்திடுவார்க்குத் தேனேபாலே தண்ணலே யிழுதே

யென்னலாயிருக்கு மென்னுமிடம் புநருக்தம். தேசிகனருளிய ஸ்தோத்ரபாஷ்யமும் ‘அப்பொழுதைக்கப் பொழுதென்றாவழு தமே’ என்று போற்றுதற்குரியதேயாம். அம்ருத கும்பத்திலே விஷபிஞ்சுது கலசமாபோலே அஸ்தானே ப்ரமமும் அகாண்ட தூஷண மும் ஆக்காங்குசு சிறிதுசிறிது கலசகின்றதெனினும் குணக்ராஹி களுக்குப் பரமபோக்யமே. ஹாதுவிலிமூல பூவொயநநாயத் தாலே பூர்வபகவிகள் அநாவச்யக ப்ரஸங்கங்களை ப்ரஸங்கித்துத் திருப்பள்ளியெழுச்சி பாட்டீவு “பூவெலிகாளாவு காாறிழாது ஹா கீ” என்னுங் கணக்கிலே இங்கனே ஒரவஸரம வாய்த்துப் பண்டிதரவிக ரஞ்ஜந்மாகப் பரமார்த்தம் தெளிய வெளியிடலாயிற்று.

“இப்படி இன்னுஞ் சில விபாக்கியானங்களிலிருக்கிற அஸ்வாரஸ்யமுள்ள அர்த்தங்களையும் இந்த பாஷ்யகாரரே ஆங்காங்கு விருதித்து ப்ரமாணங்களையதுவரித்து வரியான அர்த்தத்தை அருளிச் செய்திருக்கிறார்” என்று பூர்வப்பலிகள் நிகமநம் செய்திருக்கக்காண்கிறோம். ‘தேசிகன் செல்லும்வழி இது, பிறர் செல்லும்வழி இது; இது உபபங்கம், இது அனுபங்கம்’ என்று பகுத்தறியுமுபகரணமுடையார் பேசவேண்டும் பேச்சுக்களை அணைவரும் பேசதல்தகுதியோ? பரமகம்பிரமான தேசிகன் திருவுள்ளத்தை ஆய்வதற்கிந்தார்போல அபிநியிக்குமத்தனையேயிரே உள்ளது. இதற்குக் கைகொள்களியாக ஒரு ஸாக்ஷியங் காட்டி உபஸம்மூரிப்போம்.

ஸ்தோத்ரபாஷ்யத்தின் முடிவு சிலோகத்திலுள்ள ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ர பதத்தை விவரிக்கப் புகுந்த விவர்கள் ‘வெவ்டேடி-தக்ஞாவி ஹதக்ஞாவி’ என்று தத்புருஷலமாஸத்தால் பொருள் கொள்ள வேண்டிய வழியைமறுத்துரைத்து ‘வெவ்டாணி தக்ஞாணி ஹதக்ஞாணி யஹுவீ’ என்று பழையவர்த்தமே கொள்ள வேணுமென்று பரக்கப் பேசியிருப்பது தேசிகன் திருவள்ளத்தை அறிந்தமைக்கு அடையாளமோ? தத்வமுக்தாகலாப முடினில் ப்ரயுக்தமான ஸர்வதந்த்ரஸ்வதந்த்ரபதத்தை ஸர்வார்த்த விதத்தில் தாமே விவரித்தருளுமிடத்து ‘வெவ்டேடி-தக்ஞாவி ஹதக்ஞாவி ஹதக்ஞாவி’ என்று தத்புருஷனே விவக்ஷிதமாகக் காட்டியிருந்தும், யாதவாப்யுதய ப்ரதமஸர்க்க வ்யாக்யாநமுடினில்

176 ஸ்தோத்ரரத்ந வுரை—அனுபந்தம்.

அப்பயதிக்கிதரும் இப்படியே உரைத்திருந்தும் அவற்றேடு முரண்
படுமாறு “எல்லா சாஸ்திரங்களும் இவருக்கு ஸ்வாதீங்கம் என்ற
சொல்லுவதே ஸரியான அர்த்தம்” என்று நிகமிப்பது ஸ்வாதீங்கம்
ரப்படியிரே. பகவுரை வரையும்போது “ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரம்”
எல்லா சாஸ்திரங்களிலேயும் ஸ்வாதீங்கியதையுடைய
நிட்டு “அதாவது—எவருக்கு எல்லா சாஸ்தரங்களும் ஸ்வாதீங்கம்
பட்டதோ, அப்படிப்பட்டவராகிய” என்று விவரணம் காட்டியிருப்பதும் விஸ்மயமியம் இனி “ஸர்வ வர்ணேஷ்டாதே சூத்ரா:” என்று
ஸர்வ வர்ணங்களையும் சூத்ரராகவுடையவர் என்று பொருள் எவும் பராபதமாம் போலும்

“ விதூஂ விதூஂ வெதவைது ! சிஹநிது சிஹநிது சிஹநிது
ஜாதொ ரெதவாஷா விதவைதா நாவஸங்விபாதா வியா
யந்தி சிராநாஂ வரினாதவாலூலீ திராஸாஷாந்தியா
யபெநுதவஸு: கவைநக்காகொவிள் காக்குவகை ”

என்று ஸந்தித்துத் தலைக்கட்டுவோம

சூரை ! கவுலீஷாதாவாதாதவாதாவாவி நூணாஂ
கவுலீஷா மஹ ! லவஞி மூவிஶைஷா :
பெநகாராவெ பெயட்சியாதெ விகநாதெ-
வெங்கா வாத்திரீதாவி மாமஹரீ விஷாணா
வா-வா-வெகாவிவவொரா-ஸரிரஸாவொவெங்வாவி
உதி கூரியீணாவிஷாதா-ம் திஷாது-ஶிவம் அஸரிடா

பேருமாள்கோயில் பிரதிவாதிபயங்கரம்

அண்ணங்கராசாரியர் அருளிய

ஸ்தோத்ரவ்யாக்யான சோதநம்

முற்றுப்பேற்று.

ஸ்தோத்ர

